

பாராளுமன்ற விவாதங்கள்

(ஹன்சாட்)

அதிகார அறிக்கை

(பிழை திருத்தப்படாதது)

பிரதான உள்எடக்கம்

அறிவிப்புகள் :

மஹியங்கன அங்கத்தவரும் தொழில் அமைச்சருமான திரு. சி. பி. ஜே.
செனெவிரத்ன அவர்களது மரணம்

சபாநாயகரின் சான்றிதழ்கள்

வினாக்களுக்கு வாய்ப்புல விடைகள்

களனிய அங்கத்தவர் திரு. சிறில் மத்திய, தம்மைக் கைத்தொழில்,
விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது
பற்றிச் செய்த கூற்று

நிலைக்கட்டளைகள் : திருத்தம்

வீடமைப்பு, நகரச் சீர்திருத்தக் கட்டளைச் சட்டம் : தீர்மானம்

ஒத்திவைப்புப் பிரேரணை

Volume 33
No. 1

Tuesday
8th January 1985

PARLIAMENTARY DEBATES

(HANSARD)

OFFICIAL REPORT

(Uncorrected)

PRINCIPAL CONTENTS

ANNOUNCEMENTS :

Death of Mr. C. P. J. Seneviratne, Member for Mahiyangana
and Minister of Labour

Speaker's Certificates

ORAL ANSWERS TO QUESTIONS

2 - A 080985 - 3,800 (85/01)

STATEMENT BY MR. CYRIL MATHEW ON HIS REMOVAL
FROM THE OFFICE OF MINISTER OF INDUSTRIES AND
SCIENTIFIC AFFAIRS

STANDING ORDERS : AMENDMENT

HOUSING AND TOWN IMPROVEMENT ORDINANCE :
RESOLUTION

FOURTH QUARTER MOTION

பரலமென்டரி டிபேட்டீஸ்

(கலாசா)

பரலமென்டரி டிபேட்டீஸ்

(கலாசா)

பரலமென்டரி டிபேட்டீஸ்

பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்

பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்

1982
1982

1982
1982

பரலமென்டரி டிபேட்டீஸ்

(கலாசா)

பரலமென்டரி டிபேட்டீஸ்

(கலாசா)

பரலமென்டரி டிபேட்டீஸ்

பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்

பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்
பரலமென்டரி டிபேட்டீஸ்

පාර්ලිමේන්තු විවාද

(හැන්සාඩ්)

(නිල වාර්තාව)

33 වන කාණ්ඩය

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ

පළමුවන පාර්ලිමේන්තුව

හතරවන සභා වාරය

1985

දැරි ග්‍රන්ථමාලාව

(විස්තරය)

(විස්තරය ෨)

විස්තරය ෩

සමස්ත දැරි ග්‍රන්ථමාලාව සඳහා වූ

විස්තරය සටහන

විස්තරය ෪

පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරු

[1977 ජූලි 21 දින සිට අද වන තෙක් වූ වෙනස් වීම්ද ඇතුළුව]

අ

අතුරුගොඩ, සේපාල (බද්දේගම) [නාම යෝජනාවෙන් පත් විය.-1981 ජූලි 14 ; ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]

අත්තනායක, අත්තනායක මුදියන්සේලාගේ රම්බණ්ඩා (උඩදුම්බර)

අතපත්තු, වෛද්‍යවාරිය රත්නේ කණිෂ්ඨ පරාක්‍රම (බෙලිඅත්ත) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10 ; නැවත තේරී පත්විය.-අතුරු මැතිවරණය 1983 මැයි 18]

අතුකෝරාල, ගාමිණී (තිවිභිගල)

අධිකාරී, අදිකාරී මුදියන්සේලාගේ සෝමපාල (කලාවැව)

අප්පුහාමි, රත්නායක මුදියන්සේලාගේ (බණ්ඩාරවෙල)

අබ්දුල් කාදර්, මොහමඩ් ජබීර් (මැද කොළඹ දෙවන)

අබ්දුල් බාකීර් මාකාර්, මොහමඩ් (බේරුවල පලමුවන)

අබ්දුල් මජීඩ්, මොහමඩ් අලි අනමඩ් (සම්මන්තුරෙයි)

අබ්දුසාලි, මොහමඩ් ලෙබ්බේ මරික්කාර් (බලන්ගොඩ)

අබේකෝත්, රත්නායක මුදියන්සේලාගේ (හාලිඇල)

අබේගුණසේකර, ජෝර්ජ් හෙක්ටර් (හඟුරන්කොන) [අභාවප්‍රාප්ත විය.-1981 ජනවාරි 4]

අබේගුණසේකර, රොහාන් (හඟුරන්කොන) [නාම යෝජනාවෙන් පත් විය.-1981 මාර්තු 11]

අබේරත්න, හේරත් බණ්ඩා (යාපහුව)

අබේවර්ධන, මහින්ද යාපා (හක්මණ) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

අබේවික්‍රම, කීර්තියේන වන්ද්‍රදාස (දෙතියාය)

අබේවික්‍රම, සුමනදාස (අක්මමන) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]

අබේසුන්දර, සුභිල් සුබසිරි (යව්තුටුර)

අමරතුංග, ජෝන් ඇන්තනි එම්.මැනුවෙල් (වත්තල) [නාම යෝජනාවෙන් පත් විය.-1978 ඔක්තෝබර් 5]

අමරසිරි, මාතරගේ සිරිසේන (හිඬුම)

අමීර්නලියාමි, අප්පාපිල්ලෙයි (කන්කසන්තුරෙයි) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]

අලවතුටුල, සෝමවීර විජේසිංහ (දොඩන්ගස්ලන්ද)

අලුවිහාරේ, ඇලික් (මහලේ)

අහමඩ්, පරීන් මීරා ලෙබ්බේ (මඩකලපුව දෙවන)

ආ

ආටිගල, ධර්මසේන (කැස්බෑව) ඉල්ලා අස්විය.-1982 නොවැම්බර් 5]

ආතන්ද්‍රයාගරී, වීරසිංහමි (කිලිනොච්චි) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]

ආලාලසුන්දරම්, ආරාමුගම මුරුගේසු (කෝපායි) [නාම යෝජනාවෙන් පත් විය.-1981 ජූලි 10 අසුන හිස් විය.-1984 ජනවාරි 4]

ඇ

ඇතුලත් මුදලි, ලලිත් විලියම් (රත්මලාන)

ඉ

ඉඹුලාන, ප්‍රේමචන්ද්‍ර (රුවන්වැල්ල)

ඉරත්තිනම්, කාර්තියේසර් පොත්තම්බලම් (කඩවස්) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]

ඉෂාක්, මොහමඩ්, හලීම් (මැද කොළඹ තුන්වන)

උ

උදයරත්න, වික්‍රමනිලක වෙදආරච්චිලාගේ ගොඩ්ඩු වසන්ත (අරනායක) උදුමා ලෙබ්බේ, මොහමඩ් ඉබ්‍රා ලෙබ්බේ (පොතුට්ටු) [නාමයෝජනාවෙන් පත් විය.-1983 මාර්තු 31]

ඌ

ඌකනායක, අප්පුහාමිගේ ඩී.ගීර් බණ්ඩා (මැදිරිගිරිය)

ඌකනායක, කාරජේරු විජේතුංග රාජපක්ෂ මුදියන්සේලා (දඹුල්ල)

ඍ

ඍදිරවෙලපිල්ලෙයි, සිවසුප්‍රමනියම් (කෝපායි) [අභාවප්‍රාප්ත විය.-1981 මාර්තු 31]

ඍත්තන්ගර මහන්මිය, අයිරිත් විමලා (ගලිගමුව)

ඍගරත්නම්, මයිල්වාගනම් (පොතුට්ටු දෙවන) [මැතිවරණයෙන් තේරී පත් විය.-1977 සැප්තැම්බර් 12 ; අභාවප්‍රාප්ත විය.-1980 අප්‍රේල් 20]

ඍරුණානිලක, ලොකුගමගේ රුපසේන (බෙන්තර-ඇල්ලිටිය)

ඍරුණාරත්න, වන්දු (තාවලපිටිය)

ඍරුණාරත්න, නුවරපක්ෂ හේවායලාගේ අශෝක මහානාම (රඹුක්කන)

ඍරුණාරත්න, රත්නායක මුදියන්සේලාගේ (ලාව-පරණගම)

ඍරුණාරත්න, වනසිංහ මුදියන්සේලාගේ (පස්සර)

ඍවීරත්න, රත්නායක මුදියන්සේලාගේ පුවි බණ්ඩා (රත්තොට)

කාරියවසම්, දේවරාකෝට්ටගේ මෙරිල් විජේසේන (අගලවත්ත)

කීර්ඇල්ල, ලෙනාඩ් පෙන්නේ බණ්ඩාර (ඇතැලියගොඩ) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18, අභාවප්‍රාප්ත විය.-1984 ජනවාරි 7]

කුමාරදාස, ජයසුන්දර මුදියන්සේලාගේ (වැල්ලවාය)

කුරේ, මාන්තමරක්කලාගේ මර්වින් ජෝශප් (පාතඳුර) [නාම යෝජනාවෙන් පත් විය.-1983 මාර්තු 22]

කුලරත්න, කඩුකන්තගේ ආනන්ද (මුල්කීර්ගල) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18 ; අසුන අහිමි විය.-1984 දෙසැම්බර් 10]

කුලරත්න, මර්වින් (ඇතැලියගොඩ) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]

කුලරත්න, හිරිපිටියගේ (රක්වාන)

කොරයා, හරිත්ද ජයන්ති (හලාවත)

ඌ

ගන්කන්ද, මුහම්දර්මලාගේ වන්දුසේන (පැල්මඩුල්ල)

ගනේෂලියාමි, පුපාලපිල්ලෙයි (පදිරිප්පු) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]

ගල්ප්පත්ති, පීටර් සිල්වා ලොකු (දෙවිතුටුර) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

ගුණවර්ධන, වන්දුකුමාර විජය (කඹුරුපිටිය) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

ගුණවර්ධන, දිනේෂ වන්දු රුපසිංහ (මහරගම) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

ගුණසේකර, ගමගේ දොන් ප්‍රේමරත්න (මහරගම) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]

ගුණසේකර, රණසිංහ හෙට්ටිආරච්චිගේ වසුධර් එච්චි රණසිංහ (මහර) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]

ගුණසේකර, සෙනරත් ගුණසේකර විදානෙරාලලාගේ බැනට් දියෙස් (මුතුචන්ගොඩ)

ව

වත්දපාල, දෙබහුපුවේ මුද්‍රිතයේ සේලාගේ (කුණ්ඩිකාලේ) [අභාවප්‍රාප්ත විය.-1984 පෙබරවාරි 1]

ජ

ජගත්සේන, මාදුව හේවා කුසුමවත්ද (අම්බලන්ගොඩ) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18 ; අභාවප්‍රාප්ත විය.-1984 ජූලි 5]

ජයකොඩි, කමලවර්ණ කුමාරසිංහ (මහර) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

ජයකොඩි, ජයකොඩි ආරච්චිලාගේ දොන් සුඛිල් රාජන් (පොළගහවෙල) ජයකොඩි, ලක්ෂ්මන් (අත්තනගල්ල) [නාම යෝජනාවෙන් පත් විය.-1980 දෙසැම්බර් 17]

ජයතිලක, ලයනල් (කුලියාපිටිය)

ජයතිලක, හිටිහාමි අප්පහාමිලාගේ ආර්යරත්න (දිවුලපිටිය)

ජයවරධන, ජුනියස් ඊවඩ් (බටහිර කොළඹ) [ජනාධිපති ධුරය භාර ගත්හ.-1978 පෙබරවාරි 4]

ජයවරධන, මහබාලගේ දොන් හෙන්රි (කඩුවෙල) [ඉල්ලා අස් විය.-1983 මැයි 30]

ජයවික්‍රම, වෝල්ටර් ජයෝප්‍රිය මොන්ටේගු (වැලිගම)

ජයසිංහ, ඩොනල්ඩ් ඡෙල්ටන් (වත්තල) [අභාවප්‍රාප්ත විය.-1978 සැප්තැම්බර් 9]

ජයසිංහ, නානායකකාර අටුලගමගේ සට්ටන් ද සිල්වා (දෙහිවල) [අභාවප්‍රාප්ත විය.-1977 සැප්තැම්බර් 26]

ජයසූරිය, ගාමනී නන්ද (හෝමාගම)

ජලදීන්, මොහමඩ් අලියාද් මොහමඩ් (පොතුපිල් පලමුවන) [මැතිවරණයෙන් තේරී පත් විය.-1977 සැප්තැම්බර් 12 ; පාර්ලිමේන්තු සම්මතියෙන් තෙරපන ලදී.-1983 පෙබරවාරි 25]

ඩ

ඩයස්, දෙන් වික්සන්ට් (බදුල්ල)

ඩැනියෙල්, මහගීතාන ආරච්චිගේ අනුර (හේවානැට) [ඉල්ලා අස් විය.-1982 අප්‍රේල් 18]

ඩැනියෙල්, මෙහෙවිය, මහගීතාන ආරච්චිගේ රූපා ශ්‍රියානී (හේවානැට) [නාමයෝජනාවෙන් පත් විය.-1982 ජූලි 12]

න

නිරුවෙල්වම් ආචාර්ය නිලකන්ධන් (වඩුක්කෝඩිඩෙයි) [නාම යෝජනාවෙන් පත් විය.-1983 මාර්තු 1 ; අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]

නිරුණාචුකන්සු, නාමෝදරම්පිල්ලෙයි (වඩුක්කෝඩිඩෙයි) [අභාවප්‍රාප්ත විය.-1982 අගෝස්තු 1]

නිලකරත්න, දොන් එඩ්වින් (රත්ගම) [ඉල්ලා අස් විය.-1983 පෙබරවාරි 10]

නිලකසේකර, රයිටර් (අම්බලන්ගොඩ) [ඉල්ලා අස් විය.-1983 පෙබරවාරි 10 ; නාම යෝජනාවෙන් පත් විය.-1984 සැප්තැම්බර් 4]

තුරෙයිරත්නම්, කදිරිපිල්ලෙයි (පේදුරුතුඩුව) [අසුන හිස් විය.-1984 ජනවාරි 4]

නොන්ඩමන්, සොමාමුර්ති (නුවරඑළිය-මස්කෙලිය තුන්වන)

ඳ

ඳ අල්විස්, මහා අමරසිංහගේ ආනන්දනිසස (කෝටටේ)

ඳ මැල්, රොනල්ඩ් ජෝශප් ගොඩ්ලිප් (දෙවිතුටු) [ඉල්ලා අස් විය.-1983 පෙබරවාරි 9 ; බුලත්සිංහල අසුනට නාමයෝජනාවෙන් පත් විය.-1983 පෙබරවාරි 9]

ඳයාරත්න, පැට්කීර්ගේ (අම්පාර)

ඳසනායක, ඳසනායක මුද්‍රිතයේ සේලාගේ ආනන්ද (කොන්මල්)

ඳ සිල්වා, ගෝනුච්චුවල විතානගේ සිරිසේන (හබරාදුව) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

ඳ සිල්වා, දන්තෙදර ගමගේ ඇල්බට් (ගාල්ල) [අසුන අහිමි විය.-1979 සැප්තැම්බර් ; කමුරුපිටිය අසුනට නාම යෝජනාවෙන් පත් විය.-1979 නොවැම්බර් 22 ; ඉල්ලා අස් විය.-1983 පෙබරවාරි 10]

ඳ සිල්වා, මෙරිල් ටර්නන් (මින්නේරිය) [ඉල්ලා අස් විය.-1983 ඔක්තෝබර් 24]

දහනායක, ආචාර්ය විජයානන්ද (ගාල්ල) [අතුරු මැතිවරණය, 1979 දෙසැම්බර් 20]

දිසානායක, ලයනල් ගාමිණී (නුවරඑළිය-මස්කෙලිය පලමුවන)

දිසානායක, චිරසූරිය දිසානායක මුද්‍රිතයේ සේලාගේ පූ-විබණ්ඩා (ගම්පොල) දෙවනායගම්, කණපතිපිල්ලෙයි විලියම් (කල්කුඩා)

දොඩන්ගොඩගේ, ගාර්දියේ හේවාටසම් අමරසිරි (බද්දේගම) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

ධ

ධර්මදය බණ්ඩා, රත්නායක මුද්‍රිතයේ සේලාගේ (බිබිලේ) ධර්මලිංගම්, විශ්වනාදර් (මතිපායි) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 8]

න

නයිත මරිකාර්, මොහමුද් හනිෆා මහමුද් (පුත්තලම) නවරත්නම්, ටල්ලිපුරම් නල්ලනම්බි (වාටකච්චේරි) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]

නෙල්සන්, හේවා ගජමන් පත්තිනිගේ (පොළොන්නරුව)

ප

පත්මනාදන් මහත්මිය, රංගනායකි (පොතුපිල් දෙවන) [නාම යෝජනාවෙන් පත් විය.-1980 නොවැම්බර් 20]

පතිරණගේ, බෙන්තොට ඊවඩ් ද සිල්වා (අක්මීමන) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

පියදය, සුදුවැලි කොන්දගේ (මාතර)

පිලිප්පිය, අබේරත්න බණ්ඩාර තේරන් (කලවාන) [අසුන හිස් විය.-1979 ජනවාරි 5 ; නාම යෝජනාවෙන් පත් විය.-1979 ජනවාරි 17 ; ඉල්ලා අස් විය.-1981 ජනවාරි 15]

පුංචිතිලමේ, ගල්ගමුව විදුනලාගේ (රත්තපුර)

පුංචි බණ්ඩාර, රත්නායක මුද්‍රිතයේ සේලාගේ (මොණරාගල)

පෙරේරා, ඉරක්කිටිය මුද්‍රිතයේ සේලාගේ පීටර් පෝල් (කඩුවෙල) [නාම යෝජනාවෙන් පත් විය.-1983 ජූලි 2]

පෙරේරා, ඕට්ටිගලගේ සෝමදය (බුලත්සිංහල) [ඉල්ලා අස් විය.-1983 පෙබරවාරි 2]

පෙරේරා, කසදේරු වික්සන්ට් (යටියන්තොට)

පෙරේරා, මයිකල් ෆේසට්ස් වෙන්සස්ලෝස් (වෙන්තප්පුව)

පෙරේරා, මල්ලචාරච්චිගේ ගාමිණී ජයවික්‍රම (කටුගම්පොල)

පෙරේරා, මහපටබැඳිගේ ජෝශප් මයිකල් (ජාඇල)

පෙරේරා, මැතිවි වික්සන්ට් (උතුරු කොළඹ) ෆෝන්සේකා, ගම්පොලගේ පත්මිත් (පානදුර) [නාම යෝජනාවෙන් පත් විය.-1982 ජනවාරි 20 ; ඉල්ලා අස් විය.-1983 පෙබරවාරි 10]

ප්‍රනාන්දු, ටීරෝන් ලයිල් ඩිලාකෝ (මොරටුව)

ප්‍රනාන්දු, නිකලස් ඩෙන්සිල් (මීගමුව)

ප්‍රනාන්දු, වෛද්‍යචාර්ය සිරිකකාන්තුගේ නෙවිල් ආනර් (පානදුර) [ඉල්ලා අස් විය.-1981 දෙසැම්බර් 23]

පුන්සිස්කු, සෝමරත්න දෙන් (මුල්කීර්ගල) [ඉල්ලා අස් විය.-1983 පෙබරවාරි 10]

ප්‍රේමවත්ද, ගම්පල මොහොට්ටිගේ (මාවනගම)

ප්‍රේමදය, රණසිංහ (මැද කොළඹ පලමුවන)

ප්‍රේමරත්න, ඕර්ගානගේ දෙන් (අවිස්සාවේල්ල)

බ

බණ්ඩා, චිරකෝන් මුදියන්සේලාගේ ගෙදර කුඹුරේ ගෙදර ටිකිදු (ගලගෙදර) බණ්ඩාර, කුලතුංග දිසානායක මුදියන්සේලාගේ වන්දනෝම (බටහිර අනුරාධපුරය)

බණ්ඩාරනායක, ප්‍රියදර්ශී අනුර කොළමත් ඩයස් (නුවරඑළිය-මස්කෙළිය දෙවන)

බණ්ඩාරනායක, සෑමුවෙල් ඩයස් (ගම්පහ)

බණ්ඩාරනායක මහත්මිය, සිරිමාවෝ රත්වත්තේ ඩයස් (අත්තනගල්ල) [පාර්ලිමේන්තු සම්මතියෙන් තෙරපන ලදී.-1980 ඔක්තෝබර් 16]

බැස්ටියන්, අනුර (බටහිර කොළඹ) [අතුරු මැතිවරණය, 1978 මාර්තු 21]

බෙලිගමමන, රත්නායක මුදියන්සේලාගේ වන්දනෝම රත්නායක (මාවතුල්ල) [අභාවප්‍රාප්ත විය.-1980 සැප්තැම්බර් 20]

ම

මත්සුර, අබ්දුල් රකාක් (කල්මුනේ)

මල්ලිමාරවිටි, චිරසිංහ (කොලාන්තාව)

මල්වරආරවිටි, දෙන් එඩ්වඩ් (කඹුරුපිටිය) [ඉල්ලා අස්විය.-1979 නොවැම්බර් 19]

මහරුප්, මොහමඩ් එහුන්තාර් හජ්ජියාර් (මුතුර)

මහින්දසෝම, ගමගේ දොන් (කැකිරාව)

මැතිවි, කඵවාදේවගේ තන්ද (කොළොන්න)

මැතිවි, කඵවාදේවගේ සිරිල් (කැලණිය)

මුණසිංහ, අනිල් කුමාර (මතුගම) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

මුත්තෙට්ටුවෙගම, සරත්වන්ද (කලවාන) [අතුරු මැතිවරණය, 1981 ජනවාරි 12]

මෙන්සිස්, විජයපාල (කටාන)

මොහමඩ්, මොහමඩ් හකිෆා (බොරැල්ල)

ය

යෝගේස්වරන්, වෙට්ටිවෙලු (සාපතය) අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]

ර

රණතුංග, වන්දනා (මාවතුල්ල) [නාම යෝජනාවෙන් පත් විය.-1980 නොවැම්බර් 20]

රණරාජ, ෂෙල්ටන් (සොකඩගල)

රණසිංහ මහත්මිය, සුනේත්‍රා (දෙහිවල) [අතුරු මැතිවරණය.-1977 නොවැම්බර් 11]

රත්නායක මහත්මිය, රත්නායක මුදියන්සේලාගේ අමරාවතී පියසීලි (වාරියපොල)

රත්නායක, රත්නායක මුදියන්සේලාගේ කඵබණ්ඩා රත්නායක (පඬුවස්තුවර)

රාජකරුණා, රාජකරුණා මොහොට්ටි අප්‍රහාමිලාගේ සරත් වන්ද (දෙමිපො)

රාජදරෙයි, සෙල්ලසියා (මඩකලපුව පළමුවන)

රාජපක්ෂ, ගාමිණී (තෙල්දෙණිය)

රාසලිංගම්, නම්බිපිල්ලෙයි (උඩුප්පිටිය) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 21]

ල

ලීලාරත්න, හෙට්ටිආරච්චිගේ දොන් ලුධස් (සේරුවිල)

ලොකුගේ, ගාමිණී කුලවංශ (කැස්බෑව) [අතුරු මැතිවරණය.-1983 මැයි 18]

ලොකුබණ්ඩා, හේරත් මුදියන්සේලාගේ ආර්යවර්ධනගේ (ගල්ගමුව)

ලොකු බණ්ඩාර, විජේසිංහ ජයවීර මුදියන්සේලාගේ (හඳුනලේ)

ච

චඩිගමංගාව, අබේසිංහ හේරත් මුදියන්සේලාගේ සඳානිකස් (ආනමඩුව) [අසුන අහිමි විය.-1980 පෙබරවාරි 18]

චඩිගමංගාව, අශෝක (ආනමඩුව) [අතුරු මැතිවරණය, 1980 මැයි 7]

චන්තිනායක, චන්තිනායක මුදියන්සේලාගේ හේරත් බණ්ඩා (තිකවැරටිය) චතිගරත්න, ආනන කපුගේ දොන් (දැරණියගල)

චතිගස්කර, හරිෂ් (හක්මන) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]

චලගම්බානු, රාජප්‍රිය දයාරත්න (මිහින්තලේ)

චක්‍රමතිලක, වාල්ස් ඩයස් (බද්දේගම) [නාම යෝජනාවෙන් පත්විය.-1981 පෙබරවාරි 6; අභාවප්‍රාප්ත විය.-1981 අප්‍රේල් 2]

චක්‍රමතිලක, එඩ්වඩ් ඩයස් (බද්දේගම) [අභාවප්‍රාප්ත විය.-1980 නොවැම්බර් 28]

චක්‍රමසිංහ, ගෝචින්නගේ විමල් පද්මසිරි (ඇගැලියගොඩ) [නාම යෝජනාවෙන් පත්විය.-1984 පෙබරවාරි 10]

චක්‍රමසිංහ, දයානන්ද අබේවර්ධන (අකුරැස්ස)

චක්‍රමසිංහ, රනිල් (බයගම)

චිරයරත්න, නිශංක පරාක්‍රම (දැරිගම)

චිජේකෝන්, උක්කුබණ්ඩා (දඹදෙණිය)

චිජේකෝන් සරණසිරි බණ්ඩා (මින්නේරිය) [අතුරු මැතිවරණය, 1984 ඔක්තෝබර් 25]

චිජේගුණරත්න, සමරවීර මුදලිගේ දොන් රේජිනෝල්ඩ් වැලන්ටයින් (මතුගම) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]

චිජේතුංග, සිංහිරි බණ්ඩා (උඩුනුවර)

චිජේමාන්න, චිත්සන්ටි ලියනෝල්ඩ් (කඵනර) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10; නැවත තේරී පත්විය.-අතුරු මැතිවරණය, 1983 මැයි 18]

චිජේරත්න, මහේන්ද්‍ර සුරසිංහ (මිරිගම)

චිජේරත්න බණ්ඩා, ජම්බුගහපිටියගේ ගෙදර (ලත්ගල)

චිජේසිරි, රත්කැන්තේගේ ප්‍රේමවන්ද (හාරිස්පත්තුව දෙවන) [ඉල්ලා අස්විය.-1984 සැප්තැම්බර් 21 ; කුණ්ඩසාලේ තේරී පත් විය.-අතුරු මැතිවරණය, 1984 ඔක්තෝබර් 25]

චිජේසිරි මහත්මිය, ලෝහිණී මහේස්වරී ජිරිගම (හාරිස්පත්තුව දෙවන) [නාම යෝජනාවෙන් පත් විය.-1984 නොවැම්බර් 1]

චිරසිංහ, පුවක් දණ්ඩාවේ ජිතදාස (තංගල්ල) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10; නැවත තේරී පත්විය.-අතුරු මැතිවරණය, 1983 මැයි 18]

චෙලගෙදර, සිංහිරිබණ්ඩා (කුරුණෑගල)

චේරපිටිය, ටිකිරි බණ්ඩා (පානදුම්බර)

චේදූරත්න, නෝමන් (බලපිටිය)

ස

සම්පත්දන්, රාජවරෝදයම් (ඉකුණාමලය) [අසුන හිස් විය.-1983 සැප්තැම්බර් 7]

සමරනායක, පුත්සිරි සේනරාජා පෙරේරා (බණ්ඩාරගම)

සමරනායක, ජවඩ් ග්‍රෙගරි (බේරෑවල දෙවන)

සමරච්ඡමම, ආනර් එඩ්මන්ඩ් (නැගෙනහිර කොළඹ)

සමරවීර, පොල්වත්තේ සමරවීර ආරච්චිලාගේ පරසි (වැලිමඩ)

සමරවීර, චිරවන්ති මුදියන්සේලාගේ (වියඵව)

සිරිල්, වෛද්‍යවාරිය පට්ටාඳි මද්දම බදුගේ (හිස්සමහරාම) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10; නැවත තේරී පත්විය.-අතුරු මැතිවරණය, 1983 මැයි 18]

සිරිසේන, ජසේන්තු ලියන (බිංහිරිය)

සිවසිතමපරම, තාමෝදරම පිල්ලෙයි (වවුනිකාව) [අසුන හිස් විය-1983
 ඔක්තෝබර් 5]
 සිවසිතමපරම, මුරුගේසු (නල්ලුර) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර් 22]
 සුමතිරත්න, පියවීර (නබරාදුව) [ඉල්ලා අස්විය.-1983 පෙබරවාරි 10]
 සුසයිදාසත්, පිල්ලේසාත් සෝසෙයි (මන්නාරම) [අසුන හිස් විය.-1983
 ඔක්තෝබර් 22]
 සෙනෙවිරත්න, නිශංශක ආරච්චිලාගේ (කැගල්ල)
 සෙනෙවිරත්න, සිරිල් පිත්තු ජයතිලක (මහියංගනය) [අභාවප්‍රාප්ත විය.-
 1984 දෙසැම්බර් 26]
 සෙල්ලනම්බු, සේවියර මාරක් (මුලතිව්) [අසුන හිස් විය.-1983 ඔක්තෝබර්
 21]
 සේනාධීර මහත්මිය, දයා සේපාලී (කරන්දෙණිය) [නාම යෝජනාවෙන් පත්
 විය.-1982 මාර්තු 26]
 සේනාධීර, බන්දුලගේවා (කරන්දෙණිය) අභාවප්‍රාප්ත විය.-1982 ජනවාරි
 13]
 සේනානායක, එඩ්වඩ් ලයනල් (මහනුවර)
 සේනානායක, මෛත්‍රීපාල (මැදවට්ටිය)
 සෝමරත්න, අසෝකවීර (රත්ගම) අතුරු මැතිවරණය.- 1983 මැයි 18]

හ

හමිඩ්, අබ්දුල් කාදර් සාහුල් (හාර්ස්පත්තුව පළමුවන)
 හුරුල්ලේ, එඩ්වින් ලොකු බණ්ඩාර (හොරොවිපොතන)
 හෙට්ටිආරච්චි, ඉන්ද්‍රදාස (හොරණ)
 හේරත්, ජේමස් එඩ්වඩ් හැරල්ඩ් (තාත්තන්ඩිය)
 හේරත් මහත්මිය, දුණුතිලක මුදියන්සේලාගේ රේණුකා මැණිකේ
 (වලපනේ)
 හේරත්, චන්තිනම් සසපාල (නැගෙනහිර අනුරාධපුර)
 හේරත්, සිරිසේන බණ්ඩාර (හිරියාල) [අභාවප්‍රාප්ත විය.-1983 ජූනි 6]
 හේරත්, වෛද්‍යවාරිය සිවුරත්න සාපා බණ්ඩාර සේමසිග බණ්ඩාර
 (හිරියාල) [නාම යෝජනාවෙන් පත් විය.-1983 ජූලි 19]

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය

ජනාධිපතිතුමා අතිගරු ජූනියස් ඊවඩ් ජයවර්ධන උතුමාණෝ

අමාත්‍ය මණ්ඩලය

අග්‍රාමාත්‍යතුමා, පළාත් පාලන, නිවාස හා ඉදිකිරීම් ඇමතිතුමා, මහා මාර්ග කටයුතු පිළිබඳ ඇමතිතුමා, හදිසි අවස්ථා මහජන පරිපාලන ඇමතිතුමා සහ පාර්ලිමේන්තුවේ සභානායකතුමා	ගරු රණසිංහ ප්‍රේමදාස මහතා
රාජ්‍ය පරිපාලන ඇමතිතුමා සහ වැවිලි කර්මාන්ත ඇමතිතුමා	ගරු චෝලධර ජයෝප්‍රිය මොන්ටේගු ජයවික්‍රම මහතා
සමාජ සේවා ඇමතිතුමා	ගරු නුවරපක්ෂ හේවායලාගේ අශෝක මහාතම කරුණාරත්න මහතා
සංස්කෘතික කටයුතු පිළිබඳ ඇමතිතුමා	ගරු එඩ්වින් ලොකුබණ්ඩාර හුරුල්ල මහතා
ප්‍රවාහන කටයුතු පිළිබඳ ඇමතිතුමා, ගමනාගමන මණ්ඩල පිළිබඳ ඇමතිතුමා, පුද්ගලික බස් ප්‍රවාහනය පිළිබඳ ඇමතිතුමා සහ වාණිජ සහ කර්මාන්ත ආයතනයන්ගේ ආරක්ෂාව පිළිබඳ ඇමතිතුමා	ගරු මොහමඩ හනීෆා මොහමඩ් මහතා
ග්‍රාම සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා	ගරු අයිරින් විමලා කන්තගර මහත්මිය
නෛසාංකික සංවර්ධනය හා පර්යේෂණ පිළිබඳ ඇමතිතුමා සහ ආහාර හා සමුපකාර ඇමතිතුමා	ගරු ගාමනී තන්ද ජයසූරිය මහතා
ජෛවකර්මාන්ත ඇමතිතුමා	ගරු විජයපාල මෙන්ඩිස් මහතා
විදේශ කටයුතු පිළිබඳ ඇමතිතුමා	ගරු අබ්දුල් කාදර් සාහුල් හමීඩ් මහතා
ස්වදේශ කටයුතු පිළිබඳ ඇමතිතුමා	ගරු කනපතිපිල්ලෙයි විලියම් දේවනායගම් මහතා
තැපැල් හා විදුලි සංදේශ ඇමතිතුමා	ගරු ඩී.ගීර් බණ්ඩා විජේතුංග මහතා
මුදල් හා ක්‍රමසම්පාදන ඇමතිතුමා	ගරු රොනල්ඩ් ජෝශප් ගොඩ්ප්‍රි ද මැල් මහතා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමා සහ මහාවැලි සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා	ගරු ලයනල් ගාමිණී දිසානායක මහතා
පාර්ලිමේන්තු කටයුතු හා ක්‍රීඩා ඇමතිතුමා සහ ආණ්ඩු පාර්ශ්වයේ ප්‍රධාන සාමාජිකයකුතුමා	ගරු මැතිව් විත්සන්ට් පෙරේරා මහතා
ජාතික ආරක්ෂාව පිළිබඳ ඇමතිතුමා	ගරු ලලිත් විලියම් ඇතුලත්මුදලි මහතා
අධිකරණ ඇමතිතුමා	ගරු නිශ්ශංක පරාක්‍රම විජයරත්න මහතා
ධීවර කටයුතු පිළිබඳ ඇමතිතුමා	ගරු මයිකල් ෆෙස්ටස් ටෙන්සස්ලෝස් පෙරේරා මහතා
ග්‍රාමීය කර්මාන්ත සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා	ගරු සොමන්මුර්ති තොන්ඩමන් මහතා
යොවන කටයුතු හා රැකියා සහ අධ්‍යාපන ඇමතිතුමා	ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා
රාජ්‍ය ඇමතිතුමා	ගරු ආචාර්ය මහා අමරසිංහගේ ආනන්දතිස්ස ද අල්විස් මහතා
ප්‍රාදේශීය සංවර්ධන ඇමතිතුමා	ගරු චෙල්ලයිසා රාජදුරෙයි මහතා
යොබ්‍ය ඇමතිතුමා	වෛද්‍යාචාර්ය රංජිත් කණිෂ්ක පරාක්‍රම අනපත්තු මහතා
වහිනා කටයුතු හා ශික්ෂණ රෝහල් පිළිබඳ ඇමතිතුමා	සුනේත්‍රා රණසිංහ මහත්මිය
කාර්ය නියමයක් නොමැති ඇමතිතුමා	ගරු අල්හාජ් මොහොමඩ් අබ්දුල් බාකීර් මාකාර් මහතා
වෙළඳ හා නාවික කටයුතු පිළිබඳ ඇමතිතුමා	ගරු මාතරගේ සිරිසේන අමරසිරි මහතා
කර්මාන්ත හා විද්‍යා කටයුතු පිළිබඳ ඇමතිතුමා	ගරු මානලස් ඩෙන්සිල් ප්‍රනාන්දු මහතා

අමාත්‍ය මණ්ඩලයේ සාමාජිකයන් නොවන ඇමතිවරු

ඇමතිතුමා
 ඇමතිතුමා
 ඇමතිතුමා
 ඇමතිතුමා

චිකිත්‍ර බණ්ඩා වේරපිටිය මහතා
 ජේෂ් එඩ්වඩ් හැරල්ඩ් හේරන් මහතා
 ලයනල් ජයතිලක මහතා
 විජේසිංහ ජයවීර මුදියන්සේලාගේ ලොකු බණ්ඩාර මහතා

[ගරු ජනාධිපතිතුමා, රාජ්‍ය ආරක්ෂක අමාත්‍යාංශයට, සැලසුම් ක්‍රියාත්මක කිරීමේ අමාත්‍යාංශයට, උසස් අධ්‍යාපන අමාත්‍යාංශයට, ජනතා වතු සංවර්ධන අමාත්‍යාංශයට, රාජ්‍ය වැවිලි අමාත්‍යාංශයට හා විදුලිබල හා බලශක්ති අමාත්‍යාංශයට අදාළ විෂයයන් හා කාර්යයන් නමා වෙන පවරාගෙන ඇත.]

දිසා ඇමතිවරු

කොළඹ දිසා ඇමතිතුමා
 ගම්පහ දිසා ඇමතිතුමා
 කර්තර දිසා ඇමතිතුමා
 මහනුවර දිසා ඇමතිතුමා
 මාතලේ දිසා ඇමතිතුමා
 නුවරඑළිය දිසා ඇමතිතුමා
 ගාල්ල දිසා ඇමතිතුමා
 මාතර දිසා ඇමතිතුමා
 හම්බන්තොට දිසා ඇමතිතුමා
 කුරුණෑගල දිසා ඇමතිතුමා
 පුත්තලම දිසා ඇමතිතුමා
 අනුරාධපුර දිසා ඇමතිතුමා
 පොළොන්නරුව දිසා ඇමතිතුමා
 කෑගල්ල දිසා ඇමතිතුමා
 රත්නපුර දිසා ඇමතිතුමා
 බදුල්ල දිසා ඇමතිතුමා
 මොණරාගල දිසා ඇමතිතුමා
 ත්‍රිකුණාමලය දිසා ඇමතිතුමා
 අම්පාර දිසා ඇමතිතුමා
 මඩකලපුව දිසා ඇමතිතුමා
 මන්නාරම දිසා ඇමතිතුමා
 වවුනියාව දිසා ඇමතිතුමා
 මුලතිව් දිසා ඇමතිතුමා
 යාපනය දිසා ඇමතිතුමා

විරසිංහ මල්ලිමාරවිච්චි මහතා
 ජයතිලක හිටිහාමි අපපුහාමිලාගේ ආර්යරත්න ජයතිලක මහතා
 ඉන්දුදාස හෙට්ටිආරච්චි මහතා
 විරසුරිය දිසානායක මුදියන්සේලාගේ පූ.ච්චි බණ්ඩා දිසානායක මහතා
 කාරජපෙරු විජේතුංග රාජපක්ෂ මුදියන්සේලා ඒකනායක මහතා
 දුනුතිලක මුදියන්සේලාගේ රේඛුකා මැණිකේ හේරත් මහත්මිය
 ලොකුගමගේ රුපසේන කරුණාතිලක මහතා
 කීර්තිසේන වන්දනා අබේවික්‍රම මහතා
 ටොට්ටාචාර්ය පටබැඳි මදදුමබදුගේ සිරිල් මහතා
 මල්ලචාරච්චිගේ ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා
 වන්තිනායක මුදියන්සේලාගේ හේරත් බණ්ඩා වන්තිනායක මහතා
 කුලතුංග දිසානායක මුදියන්සේලාගේ වන්දසෝම බණ්ඩාර මහතා
 අපපුහාමිගේ ඩී.ගීර් බණ්ඩා ඒකනායක මහතා
 තිග්ගක ආරච්චිලාගේ සෙනෙවිරත්න මහතා
 කඵවාදේවගේ නන්ද මැතිව් මහතා
 රත්නායක මුදියන්සේලාගේ අපපුහාමි මහතා
 රත්නායක මුදියන්සේලාගේ අබේකෝන් මහතා
 හේවා ගජමත් පත්තිනිගේ නෙල්සන් මහතා
 පැටිකීර්ගේ දයාරත්න මහතා
 රංගනායකී පත්මනාදන් මහත්මිය
 මොහොමඩ් එහුත්තාර් හජ්ජ් යාද් මහරුප මහතා
 ගමගේ දොන් මහින්දසෝම මහතා
 අබ්දුල් රසාක් මන්සූර් මහතා
 උක්කුබණ්ඩා විජේකෝන් මහතා

නියෝජ්‍ය ඇමතිවරු

නියෝජ්‍ය රාජ්‍ය ආරක්ෂක ඇමතිතුමා
 නියෝජ්‍ය ජනතා වතු සංවර්ධන ඇමතිතුමා
 නියෝජ්‍ය මුදල් හා ක්‍රමසම්පාදන ඇමතිතුමා
 නියෝජ්‍ය සැලසුම් ක්‍රියාත්මක කිරීමේ ඇමතිතුමා
 නියෝජ්‍ය ස්වදේශ කටයුතු ඇමතිතුමා
 නියෝජ්‍ය වැවිලි කර්මාන්ත ඇමතිතුමා
 නියෝජ්‍ය සමාජසේවා ඇමතිතුමා
 නියෝජ්‍ය සංස්කෘතික කටයුතු ඇමතිතුමා
 නියෝජ්‍ය ප්‍රවාහන ඇමතිතුමා
 නියෝජ්‍ය විදුලිබල හා බලශක්ති පිළිබඳ ඇමතිතුමා
 නියෝජ්‍ය පළාත් පාලන, නිවාස හා ඉදිකිරීම් ඇමතිතුමා
 නියෝජ්‍ය මහවැලි සංවර්ධන ඇමතිතුමා
 නියෝජ්‍ය කම්කරු ඇමතිතුමා
 නියෝජ්‍ය කෘෂිකාර්මික සංවර්ධන හා පර්යේෂණ පිළිබඳ ඇමතිතුමා
 නියෝජ්‍ය තැපැල් හා විදුලි සංදේශ ඇමතිතුමා
 නියෝජ්‍ය පේෂකර්ම ඇමතිතුමා
 නියෝජ්‍ය විදේශ කටයුතු ඇමතිතුමා
 නියෝජ්‍ය අධිකරණ ඇමතිතුමා
 නියෝජ්‍ය ආහාර හා සමුපකාර ඇමතිතුමා

 නියෝජ්‍ය රාජ්‍ය ඇමතිතුමා
 නියෝජ්‍ය ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමා
 නියෝජ්‍ය යොවන කටයුතු හා රැකියා ඇමතිතුමා
 නියෝජ්‍ය ග්‍රාමීය කර්මාන්ත සංවර්ධන ඇමතිතුමා
 නියෝජ්‍ය උසස් අධ්‍යාපන ඇමතිතුමා
 නියෝජ්‍ය රාජ්‍ය පරිපාලන ඇමතිතුමා
 නියෝජ්‍ය ධීවර කටයුතු පිළිබඳ ඇමතිතුමා
 නියෝජ්‍ය අධ්‍යාපන ඇමතිතුමා
 නියෝජ්‍ය මහාමාර්ග ඇමතිතුමා
 නියෝජ්‍ය ගමනාගමන මණ්ඩල පිළිබඳ ඇමතිතුමා
 නියෝජ්‍ය ග්‍රාම සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
 නියෝජ්‍ය පුද්ගලික බස් ප්‍රවාහණය පිළිබඳ ඇමතිතුමා
 නියෝජ්‍ය යෝධ්‍ය ඇමතිතුමා
 නියෝජ්‍ය පාර්ලිමේන්තු කටයුතු හා ක්‍රීඩා ඇමතිතුමා
 නියෝජ්‍ය රාජ්‍ය ආරක්ෂක ඇමතිතුමා
 නියෝජ්‍ය ප්‍රාදේශීය සංවර්ධනය ඇමතිතුමා
 නියෝජ්‍ය වනිතා කටයුතු හා ශික්ෂණ රෝහල් ඇමතිතුමා
 නියෝජ්‍ය රාජ්‍ය වැවිලි පිළිබඳ ඇමතිතුමා
 නියෝජ්‍ය වෙළඳ හා තාවක කටයුතු පිළිබඳ ඇමතිතුමා

ලලිත් විලියම් ඇතුලත් මුදලි මහතා
 ජේම්ස් එඩ්වඩ් හැරල්ඩ් හේරන් මහතා
 මොහමද් හර්ෆ්පා මහමුදු නයිනා මරිකාර් මහතා
 ඩී.හීර් බණ්ඩා වෙලගෙදර මහතා
 පොල්වත්තේ සමරවීර ආරච්චිලාගේ පර්සි සමරවීර මහතා
 ඇලික් අළුවිහාරේ මහතා
 ජයෙන්තු ලියන සිරිසේන මහතා
 වීරකෝන් මුදියන්සේලාගේ ගෙදර කුමුරේගෙදර ටිකිරි බණ්ඩා මහතා
 හීරපිටියගේ කුලරත්න මහතා
 පැටිකිරිගේ දයාරත්න මහතා
 ප්‍රේමචන්ද්‍ර ඉඹුලාන මහතා
 මොහමඩ් ලොබ්බේ මරිකාර් අබුසාලි මහතා
 මහපටබැඳිගේ ජෝශප් මයිකල් පෙරේරා මහතා
 සුනිල් සුබසිරි අබේසුන්දර මහතා
 මොහමඩ් අලි අහමඩ් අබ්දුල් මජීඩ් මහතා
 රත්නාසක මුදියන්සේලාගේ ධර්මදස බණ්ඩා මහතා
 ටීරෝන් ලයිල් ඩිලානෝ ප්‍රනාන්දු මහතා
 ජෛවන් රණරාජ මහතා
 රාජකරුණා මොහොට්ටි අප්පුහාමිලාගේ සරත් චන්ද්‍ර රාජකරුණා මහතා
 චන්ද්‍ර කරුණාරත්න මහතා
 අධිකාරී මුදියන්සේලාගේ සෝමපාල අධිකාරී මහතා
 ගාමිණී අතුකෝරල මහතා
 සුදුවැලි කොන්දගේ පියදස මහතා
 අත්තනාසක මුදියන්සේලාගේ රමිබණ්ඩා අත්තනාසක මහතා
 හරිචන්ද්‍ර ජයන්ති කොරයා මහතා
 ගමිලන් මොහොට්ටිගේ ප්‍රේමචන්ද්‍ර මහතා
 වීරචන්ති මුදියන්සේලාගේ සමරවීර මහතා
 සෝමවීර විජේසිංහ අලුවකුටුල මහතා
 හේරන් බණ්ඩා අබේරත්න මහතා
 මීරාලොබ්බේ අහමඩ් ෆරීන් මහතා
 රත්නාසක මුදියන්සේලාගේ පූච්චි බණ්ඩා කවීරත්න මහතා
 මුහම්දිරම්ලාගේ චන්ද්‍රසේකර ගත්කන්ද මහතා
 මීරිහානගේ දෙන් ප්‍රේමරත්න මහතා
 අනුර බැස්ටියන් මහතා
 දෙන් චින්සන්ට් ඩයස් මහතා
 ගල්ගමුවේ වීදනෙලාගේ පූච්චි නිලමෙ මහතා
 චින්සන්ට් ලියකෝල්ඩ් විජේමානන් මහතා
 මහේන්ද්‍ර සුරසිංහ විජේරත්න මහතා

සභාපති නාමාවලිය

වී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
 යූ. බී. විජේකෝන් මහතා

රේනුකා හේරත් මහත්මිය
 මෛත්‍රීපාල සේනානායක මහතා

පාර්ලිමේන්තු කාරක සභා

තේරීම් කාරක සභාව

ඊ. එල්. සේනානායක මහතා, කථානායකතුමා (සභාපති)
 ආර්. ප්‍රේමදාස මහතා
 චෛද්‍යවාර්ය රංජන් අතපත්තු මහතා
 එම්. චිත්සන්ටි පෙරේරා මහතා
 එස්. තොන්ඩමන් මහතා
 එම්. ඒ අබ්දුල් මජීඩ් මහතා
 එම්. ජෝශප් මයිකල් පෙරේරා මහතා
 දිනේෂ ගුණවර්ධන මහතා
 අනුර බණ්ඩාරනායක මහතා
 සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
 මෛත්‍රීපාල සේනානායක මහතා

ගෘහ කාරක සභාව

ඊ. එල්. සේනානායක මහතා, කථානායකතුමා (සභාපති)
 එම්. චිත්සන්ටි පෙරේරා මහතා
 සුනේත්‍රා රණසිංහ මහත්මිය
 විරසිංහ මල්ලිමාරවිච්චි මහතා
 ජෛලට්ටන් රණරාජ මහතා
 එම්. හලීම් ඉෂාක් මහතා
 සුනිල් රංජන් ජයකොඩි මහතා
 අමරසිරි දෙඩිත්තොඩි මහතා
 ඊවඩ් පතිරණ මහතා
 අශෝක වඩිගමගොට මහතා

ස්ථාවර නියෝග පිළිබඳ කාරක සභාව

ඊ. එල්. සේනානායක මහතා, කථානායකතුමා (සභාපති)
 තෝමන් චෛද්‍යරත්න මහතා, නියෝජ්‍ය කථානායකතුමා
 එඩ්මන්ඩ් සමරවික්‍රම මහතා, නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා
 ආර්. ප්‍රේමදාස මහතා
 උලින් ඇතුලත් මුදලි මහතා
 වී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
 ආනන්ද දසනායක මහතා
 සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
 අනිල් මුණසිංහ මහතා

පාර්ලිමේන්තු කටයුතු පිළිබඳ කාරක සභාව

ඊ. එල්. සේනානායක මහතා, කථානායකතුමා (සභාපති)
 තෝමන් චෛද්‍යරත්න මහතා, නියෝජ්‍ය කථානායකතුමා
 එඩ්මන්ඩ් සමරවික්‍රම මහතා, නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා
 ආර්. ප්‍රේමදාස මහතා, පාර්ලිමේන්තුවේ සභානායකතුමා
 අනුර බණ්ඩාරනායක මහතා, විරුද්ධ පාර්ශ්වයේ නායකතුමා

එම්. චිත්සන්ටි පෙරේරා මහතා, ආණ්ඩු පාර්ශ්වයේ ප්‍රධාන සංවිධායකතුමා
 උක්ෂමන් ජයකොඩි මහතා, විරුද්ධ පාර්ශ්වයේ ප්‍රධාන සංවිධායකතුමා
 එස්. තොන්ඩමන් මහතා
 වී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
 හරීන්ද්‍ර කොරයා මහතා
 සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
 දිනේෂ ගුණවර්ධන මහතා

වරප්‍රසාද පිළිබඳ කාරක සභාව

ආර්. ප්‍රේමදාස මහතා (සභාපති)
 තෝමන් චෛද්‍යරත්න මහතා
 උලින් ඇතුලත් මුදලි මහතා
 එස්. තොන්ඩමන් මහතා
 ඒ. සී. එස්. හමීඩ් මහතා
 ටීරෝන් ප්‍රනාන්දු මහතා
 අනුර බණ්ඩාරනායක මහතා
 සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
 චන්ද්‍ර රණතුංග මහතා
 මෛත්‍රීපාල සේනානායක මහතා

මහජන පෙත්සම් පිළිබඳ කාරක සභාව

අල් හාජ් එම්. අබ්දුල් බාකීර් මාකාර් මහතා, (සභාපති)
 ඒ. එම්. ආර්. බී. අත්තනායක මහතා
 රොහාන් අබේගුණසේකර මහතා
 එම්. හලීම් ඉෂාක් මහතා
 මෙරිල් කාර්යවසම් මහතා
 දිනේෂ ගුණවර්ධන මහතා
 ආචාර්ය ඩබ්ලිව්. දනනායක මහතා
 සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
 චන්ද්‍ර රණතුංග මහතා
 ආර්. පී. විජේසිරි මහතා

රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව

ඩබ්ලිව්. පී. බී. දිසානායක මහතා (සභාපති)
 ඒ. ඩී. බී. ඒකනායක මහතා
 එම්. අයි. උදුමාලෙබ්බෙ මහතා
 චන්ද්‍ර කුමාර විජය ගුණවර්ධන මහතා
 උක්ෂමන් ජයකොඩි මහතා
 ආනන්ද දසනායක මහතා
 ජී. ටී. එස්. ද සිල්වා මහතා
 ඊවඩ් පතිරණ මහතා
 සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
 ආර්. පී. විජේසිරි මහතා

පොදු ව්‍යාපාර පිළිබඳ කාරක සභාව

- ජේ. ඒ. ඊ. අමරතුංග මහතා (සභාපති)
- මහේන්ද්‍ර විජේරත්න මහතා
- රොහාන් අබේගුණසේකර මහතා
- එම්. හලිම ඉෂාක් මහතා
- මෙරිල් කාරියවසම් මහතා
- දිනේෂ ගුණවර්ධන මහතා
- බෙනට් ගුණසේකර මහතා
- ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
- ඊ. පී. පෝල් පෙරේරා මහතා
- දයාරත්න වදගම්බාහු මහතා

ව්‍යවස්ථාදායක සභාව

'ඒ' සභාව

- සුනේත්‍රා රණසිංහ මහත්මිය
- කේ. ඩබ්ලිව්. ආර්. එම්. ජි. ජයවර්ධන මහතා
- එච්. ජී. පී. නෙල්සන් මහතා
- එම්. එල්. අහමඩ් ෆරීන් මහතා
- හරීන්ද්‍ර කොරයා මහතා
- වන්ද්‍රා ගන්කන්ද මහතා
- වීරෝන් ප්‍රනාන්දු මහතා
- ජබ්. ඒ. කාදර් මහතා
- මර්වින් ජේ. කුරේ මහතා
- දිනේෂ ගුණවර්ධන මහතා
- රයිටර් තිලකසේකර මහතා
- ආනන්ද දසනායක මහතා
- අනුර බණ්ඩාරනායක මහතා
- එස්. ඩී. බණ්ඩාරනායක මහතා
- අනිල් මුණසිංහ මහතා
- අමරාවතී පියසිලි රත්නායක මහත්මිය
- ආර්. එම්. කේ. බී. රත්නායක මහතා
- මහේන්ද්‍ර විජේරත්න මහතා
- ආර්. පී. විජේසිරි මහතා
- දයා සේපාලී සේනාධර මහත්මිය

'බී' සභාව

- ආර්යරත්න ජයතිලක මහතා
- එච්. බී. වත්තිනායක මහතා
- එච්. බී. අබේරත්න මහතා
- එස්. ඩබ්ලිව්. අලවතුටල මහතා
- පී. බී. කවීරත්න මහතා
- එම්. හලිම ඉෂාක් මහතා
- ඒ. ඩී. බී. ජි. ජයවර්ධන මහතා
- කමල් ජයකොඩි මහතා
- ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
- ශ්‍රියානි ඩැනියල් මෙහෙටිය
- ජී. ටී. එස්. ද සිල්වා මහතා
- අමරසිරි දෙඩන්ගොඩ මහතා
- එස්. ඩී. බණ්ඩාරනායක මහතා
- එච්. ඩී. එල්. ලීලානන් මහතා
- එච්. එම්. ඒ. ලොකුබණ්ඩා මහතා
- දයාරත්න වදගම්බාහු මහතා
- ආචාර්ය විමල් වික්‍රමසිංහ මහතා
- ජේ. ජී. විජේරත්න බණ්ඩා මහතා
- සේනරාජා සමරනායක මහතා
- මෙත්‍රීපාල සේනානායක මහතා

උසස් නිලතලට අයදුම් කරන්නන්ගේ සුදුසුකම් පරීක්ෂා කිරීම පිළිබඳ විශේෂ කාරක සභාව

- ආර්. ජේමදාස මහතා (සභාපති)
- වෛද්‍යවාර්ය රංජිත් අනපන්තු මහතා
- එස්. හොත්ඩමන් මහතා
- ආචාර්ය ආනන්දනිස්ස ද අල්විස් මහතා
- අබ්දුල් රසාක් මන්සූර් මහතා
- හරීන්ද්‍ර කොරයා මහතා
- මෙල්වින් රණරාජ මහතා
- දිනේෂ ගුණවර්ධන මහතා
- සරත් මුත්තේට්ටුවෙගම මහතා

පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආර්. ජී. සමරනායක මහතාට විරුද්ධ චෝදනා විභාග කිරීමේ විශේෂ කාරක සභාව

- ගාමිණී දිසානායක මහතා (සභාපති)
- වෛද්‍යවාර්ය රංජිත් අනපන්තු මහතා
- හරීන්ද්‍ර කොරයා මහතා
- අනුර බණ්ඩාරනායක මහතා
- අනිල් මුණසිංහ මහතා

1972-1977 දක්වා හදිසි අවස්ථාව පවත්වා ගෙන යෑම සම්බන්ධයෙන් ඇමතිවරුන්ගේ වගකීම පිළිබඳව විභාග කිරීමේ විශේෂ කාරක සභාව

- ආර්. ජේමදාස මහතා (සභාපති)
- ලලිත් ඇතුලත් මුදලි මහතා
- කේ. ඩබ්ලිව්. දේවනායක මහතා
- එම්. වික්සන්ට් පෙරේරා මහතා
- රනිල් වික්‍රමසිංහ මහතා
- එම්. එල්. එම්. අබුසාලි මහතා
- හරීන්ද්‍ර කොරයා මහතා

පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සම්බන්ධයෙන් පුවත්පත් වල පළ කරන ලද දේ සම්බන්ධිත විශේෂ කාරක සභාව

- ආචාර්ය ආනන්දනිස්ස ද අල්විස් මහතා (සභාපති)
- එම්. එල්. අහමඩ් ෆරීන් මහතා
- ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
- ඊ. පී. පෝල් පෙරේරා මහතා
- සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
- ගාමිණී රාජපක්ෂ මහතා
- ජිතදාස විරසිංහ මහතා

ගාර්ස්පත්තුව දෙවන මන්ත්‍රීතුමාගේ චෝදනා පිළිබඳ විශේෂ කාරක සභාව

- ආර්. ජේ. ජී. ද මැල් මහතා (සභාපති)
- කේ. ඩබ්ලිව්. දේවනායක මහතා
- වේපස්වස් පෙරේරා මහතා
- රනිල් වික්‍රමසිංහ මහතා
- ජේ. ඒ. ඊ. අමරතුංග මහතා
- ජබ්. ඒ. කාදර් මහතා
- ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
- අනිල් මුණසිංහ මහතා

ගම්පහ මන්ත්‍රිතුමා ශ්‍රී. ල. නි. පක්ෂයෙන් තෙරපිම පිළිබඳ විශේෂ කාරක සභාව

ලලිත් ඇතුලත් මුදලි මහතා (සභාපති)
විරසිංහ මල්ලිමාර්විච්චි මහතා
හරිත්ඳු කොරයා මහතා
අමරසිරි දෙඩුන්ගොඩ මහතා
චන්ද්‍ර රණතුංග මහතා

මහර අතුරු මැතිවරණය පිළිබඳ විශේෂ කාරක සභාව

එම්. එච්. මොහමඩ් මහතා (සභාපති)
වේපස්සට්ට පෙරේරා මහතා
ඩී. බී. විජේතුංග මහතා
චී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
එම්. ඩී. ජයවරත්න මහතා
එස්. ඩී. බණ්ඩාරනායක මහතා

ජන්ද බලය, ජන්ද විමසීම් හා මැතිවරණ පිළිබඳ විශේෂ කාරක සභාව

ආර්. ජයවර්ධන මහතා (සභාපති)
ලලිත් ඇතුලත් මුදලි මහතා
එස්. තොන්ඩිමන් මහතා
ගාමිණී දිසානායක මහතා
කේ. ඩබ්ලිව්. දේවනායගම් මහතා
රනිල් වික්‍රමසිංහ මහතා
එම්. එල්. එම්. අබ්බාලි මහතා
සෙල්වන් රණරාජ මහතා
දිනේෂ ගුණවර්ධන මහතා
අතුර බණ්ඩාරනායක මහතා
සරත් මුත්තේට්ටුවෙගම මහතා
මෙල්විපාල සේනානායක මහතා

1. The first part of the book is devoted to a general introduction to the subject of the history of the Indian people. It is a very interesting and well-written account of the early history of the Indian people, and is a valuable contribution to the knowledge of the Indian people.

2. The second part of the book is devoted to a detailed account of the history of the Indian people from the beginning of the Christian era to the present time. It is a very interesting and well-written account of the history of the Indian people, and is a valuable contribution to the knowledge of the Indian people.

3. The third part of the book is devoted to a detailed account of the history of the Indian people from the beginning of the Christian era to the present time. It is a very interesting and well-written account of the history of the Indian people, and is a valuable contribution to the knowledge of the Indian people.

4. The fourth part of the book is devoted to a detailed account of the history of the Indian people from the beginning of the Christian era to the present time. It is a very interesting and well-written account of the history of the Indian people, and is a valuable contribution to the knowledge of the Indian people.

5. The fifth part of the book is devoted to a detailed account of the history of the Indian people from the beginning of the Christian era to the present time. It is a very interesting and well-written account of the history of the Indian people, and is a valuable contribution to the knowledge of the Indian people.

උපදේශක කාරක සභා

පළාත් පාලන, නිවාස හා ඉදිකිරීම් කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ආර්. ප්‍රේමදාස මහතා (සභාපති)
- පී. පී. ඉඹුලාන මහතා
- වීරසිංහ මල්ලිමාරවිච්චි මහතා
- එම්. ජී. එච්. මහරුෆ් මහතා
- වෛද්‍යවාරිය පී. එම්. බී. සිරිල් මහතා
- එච්. බී. අබේරත්න මහතා
- එම්. ඩී. ප්‍රේමරත්න මහතා
- වන්දකුමාර විජය ගුණවර්ධන මහතා
- මෛත්‍රීපාල සේනානායක මහතා

මහාමාර්ග කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ආර්. ප්‍රේමදාස මහතා (සභාපති)
- එස්. ඩබ්ලිව්. අලවතුටල මහතා
- ආර්. එම්. අප්පුහාමි මහතා
- පී. දයාරත්න මහතා
- වීරසිංහ මල්ලිමාරවිච්චි මහතා
- වී. එල්. විජේමානන් මහතා
- මහේන්ද්‍ර විජේරත්න මහතා
- දයාරත්න වළගම්බාහු මහතා
- මෛත්‍රීපාල සේනානායක මහතා

ජාතික ආරක්ෂාව සහ රාජ්‍යාරක්ෂක කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ලලිත් ඇතුලත් මුදලි මහතා (සභාපති)
- ටී. බී. වේරපිටිය මහතා
- අතුර බැස්ටියන් මහතා
- ජී. ඩී. මහින්දසෝම මහතා
- ජී. ටී. පුංචිනිලමේ මහතා
- විරෝත් ප්‍රනාන්දු මහතා
- ජී. එම්. ප්‍රේමවන්ද මහතා
- ලක්ෂමන් ජයකොඩි මහතා
- සුනිල් රංජන් ජයකොඩි මහතා
- අතුර බණ්ඩාරනායක මහතා

සැලසුම් ක්‍රියාත්මක කිරීම පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ඩී. බී. වෙලගෙදර මහතා (සභාපති)
- ආර්. එම්. අබේකෝන් මහතා
- යූ. බී. විජේකෝන් මහතා
- එස්. ඩබ්ලිව්. අලවතුටල මහතා
- ජී. ඩී. බී. ජනනායක මහතා
- එම්. හලීම් ඉෂාක් මහතා
- මෙරිල් කාරියවිසම් මහතා
- එස්. ඩී. බණ්ඩාරනායක මහතා
- ආචාර්ය විමල් වික්‍රමසිංහ මහතා

උසස් අධ්‍යාපනය පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ජී. එම්. ආර්. බී. අත්තනායක මහතා (සභාපති)
- ආර්යරත්න ජයතිලක මහතා
- ආර්. පත්මකාදන් මහත්මිය
- එම්. ජී. එච්. මහරුෆ් මහතා
- පී. බී. කවීරත්න මහතා
- රොහාන් අබේගුණසේකර මහතා
- ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා
- රවීන්ද්‍ර පතිරණ මහතා
- වෛද්‍යවාරිය එස්. වයි. එස්. බී. හේරත් මහතා

ජනතා වතු සංවර්ධනය පිළිබඳ උපදේශක කාරක සභාව

- හැරල්ඩ් හේරත් මහතා (සභාපති)
- නෝමන් වෛදරත්න මහතා
- ආර්. එම්. අබේකෝන් මහතා
- එන්. ජී. සෙනෙවිරත්න මහතා
- රේණුකා හේරත් මහත්මිය
- ජේ. එල්. සිරිසේන මහතා
- ලක්ෂමන් ජයකොඩි මහතා
- කේ. වික්සන්ට් පෙරේරා මහතා
- ජී. කේ. ඩී. වනිගරත්න මහතා

රාජ්‍ය වැවිලි පිළිබඳ උපදේශක කාරක සභාව

- වී. එල්. විජේමානන් මහතා (සභාපති)
- වී. ජ. මු. ප්‍රොකුබණ්ඩාර මහතා
- රූපසේන කරුණාතිලක මහතා
- එම්. එල්. එම්. අබුසාලි මහතා
- මහින්ද යාපා අබේවර්ධන මහතා
- ආර්. එම්. කරුණාරත්න මහතා
- රවීන්ද්‍ර පතිරණ මහතා
- අනිල් මුණසිංහ මහතා
- ආර්. පී. විජේසිරි මහතා

විදුලිබල හා බලශක්ති කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- පී. දයාරත්න මහතා (සභාපති)
- එම්. ජී. අබ්දුල් මජීඩ් මහතා
- වන්දකුමාර විජය ගුණවර්ධන මහතා
- දිනේෂ ගුණවර්ධන මහතා
- බෙනට් ගුණසේකර මහතා
- අමරසිරි දොඩන්ගොඩ මහතා
- ආර්. එම්. පුංචිබණ්ඩාර මහතා
- එච්. ඩී. එල්. ලීලාරත්න මහතා
- ආර්. පී. විජේසිරි මහතා

රාජ්‍ය පරිපාලන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

මොක්වෙගු ජයවික්‍රම මහතා (සභාපති)
හරිනිදු කොරයා මහතා
රූපසේන කරුණාතිලක මහතා
ඩබ්ලිව්. පී. බී. දිසානායක මහතා
පර්සි සමරවීර මහතා
රයිටර් නිලකසේකර මහතා
අමරසිරි දෙඩන්ගොඩ මහතා
දයානන්ද වික්‍රමසිංහ මහතා
මෙහිත්‍රිපාල සේනානායක මහතා

වැවිලි කර්මාන්ත පිළිබඳ උපදේශක කාරක සභාව

මොක්වෙගු ජයවික්‍රම මහතා (සභාපති)
ඇලික් අලුවිහාරේ මහතා
හැරල්ඩ් හේරන් මහතා
ආර්. එම්. අප්පුහාමි මහතා
කේ. අබේවික්‍රම මහතා
ගාමිණී අතුකෝරල මහතා
මෙරිල් කාරියවසම් මහතා
ආනන්ද දසනායක මහතා
අමරසිරි දෙඩන්ගොඩ මහතා

සමාජසේවා කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

එන්. එච්. ජී. එම්. කරුණාරත්න මහතා (සභාපති)
ජේ. එල්. සිරිසේන මහතා
ජී. වි. පුංචිතිලමේ මහතා
වික්‍රමමාර විජය ගුණවර්ධන මහතා
කමල් ජයකොඩි මහතා
වික්‍රම රණතුංග මහතා
එස්. බී. විජේකෝන් මහතා
එල්. එම්. ඊ. විජේසිරි මහත්මිය
මෙහිත්‍රිපාල සේනානායක මහතා

සංස්කෘතික කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

ඊ. එල්. බී. හුරුල්ලේ මහතා (සභාපති)
ඩබ්ලිව්. එම්. ජී. ටී. බණ්ඩා මහතා
වී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
පී. ඩී. ඉමුලාන මහතා
පී. බී. කවීරත්න මහතා
ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
ආර්. එම්. කේ. බී. රත්නායක මහතා
ගාමිණී රාජපක්ෂ මහතා
දයාරත්න වලගම්බාහු මහතා

ප්‍රවාහන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

එම්. එච්. මොහමඩ් මහතා (සභාපති)
එච්. කුලරත්න මහතා
ඩී. වික්සන්ට් ඩයස් මහතා
වසන්ත උදයරත්න මහතා
එම්. අයි. උදුමාලෙබ්බේ මහතා
ජේ. එම්. කුමාරදස මහතා
ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා
රිචර්ඩ් පතිරණ මහතා
ආර්. පී. විජේසිරි මහතා

ගමනාගමන මණ්ඩල කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

එම්. එච්. මොහමඩ් මහතා (සභාපති)
එච්. බී. අබේරත්න මහතා
ඇලික් අලුවිහාරේ මහතා
වික්‍රම ගන්කන්ද මහතා
බෙනට් ගුණසේකර මහතා
කේ. වික්සන්ට් පෙරේරා මහතා
අනිල් මුණසිංහ මහතා
එච්. ඩී. එල්. ලීලාරත්න මහතා
අශෝක ඩබ්ලිව්. සෝමරත්න මහතා

පුද්ගලික බස් ප්‍රවාහන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

එම්. එච්. මොහමඩ් මහතා (සභාපති)
පී. බී. කවීරත්න මහතා
එඩ්මන්ඩ් සමරවික්‍රම මහතා
අබ්දුල් රසාක් මන්සූර් මහතා
එස්. එස්. අබේසුන්දර මහතා
වික්‍රමමාර විජය ගුණවර්ධන මහතා
අමරසිරි දෙඩන්ගොඩ මහතා
ගාමිණී ලොකුහේ මහතා
ජිතදස විරසිංහ මහතා

කෘෂිකාර්මික සංවර්ධනය හා පර්යේෂණ කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

ගාමනී ජයසූරිය මහතා (සභාපති)
එස්. එස්. අබේසුන්දර මහතා
ඩබ්ලිව්. පී. බී. දිසානායක මහතා
එච්. ජී. පී. කෙල්සන් මහතා
සී. නන්ද මැතිවී මහතා
ආර්. එම්. ධර්මදස බණ්ඩා මහතා
ශ්‍රියානි ධූනියල් මෙනෙවිය
ජී. ටී. එස්. ද සිල්වා මහතා
අනිල් මුණසිංහ මහතා

ග්‍රාම සංවර්ධන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

විමලා කන්තන්ගර මහත්මිය, එම්.බී.ඊ., (සභාපති)
එම්. එල්. අහමඩ් ෆරීක් මහතා
ආර්යරත්න ජයතිලක මහතා
කමල් ජයකොඩි මහතා
ආනන්ද දසනායක මහතා
එච්. ඩී. එල්. ලීලාරත්න මහතා
ඒ. කේ. ඩී. වනිගරත්න මහතා

කම්කරු කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

එම්. ජෝශප් මයිකල් පෙරේරා මහතා
ඩබ්ලිව්. පී. බී. දිසානායක මහතා
විරසිංහ මල්ලිමාරවිච්චි මහතා
එස්. එස්. අබේසුන්දර මහතා
මහේන්ද්‍ර විජේරත්න මහතා
ආනන්ද දසනායක මහතා
සරත් මුක්තෙට්ටුවෙගම මහතා
සේනරාජ සමරනායක මහතා

කොබ්බෑකොටුව පිළිබඳ උපදේශක කාරක සභාව

වෛද්‍යවාර්ය රංජිත් අනපත්තු මහතා (සභාපති)
චන්ද්‍රා ගන්කන්ද මහතා
නෝමන් වෛද්‍යරත්න මහතා
සුනේත්‍රා රණසිංහ මහත්මිය
වී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
වෛද්‍යවාර්ය පී. එම්. බී. සිරිල් මහතා
ආනන්ද දසනායක මහතා
මෛත්‍රීපාල සේනානායක මහතා
වෛද්‍යවාර්ය එස්. ටී. එස්. බී. හේරත් මහතා

පේෂකර්ම කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

වීරසපාල මෙන්ඩිස් මහතා (සභාපති)
ආර්. එම්. ධර්මදාස බණ්ඩා මහතා
ඊ. පී. පෝල් පෙරේරා මහතා
එම්. හලීම් ඉෂාක් මහතා
බෙනටි ගුණසේකර මහතා
ඒ. කේ. ඩී. වනිගරත්න මහතා
එල්. එම්. ඊ. විජේසිරි මහත්මිය
ජිතදාස වීරසිංහ මහතා
ආර්. ජී. සමරනායක මහතා

විදේශ කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

ඒ. සී. එස්. හමීඩ් මහතා (සභාපති)
ටීරෝක් ප්‍රනාන්දු මහතා
නෝමන් වෛද්‍යරත්න මහතා
හරිත්ද කොරයා මහතා
දිනේෂ ගුණවර්ධන මහතා
ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
අනුර බණ්ඩාරනායක මහතා
සරත් මුත්තේටුවේගම මහතා
අශෝක ඩබ්ලිව්. සෝමරත්න මහතා

ස්වදේශ කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

කේ. ඩබ්ලිව්. දේවනායගම් මහතා (සභාපති)
පර්සි සමරවීර මහතා
ආර්. පත්මනාදන් මහත්මිය
තන්ද මැතිවි මහතා
වෛද්‍යවාර්ය පී. එම්. බී. සිරිල් මහතා
ඉන්ද්‍රදාස හෙට්ටිආරච්චි මහතා
ඊ. පී. පෝල් පෙරේරා මහතා
අතිල් මුණසිංහ මහතා
චන්ද්‍ර රණතුංග මහතා

ආහාර හා සමුපකාර කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

ගාමිනී ජයසූරිය මහතා (සභාපති)
සරත් චන්ද්‍ර රාජකරුණා මහතා
එම්. එස්. අමරසිරි මහතා
ජී. ටී. එස්. ද සිල්වා මහතා
ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා
රවුර්ඩ් පතිරණ මහතා
ආර්. එම්. කේ. බී. රත්නායක මහතා
එස්. බී. විජේකෝන් මහතා
ආර්. පී. විජේසිරි මහතා

කර්මාන්ත හා විද්‍යා කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

එන්. ඩෙන්සිල් ප්‍රනාන්දු මහතා (සභාපති)
අබ්දුල් රසාක් මන්සූර් මහතා
මහේන්ද්‍ර ටීරේරත්න මහතා
දිනේෂ ගුණවර්ධන මහතා
ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
ගාමිනී ලොකුගේ මහතා
ආර්. පී. විජේසිරි මහතා

තැපැල් හා විදුලි සංදේශ කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

ඩී. බී. විජේතුංග මහතා (සභාපති)
එම්. ඒ. අබ්දුල් මජීඩ් මහතා
එච්. බී. චන්තිනායක මහතා
මහින්ද යාපා අබේවර්ධන මහතා
එම්. හලීම් ඉෂාක් මහතා
ඒ. ඩී. බී. ජිකනායක මහතා
ඩබ්ලිව්. එම්. කරුණාරත්න මහතා
මර්චින් ජේ. කුරේ මහතා
එස්. ඩී. බණ්ඩාරනායක මහතා

මුද්‍රල් හා ක්‍රමසම්පාදන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

ආර්. ජේ. ජී. ද මැල් මහතා (සභාපති)
එම්. එච්. එම්. නයිනා මර්කාර් මහතා
නෝමන් වෛද්‍යරත්න මහතා
කේ. ඩී. එම්. සී. බණ්ඩාර මහතා
යූ. බී. විජේකෝන් මහතා
හරිත්ද කොරයා මහතා
ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
අනුර බණ්ඩාරනායක මහතා
ආචාර්ය විමල් වික්‍රමසිංහ මහතා

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ උපදේශක කාරක සභාව

ගාමිනී දිසානායක මහතා (සභාපති)
ඒ. එම්. එස්. අධිකාරි මහතා
කේ. ඩී. එම්. සී. බණ්ඩාර මහතා
වෛද්‍යවාර්ය පී. එම්. බී. සිරිල් මහතා
එම්. ඒ. අබ්දුල් මජීඩ් මහතා
ඒ. ඩී. බී. ජිකනායක මහතා
දිනේෂ ගුණවර්ධන මහතා
අනුර බණ්ඩාරනායක මහතා
ජේ. ජී. ටීරේරත්න බණ්ඩා මහතා
එච්. එම්. ඒ. ලොකුබණ්ඩා මහතා

මහවැලි සංවර්ධනය පිළිබඳ උපදේශක කාරක සභාව

ගාමිනී දිසානායක මහතා (සභාපති)
එම්. එල්. එම්. අබ්දුල් මහතා
කේ. ඩබ්ලිව්. ආර්. එම්. ජිකනායක මහතා
පී. දයාරත්න මහතා
ඩබ්ලිව්. පී. බී. දිසානායක මහතා
එම්. එස්. අමරසිරි මහතා
ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
ආනන්ද දසනායක මහතා
කාමලා හේරත් මහතා

පාර්ලිමේන්තු කටයුතු හා ක්‍රීඩා පිළිබඳ උපදේශක කාරක සභාව

- එම්. වික්සන්ට් පෙරේරා මහතා (සභාපති)
- එම්. ඩී. ප්‍රේමරත්න මහතා
- ෂෙල්ටන් රණරාජ මහතා
- ජේ. එම්. කුමාරදස මහතා
- මර්වින් ජේ. කුරේ මහතා
- පී. එස්. එල්. ගලප්පත්ති මහතා
- ශ්‍රියානි ඩැනියල් මෙනෙවිය
- රිචඩ් පතිරණ මහතා
- අමරාවතී පියසිලි රත්නායක මහත්මිය

වෙළඳ හා තාප්ප කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- එම්. එස්. අමරසිරි මහතා (සභාපති)
- මහේන්ද්‍ර විජේරත්න මහතා
- එන්. ඒ. සෙනෙවිරත්න මහතා
- එස්. කේ. පියදස මහතා
- ජේ. ඒ. ඒ. අමරතුංග මහතා
- එම්. හලිම් ඉෂාක් මහතා
- ජබ්‍රේ ඒ. කාදර් මහතා
- ලක්ෂ්මන් ජයකොඩි මහතා
- ගාමිණී ලොකුගේ මහතා

අධිකරණ කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- නිශ්ශංක විජයරත්න මහතා (සභාපති)
- ෂෙල්ටන් රණරාජ මහතා
- වී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
- එම්. එච්. එම්. නයිතා මරිකාර් මහතා
- වී. එල්. විජේමාත්ත මහතා
- අනුර බණ්ඩාරනායක මහතා
- සරත් මුක්තෙට්ටුවෙගම මහතා
- චන්ද්‍ර රණතුංග මහතා
- අශෝක ධබ්ලිවි. සෝමරත්න මහතා

ධීවර කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ෆ්‍රේසට්ට් පෙරේරා මහතා (සභාපති)
- ජී. එම්. ප්‍රේමචන්ද්‍ර මහතා
- හැරල්ඩ් හේරත් මහතා
- අබ්දුල් රසාක් මන්සූර් මහතා
- එම්. හලිම් ඉෂාක් මහතා
- මර්වින්. ජේ. කුරේ මහතා
- පී. එස්. එල්. ගලප්පත්ති මහතා
- රයිටර් නිලකසේකර මහතා
- ජිතදස විරසිංහ මහතා

ග්‍රාමීය කර්මාන්ත සංවර්ධන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- එස්. තොන්ඩමන් මහතා (සභාපති)
- එස්. කේ. පියදස මහතා
- එස්. එස්. අබේසුන්දර මහතා
- ජේ. එල්. සිරිසේන මහතා
- ආර්. එම්. කරුණාරත්න මහතා
- මෙරිල් කාරියවසම් මහතා
- ජී. වී. එස්. ද සිල්වා මහතා
- අනිල් මුණසිංහ මහතා
- එල්. එම්. ඒ. විජේසිරි මහත්මිය

යොවන කටයුතු හා රැකියා පිළිබඳ උපදේශක කාරක සභාව

- රනිල් වික්‍රමසිංහ මහතා (සභාපති)
- ගාමිණී අනුකෝරල මහතා
- අනුර බැස්ටියන් මහතා
- වීරචන්ති සමරවීර මහතා
- සුනිල් රංජන් ජයකොඩි මහතා
- එස්. ඩී. බණ්ඩාරනායක මහතා
- දයා සේපාලි සේනාධීර මහත්මිය
- ආචාර්ය විමල් වික්‍රමසිංහ මහතා
- ජිතදස විරසිංහ මහතා

අධ්‍යාපන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- රනිල් වික්‍රමසිංහ මහතා (සභාපති)
- වීරචන්ති සමරවීර මහතා
- ලයකල් ජයතිලක මහතා
- අබ්දුල් රසාක් මන්සූර් මහතා
- ජේ. ඒ. ඒ. අමරතුංග මහතා
- එම්. අයි. උදුමාලෙබ්බේ මහතා
- අමරසිරි දෙඩක්ගොඩ මහතා
- අමරාවතී පියසිලි රත්නායක මහත්මිය

රාජ්‍ය කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ආචාර්ය ආනන්දතිස්ස ද අල්විස් මහතා (සභාපති)
- චන්ද්‍ර කරුණාරත්න මහතා
- වී. ජ. මු. ලොකුබණ්ඩාර මහතා
- ධබ්ලිවි. එම්. ජී. ටී. බණ්ඩා මහතා
- අනුර බැස්ටියන් මහතා
- එස්. ඩී. බණ්ඩාරනායක මහතා
- අනිල් මුණසිංහ මහතා
- ආර්. ජී. සමරනායක මහතා
- සේනරාජා සමරනායක මහතා
- දයා සේපාලි සේනාධීර මහත්මිය

ප්‍රාදේශීය සංවර්ධන කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාව

- ඩී. රාජදරේසි මහතා (සභාපති)
- ඩී. වික්සන්ට් ඩයස් මහතා
- පී. දයාරත්න මහතා
- එච්. ජී. පී. කෙල්සන් මහතා
- ආර්. පදමනාදන් මහත්මිය
- එම්. ඒ. එච්. මහරූප මහතා
- දිනේෂ ගුණවර්ධන මහතා
- දයාරත්න වලගම්බාහු මහතා
- එස්. බී. විජේකෝන් මහතා

වනිතා කටයුතු හා ශික්ෂණ රෝහල් පිළිබඳ උපදේශක කාරක සභාව

- සුනේත්‍රා රණසිංහ මහත්මිය (සභාපති)
- ජී. වී. පුංචිතිලමේ මහතා
- ආර්. පදමනාදන් මහත්මිය
- ජේ. ඒ. ඒ. අමරතුංග මහතා
- ෂෙල්ටන් රණරාජ මහතා
- දිනේෂ ගුණවර්ධන මහතා
- ශ්‍රියානි ඩැනියල් මෙනෙවිය
- අමරාවතී පියසිලි රත්නායක මහත්මිය
- බණ්ඩාර එස්. ටී. එස්. බී. හේරත් මහතා

පාර්ලිමේන්තුව

කථානායකතුමා
නියෝජ්‍ය කථානායකතුමා හා කාරක සභාපතිතුමා
නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා

ඊ. එල්. සේනානායක මහතා
කෝමන් වෛද්‍යරත්න මහතා
එඩ්මන්ඩ් සමරවික්‍රම මහතා

ප්‍රධාන නිලධාරී මණ්ඩලය

පාර්ලිමේන්තුවේ මහ ලේකම්
නියෝජ්‍ය මහ ලේකම්
සහකාර මහ ලේකම්

එස්. එන්. සෙනෙවිරත්න
බී. එස්. බී. තිත්තවැල්ල
සී. ඩබ්ලිව්. පත්තිල

වේතුධාරී දෙපාර්තමේන්තුව

වේතුධාරී :
ආර්. අබේසිංහ

නියෝජ්‍ය වේතුධාරී :
එච්. ඒ. බී. වතසිංහ

සහකාර වේතුධාරී :

හැන්සාඩ් දෙපාර්තමේන්තුව

පරිපාලන දෙපාර්තමේන්තුව

හැන්සාඩ් සංස්කාරක :
එන්. පී. ඒ. ජී. ඉණසිංහ

අධ්‍යක්ෂ, පරිපාලන :

නියෝජ්‍ය හැන්සාඩ් සංස්කාරක :
ඩබ්ලිව්. එම්. ප්‍රනාන්දු

නියෝජ්‍ය අධ්‍යක්ෂ, පරිපාලන :
කේ. ටී. එන්. ද සිල්වා

සහකාර හැන්සාඩ් සංස්කාරකවරු :
එම්. ඒ. එම්. එම්. මොහිදින්
එස්. එම්. පී. බී. සකලසූරිය
සී. හේවාටසම්
පී. ටී. විජයදාස
බී. ඒ. විජයරත්න
ටී. එල්. ජුමාට්
ඊ. සී. ද සිල්වා
බී. පෙරේරා

සහා ලේඛන කාර්යාලය :
කේ. ඉණදාස (ප්‍රධාන සහා ලේඛන නිලධාරී)
ඒ. සුමුමතිසම් (ප්‍රධාන සහා ලේඛන නිලධාරී)
එම්. ඩී. සිරිපාල
ටී. එච්. ඒ. එල්. ද සිල්වා
ඩී. රම්මණ්ඩආරච්චි
එච්. එල්. ආර්යරත්න
එම්. සිවනාදන්
ආර්. ජෝෂප්
ජේ. එම්. ආර්. ජයසුන්දර

ජ්‍යෙෂ්ඨ හැන්සාඩ් වාර්තාකරුවෝ :
එම්. සී. එම්. සායිරු
පී. රාජදෙවේ
එස්. කවිරාජා
ජේ. ඉණදාස
ටී. ඩබ්ලිව්. කරුණාරත්න
කේ. පී. අල්විස්
දෙ. ස. ලෝ. ජයකොඩි
කේ. ජේ. ඒ. පෙරේරා
බී. ජී. ධර්මසේන
කේ. පී. ධර්මබන්දු
එම්. ඒ. මිල්ලගස්කැත්ත මහත්මිය
ඊ. කදිරවේලු

ආයතන කාර්යාලය :
ඩබ්ලිව්. ඒ. බුද්ධදාස (ප්‍රධාන ආයතන නිලධාරී)
ඒ. එච්. ඒ. ආර්. ප්‍රනාන්දු
එම්. එන්. පිරිස්
එච්. නිව්ටන්
පී. ජී. වෙලගෙදර

හැන්සාඩ් වාර්තාකරුවෝ :
ටී. ජ. ජේ. ප්‍රනාන්දු
එම්. කේ. එච්. පියසේන
ජී. ඒ රණසිංහ
එස්. එම්. ප්‍රනාන්දු මහත්මිය
පී. නිලගාස්
ඊ. එච්. ප්‍රනාන්දු මහත්මිය
කේ. ඒ. පී. අල්විස් මහත්මිය
ජේ. එම්. ඩී. රත්නති මෙනෙටිය
බී. එල්. පී. වික්‍රමරත්න
ඕ. පී. ඉණසේකර මහත්මිය
සී. එන්. ඒ. සමරකෝන් මහත්මිය
එම්. එච්. මුහුදුර මහත්මිය

මුද්‍රල් හා ගිණුම් කාර්යාලය :
එම්. එම්. සෝමපාල (ප්‍රධාන මුද්‍රල් හා ගිණුම් නිලධාරී)
කේ. සබ්‍යාසායම්
ආර්. එච්. පතිනාදර
කේ. ඩබ්ලිව්. සුනිල්
එම්. එස්. ජයවීර
ටී. කේ. සිදම්බරනාදන්
එච්. ආර්. ජී. ද සොයිසා
එන්. එස්. කේ. වෛද්‍යරත්න
ඩී. ඩී. පී. ඇන්තනි

සූචි සම්පාදක නිලධාරී :
ඊ. එම්. එස්. බෝඹුවල මෙනෙටිය

පතන් කෙටුම්පත් කාර්යාලය :
ඩී. පරණවිතාන (ප්‍රධාන පතන් කෙටුම්පත් නිලධාරී)
එම්. එල්. ඒ. ධර්මදාස
ඩබ්ලිව්. පී. පෙරේරා
ටී. ඩබ්ලිව්. ජේ. ජයරත්න
අයි. එස්. ඒ. ප්‍රනාන්දු

කාරක සභා කාර්යාලය I :

ජේ. ඉලංගසිංහ

(ප්‍රධාන කාරක සභා නිලධාරී)

ඩබ්ලිව්. පල්ලියගුරුගේ

එස්. ඩී. ජයසේකර

එන්. එම්. කේ. ප්‍රනාන්දු

ජේ. සමරවිර

කාරක සභා කාර්යාලය II :

එස්. එම්. පී. බී. සකලසූරිය

(ප්‍රධාන කාරක සභා නිලධාරී)

එච්. එම්. ජී. ප්‍රනාන්දු

යූ. විජේසිංහ

ජේ. ආර්. ගජවිර ආරච්චිගේ

එල්. එම්. එන්. පී. ප්‍රනාන්දු

සැපයුම් සහ සේවා කාර්යාලය :

එච්. ඒ. සුගතපාල (ප්‍රධාන සැපයුම් සහ සේවා නිලධාරී)

බී. එස්. බෝදරගම (ප්‍රධාන සැපයුම් සහ සේවා නිලධාරී)

ඊ. එම්. පෙරේරා

එම්. ජේ. එම්. පී. පිරිස්

බී. ඒ. ජයතිලක

පුස්තකාලාධිපති :

ටී. ටී. එස්. එස්. අමරසේකර

සහකාර පුස්තකාලාධිපති :

ප්‍රධාන පාර්ලිමේන්තු කථා පරිවර්තක :

ඩබ්ලිව්. එන්. එච්. පී. ඊ. ඊ. එස්. විජේසිංහ

ජ්‍යෙෂ්ඨ පාර්ලිමේන්තු කථා පරිවර්තකයෝ :

එන්. සුබ්‍රමනියම්

එච්. චේතනසිංහ

පාර්ලිමේන්තු කථා පරිවර්තකයෝ :

එස්. කේ. තම්බිපිල්ලෙයි

එස්. කුමාරසාමි

එම්. කේ. රාහුලන්

එස්. රාජපක්ෂ

එච්. එම්. ඡෝරිජ

ආර්. එස්. වේදනාසගම්

එස්. කේ. ඒකනාසක මහත්මිය

ඊ. එම්. පලාපත්වල මහත්මිය

ලඳු ලේඛකයෝ :

ආර්. පී. සිරිපාල

එච්. ඩී. ඊ. සීල්වා මහත්මිය

பாராளுமன்ற விவாதங்கள்

(ஹன்சாட்)

அதிகார அறிக்கை

தொகுதி 33

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
முதலாவது பாராளுமன்றம்

நான்காம் கூட்டத்தொடர்

1985

ஸ்ரீராமாயணம்

நாகபிண்டம்

(பொருள்)

சாஸ்திரம் நாகபிண்டம்

11 பக்கம்

ஸ்ரீராமாயணம் கல்விக்கான கருவியாக உபயோகமாக

ஸ்ரீராமாயணம் நாகபிண்டம்

ஸ்ரீராமாயணம் நாகபிண்டம்

பாராளுமன்ற அங்கத்தினர்

[21 ஜூலை 1977 இலிருந்து இன்றுவரை இடம்பெற்ற மாற்றங்களுடன்]

அ

அக்குறுகொட, சேபால (பத்தேகம) [நியமனம்: 14 ஜூலை 1981;
இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]
அத்தநாயக்க, அத்தநாயக்க முதியன்சேலாகே றம்பண்டா (உடதும்பற)
அத்தபத்து, வைத்திய கலாநிதி ரஞ்ஜித் கணிஷ்க பராக்ரம (பெலியத்த)
[இராஜினாமா: 10 பெப்ரவரி 1983; இடைத்தேர்தலில் மீண்டும்
தெரிவு: 18 மே 1983]

அத்துக்கோறல, காமினி (நிலித்திகல)

அத்துலத் முதலி, லலித் வில்லியம் (இரத்மலானை)

அதிகாரி, அதிகாரி முதியன்சேலாகே சோமபால (கலாவெல)

அப்துல் காநர், முஹம்மத் ஜாபிர் (கொழும்பு மத்தி இரண்டாம்
அங்கத்தவர்)

அப்துல் பாகீர் மாகார், முகம்மத் (பேருவளை முதலாம் அங்கத்தவர்)

அப்துல் மஜீத், முஹம்மத் அலீ அஹ்மத் (சம்மாந்துறை)

அப்புஹாமி, ரத்நாயக்க முதியன்சேலாகே (பண்டாரவெல)

அபூசாலி, முகம்மத் லெப்பை மரிக்கார் (பலாங்கொடை)

அபேருணசேக்கர, ரெஹான் (ஹங்குரன்கெத்த) [நியமனம்: 11 மார்ச்
1981]

அபேருணசேக்கர, ஜோர்ஜ் ஹெக்டர் (ஹங்குரன்கெத்த) [இறப்பு: 4
ஜனவரி 1981]

அபேகோன், ரத்னாயக்க முதியன்சேலாகே (ஹாலிஎல)

அபேசந்தர, சுனில் சுபசிரி (யட்டிநுவர)

அபேரத்ன, ஹேரத் பண்டா (யாப்பஹுவ)

அபேவர்த்தன, மஹிந்த யாபா (ஹக்மன) [இடைத்தேர்தல்: 18 மே 1983]

அபேவிக்கரம, கீர்த்திசேன சந்திரதாச (தெனியாய)

அபேவிக்கரம, சுமணதாச (அக்மீன) [இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]

அமரசிரி, மாத்தறகே சிறிசேன (ஹினிதும)

அமரதுங்க, ஜோன் அந்தனி இமானுவல் (வத்தளை) [நியமனம்: 5
ஒக்டோபர் 1978]

அமிர்தலிங்கம், அப்பாப்பிள்ளை (காங்கேசன்துறை) [ஆசனம் காலியாதல்:
22 ஒக்டோபர் 1983]

அலவத்துவெல, சோமவீர விஜேசிங்ஹ (தொடங்கல்லந்த)

அலுவலிஹாரே, அலிக் (மாத்தளை)

அஹ்மத் பரீத், மீரா லெப்பை (மட்டக்களப்பு இரண்டாம் அங்கத்தவர்)

ஆ

ஆட்டிகல, தர்மசேன (கெஸ்பாவ) [இராஜினாமா: 5 நொவம்பர் 1982]

ஆலாகந்தரம், ஆறுமுகம் முருகேசு (கோப்பாய்) [நியமனம்: 10 ஜூன்
1981; ஆசனம் காலியாதல்: 4 ஜனவரி 1984]

ஆனந்தசங்கரி, வீரசிங்கம் (சினிநொச்சி) [ஆசனம் காலியாதல்: 22
ஒக்டோபர் 1983]

இ

இம்புலான, பிரேமசந்திர (ருவான்வெல)

இரத்தினம், கார்த்திகேசர் பொன்னம்பலம் (ஊர்காவந்துறை) [ஆசனம்
காலியாதல்: 22 ஒக்டோபர் 1983]

இராசதுரை, செல்வையா (மட்டக்களப்பு முதலாம் அங்கத்தவர்)

இராசலிங்கம், தம்பிப்பிள்ளை (உடுப்பிட்டி) [ஆசனம் காலியாதல்: 21
ஒக்டோபர் 1983]

இஷாக், முகம்மத் ஹலீம் (கொழும்பு மத்தி மூன்றாம் அங்கத்தவர்)

உ

உதயரத்ன, விக்ரமதிலக்க வெத ஆர்ச்சிலாகே கொட்பிறி வசந்த
(அறநாயக்க)

உதுமாலெப்பை, முஹம்மத் இப்ரூலெப்பை (பொத்துவில்) [நியமனம்: 31
மார்ச் 1983]

ஏ

ஏக்கநாயக்க, அப்புஹாமிகே டிங்கிரி பண்டா (மெதிரிகிரிய)

ஏக்கநாயக்க, கார்ப்பேறு விஜேதுங்க ராஜபக்ஷ முதியன்சேலா (தம்புள்ள)

ஈ

கண்கந்த, முஹந்திரம்லாகே சந்திரசேக்கர (பெல்மதுல்)

கணேசலிங்கம், பூபாலிள்ளை (பட்டிருப்பு) [ஆசனம் காலியாதல்: 22
ஒக்டோபர் 1983]

கதிரவேலுப்பிள்ளை, சிவசுப்பிரமணியம் (கோப்பாய்) [இறப்பு: 31 மார்ச்
1981]

கருணதிலக்க, லொகுகமகே ருபசேன (பெந்தர-எல்பிட்டிய)

கருணாரத்ன, சந்திரா (நாலவப்பிட்டி)

கருணாரத்ன, நுவரபக்ஷ ஹேவாயலாகே அசோக்க மஹாநாம
(றம்புக்கண)

கருணாரத்ன, ரத்நாயக்க முதியன்சேலாகே (ஊவா-பறணகம)

கருணாரத்ன, வளசிங்ஹ முதியன்சேலாகே (பஸ்ஸற)

கலப்பதி, பீட்டர் சில்வா லொக்கு (தெவிநுவர) [இடைத்தேர்தல்: 18 மே
1983]

கலிரத்ன, ரத்நாயக்க முதியன்சேலாகே புஞ்சி பண்டார (ரத்தொட்ட)

கன்னங்கர, திருமதி ஐரின் விமலா (கலிகமுல)

கனகரத்தினம், மயில்வாக்கம் (பொத்துவில் இரண்டாம் அங்கத்தவர்)
[தெரிவு: 12 செப்டெம்பர் 1977; இறப்பு: 20 ஏப்ரில் 1980]

காரியவசம், தெவரா கோட்டகே மெரில் விஜேசேன (அகலவத்த)

கிரிஎல்ல, வைத்திய கலாநிதி லெனாட் பென்ரின் பண்டார
(எஹெலியகொட) [இடைத்தேர்தல்: 18 மே 1983; இறப்பு: 7
ஜனவரி 1984]

குணசேக்கர, கமகே தொன் பிரேமரத்ன (மஹரகம) [இராஜினாமா: 10
பெப்ரவரி 1983]

குணசேக்கர, செனரத் குணசேக்கர விதானராலாகே பெனற் டயஸ்
(மினுவாங்கொட)

குணசேக்கர, நணசிங்ஹ ஹெற்றியாரச்சிகே ரியுடர் எட்வட் ரணசிங்ஹ
(மஹர) [இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]
குணவர்த்தன, சந்திரகுமார விஜய (கம்புறுபிட்டிய) [இடைத்தேர்தல்: 18
மே 1983]
குணவர்த்தன, தினேஷ் சந்திர ரூபசிங்ஹ (மஹரகம) [இடைத்தேர்தல்:
18 மே 1983]
குமாரதாச, ஜயசுந்தர முதியன்சேலாகே (வெல்லவாய)
குரே, மான்ன மரக்கலகே மேவின் ஜோசப் (பாணந்துறை) [நியமனம்: 22
மார்ச் 1983]
குலரத்தன, கடுகன்னகே ஆனந்த (முல்கிரிகல) [இடைத்தேர்தல்: 18 மே
1983 ; தேர்தல் செல்லுபடியற்றதாக்கப்பட்டது : 10 டிசம்பர் 1984]
குலரத்தன, மர்வின் (எகலியகொட) [இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]
ஹரிபிற்றியகே (றக்வான)
கொறயா, ஹரீந்திர ஜயந்தி (சிலாபம்)

சு

சந்திரபால, தெபஹப்புவே முதியன்சேலாகே (குண்டசாலை) [இறப்பு: 1
பெப்ரவரி 1984]
சம்பந்தன், இராசவரோதயம் (திருகோணமலை) [ஆசனம் காலியாதல்: 7
ஒக்ரோபர் 1983]
சமரநாயக்க, புன்சிரி சேனராஜா பெரேரா (பண்டாரகம)
சமரநாயக்க, ரிச்சட் கிரகரி (பேருவளை இரண்டாம் அங்கத்தவர்)
சமரவிக்ரம, ஆதர் எட்மண்ட் (கொழும்பு கிழக்கு)
சமரவீர, பொல்வத்தே சமரவீர ஆர்ச்சிலாகே பேஸி (வெலிடட)
சமரவீர, வீரவன்னி முதியன்சேலாகே (வியலுவ)
சிவசிதம்பரம், முருகேசு (நல்லூர்) [ஆசனம் காலியாதல்: 22 ஒக்ரோபர்
1983]
சிவசிதம்பரம், தாமோதரம்பிள்ளை (வவுனியா) [ஆசனம் காலியாதல்: 5
ஒக்ரோபர் 1983]
சிறிசேன, யசந்து வியன (பிங்கிரிய)
சிறில், வைத்திய கலாநிதி பட்டபெந்தி மத்துமபதுகே (திஸ்ஸமஹரூம)
[இராஜினாமா: 10 பெப்ரவரி 1983; இடைத்தேர்தலில் மீண்டும்
தெரிவு: 18 மே 1983]
சுமதிரத்தன, பியவீர (ஹபராதுவ) [இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]
சுசைதாசன், பிலோசியான் சோசை(மன்னார்) [ஆசனம் காலியாதல்: 22
ஒக்ரோபர் 1983]
செல்லத்தம்பு, சேவியர் மாக் (முல்லைத்தீவு) [ஆசனம் காலியாதல்: 21
ஒக்ரோபர் 1983]
செனெவிரத்தன, சிறில் பிந்து ஜயதிலக்க (மஹியங்களை) [மரணம் : 26
டிசம்பர் 1984]
செனெவிரத்தன, நிஸங்க ஆர்ச்சிலாகே (கேகாலை)
சேனாதீர, திருமதி தயா சேபாலி (கரந்தெனிய) [நியமனம்: 26 மார்ச்
1982]
சேனாதீர பந்துல கேவா (கரந்தெனிய) [இறப்பு: 13 ஜனவரி 1982]
சேனாநாயக்க, எட்வட் லயனல் (மஹநுவர)
சேனாநாயக்க, மைத்திரிபால (மதவாச்சி)
சோமரத்தன, அசோகவீர (றக்கம) [இடைத்தேர்தல்: 18 மே 1983]

L

டயஸ், தொன் வின்சன்ட் (பதுளை)
டானியல், மஹாஹிதான ஆர்ச்சிகே அனூரா (ஹேவாஹெற்ற)
[இராஜினாமா: 18 ஏப்ரல் 1982]
டானியல், செல்வி மஹாஹிதான ஆர்ச்சிகே ரூபா சிறியாணி
(ஹேவாஹெற்ற) [நியமனம்: 12 ஜூலை 1982]

த

த அல்விஸ், கலாநிதி மகா அமரசிங்ஹகே ஆனந்ததிஸ்ஸ (கோட்டே)
த சில்வா, கங்கெதர கமகே அல்பட் (காலி) [தேர்தல்
செல்லுபடியற்றதாக்கப்பட்டது: செப்ரெம்பர் 1979; நியமனம்
(கம்புறுபிட்டிய) 22 நொவம்பர் 1979; இராஜினாமா 10 பெப்ரவரி
1983]
த சில்வா, கோனூப்துவல வித்தானகே சிறிசேன (ஹபருதுவ)
[இடைத்தேர்தல்: 18 மே 1983]
த சில்வா, மெரில் வேணன் (மின்னேரிய) [இராஜினாமா: 24 ஒக்ரோபர்
1983]
த மெல், ரெணல்ட் ஜோசப் கொட்பிறி (தெவிநுவர) [இராஜினாமா: 9
பெப்ரவரி 1983; நியமனம்: (புளச்சிங்கன) 9 பெப்ரவரி 1983]
தயாரத்தன, பெற்றிரிகே (அம்பாறை)
தர்மதாச பண்டா; ரத்நாயக்க முதியன்சேலாகே (பிபிளை)
தர்மலிங்கம், விசுவநாதர் (மானிப்பாய்) [ஆசனம் காலியாதல்: 8 ஒக்ரோபர்
1983]
தஹநாயக்க, கலாநிதி விஜயானந்த (காலி) [இடைத்தேர்தல்: 20 டிசம்பர்
1979]
தஹநாயக்க, தஸநாயக்க முதியன்சேலாகே ஆனந்த (கொத்தலை)
திருச்செல்வம், கலாநிதி நீலகண்டன் (வட்டுக்கோட்டை) [நியமனம்: 1
மார்ச் 1983; ஆசனம் காலியாதல்: 22 ஒக்ரோபர் 1983]
திருநாவுக்கரசு, தாமோதரம்பிள்ளை (வட்டுக்கோட்டை) [இறப்பு: 1 ஓகஸ்ட்
1982]
திலகசேக்கர, ஹெற்றர் (அம்பலாங்கொடை) [இராஜினாமா: 10 பெப்ரவரி
1983; மீண்டும் நியமனம், 4 செப்ரெம்பர் 1984]
திலகரத்தன, தொன் எட்வின் (றக்கம) [இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]
திலாநாயக்க, லயனல் காமினி (துவரெலிய—மஸ்கெலிய முதலாம்
அங்கத்தவர்)
திலாநாயக்க, வீரகுரிய திலாநாயக்க முதியன்சேலாகே புஞ்சிபண்டா
(கம்பளை)
துரைரத்தினம், கதிரிப்பிள்ளை (பருத்தித்துரை) [ஆசனம் காலியாதல்: 4
ஜனவரி 1984]
தேவநாயகம், கணபதிப்பிள்ளை வில்லியம் (கல்குடா)
தொடன்கொடகே, கார்தியே ஹேவாவசம் அமரசிறி (பத்தேகம)
[இடைத்தேர்தல்: 18 மே 1983]
தொண்டமான், செளமியமூர்த்தி (நுவரெலிய—மஸ்கெலிய மூன்றாம்
அங்கத்தவர்)

ந

நயினா மரிக்கார், முஹம்மத் ஹனிபா முஹம்மத் (புத்தளம்)
நவரத்தினம், வல்லிபுரம் நல்லதம்பி (சாவகச்சேரி) [ஆசனம் காலியாதல்:
22 ஒக்ரோபர் 1983]
நெல்சன், ஹேவா கஜமன் பத்தினிகே (பொலன்னறுவை)

பு

பண்டா, வீரக்கோன் முதியன்சேலாகே கெதரகும்புர கெதரரிசிரி
(கல்கெதர)
பண்டார, குலதுங்க திலாநாயக்க முதியன்சேலாகே சந்திர சோம
அனூராதபுரம் மேற்கு)
பண்டாரநாயக்க, சமுவுவல் டயஸ் (கம்பஹ)

பண்டாரநாயக்க, திருமதி சிறிமாவோ ரத்வத்தே டயஸ் (அத்தனகல்ல)
[1980 ஒக்டோபர் 16 ஆம் தேதி பாராளுமன்றத் தீர்மானத்தின் படி
பிரகாரம் வெளியேற்றம்]

பண்டாரநாயக்க, பிரியதர்சி அனூர சொலமன் டயஸ் (நுவரேலிய-
மஸ்கேலிய இரண்டாம் அங்கத்தவர்)

பத்திரனகே, பெந்தொட்ட நிச்சட் த சில்வா (அக்மீமன)
[இடைத்தேர்தல்: 18 மே 1983]

பத்மநாதன், திருமதி ரங்கநாயகி (பொத்துவில்) [நியமனம்: 20 நொவம்பர்
1980]

பஸ்தியன், அனூர (கொழும்பு மேற்கு) [இடைத்தேர்தல்: 21 மார்ச் 1978]
பியதாச, சுதுவெலி கொங்கே (மாத்தறை)

பிரான்சில்கு, சோமரத்ன தொன் (முல்கிரிகல) [இராஜினாமா: 10
பெப்ரவரி 1983]

பிரேமசந்திர, கமலத் மொஹொட்டிகே (மாவத்தகம)

பிரேமதாச, றணசிங்ஹ (கொழும்பு மத்தி முதலாம் அங்கத்தவர்)

பிரேமரத்ன, மிரிஹானகே தொன் (அவிசாவளை)

பிலபிற்றிய அபேரத்ன பண்டார ஹேரத் (கலவான) [ஆசனம்
காலியாதல்: 5 ஜனவரி 1979; நியமனம்: 17 ஜனவரி 1979;

இராஜினாமா: 15 ஜனவரி 1981]

புஞ்சிநிலமே, கம்கமுலே விதானலாகே (இரத்தினபுரி)

புஞ்சிபண்டார, ரத்நாயக்க முதியன்சேலாகே (மொனருகலை)

பெர்னான்டோ, வைத்திய கலாநிதி சிறிகாத்துகே நெவில் ஆதர்
(பாணந்துறை) [இராஜினாமா: 23 டிசம்பர் 1981]

பெர்னான்டோ, நிக்ஸ் டென்சில் (நீர்கொழும்பு)

பெர்னான்டோ, ரிரோன் லீல் டிலாகே (மொறட்டுவ)

பெரேரா, எல்லுப்பிட்டிய முதியன்சேலாகே பீற்றர் போல் (கடுவெல)
[நியமனம்: 2 ஜூலை 1983]

பெரேரா, ஒவிறிகலகே சோமதாச (புளத்திங்கன) [இராஜினாமா: 2
பெப்ரவரி 1983]

பெரேரா, கசதோறுகே வின்சன்ட் (யட்டியாந்தோட்டை)

பெரேரா, மத்திவ் வின்சன்ட் (கொழும்பு வடக்கு)

பெரேரா, மல்லவாராச்சிகே காமினி ஜயலித்ரம் (கட்டுகம்பளை)

பெரேரா, மஹபட்டபெந்திகே ஜோசப் மைக்கல் (ஜா-எல)

பெரேரா, மைக்கல் பெஸ்ரஸ் வென்சிலோஸ் (வென்னப்புல)

பெலிகம்மன, ரத்நாயக்க முதியன்சேலாகே சந்திரசேன ரத்நாயக்க
(மாவனல்ல) [இறப்பு: 20 செப்ரெம்பர் 1980]

பொன்சேகா, கம்பொலகே பத்மின் (பாணந்துறை) [நியமனம்: 20 ஜனவரி
1982; இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]

LD

மகீந்தசோம, கமகே தொன் (கெக்கிராவ)

மத்திவ், கனுவாதேவகே சிறில் (களனி)

மத்திவ், கனுவாதேவகே நந்த (கொலன்ன)

மல்லிமாராச்சி, வீரசிங்ஹ (கொலன்னுவ)

மலவரஆர்ச்சி, தொன் எட்வின் (கம்புறுப்பட்டிய) [இராஜினாமா: 19
நொவம்பர் 1979]

மன்ஸூர், அப்துல் றஸ்ஸாக் (கல்முனை)

மஹ்ராப், முஹம்மத் இஹ்தார் ஹாஜியார் (மூதார்)

முத்தெட்டுவெகம, சரத்சந்திர (கலவான) [இடைத்தேர்தல்: 12 ஜனவரி
1981]

முனசிங்ஹ, அனில்குமார் (மத்துகம) [இடைத்தேர்தல்: 18 மே 1983]

முஹம்மத், முஹம்மத் ஹனீபா (பொறளை)

மெண்டிஸ், விஜயபால (கட்டான)

ய

யோகேஸ்வரன், வெற்றிவேலு (யாழ்ப்பாணம்) [ஆசனம் காலியாதல்: 22
ஒக்டோபர் 1983]

ர

ரணசிங்க, திருமதி சுனேத்ரா (தெஹிவளை) [இடைத்தேர்தல்: 11
நொவம்பர் 1977]

ரணதுங்க, சந்திரதாச (மாவனல்ல) [நியமனம்: 20 நொவம்பர் 1980]

ரணராஜ, ஷெல்ரன் (செங்கடகல)

ரத்னயக்க, திருமதி ரத்னயக்க முதியன்சேலாகே அமராவதி பியசிலி
(வாரியப்பொல)

ரத்னயக்க, ரத்னயக்க முதியன்சேலாகே கருபண்டா (பண்டுவஸ்நுவர)
ராஜகருணா, ராஜகருணா மொஹொட்டி அப்புஹாமிலாகே சரத்சந்திர
(தொம்பே)

ராஜபக்ஷ, காமினி (தெல்தெளிய)

ல

லீலாரத்ன, ஹெற்றியாரச்சிகே தொன் லூற்றஸ் (சேருவில்)

லொக்குகே, காமினி குலவன்ச (கெஸ்பாவ) [இடைத்தேர்தல்: 18 மே
1983]

லொக்குபண்டார, ஹேரத் முதியன்சேலாகே ஆரியவாதனகே (கல்கமுல)
லொக்குபண்டா, விஜேசிங்ஹ ஜயவீர முதியன்சேலாகே (ஹப்புத்தளை)

வ

வடிகமங்காவ, அசோக (ஆனமடுவ) [இடைத்தேர்தல்: 7 மே 1980]

வடிகமங்காவ, அபேசிங்ஹ ஹேரத் முதியன்சேலாகே சத்தாதிஸ்ஸ
(ஆனமடுவ) [தேர்தல் செல்லுபடியற்றதாகக்கல்: 18 பெப்ரவரி 1980]

வணிகசேகர, ஹரிஷ் (ஹக்மன) [இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]

வணிகரத்ன, ஆஹன கப்புக்கே தொன் (தெரணியகல)

வலகம்பாரு, ராஜபிரிய தயாரத்ன (மிஹிந்தலை)

வன்னிநாயக்க, வன்னிநாயக்க முதியன்சேலாகே ஹேரத் பண்டா
(நிக்கவரட்டிய)

விக்ரமசிங்ஹ கோவின்னகே விமல் பத்மசிறி (எஹலியகொட) [நியமனம்,
10 பெப்ரவரி 1984]

விக்ரமசிங்ஹ, தயானந்த அபேவாதன (அக்குரஸ்ஸ)

விக்ரமசிங்ஹ, ரணில் (பியகம)

விக்ரமதிலக, எட்வட் டயஸ் (பத்தேகம) [இறப்பு: 28 நொவம்பர் 1980]

விக்ரமதிலக்க, சான்ஸ் டயஸ் (பத்தேகம) [நியமனம்: 6 பெப்ரவரி 1981;
இறப்பு: 1 ஏப்ரல் 1981]

விஜயரத்ன, கலாநிதி நிலங்க பராக்ரம் (தெதிகம)

விஜேகுணரத்ன, சமரவீரமுதலிகே தொன் ரெஜினோல்ட் வலன்டைன்
(மத்துகம) [இராஜினாமா: 10 பெப்ரவரி 1983]

விஜேகோன், உக்குபண்டா (தம்பதெளிய)

விஜேகோன் சரணசிரி பண்டார (மின்னேரிய)

[இடைத்தேர்தல்: 25 ஒக்டோபர் 1984]

விஜேசிறி, ரன்கெத்தகே பிரேமசந்திர (ஹரிஸ்பத்துவ இரண்டாம்
அங்கத்தவர்), [இராஜினாமா: 21 செப்ரெம்பர் 1984; (குண்டசால)

இடைத்தேர்தலில் மீண்டும் தெரிவு: 25 ஒக்டோபர் 1984]

விஜேசிறி திருமதி லோகினீ மகேஸ்வரீ, சரியகம (ஹரிஸ்பத்துவ
இரண்டாம் அங்கத்தவர்), [நியமனம்: 1 நொவம்பர் 1984]

விஜேதுங்க, டிக்கிரி பண்டா (உருதுவர)
 விஜேமான்ன, வின்சன்ட் வியனோல்ட் (கனாத்துறை) [இராஜினாமா: 10
 பெப்ரவரி 1983; இடைத்தேர்தலில் மீண்டும் தெரிவு: 18 மே 1983]
 விஜேரத்ன, பண்டா ஜம்புகஹபிற்றிகேகெதர (லக்கல)
 விஜேரத்ன, மஹேந்திர சுரசிங்ஹ (மீரிகம)
 வீரசிங்ஹ, புவக்தண்டாவே ஜினதாச (தங்கல்ல) [இராஜினாமா: 10
 பெப்ரவரி 1983; இடைத்தேர்தலில் மீண்டும் தெரிவு: 18 மே 1983]
 வெலகெதர, டிக்கிரிபண்டா (குருணாகல்)
 வேரப்பிற்றிய, டிக்கிரி பண்டா (பாத்ததும்பறை)
 வைத்யரத்ன, நோமன் ஜேம்ஸ் (பலப்பிட்டிய)

ஜ

ஜகத்சேன, மாதுவ ஹேவா குசுமசந்திர (அம்பலாங்கொட)
 [இடைத்தேர்தல்: 18 மே 1983; மரணம்: 5 ஜூலை 1984]
 ஜயக்கொடி, கமலவர்ண குமாரசிங்க (மஹர) [இடைத்தேர்தல்: 18 மே
 1983]
 ஜயக்கொடி, லக்ஷ்மன் (அத்தனகல்ல) [நியமனம்: 17 டிசம்பர் 1980]
 ஜயக்கொடி, ஜயக்கொடி ஆர்ச்சிகே தொன் கனில் ரஞ்ஜன்
 (பொல்கஹவெல)
 ஜயசிங்ஹ, டொனல்ட் ஷெல்லன் (வத்தளை) [இறப்பு: 9 செப்டம்பர் 1979]
 ஜயசிங்க, நாணயக்கார அட்டுலுமகே ஸ்ரீபன் த சில்வா (தெஹிவளை)
 [இறப்பு: 26 செப்டெம்பர் 1977]
 ஜயசூரிய, காமினி நந்த (ஹோமாகம)

ஜயதிலக்க, லயனல் (குளியாப்பிட்டிய)
 ஜயதிலக்க, ஜயதிலக்க ஹரிஹரமி அப்புறாமிலாகே ஆரியரத்ன
 (திவுலப்பிட்டிய)
 ஜயவர்த்தன, மஹாபாலகே தொன் ஹென்றி (கடுவெல) [இராஜினாமா: 30
 மே 1983]
 ஜயவர்த்தன, ஜூனியஸ் நிச்சட் (கொழும்பு மேற்கு) [சனாதிபதிப்
 பதவியைப் பொறுப்பேற்றல்: 4 பெப்ரவரி 1978]
 ஜயவிக்கிரம, வேல்டர் ஜியொப்ரி மொண்டேகு (வெலிகம)
 ஜலால்தீன், முறம்மத் அவியார் முறம்மத் (பொத்துவில் முதலாம்
 அங்கத்தவர்) [தெரிவு: 12 செப்டெம்பர் 1977; பாராளுமன்றத்
 தீர்மானத்தின்படி செளியேற்றம்: 25 பெப்ரவரி 1983]

ஹ

ஹமீத் அப்துல் காதிர் ஷாஹுல் (ஹாரிஸ்பத்துவ முதலாம் அங்கத்தவர்)
 ஹுருள்ளே, எட்வின் லொக்குபண்டா (ஹொரவப்பொத்தானை)
 ஹெற்றியாராச்சி, இந்திரதாச (ஹொரன)
 ஹேரத், சிறிசேன பண்டார (ஹிரியால) [மரணம்: 6 ஜூன் 1983]
 ஹேரத், வைத்திய கலாநிதி சிவரத்ன யாப்ப பண்டார சேமசிங்ஹ
 பண்டார (ஹிரியால) [நியமனம்: 19 ஜூலை 1983]
 ஹேரத், திருமதி துணுதிலக்க முதியன்சேலாகே நேணுகா மெனிக்கே
 (வலப்பன)
 ஹேரத், வன்னிறாமி யசபால (அனுரதபுரம் கிழக்கு)
 ஹேரத், ஜேம்ஸ் எட்வட் ஹரல்ட் (நாத்தாண்டிய)

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு

சனநாயக சனநாயக சோசலிசக் குடியரசு

மேன்மை தங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்த்தன

அமைச்சரவை

பிரதம அமைச்சரும், உள்நாட்சி, வீடமைப்பு, நிர்மாண அமைச்சரும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அவசரகால சிவில் நிர்வாக அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்	மாண்புமிகு ரணசிங்க பி.ரேமதாசு
பொது நிர்வாக அமைச்சரும் பெருந்தோட்டத் தொழில்கள் அமைச்சரும் சமூக சேவைகள் அமைச்சர்	... மாண்புமிகு வேல்டர் ஜியோப்ரி மொண்டேகு ஜயவிக்கரம்
கலாசார அலுவல்கள் அமைச்சர்	... மாண்புமிகு நுவரபகடி ஹேவாலாகே அசோக மஹாநாம கருணாத்ன
போக்குவரத்து அமைச்சரும் போக்குவரத்துச் சபைகள் அமைச்சரும் தனியார் பஸ் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக, கைத்தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சரும்	... மாண்புமிகு எட்வின் லொக்குபண்டார ஹுருள்கே
கிராம அபிவிருத்தி அமைச்சர்	... மாண்புமிகு முறம்மத் ஹனீபா முறம்மத்
விவசாய அபிவிருத்தி, ஆராய்ச்சி அமைச்சரும் உணவு, கூட்டுறவு அமைச்சரும்	... மாண்புமிகு ஐரின் விமலா கன்னங்கர
புடைவைக் கைத்தொழில் அமைச்சர்	... மாண்புமிகு காமனீ நந்த ஜயசூரிய
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்	... மாண்புமிகு விஜயபால மெண்டிஸ்
உள்நாட்டலுவல்கள் அமைச்சர்	... மாண்புமிகு அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத்
தபால், தந்திப் போக்குவரத்து அமைச்சர்	... மாண்புமிகு கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம்
நிதி, அமைப்புத்திட்ட அமைச்சர்	... மாண்புமிகு டிங்கிரி பண்டா விஜேதுங்க
காணி, காணி அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி அமைச்சரும்	... மாண்புமிகு ரெணல்ட் ஜோசப் கொட்பிறி த மெல்
பாராளுமன்ற அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதம அரசாங்க கொறடாவுழ்	... மாண்புமிகு லயனல் காமனீ திலாநாயக்க
தேசிய பாதுகாப்பு அமைச்சர்	... மாண்புமிகு மத்திவ் வின்சன்ஸ் பெரேரா
நீதி அமைச்சர்	... மாண்புமிகு லலித் வில்லியம் அத்துலத் முதலி
கடற்செழில் அமைச்சர்	... மாண்புமிகு நிஸங்க பராக்கம் விஜயரத்ன
கிராமிய தொழில்துறை அமைச்சர்	... மாண்புமிகு மைக்கல் பெஸ்ரஸ் வென்சிஸ்லோஸ் பெரேரா
இளைஞர் அலுவல்கள், தொழில் வாய்ப்பு அமைச்சரும் கல்வி அமைச்சரும்	... மாண்புமிகு செமியமூர்த்தி தொண்டமான்
இராஜாங்க அமைச்சர்	... மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க
பிரதேச அபிவிருத்தி அமைச்சர்	... மாண்புமிகு கலாநிதி மஹா அமரசிங்ககே ஆனந்ததில்ஸ் த அல்லிஸ்
சுகாதார அமைச்சர்	... மாண்புமிகு செல்வையா இராசதுரை
மாதர் அலுவல்கள், போதலு வைத்தியசாலைகள் அமைச்சர்	... மாண்புமிகு வைத்திய கலாநிதி ரஞ்ஜித் கணீஷ்க பராக்கம் அத்தபத்து
இலாகா இல்லா அமைச்சர்	... மாண்புமிகு சுனேத்ரா ரணசிங்க
வர்த்தக, கப்பல்துறை அமைச்சர்	... மாண்புமிகு அல்ஹாஜ் முறம்மத் அப்துல் பாகிர் மாகார்
கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர்	... மாண்புமிகு மாத்தறகே சிறிசேன அமரசிறி

அமைச்சரவையில் இல்லா அமைச்சர்கள்

- அமைச்சர் ... திரு. ரிகிரி பண்டா வேரபிற்றிய
- அமைச்சர் ... திரு. ஜேம்ஸ் எட்வட் ஹரல்ட் ஹோத்
- அமைச்சர் ... திரு. லயனல் ஜயதிலக்க
- அமைச்சர் ... திரு. விஜேசிங்ஹ ஜயவீர முதியன்சேலாகே லொக்கு பண்டார

[பாதுகாப்பு அமைச்சினதும் திட்டச் செயற்படுத்தல் அமைச்சினதும் ஜனதா தோட்ட அபிவிருத்தி அமைச்சினதும் அரசு பெருந்தோட்ட அமைச்சினதும் உயர் கல்வி அமைச்சினதும் மின்சக்தி எரிபொருள் அமைச்சினதும் விடயங்கீளையும் பணிகளையும் சனாதிபதி தாமே பொறுப்பேற்றுள்ளார்.]

மாவட்ட அமைச்சர்கள்

மாவட்ட அமைச்சர், கொழும்பு	... திரு. வீரசிங்ஹ மல்லிமாராச்சி
மாவட்ட அமைச்சர், கம்பஹ	... திரு. ஜயதிலக்க ஹிற்றிஹாமி அபுகாமிலாகே ஆரியர்தன ஜயதிலக்க
மாவட்ட அமைச்சர், களுத்துறை	... திரு. இந்திரதாச ஹெற்றியாரச்சி
மாவட்ட அமைச்சர், கண்டி	... திரு. வீரகுரிய திஸாநாயக்க முதியன்சேலாகே புஞ்சிபண்டா திஸாநாயக்க
மாவட்ட அமைச்சர், மாத்தளை	... திரு. காரப்பேறு விஜேதுங்க ராஜபகஷ முதியன்சேலா ஏக்கநாயக்க
மாவட்ட அமைச்சர், நுவரேலியா	... திருமதி துணுதிலக்க முதியன்சேலாகே நேணுக மெனிக்கே ஹேரத்
மாவட்ட அமைச்சர், காலி	... திரு. லொக்குமகே ருபசேன கருணதிலக்க
மாவட்ட அமைச்சர், மாத்தறை	... திரு. கீர்த்திசேன சந்திரதாச அபேவிக்கரம்
மாவட்ட அமைச்சர், ஹம்பாந்தோட்டை	... வைத்தியகலாநிதி படபெந்தி மத்தும் பதுகே சிறில்
மாவட்ட அமைச்சர், குருணாகல்	... திரு. மல்லவாராச்சிகே காமினி ஜயவிக்கரம் பெரேரா
மாவட்ட அமைச்சர், புத்தளம்	... திரு. வன்னிநாயக்க முதியன்சேலாகே ஹேரத்பண்டா வன்னிநாயக்க
மாவட்ட அமைச்சர், அனுராதபுரம்	... திரு. குலதுங்க திஸாநாயக்க முதியன்சேலாகே சந்திரசோம பண்டார
மாவட்ட அமைச்சர், பொலன்னறுவை	... திரு. அப்புஹாமிகே டிக்கிரி பண்டா ஏக்கநாயக்க
மாவட்ட அமைச்சர், கேகாலை	... திரு. நிஸங்க ஆரச்சிலாகே செனவிரதன்
மாவட்ட அமைச்சர், இரத்தினபுரி	... திரு. கருவாதேவகே நந்த மத்திவ்
மாவட்ட அமைச்சர், பதுளை	... திரு. ரத்னயக்க முதியன்சேலாகே அப்புஹாமி
மாவட்ட அமைச்சர், மொனராகலை	... திரு. ரத்னயக்க முதியன்சேலாகே அபேகோன்
மாவட்ட அமைச்சர், திருகோணமலை	... திரு. ஹேவா கஜமன் பத்தினிகே நெல்சன்
மாவட்ட அமைச்சர், அம்பாறை	... திரு. பெற்றகிரிகே தயாரதன்
மாவட்ட அமைச்சர், மட்டக்களப்பு	... திருமதி ரங்கநாயகி பத்மநாதன்
மாவட்ட அமைச்சர், மன்னார்	... ஜனப் முஹம்மத் இஹ்தார் ஹாஜியார் மஹ்ராப்
மாவட்ட அமைச்சர், வவுனியா	... திரு. கமகே தொன் மகிந்தசோம
மாவட்ட அமைச்சர், முல்லைத்தீவு	... ஜனப் அப்துல் றஸ்ஸாக் மன்ஸூர்
மாவட்ட அமைச்சர், யாழ்ப்பாணம்	... திரு. உக்குபண்டா விஜேகோன்

பிரதி அமைச்சர்கள்

பாதுகாப்புப் பிரதி அமைச்சர்	... திரு. லலித் வில்லியம் அத்துலத் முதலி
ஜனநாயக அபிவிருத்திப் பிரதி அமைச்சர்	... திரு. ஜேம்ஸ் எட்வட் ஹால்ட் ஹேரத்
நிதி, அமைப்புத் திட்டப் பிரதி அமைச்சர்	... ஜனாப் முஹம்மத் ஹனீபா முஹம்மத் நயினா மரிக்கார்
திட்டச் செயற்படுத்தற் பிரதி அமைச்சர்	... திரு. டிங்கிரி பண்டா வெலகெதர
உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்	... திரு. பொல்வத்தே சமரவீர ஆர்ச்சிலாகே பேஸி சமரவீர
பெருந்தோட்டத் தொழில்கள் பிரதி அமைச்சர்	... திரு. அலிக். அலுவிறாரே
சமூகசேவைகள் பிரதி அமைச்சர்	... திரு. ஜசெந்து லியன சிறிசேன
கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்	... திரு. வீரகோன் முதியன்சேலாகே கெதர கும்புரே கெதர டிங்கிரி பண்டா
போக்குவரத்துப் பிரதி அமைச்சர்	... திரு. ஹிரியபிற்றியகே குலரத்ன
மின்சக்தி, எரிபொருள் பிரதி அமைச்சர்	... திரு. பெற்றிகிரிகே தயாரத்ன
உள்நூராட்சி, வீடமைப்பு, நிர்மாணப் பிரதி அமைச்சர்	... திரு. பேமசந்திர இம்புலான
மகாவலி அபிவிருத்திப் பிரதி அமைச்சர்	... ஜனாப் முஹம்மத் லெப்பை மரிக்கார் அபூசாவி
தொழிற் பிரதி அமைச்சர்	... திரு. மஹபட்டபெந்திகே ஜோசப் மைக்கல் பெரேரா
விவசாய அபிவிருத்தி, ஆராய்ச்சி பிரதி அமைச்சர்	... திரு. சுனில் சுபசிறி அபேசுந்தர
தபால், தந்திப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர்	... ஜனாப் முனாம்மத் அலீ அஹ்மத் அப்துல் மஜீத்
புடைவைக் கைக்கெதாழிற் பிரதி அமைச்சர்	... திரு. ரத்னாயக்க முதியன்சேலாகே தர்மதாச பண்டா
வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்	... திரு. றிரோன் லைல் டிலாகே பெர்னாண்டோ
நீதிப் பிரதி அமைச்சர்	... திரு. ஷெல்லன் ரணராஜ
உணவு, கூட்டுறவுப் பிரதி அமைச்சர்	... திரு. ராஜகருண மொஹொட்டி அப்புஹாமிலாகே சரத்சந்திர ராஜகருணா
இராசாங்கப் பிரதி அமைச்சர்	... திரு. சந்திரா கருணாரத்ன
காணி, காணி அபிவிருத்திப் பிரதி அமைச்சர்	... திரு. அதிகாரி முதியன்சேலாகே சோமபால அதிகாரி
இளைஞர் அலுவல்கள், தொழில் வாய்ப்புப் பிரதி அமைச்சர்	... திரு. காமினி அத்துகோறன
கிராமிய தொழில்துறை அபிவிருத்திப் பிரதி அமைச்சர்	... திரு. சுதுவெளி கொந்தகே பியதாச
உயர்கல்விப் பிரதி அமைச்சர்	... திரு. அத்தநாயக்க முதியன்சேலாகே ரம்பண்டா அத்தநாயக்க
பொது நிர்வாகப் பிரதி அமைச்சர்	... திரு. ஹரீந்திர ஜயந்தி கொறயா
கடற்செழில் பிரதி அமைச்சர்	... திரு. கம்னத் மொஹொட்டிகே பிரேமசந்திர
கல்விப் பிரதி அமைச்சர்	... திரு. வீரவன்னி முதியன்சேலாகே சமரவீர
நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்	... திரு. சோமவீர விஜேசிங்க அலவத்துவல
போக்குவரத்துச் சபைகள் பிரதி அமைச்சர்	... திரு. ஹேரத் பண்டா அபேரத்ன
கிராம அபிவிருத்திப் பிரதி அமைச்சர்	... ஜனாப் மீரா லெப்பை அஹ்மத் பரீத்
தனியார் பஸ் போக்குவரத்துப் பிரதி அமைச்சர்	... திரு. ரத்னாயக்க முதியன்சேலாகே புஞ்சி பண்டா கவிரத்ன
சுகாதாரப் பிரதி அமைச்சர்	... திரு. முஹந்திரம்லாகே சந்திரசேக்கர கண்கந்த
பாராளுமன்ற அலுவல்கள், விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சர்	... திரு. மிரிஹானகே தொன் பிரேமரத்ன
பாதுகாப்புப் பிரதி அமைச்சர்	... திரு. அனூர பஸ்தியன்
பிரதேச அபிவிருத்திப் பிரதி அமைச்சர்	... திரு. தொன் வின்சன்ட் டயஸ்
மாதர் அலுவல்கள், போதனா வைத்தியசாலைகள் பிரதி அமைச்சர்	... திரு. கம்கமுவே விதானலாகே புஞ்சிநிலமே
அரசு பெருந்தோட்டப் பிரதி அமைச்சர்	... திரு. வின்சன்ட் வியனோல்ட் விஜேமானன்
வர்த்தக, கப்பற்றுறைப் பிரதி அமைச்சர்	... திரு. மகேந்திர சுரசிங்ஹ விஜேரத்ன

தலைவர் குழாம்

திரு. வி. ஜ. மு. லொக்குண்டார
திரு. யூ. பி. விஜேகோன்

திருமதி ரேணுகா ஹேரத்
திரு. மைத்திரிபால சேனநாயக்க

பாராளுமன்றக் குழுக்கள்

தெரிவுக் குழு

திரு. ஈ. எல். சேனநாயக்க, சபாநாயகர் (தலைவர்)
திரு. ஆர். பிரேமதாச
திரு. எம். வின்சன்ட் பெரேரா
வைத்திய கலாநிதி ரஞ்சித் அத்தபத்து
திரு. எஸ். தொண்டமான்
ஜனப் எம். ஏ. அப்துல் மஜீத்
திரு. எம். ஜோசப் மைக்கல் பெரேரா
திரு. தினேஷ் குணவர்த்தன
திரு. அனூர பண்டாரநாயக்க
திரு. சரத் முத்தெட்டுவெகம
திரு. மைத்திரிபால சேனநாயக்க

சபைக் குழு

திரு. ஈ. எல். சேனநாயக்க, சபாநாயகர் (தலைவர்)
திரு. எம். வின்சன்ட் பெரேரா
திருமதி சுனேத்ரா ரணசிங்ஹ
திரு. வீரசிங்க மல்லிமாரச்சி
திரு. ஷெல்லர்ன் ரணராஜ
ஜனப் எம். ஹலீம் இஷாக்
திரு. சனில் ரஞ்ஜன் ஜயக்கொடி
திரு. அமரசிறி தொடங்கொட
திரு. நிச்சட் பத்திரண
திரு. அசோக்க பீடிகமங்காவ

நிலைக் கட்டளைகள் குழு

திரு. ஈ. எல். சேனநாயக்க, சபாநாயகர் (தலைவர்)
திரு. எம். நோமன் வைத்யரத்ன, பிரதிச் சபாநாயகரும்
குழுத் தலைவரும்
திரு. எட்மண்ட் சமரவிக்ரம, குழுப் பிரதித் தலைவர்
திரு. ஆர். பிரேமதாச
திரு. லலித் அத்துலத் முதலி
திரு. வி. ஜ. மு. லொக்குண்டார
திரு. ஆனந்த தஸநாயக்க
திரு. சரத் முத்தெட்டுவெகம
திரு. அனில் முனசிங்ஹ

பாராளுமன்ற அலுவல்கள் குழு

திரு. ஈ. எல். சேனநாயக்க, சபாநாயகர் (தலைவர்)
திரு. எம். நோமன் வைத்யரத்ன, பிரதிச் சபாநாயகரும்
குழுத் தலைவரும்
திரு. எட்மண்ட் சமரவிக்ரம, குழுப்பிரதித் தலைவர்
திரு. ஆர். பிரேமதாச, பாராளுமன்றச் சபை முதல்வர்
திரு. அனூர பண்டாரநாயக்க, எதிர்க்கட்சி முதல்வர்
திரு. எம். வின்சன்ட் பெரேரா, அரசாங்கப் பிரதம
கொறடா
திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி, எதிர்க்கட்சிப் பிரதம கொறடா
திரு. எஸ். தொண்டமான்
திரு. வி. ஜ. மு. லொக்குண்டார
திரு. ஹரீந்திர கொறயா
திரு. சரத் முத்தெட்டுவெகம
திரு. தினேஷ் குணவர்த்தன

சிறப்புரிமைக் குழு

திரு. ஆர். பிரேமதாச (தலைவர்)
திரு. நோமன் வைத்யரத்ன
திரு. லலித் அத்துலத் முதலி
திரு. எஸ். தொண்டமான்
ஜனப் ஏ. சி. எஸ். ஹமீத்
திரு. ரிரோன் பெர்னாண்டோ
திரு. அனூர பண்டாரநாயக்க
திரு. சரத் முத்தெட்டுவெகம
திரு. சந்திர ரணதுங்க
திரு. மைத்திரிபால சேனநாயக்க

பொதுமனுக் குழு

அல்ஹாஜ் எம். அப்துல் பாகிர் மாகார் (தலைவர்)
திரு. ஏ. எம். ஆர். பி. அத்தரையக்க
திரு. ரேகன் அபேகுணசேக்கர
ஜனப் எம். ஹலீம் இஷாக்
திரு. மெரில் காரியவசம்
திரு. தினேஷ் குணவர்த்தன
கலாநிதி பயிளயு. தஹநாயக்க
திரு. சரத் முத்தெட்டுவெகம
திரு. சந்திர ரணதுங்க
திரு. ஆர். பி. விஜேசிறி

அரசாங்க கணக்குக் குழு

திரு. டபிள்யூ. பி. பி. திஸாநாயக்க (தலைவர்)
 திரு. ஏ. டி. பி. ஏக்கநாயக்க
 திரு. எம். ஐ. உதுமாலெப்பை
 திரு. சந்திரகுமார விஜய குணவர்த்தன
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. ஆனந்த தஸநாயக்க
 திரு. ஜி. பி. எஸ். த சில்வா
 திரு. றிச்சட் பத்திரண
 திரு. சரத் முத்தெட்டுவெகம
 திரு. ஆர். பி. விஜேசிறி

அரசாங்க முயற்சிகள் குழு

திரு. ஜே. ஏ. ஈ. அமரதுங்க (தலைவர்)
 திரு. மஹேந்திர விஜேரத்ன
 திரு. ரேஹான் அபேகுணசேக்கர
 ஜனாப் எம். ஹலீம் இஷாக்
 திரு. மெரிஸ் காரியவசம்
 திரு. தினேஷ் குணவர்த்தன
 திரு. பெனற் குணசேக்கர
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. ஈ. பி. போல் பெரேரா
 திரு. தயாரத்ன வலகம்பாரு

சட்டவாக்க நிலைக் குழுக்கள்
நிலைக்குழு "ஏ"

திருமதி சுனேத்ரா ரணசிங்ஹ
 திரு. கே. டபிள்யூ. ஆர். எம். ஏக்கநாயக்க
 திரு. எச். ஜி. பி. நெல்சன்
 ஜனாப் எம். எல். அஹ்மத் பரீத்
 திரு. ஹரீந்திர கொறயா
 திரு. சந்திரா கண்கந்த
 திரு. ரிசுன் பெர்னாண்டோ
 ஜனாப் ஜாபிர் ஏ. காதர்
 திரு. மேர்வின் ஜே. குரே
 திரு. தினேஷ் குணவர்த்தன
 திரு. றைற்றர் திலகசேக்கர
 திரு. ஆனந்த தஸநாயக்க
 திரு. அனூர பண்டாரநாயக்க
 திரு. எஸ். டி. பண்டாரநாயக்க
 திரு. அனில் முனசிங்ஹ
 திருமதி அமராவதி பியசிலி ரத்நாயக்க
 திரு. ஆர். எம். கே. பி. ரத்நாயக்க
 திரு. மகேந்திர விஜேரத்ன

திரு. ஆர். பி. விஜேசிறி
 திருமதி தயா சேபாலி சேனாதீர்
 நிலைக்குழு "பி"

திரு. ஆரியரத்ன ஜயதிலக்க
 திரு. எச். பி. வன்னிநாயக்க
 திரு. எச். பி. அபேரத்ன
 திரு. எஸ். டபிள்யூ. அலவத்துவல
 திரு. பி. பி. கவிரத்ன
 ஜனாப் எம். ஹலீம் இஷாக்
 திரு. ஏ. டி. பி. ஏக்கநாயக்க
 திரு. கமல் ஜயக்கொடி
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 செல்வி சிறியாணி டனியல்
 திரு. ஜி. வி. எஸ். த சில்வா
 திரு. அமரசிறி தொடங்கொட
 திரு. எஸ். டி. பண்டாரநாயக்க
 திரு. எச். டி. எல். லீலாரத்ன
 திரு. எச். எம். ஏ. லொக்குபண்டா
 திரு. தயாரத்ன வலகம்பாரு
 கலாநிதி விமல் விக்ரமசிங்ஹ
 திரு. ஜே. ஜி. விஜேரத்ன பண்டா
 திரு. சேனராஜா சமநாயக்க
 திரு. சைமத்ரிபால சேனநாயக்க

உயர்பதவி அபேட்சகர் தகுதி ஆய்வு தெரிசூழ

திரு. ஆர். பிரேமதாச (தலைவர்)
 திரு. எஸ். தொண்டமான்
 கலாநிதி ஆனந்ததில்ஸ் த அல்லிஸ்
 வைத்தியகலாநிதி ரஞ்ஜித் அத்தபத்து
 ஜனாப் அப்துல் றஸ்ஸாக் மன்ஸூர்
 திரு. ஹரீந்திர கொறயா
 திரு. ஷெல்ரன் ரணராஜ
 திரு. தினேஷ் குணவர்த்தன
 திரு. சரத் முத்தெட்டுவெகம

பாராளுமன்ற அங்கத்தவர் திரு. ஆர். ஜி. சமநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான தெரிசூழ

திரு. காமினி திஸாநாயக்க (தலைவர்)
 வைத்தியகலாநிதி ரஞ்ஜித் அத்தபத்து
 திரு. ஹரீந்திர கொறயா
 திரு. அனூர பண்டாரநாயக்க
 திரு. அனில் முனசிங்ஹ

1972 இல் இருந்து 1977 வரை அவசரகால நிலமையை நீடித்ததில் அமைச்சர்களின் பொறுப்புப் பற்றி விசாரிப்பதற்கான தெரிஞ்சு

திரு. ஆர். பிரேமதாசு (தலைவர்)
திரு. லலித் அத்துலத் முதலி
திரு. எம். வினசன்ற் பெரேரா
திரு. கே. டபிள்யு. தேவநாயகம்
திரு. ரணில் விக்கிரமசிங்ஹ
ஜனாப் எம். எல். எம். அபுசாலி
திரு. ஹரிந்திர கொறயா

பாராளுமன்ற அங்கத்தினர் சம்பந்தமாகப் புதினப் பத்திரிகை வெளியீடுகள் பற்றிய தெரிஞ்சு

கலாநிதி ஆனந்ததில்ஸ் த அல்விஸ் (தலைவர்)
ஜனாப் எம். எல். அஹ்மத் பரீத்
திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
திரு. ஈ. பி. போல் பெரேரா
திரு. சரத் முத்தெட்டுவெகம்
திரு. காமினி ராஜபக்ஷ
திரு. ஜினதாச வீரசிங்ஹ

ஹரிஸ்பத்துவ இரண்டாம் அங்கத்துவரது குற்றச்சாட்டுக்கள் பற்றிய தெரிஞ்சு

திரு. ஆர். ஜே. ஜி. த மெல் (தலைவர்)
திரு. கே. டபிள்யு. தேவநாயகம்
திரு. பெஸ்ரஸ் பெரேரா
திரு. ரணில் விக்கிரமசிங்ஹ
திரு. ஜே. ஏ. ஈ. அமரதுங்க
ஜனாப் ஜாபிர் ஏ. காதர்
திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
திரு. அனில் முனசிங்ஹ

கம்பஹ அங்கத்தவரை ஸ்ரீ ல. ஈ. க. இலிருந்து வெளியேற்றியது பற்றிய தெரிஞ்சு

திரு. லலித் அத்துலத் முதலி (தலைவர்)
திரு. வீரசிங்ஹ மல்லிமாராச்சி
திரு. ஹரிந்திர கொறயா
திரு. அமரசிறி தொடங்கொட
திரு. சந்திரா ரணதுங்க

மஹற இடைத்தேர்தல் பற்றிய தெரிஞ்சு

ஜனாப் எம். எச். முஹம்மத் (தலைவர்)
திரு. பெஸ்ரஸ் பெரேரா
திரு. டி. பி. விஜேதுங்க
திரு. வி. ஜ. மு. ஸொக்குபண்டார
திரு. எம். டி. பிரேமரத்தின
திரு. எஸ். டி. பண்டாரநாயக்க

வாக்குரிமை, தேர்தல்கள் பற்றிய தெரிஞ்சு

திரு. ஆர். பிரேமதாசு (தலைவர்)
திரு. லலித் அத்துலத் முதலி
திரு. எஸ். தொண்டமான்
திரு. காமினி திசாநாயக்க
திரு. கே. டபிள்யு. தேவநாயகம்
திரு. ரணில் விக்கிரமசிங்ஹ
ஜனாப் எம். எல். எம். அபுசாலி
திரு. ஷெல்ரன் ரணராஜ
திரு. தினேஸ் குணவர்த்தன
திரு. அனுரா பண்டாரநாயக்க
திரு. சரத் முத்தெட்டுவெகம்
திரு. மைத்ரிபால் சேனநாயக்க

1911 The Board of Directors of the Noolaham Foundation

1911 The Board of Directors of the Noolaham Foundation

- Mr. J. B. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...

- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...

...

...

- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...

- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...

...

- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...

...

- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...
- Mr. ...

ஆலோசனைக் குழுக்கள்

உள்ளூராட்சி, வீடமைப்பு, நிர்மாண ஆலோசனைக் குழு

திரு. ஆர். பிரேமதாசு (தலைவர்)
 திரு. பீ. சி. இம்புலான
 திரு. வீரசிங்ஹ மல்லிமாராச்சி
 ஜனாப் எம். ஈ. எச். மஹ்ரூப்
 வைத்திய கலாநிதி பீ. எஸ். பி. சிறில்
 திரு. எச். பி. அபேரத்ன
 திரு. எம். டி. பிரேமரத்தின
 திரு. சந்திரகுமார விஜய குணவர்த்தன
 திரு. மைத்ரிபால சேனநாயக்க

நெடுஞ்சாலைகள் ஆலோசனைக் குழு

திரு. ஆர். பிரேமதாசு (தலைவர்)
 திரு. எஸ். டபிள்யூ. அலவத்துவல
 திரு. ஆர். எம். அப்புஹாமி
 திரு. பீ. தயாரத்ன
 திரு. வீரசிங்ஹ மல்லிமாராச்சி
 திரு. வீ. எல். விஜேமான்ன
 திரு. மகேந்திர விஜேரத்ன
 திரு. தயாரத்ன வலகம்பாரு
 திரு. மைத்ரிபால சேனநாயக்க

தேசிய பாதுகாப்பு, பாதுகாப்பு ஆலோசனைக் குழு

திரு. லலித் அத்துலத் முதலி (தலைவர்)
 திரு. ரி. பி. வேரப்பிற்றிய
 திரு. அனூர பஸ்தியன்
 திரு. ஜி. டி. மகிந்தசோம
 திரு. ஜி. வி. புஞ்சிநிலமே
 திரு. ரிஜேன் பெர்னாண்டோ
 திரு. ஜி. எம். பிரேமசந்திர
 திரு. லக்ஷ்மன் ஜயகொடி
 திரு. சுனில் ரஞ்சன் ஜயக்கொடி
 திரு. அனூர பண்டாரநாயக்க

திட்டச் செயற்படுத்தல் ஆலோசனைக் குழு

திரு. டி. பி. வெலகெதர (தலைவர்)
 திரு. ஆர். எம். அபேகோன்
 திரு. டி. பி. விஜேகோன்
 திரு. எஸ். டபிள்யூ. அலவத்துவல
 திரு. ஏ. டி. பி. ஏக்கநாயக்க
 ஜனாப் எம். ஹலீம் இஷாக்
 திரு. மெரில் காரியவசம்
 திரு. எஸ். டி. பண்டாரநாயக்க
 கலாநிதி விமல் விக்ரமசிங்க

உயர்கல்வி ஆலோசனைக் குழு

திரு. ஏ. எம். ஆர். பீ. அத்தநாயக்க (தலைவர்)
 திரு. ஆரியரத்ன ஜயதிலக
 திருமதி ஆர். பத்மநாதன்
 ஜனாப் எம். ஈ. எச். மஹ்ரூப்
 திரு. பி. பீ. கவிரத்தின
 திரு. ரேஹான் அபேருணசேக்கர
 கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க
 திரு. நிச்சர்ட் பத்திரான
 வைத்திய கலாநிதி எஸ். வை. எஸ். பீ. ஹேரத்

ஜனதா தோட்டங்கள் அபிவிருத்தி ஆலோசனைக் குழு

திரு. ஹரல்ட் ஹேரத் (தலைவர்)
 திரு. நோமன் வைத்யரத்ன
 திரு. ஆர். எம். அபேகோன்
 திரு. என். ஏ. செனெவிரத்தின
 திருமதி ரேணுகா ஹேரத்
 திரு. ஜே. எல். சிறீசேன
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. கே. வின்சன்ற் பெரேரா
 திரு. ஏ. கே. டி. வணிகரத்ன

அரசு பெருந்தோட்ட ஆலோசனைக் குழு

திரு. வீ. எல். விஜேமான்ன (தலைவர்)
 திரு. வி. ஜி. மு. லொக்குபண்டார
 திரு. ருப்பசேன கருணதிலக்க
 ஜனாப் எம். எல். எம். அபுசாலி
 திரு. மகிந்த யாப்பா அபயவர்த்தன
 திரு. ஆர். எம். கருணரத்ன
 திரு. நிச்சர்ட் பத்திரான
 திரு. அனில் முனசிங்ஹ
 திரு. ஆர். பி. விஜேசிறி

மின்சக்தி, எரிபொருள் ஆலோசனைக் குழு

திரு. பி. தயாரத்ன (தலைவர்)
 ஜனாப் எம். ஏ. அப்துல் மஜீத்
 திரு. சந்திரகுமார விஜய குணவர்த்தன
 திரு. தினேஸ் குணவர்த்தன
 திரு. பெனட் குணசேக்கர
 திரு. அமரசிறி தொடங்கொடகே
 திரு. ஆர். எம். புஞ்சிபண்டார
 திரு. எச். டி. எல். லீலாரத்ன

பொது நிர்வாக ஆலோசனைக் குழு

போக்குவரத்து ஆலோசனைக் குழு

திரு. மொன்றேரு ஜயவிக்கிரம (தலைவர்)
 திரு. ஹரீந்திர கொறையா
 திரு. ருப்பசேன கருணதிலக்க
 திரு. டபிள்யு. பி. பீ. திஸாநாயக்க
 திரு. பேஸி சமரவீர
 திரு. னைற்றர் திலகசேக்கர
 திரு. அமரசிறி தொடங்கொட
 திரு. தயானந்த விக்கிரமசிங்ஹ
 திரு. மைத்ரிபால சேனநாயக்க

ஜனாப் எம். எச். முறம்மத் (தலைவர்)
 திரு. எச். குலரத்தின
 திரு. டி. வின்சன்ட் டயஸ்
 திரு. வசந்த உதயரத்ன
 ஜனாப் எம். ஐ. உதுமாலெப்பை
 திரு. ஜே. எம். குமாரதாச
 கலாநிதி டபிள்யு. தஹநாயக்க
 திரு. ரிச்சட் பத்திரன
 திரு. ஆர். பி. விஜேசிறி.

பெருந்தோட்டத் தொழில்கள் ஆலோசனைக் குழு

போக்குவரத்துச் சபைகள் ஆலோசனைக் குழு

திரு. மொன்றேரு ஜயவிக்கிரம (தலைவர்)
 திரு. அலிக் அலுவிறாரே
 திரு. ஹாலட் ஹேரத்
 திரு. ஆர். எம். அப்புஹாமி
 திரு. கே. அபேவிக்கிரம
 திரு. காமினி அத்துகோறன
 திரு. மெரில் காரியவசம்
 திரு. ஆனந்த தஸநாயக்க
 திரு. அமரசிறி தொடங்கொட

ஜனாப் எம். எச். முகம்மத் (தலைவர்)
 திரு. எச். பீ. அபேரத்தன
 திரு. அலிக் அலுவிறார
 திரு. சந்திரா கண்கந்த
 திரு. பெனற் குணசேக்கர
 திரு. கே. வின்சன்ட் பெரேரா
 திரு. அனில் முனசிங்ஹ
 திரு. எம். டி. எல். லீலாரத்தின
 திரு. அசோக்க டபிள்யு. சோமரத்தன

சமூகசேவைகள் ஆலோசனைக் குழு

தனியார் பஸ் போக்குவரத்து ஆலோசனைக் குழு

திரு. என். எச். ஏ. எம். கருணரத்தன (தலைவர்)
 திரு. ஜே. எல். சிறிசேன
 திரு. ஜி. வீ. புஞ்சிநிலமே
 திரு. சந்திரகுமார விஜய குணவர்த்தன
 திரு. கமல் ஜயக்கொடி
 திரு. சந்திர ரணதுங்க
 திரு. எஸ். பி. விஜேகோன்
 திருமதி எல். எம். ஈ. விஜேசிறி
 திரு. மைத்ரிபால சேனநாயக்க

ஜனாப் எம். எச். முகம்மத் (தலைவர்)
 திரு. பி. பீ. கவிரத்தின
 திரு. எட்மன் சமரவிக்கிரம
 ஜனாப் அப்துல் றஸ்ஸாக் மன்சூர்
 திரு. எஸ். எஸ். அபேசந்தர
 திரு. சந்திரகுமார விஜய குணவர்த்தன
 திரு. அமரசிறி தொடங்கொட
 திரு. காமினி லொக்குகே
 திரு. ஜினதாச வீரசிங்ஹ

கலாசார அலுவல்கள் ஆலோசனைக் குழு

விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சி ஆலோசனைக் குழு

திரு. ஈ. எல். பி. ஹுருள்ளே (தலைவர்)
 திரு. டபிள்யு. எம். ஜி. ரி. பண்டா
 திரு. வி. ஜி. மு. லொக்குபண்டார
 திரு. பீ. சி. இம்புலான
 திரு. பீ. பி. கவிரத்தின
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. ஆர். எம். கே. பி. ரத்தையக்க
 திரு. காமினி ராஜபக்ஷ
 திரு. தயாரத்தன வலகும்பாகு

திரு. காமினி ஜயகுரிய (தலைவர்)
 திரு. எஸ். எஸ். அபேசந்தர
 திரு. டபிள்யு. பி. பீ. திஸாநாயக்க
 திரு. எச். ஜி. பி. நெல்சன்
 திரு. சி. நந்த மத்திவ்
 திரு. ஆர். எம். தர்மதாச பண்டா
 செல்வி சிறியாணி டானியல்
 திரு. ஜி. வி. எஸ். த சில்வா
 திரு. அனில் முனசிங்ஹ

கிராம அபிவிருத்தி ஆலோசனைக் குழு

திருமதி விமலா கன்னங்கர, எம். பி. ஈ. (தலைவர்)
 ஜனாப் எம். எல். அஹ்மத் பரீத்
 திரு. ஆரியரத்தன ஜயதிலக
 திரு. கமல் ஜயக்கொடி
 திரு. ஆனந்த தஸநாயக்க
 திரு. எச். டி. எல். லீலாரத்தன
 திரு. எச். டி. எல். வணிகரத்தன

தொழில் ஆலோசனைக் குழு

திரு. எம். ஜோசப் மைக்கல் பெரேரா
 திரு. டபிள்யூ. பி. பி. திலாநாயக்க
 திரு. வீரசிங்க மல்லிமாராச்சி
 திரு. எஸ். எஸ். அபேசுந்தர
 திரு. மகேந்திர விஜேரத்ன
 திரு. ஆனந்த தஸநாயக்க
 திரு. சரத் முத்தெட்டுவெகம
 திரு. சேனராஜா சமரநாயக்க

சுகாதார ஆலோசனைக் குழு

வைத்தியகலாநிதி ரஞ்ஜித் அத்தபத்து (தலைவர்)
 திரு. சந்திரா கண்கந்த
 திரு. நோமன் வைத்யரத்ன
 திருமதி சுனேத்ரா ரணசிங்க
 திரு. வி. ஜி. மு. லொக்குபண்டார
 வைத்திய கலாநிதி பி. எம். பி. சிறில்
 திரு. ஆனந்த தஸநாயக்க
 திரு. மைத்ரிபால சேனநாயக்க
 வைத்திய கலாநிதி எஸ். வை. எஸ். பி. ஹேரத்

புடைவைத் தொழில் ஆலோசனைக் குழு

திரு. விஜயபால மெண்டிஸ் (தலைவர்)
 திரு. ஆர். எம். தர்மதாச பண்டா
 திரு. ஈ. பி. போல் பெரேரா
 ஜனப் எம். ஹலீம் இஷாக்
 திரு. பெனட் குணசேக்கர
 திரு. ஏ. கே. டி. வணிகரத்ன
 திருமதி எல். எம். ஈ. விஜேசிறி
 திரு. ஜினதாச வீரசிங்ஹ
 திரு. ஆர். ஜி. சமரநாயக்க

வெளிநாட்டிலுள்ள ஆலோசனைக் குழு

ஜனப் ஏ. சி. எஸ். ஹமீத் (தலைவர்)
 திரு. ரிரேன் பெர்னாண்டோ
 திரு. நோமன் வைத்யரத்ன
 திரு. ஹரீந்திர கொறயா
 திரு. தினேஷ் குணவர்த்தன
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. அனூர பண்டாரநாயக்க
 திரு. சரத் முத்தெட்டுவெகம
 திரு. அசோக்க டபிள்யூ. சோமரத்ன

உள்நாட்டிலுள்ள ஆலோசனைக் குழு

திரு. கே. டபிள்யூ. தேவநாயகம் (தலைவர்)
 திரு. பேஸி சமரவீர
 திருமதி ஆர். பத்மநாதன்
 திரு. நந்த மத்திவ்
 வைத்தியகலாநிதி பி. எம். பி. சிறில்

திரு. இந்திரதாச ஹெட்டியாராச்சி
 திரு. ஈ. பி. போல் பெரேரா
 திரு. அனில் முனசிங்ஹ
 திரு. சந்திர ரணதுங்க

உணவு, கூட்டுறவு ஆலோசனைக் குழு

திரு. காமினி ஜயகுரிய (தலைவர்)
 திரு. சரத் சந்திர ராஜகருண
 திரு. எம். எஸ். அமரசிறி
 திரு. ஜி. வீ. எஸ். த சில்வா
 கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க
 திரு. ரிச்சட் பத்திரன்
 திரு. ஆர். எம். கே. பி. ரத்நாயக்க
 திரு. எஸ். பி. விஜேகோன்
 திரு. ஆர். பி. விஜேசிறி

கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் ஆலோசனைக் குழு

திரு. என். டென்சில் பெர்னாண்டோ (தலைவர்)
 ஜனப் அப்துல் றஸ்ஸாக் மன்ஸூர்
 திரு. மகேந்திர விஜேரத்ன
 திரு. கே. ஆனந்த குலரத்ன
 திரு. தினேஷ் குணவர்த்தன
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. காமினி லொக்குகே
 திரு. ஆர். பி. விஜேசிறி

தபால், தந்திப் போக்குவரத்து ஆலோசனைக் குழு

திரு. டி. பி. விஜேதுங்க (தலைவர்)
 ஜனப் எம். ஏ. அப்துல் மஜீது
 திரு. எச். பி. வன்னிநாயக்க
 திரு. மஹிந்த யாப்பா அபேவர்தன
 ஜனப் எம். ஹலீம் இஷாக்
 திரு. ஏ. டி. பி. ஏக்கநாயக்க
 திரு. டபிள்யூ. எம். கருணரத்ன
 திரு. மேவின் ஜே. குறே
 திரு. எஸ். டி. பண்டாரநாயக்க

நிதி, அமைப்புத் திட்ட ஆலோசனைக் குழு

திரு. ஆர். ஜே. ஜி. த மெல் (தலைவர்)
 ஜனப் எம். எச். எம். நயினா மரிக்கார்
 திரு. நோமன் வைத்யரத்ன
 திரு. கே. டி. எம். சி. பண்டார
 திரு. யூ. பி. விஜேகோன்
 திரு. ஹரீந்திர கொறயா
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. அனூர பண்டாரநாயக்க
 கலாநிதி விமல் விக்ரமசிங்ஹ

காணி, காணி அபிவிருத்தி ஆலோசனைக் குழு

நீதி ஆலோசனைக் குழு

திரு. காமினி திலாநாயக்க (தலைவர்)
 திரு. ஏ. எம். எஸ். அதிகாரி
 திரு. கே. டி. எம். சி. பண்டார
 வைத்திய கலாநிதி பி. எம். பீ. சிறில்
 திரு. எம். ஏ. அப்துல் மஜீது
 திரு. ஏ. டி. பீ. ஏக்கநாயக்க
 திரு. தினேஷ் குணவர்த்தன
 திரு. அனூர பண்டாரநாயக்க
 திரு. ஜே. ஜி. விஜேரத்ன பண்டா
 திரு. எச். எம். ஏ. லொக்குபண்டா

கலாநிதி நிலஸ்ஸங்க விஜயரத்ன (தலைவர்)
 திரு. ஷெல்ரன் ரணராஜ
 திரு. வி. ஜி. மு. லொக்குபண்டார
 ஜனாப் எம். எச். எம். நயினா மரிக்கார்
 திரு. வீ. எல். விஜேமான்ன
 திரு. அனூர பண்டாரநாயக்க
 திரு. சரத் முத்தெட்டுவெகம
 திரு. சந்திர ரணதுங்க
 திரு. அசோக் டபிள்யூ. சோமரத்ன

மகாவலி அபிவிருத்தி ஆலோசனைக் குழு

கடற்றொழில் ஆலோசனைக் குழு

திரு. காமினி திலாநாயக்க (தலைவர்)
 ஜனாப் எம். எல். எம். அபூசாலி
 திரு. கே. டபிள்யூ. ஆர். எம். ஏக்கநாயக்க
 திரு. பீ. தயாரத்ன
 திரு. டபிள்யூ. பீ. பி. திலாநாயக்க
 திரு. எம். எஸ். அமரசிறி
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. ஆனந்த தஸநாயக்க
 திரு. யசபால ஹேரத்

திரு. பெஸ்ஸஸ் பெரேரா (தலைவர்)
 திரு. ஜி. எம். பிரேமசந்திர
 திரு. ஹரல்ட் ஹேரத்
 ஜனாப் அப்துல் நஸ்ஸாக் மன்ஸூர்
 ஜனாப் எம். ஹலீம் இஷாக்
 திரு. மேர்வின் ஜே. குறே
 திரு. பி. எஸ். எல். கலப்பத்தி
 திரு. ஹைநர் திலகசேக்கர
 திரு. ஜினதாச வீரசிங்க

பாராளுமன்ற அலுவல்கள், விளையாட்டுத்துறை
ஆலோசனைக் குழு

கிராமிய தொழில்துறை அபிவிருத்தி ஆலோசனைக் குழு

திரு. எம். வின்சன்ட் பெரேரா (தலைவர்)
 திரு. எம். டி. பிரேமரத்ன
 திரு. ஷெல்ரன் ரணராஜ
 திரு. ஜே. எம். குமாரதாச
 திரு. மேர்வின் ஜே. குறே
 திரு. பி. எஸ். எல். கலப்பத்தி
 செல்வி சிறியாணி டானியல்
 திரு. நிச்சட் பத்திரன்
 திருமதி அமராவதி பியசீலி ரத்னாயக்க

திரு. எஸ். தொண்டமான் (தலைவர்)
 திரு. எஸ். கே. பியதாச
 திரு. எஸ். எஸ். அபேசுந்தர
 திரு. ஜே. எல். சிறிசேன
 திரு. ஆர். எம். கருணரத்ன
 திரு. மெரில் காரியவசம்
 திரு. ஜி. வீ. எஸ். த சில்வா
 திரு. அனில் முனசிங்க
 திருமதி எல். எம். ஈ. விஜேசிறி

வர்த்தக, கப்பற்றுறை ஆலோசனைக் குழு

இளைஞர் அலுவல்கள், தொழில் வாய்ப்பு ஆலோசனைக் குழு

திரு. எம். எஸ். அமரசிறி (தலைவர்)
 திரு. மகேந்திர விஜேசிறி
 திரு. என். ஏ. செனெவிரத்ன
 திரு. எஸ். கே. பியதாச
 திரு. ஜே. ஏ. ஈ. அமரதுங்க
 ஜனாப் எம். ஹலீம் இஷாக்
 ஜனாப் ஜாபர் ஏ. காநர்
 திரு. லக்ஷ்மன் ஜயக்கொடி
 திரு. காமினி லொக்குகே

திரு. ரணில் விக்ரமசிங்ஹ (தலைவர்)
 திரு. காமினி அத்துக்கோரன
 திரு. அனூர பஸ்தியன்
 திரு. வீரவன்னி சமரவீர
 திரு. சனில் ரஞ்சன் ஜயக்கொடி
 திரு. எஸ். டி. பண்டாரநாயக்க
 திருமதி தயா சேபாலி சேனாதிர
 கலாநிதி விமல் விக்ரமசிங்ஹ
 திரு. ஜினதாச வீரசிங்ஹ

கல்வி ஆலோசனைக் குழு

திரு. ரணில் விக்ரமசிங்ஹ (தலைவர்)
 திரு. வீரவள்ளி சமரவீர
 திரு. லயனல் ஜயதிலக்க
 ஜனாப் அப்துல் றஸ்ஸாக் மன்ஸூர்
 திருமதி ரேணுகா ஹேரத்
 திரு. ஜே. ஏ. ஈ. அமரதுங்க
 ஜனாப் எம். ஐ. உதுமாலெப்பை
 திரு. அமரசிறி தொடங்கொட
 திருமதி அமராவதி பியசீலி ரத்னாயக்க

இராணாங்க ஆலோசனைக் குழு

கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் (தலைவர்)
 திரு. சந்திரா கருணாரத்ன
 திரு. வி. ஜ. மு. லொக்குபண்டார
 திரு. டபிள்யூ. எம். ஜி. ஈ. பண்டா
 திரு. அனூர பஸ்தியன்
 திரு. எஸ். டி. பண்டாரநாயக்க
 திரு. அனில் முனசிங்ஹ
 திரு. ஆர். ஜி. சமரநாயக்க
 திரு. சேனராஜா சமரநாயக்க
 திருமதி தயா சேபாலி சேனூதீர்

பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக் குழு

திரு. சி. இராசதுரை (தலைவர்)
 திரு. டி. வின்சன்ட் டயஸ்
 திரு. பி. தயாரத்ன
 திரு. எச். ஜி. பி. நெல்சன்
 திருமதி ஆர். பத்மநாதன்
 ஜனாப் எம். ஈ. எச். மஹ்ராப்
 திரு. தினேஷ் குணவர்த்தன
 திரு. தயாரத்ன வலகம்பாரு
 திரு. எஸ். பி. விஜேகோன்

மாதர் அலுவல்கள், போதகு வைத்தியசாலைகள்
ஆலோசனைக் குழு

திருமதி சுனேத்ரா ரணசிங்க (தலைவர்)
 திரு. ஜி. வீ. புஞ்சிநிலமே
 திருமதி ஆர். பத்மநாதன்
 திருமதி ரேணுகா ஹேரத்
 திரு. செல்டன் ரணராஜ
 திரு. தினேஷ் குணவர்த்தன
 செல்வி சிறியாணி டானியல்
 திருமதி அமராவதி பியசீலி ரத்நாயக்க
 வைத்திய கலாநிதி எஸ். வை. எஸ். பி. ஹேரத்

பெரிய கிளையின் பெயர்கள்

சிறிய கிளையின் பெயர்கள்

- திரு. ச. சிவசாமி (தலைவர்)
- திரு. ச. சிவசாமி

- திரு. ச. சிவசாமி (தலைவர்)
- திரு. ச. சிவசாமி

பெரிய கிளையின் பெயர்கள்

சிறிய கிளையின் பெயர்கள்

- திரு. ச. சிவசாமி (தலைவர்)
- திரு. ச. சிவசாமி

- திரு. ச. சிவசாமி (தலைவர்)
- திரு. ச. சிவசாமி

பாராளுமன்றம்

சபாநாயகர்

... திரு. ஈ. எல். சேனாநாயக்க

பிரதிச் சபாநாயகரும் குழுத் தலைவரும்

... திரு. நோமன் வைத்யரத்ன

குழுப் பிரதித் தலைவர்

திரு. எட்மண்ட் சமரவிக்ரம

பிரதான அலுவலகத்தர்

பாராளுமன்றச் செயலாளர் அதிபதி

... எஸ். என். செனெவிரத்ன

பிரதிச் செயலாளர் அதிபதி

... பி. எஸ். பி. தித்தவெல

உதவிச் செயலாளர் அதிபதி

... சி. டபிள்யூ. பன்னில

படைக்கலச் சேவிதர் :

படைக்கலச் சேவிதர் திணைக்களம்

ஆர். அபேசிங்ஹ

பிரதிப் படைக்கலச் சேவிதர் :

ஹன்சாட் திணைக்களம்

எச். ஏ. பி. வனசிங்ஹ

ஹன்சாட் பதிப்பாசிரியர் :

உதவிப் படைக்கலச் சேவிதர் :

என். பி. ஏ. ஈ. டி. குணசிங்ஹ

நிர்வாகத் திணைக்களம்

ஹன்சாட் பிரதிப் பதிப்பாசிரியர் :

நிர்வாகப் பணிப்பாளர் :

டபிள்யூ. எம். பெர்னாண்டோ

நிர்வாகப் பிரதிப் பணிப்பாளர் :

ஹன்சாட் உதவிப் பதிப்பாசிரியர் :

எம். ஏ. எம். எம். முறையித்தீன்

எஸ். எம். பி. பி. சகலசூரிய

சி. ஹேவாவசம்

பி. வி. விஜயதாச

பி. ஏ. விஜயரத்ன

பி. எல். ஜுமாத்

மெ. ஈ. சி. த சில்வா

பி. பெரேரா

கே. பி. என். த சில்வா

சபை ஆவண அலுவலகம் :

கே. குணதாச (பிரதான சபை ஆவண உத்தியோகத்தர்)

ஏ. சுப்பிரமணியம் (பிரதான சபை ஆவண உத்தியோகத்தர்)

எம். டி. சிறிபால

பி. எச். ஏ. எல். த சில்வா

மெ. ரம்மண்டஆர்ச்சி

எச். எல். ஆரியரத்ன

எம். சிவநாதன்

ஆர். ஜோசப்

ஜே. எம். ஆர். ஜயசுந்தர

சிரேஷ்ட ஹன்சாட் அறிக்கையாளர்

எம். எம். எம். ஸாஹிர்

பொ. இராசதுரை

எஸ். நடராசா

ஜே. குணதாச

பி. டபிள்யூ. கருணாரத்ன

கே. பி. அல்லிஸ்

தொ. ச. லோ. ஜயக்கொடி

திரு. கே. ஜே. ஏ. பெரேரா

பி. ஜி. தர்மசேன

கே. பி. தர்மபந்து

திருமதி எம். ஏ. மில்லகஸ்தென்ன

இ. கதிரவேலு

தாபன அலுவலகம் :

டபிள்யூ. ஏ. புத்ததாச (பிரதான தாபன உத்தியோகத்தர்)

ஏ. எப். ஏ. ஆர். பெர்னாண்டோ

எம். என். பீரிஸ்

எச். நியூரன்

பி. ஜி. வெலகெதர

ஹன்சாட் அறிக்கையாளர்

டபிள்யூ. ஜே. ஜே. பெர்னாண்டோ

எம். கே. எச். பியசேன

ஜி. ஏ. றணசிங்க

திருமதி எஸ். எம். பெர்னாண்டோ

பி. திலகதாஸ்

திருமதி ஈ. எச். பெர்னாண்டோ

திருமதி கே. ஏ. பி. அல்லிஸ்

செல்வி ஜே. எம். டி. ரஞ்சனி

பி. எல். பி. விக்ரமரத்ன

திருமதி ஓ. பி. குணசேக்கர

திருமதி சி. என். ஏ. சமரக்கோன்

திருமதி எம். எப். முத்தவிப்

நிதி, கணக்கு அலுவலகம் :

எம். எம். சோம்பால (பிரதான நிதி, கணக்கு உத்தியோகத்தர்)

கே. சபாநாயகம்

ஆர். எப். பதிநாதர்

கே. டபிள்யூ. சுனில்

எம். எஸ். ஜயவீர

வீ. கே. சிதம்பரநாதன்

எச். ஆர். ஜி. த சொய்சா

என். எஸ். கே. வைத்யரத்ன

டி. டி. பி. அந்தோனி

சட்டமூல அலுவலகம் :

டி. பரணவிதான (பிரதான சட்டமூல உத்தியோகத்தர்)

எம். எல். ஏ. தர்மதாச

டபிள்யூ. பி. பெரேரா

பி. டபிள்யூ. ஜே. ஜயரத்ன

ஐ. எஸ். ஏ. பெர்னாண்டோ

சூசிகை உத்தியோகத்தர் :

செல்வி ஈ. எம். எஸ். போம்புவல்

குழு அலுவலகம் I

ஜே. இலங்கசிங்ஹ (பிரதான குழு உத்தியோகத்தர்)
 டபிள்யு. பள்ளியகுருகே
 எஸ். டி. ஜயசேகர
 என். எம். கே. பெர்னாண்டோ
 ஜே. சமரவீர

குழு அலுவலகம் II

எஸ். எம். சி. பி. சகலசூரிய (பிரதான குழு உத்தியோகத்தர்)
 எச். எம். ஜி. பெர்னாண்டோ
 யூ. விஜேசிங்ஹ
 ஜே. ஆர். கஜவீர ஆர்ச்சிகே
 எல். எம். என். சி. பெர்னாண்டோ

விநியோகம், சேவைகள் அலுவலகம்

எச். ஏ. சுகதபால (பிரதான விநியோகம், சேவைகள் உத்தியோகத்தர்)
 பீ. எஸ். போதரகம் (பிரதான விநியோகம், சேவைகள் உத்தியோகத்தர்)
 ஈ. எம். பெரேரா
 எம். ஜே. எம். பீ. பீரிஸ்
 பி. ஏ. ஜயதிலக்க

நூனிலையப் பொறுப்பாளர் :

ரீ. ரீ. எஸ். எஸ். அமரசேக்கர

உதவி நூனிலையப் பொறுப்பாளர் :

பிரதம பாராளுமன்றப் பேச்சு மொழிபெயர்ப்பாளர் :

டபிள்யு. என். எச். பீ. த விஜேசிங்ஹ

சிரேஷ்ட பாராளுமன்றப் பேச்சு மொழிபெயர்ப்பாளர் :

என். சுப்ரமணியம்
 எச். வெத்தசிங்ஹ

பாராளுமன்றப் பேச்சு மொழிபெயர்ப்பாளர் :

எஸ். கே. தம்பிப்பிள்ளை
 எஸ். குமாரசாமி
 எம். கே. இராகுலன்
 எஸ். ராஜபக்சு
 எச். எம். ஷரீப்
 ஆர். எஸ். வேதநாயகம்
 திருமதி எச். கே. ஏக்கநாயக்க
 திருமதி ஈ. எம். பலாபத்வல

சுருக்கெழுத்தாளர்கள்

ஆர். பீ. சிரிபால
 திருமதி எச். டி. த சில்வா

PARLIAMENTARY DEBATES

(HANSARD)

OFFICIAL REPORT

VOLUME 33

FIRST PARLIAMENT OF
THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC
OF
SRI LANKA

FOURTH SESSION

1985

PARLIAMENTARY
DEBATES

(HANSARD)

OFFICIAL REPORT

VOLUME 33

FIRST PARLIAMENT OF
THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC
OF
SRI LANKA

FOURTH SESSION

1982

MEMBERS OF PARLIAMENT

(From 21st July 1977 including changes to date)

A

Abdul Bakeer Markar, Mohamed (First Beruwala)
 Abdul Cader, Mohamed Jabir (Second Colombo Central)
 Abdul Majeed, Mohamedali Ahamed (Sammanturai)
 Abeygoonasekera, George Hector (Hanguranketa)—*died, 4th January, 1981*
 Abeygunasekera, Rohan (Hanguranketa)—(*nominated, 11th March, 1981*)
 Abeykoon, Ratnayake Mudiyansele (Hali-ela)
 Abeyratne, Herath Banda (Yapahuwa)
 Abeysondera, Sunil Subasiri (Yatinuwara)
 Abeywardana Mahinda Yapa, (Hakmana)—(*by-election, 18th May, 1983*)
 Abeywickrema, Keerthisena Chandradasa (Deniyaya)
 Abeywickrema, Sumanadasa (Akmeemana)—(*resigned, 10th February, 1983*)
 Aboosally, Mohamed Lebbe Marikkar (Balangoda)
 Adikari, Adikari Mudiyansele Somapala (Kalawewa)
 Ahamed Fareeth, Meera Lebbe (Second Batticaloa)
 Akurugoda, Sepala (Baddegama)—(*nominated, 14th July, 1981; resigned, 10th February, 1983.*)
 Alaalasuntharam, Arumugam Murugesu (Kopay)—(*nominated, 10th February, 1982; vacated Seat, 4th January, 1984*)
 Alawatuwala, Somaweera Wijesinghe (Dodangaslanda)
 Aluvihare, Alick (Matale)
 Amarasiri, Matarage Sirisena (Hiniduma)
 Amaratunga, John Anthony Emmanuel (Wattala)—(*nominated, 5th October, 1978*)
 Amirthalingam, Appapillai (Kankesanturai)—(*vacated Seat, 22nd October, 1983*)
 Ananthasangare, Veerasingham (Kilinochchi)—(*vacated Seat, 22nd October, 1983*)
 Appuhamy, Ratnayake Mudiyansele (Bandarawela)
 Atapattu, Dr. Ranjith Kaniska Parakrama (Beliatta)—(*resigned, 10th February, 1983; re-elected at by-election, 18th May, 1983*)
 Athulath Mudali, Lalith William (Ratmalana)
 Attanayake, Attanayake Mudiyansele Rambanda (Udadumbara)
 Attygalle, Dharmasena (Kesbewa)—(*resigned, 5th November, 1982*)
 Atukorale, Gamini (Nivitigala)

B

Banda, Weerakoon Mudiyansele Gedera Kumburegedera Tikiri (Galagedera)
 Bandara, Kulatunga Dissanayake Mudiyansele Chandrasoma (Anuradhapura West)
 Bandaranaike, Priyadarsi Anura Solomon Dias (Second Nuwara Eliya-Maskeliya)

Bandaranaike, Mrs. Sirimavo Ratwatte Dias (Attanagalla)—(*expelled upon Resolution of Parliament, 16th October, 1980*)
 Bandaranayake, Samuel Dias (Gampaha)
 Bastian, Anura (Colombo West)—(*by-election, 21st March, 1978*)
 Beligammana, Ratnayake Mudiyansele Chandrasena Ratnayake (Mawanella) — (*died, 20th September, 1980*)

C

Canagaratnam, Mylvaganam (Second Pottuvil)—(*elected, 12th September, 1977; died, 20th April, 1980*)
 Chandrapala, Debahepuwe Mudiyansele (Kundasale)—(*died, 1st February, 1984*)
 Cooray, Mannamarakkalage Mervyn Joseph (Panadura)—(*nominated, 22nd March, 1983*)
 Corea, Harindra Jayanthi (Chilaw)
 Cyril, Dr. Patabendi Madduma Baduge (Tissamaharama)—(*resigned, 10th February, 1983; re-elected at by-election, 18th May, 1983*)

D

Dahanayake, Dr. Wijayananda (Galle)—(*by-election, 20th December, 1979*)
 Daniel, Mahahithana Aratchchige Anura (Hewaheta)—(*resigned, 18th April, 1982*)
 Daniel, Miss Mahahithana Aratchchige, Rupa Sriyani (Hewaheta)—(*nominated, 12th July, 1982*)
 Dassanayake, Dassanayake Mudiyansele Ananda (Kotmale)
 Dayaratne, Petikirige (Amparai)
 de Alwis, Dr. Maha Amarasinghage Anandatissa (Kotte)
 de Mel, Ronald Joseph Godfrey (Devinuwara)—(*resigned, 9th February, 1983; nominated (Bulathsinhala)—9th February, 1983*)
 de Silva, Dangedera Gamage Albert (Galle)—(*election declared void, September, 1979; nominated (Kamburupitiya), 22nd November, 1979; resigned, 10th February 1983*)
 de Silva, Gonapeenuwala Vithanage Sirisena (Habaraduwa)—(*by-election, 18th May, 1983*)
 de Silva, Merrill Vernon (Minneriya)—(*resigned, 24th October, 1983*)
 Devanayagam, Kanapathipillai William (Kalkudah)
 Dharmadasa Banda, Ratnayake Mudiyansele (Bibile)
 Dharmalingam, Visvanathar (Manipay)—(*vacated Seat, 8th October, 1983*)
 Dias, Don Vincent (Badulla)
 Dissanayake, Lionel Gamini (First Nuwara Eliya-Maskeliya)

Dissanayake, Weerasuriya Dissanayake
Mudiyansele Puchi Banda (Gampola)
Dodangodage, Gardiye Hewawasam Amarasiri
(Baddegama)—(*by-election, 18th May, 1983*)

E

Ekanayake, Appuhamige Dingiri Banda
(Medirigiriya)
Ekanayake, Karapperu Wijetunge Rajapakse
Mudiyansele (Dambulla)

F

Fernando, Nicholas Denzil (Negombo)
Fernando, Dr. Sirikkaththuge Neville Arthur
(Panadura)—(*resigned, 23rd December, 1981*)
Fernando, Tyrone Lyle Delano (Moratuwa)
Fonseka, Gampolage Pathmin (Panadura)
—(*nominated, 20th January, 1982; resigned, 10th
February, 1983*)
Franciscu, Thomaratne Don (MulKirigala)—(*resigned,
10th February, 1983*)

G

Galappatthy, Peter Silva Loku—
(Devinuwara)—(*by-election, 18th May 1983*)
Ganeshalingam, Poopalapillai (Paddiruppu)—
(*vacated Seat, 22nd October, 1983*)
Gankanda, Muhandiramalage Chandrasekera
(Pelmadulla)
Gunasekera, Gamage Don Premaratne
(Maharagama)—(*resigned, 10th February, 1983*)
Gunasekera, Ranasinghe Hettiaratchchige Tudor
Edward Ranasinghe (Mahara)—(*resigned, 10th
February, 1983*)
Gunasekera, Sencerath Gunasekera Vidaneralalage
Bennet Dias (Minuwangoda)
Gunawardane, Chandrakumara Wijeya
(Kamburupitiya)—(*by-election, 18th May, 1983*)
Gunawardene, Dinesh Chandra Rupasinghe
(Maharagama)—(*by-election, 18th May, 1983*)

H

Hameed, Abdul Cader Shahul (First Harispattuwa)
Herat, James Edward Harold (Nattandiya)
Herat, Sirisena Bandara (Hiriyala)—(*died, 6th June,
1983*)
Herat, Dr. Sivuratne Yapabandara Semasinghe
Bandara (Hiriyala)—(*nominated, 19th July, 1983*)
Herath, Mrs. Dunutilaka Mudiyansele Renuka
Menike (Walapane)
Herath, Wannihamy Yasapala (Anuradhapura East)
Hettiarachchi, Indradasa (Horana)
Hurulle, Edwin Loku Bandara (Horowpotana)

I

Imbulana, Pema Chandra (Ruwanwella)
Ishak, Mohamed Haleem (Third Colombo Central)

J

Jagathsena, Maduwa Hewa Kusumachandra
(Ambalangoda)—(*by-election, 18th May, 1983; died,
5th July 1984*).
Jalaldeen, Mohamed Aliyar Mohamed (First
Pottuvil)—(*elected, 12th September, 1977; expelled
upon Resolution of Parliament, 25th February,
1983*)
Jayakody, Jayakody Aratchchige Don Sunil Ranjan
(Polgahawela)
Jayakody, Kamalawarna Kumarasinghe
(Mahara)—(*by-election, 18th May, 1983*)
Jayakody, Lakshman (Attanagalla)—(*nominated, 17th
December, 1980*)
Jayasinghe, Donald Shelton (Wattala) — (*died, 9th
September, 1978*)
Jayasinghe, Nanayakkara Atulugamage Stephen de
Silva (Dehiwala)—(*died, 26th September, 1977*)
Jayasuriya, Gamini Nanda (Homagama)
Jayatilleke, Jayatilleke Hitihamy Appuhamilage
Ariyaratne (Divulapitiya)
Jayatilleke, Lionel (Kuliyapitiya)
Jayawardena, Mahabalage Don Henry (Kaduwela)
—(*resigned, 30th May, 1983*)
Jayawickrema, Walter Geoffrey Montague
(Weligama)
Jayewardene, Junius Richard (Colombo
West)—(*assumed office of President, 4th February,
1978*)

K

Kannangara, Mrs. Irene Wimala (Galigamuwa)
Kariyawasam, Dewarakottege Merril Wijesena
(Agalawatta)
Karunaratne, Chandra (Nawalapitiya)
Karunaratne, Nuwarapaksa Hewayalage Asoka
Mahanama (Rambukkana)
Karunaratne, Ratnayake Mudiyansele (Uva-
Paranagama)
Karunaratne, Wanasinghe Mudiyansele (Passara)
Karatnallake, Lokugamage Rupasena (Bentara-
Elpitiya)
Kathiravelupillai, Sivasupramaniam (Kopay) — (*died,
31st March, 1981*)
Kaviratne, Ratnayake Mudiyansele Puchi Banda
(Rattota)
Kiriella, Dr. Leonard Penryn Bandara
(Eheliyagoda)—(*by-election, 18th May, 1983; died,
7th January, 1984*)
Kularatne, Hiripitiyage (Rakwana)
Kularatne, Kadukannage Ananda (MulKirigala)—
(*by-election, 18th May, 1983; election declared
void, 10th December, 1984*)
Kularatane, Mervyn (Eheliyagoda)—(*resigned, 10th
February, 1983*)
Kumaradasa, Jayasundera Mudiyansele
(Wellawaya)

L

- Leclaratne, Hettiaratchige Don Lutus (Seruwila)
 Lokubanda, Herath Mudiyansele Ariyawardanage (Galgamuwa)
 Lokubandara, Wijesinghe Jayaweera Mudiyansele (Haputale)
 Lokuge, Gamini Kulawansa (Kesbewa) - (by-election, 18th May, 1983)

M

- Maharroof, Mohamed Ehuttar Hadjar (Muttur)
 Mahindasoma, Gamage Don (Kekirawa)
 Malawaraarachchi, Don Edwin (Kamburupitiya) - (resigned, 19th November, 1979)
 Mallimarachchi, Weerasinghe (Kolonnawa)
 Mathew, Caluwadewage Cyril (Kelaniya)
 Mathew, Caluwadewage Nanda (Kolonna)
 Mendis, Wijayapala (Katana)
 Mohamed, Mohamed Haniffa (Borella)
 Moonesinghe, Anil Kumar (Matugama) - (by-election, 18th May, 1983)
 Munsoor, Abdul Razak (Kalmunai)
 Muttetuwegama Sarathchandra (Kalawana) - (by-election, 12th January, 1981)

N

- Naina Marikar, Mohamadu Haniffa Mohamadu (Puttalam)
 Navaratnam, Vallipuram Nallathamby (Chavakachcheri) - (vacated Seat, 22nd October, 1983)
 Nelson, Hewa Gajaman Paththinige (Polonnaruwa)

P

- Pathiranage, Benthota Richard de Silva (Akmeemana) - (by-election, 18th May, 1983)
 Pathmanathan, Mrs. Ranganayaki (Pottuvil) - (nominated, 20th November, 1980)
 Perera, Elluppitiyamudiyansele Peter Paul (Kaduwela) - (nominated, 2nd July, 1983)
 Percera, Kasadoruge Vincent (Yatiantota)
 Perera, Mahapatabendige Joseph Michael (Ja-Ela)
 Perera, Mallawaratchige Gamini Jayawickrema (Katugampola)
 Percera, Mathew Vincent (Colombo North)
 Perera, Michael Festus Wenceslaus (Wennappuwa)
 Perera, Owitigalage Somadasa (Bulathsinhala) - (resigned, 2nd February, 1983)
 Pilapitiya, Abeyratne Bandara Herath (Kalawana) - (vacated seat, 5th January, 1979; nominated, 17th January, 1979; resigned, 15th January, 1981)

- Piyadasa, Suduweli Kondage (Matara)
 Premachandra, Gamlath Mohottige (Mawatagama)
 Premadasa, Ranasinghe (First Colombo Central)
 Premaratne, Mirihanage Don (Avisawella)
 Punchi Bandara, Ratnayake Mudiyansele (Moneragala)
 Punchinilame, Galgamuwa Vidanelage, (Ratnapura)

R

- Rajadurai, Chelliah (First Batticaloa)
 Rajakaruna, Rajakaruna Mohotti Appuhamilage Sarath Chandra (Dompe)
 Rajapakse, Gamini (Teldeniya)
 Ranaraja, Shelton (Senkadagala)
 Ranasinghe, Mrs. Sunethra (Dehiwala) - (by-election, 11th November, 1977)
 Ranatunga, Chandradasa (Mawanella) - (nominated, 20th November, 1980)
 Rasalingam, Thambipillai (Uduppidy) - (vacated Seat, 21st October, 1983)
 Ratnam, Karthigesar Ponnambalam (Kayts) - (vacated Seat, 22nd October, 1983)
 Ratnayake, Mrs. Ratnayake Mudiyansele Amarawathie Piyaseeli (Wariyapola)
 Ratnayake, Ratnayake Mudiyansele Kalubanda (Panduwasnuwara)

S

- Samaranayake, Punsiri Senaraja Perera (Bandaragama)
 Samaranyake, Richard Gregory (Second Beruwala)
 Samaraweera, Polwatte Samaraweera Aratchilage Percy (Welimada)
 Samaraweera, Weerawanni Mudiyansele (Wiyaluwa)
 Samarawickrema, Arthur Edmund (Colombo East)
 Sampanthan, Rajavarodayam (Trincomalee) - (vacated Seat, 7th September, 1983)
 Sellathambu, Xavier Mark (Mullaitivu) - (vacated Seat, 21st October, 1983)
 Senadheera, Bandulahewa (Karadeniya) - (died, 13th January, 1982)
 Senadheera, Mrs. Daya Sepali (Karadeniya) - (nominated, 26th March, 1982)
 Senanayake, Edward Lionel (Mahanuwara)
 Senanayake, Maithripala (Medawachchiya)
 Seneviratne, Cyril Pinto Jayatilleke (Mahiyangana) - (died, 26th December, 1984)
 Seneviratne, Nissanga Aratchilage (Kegalle)
 Sirisena, Jasenth Liyana (Bingiriya)
 Sivasithamparam, Murugesu (Nallur) - (vacated Seat, 22nd October, 1983)
 Sivasithamparam, Thamodarampillai (Vavuniya) - (vacated Seat, 5th October, 1983)
 Somaratne, Asokaweera (Ratgama) - (by-election, 18th May, 1983)
 Soosaitasan, Pilesiyan Sosai (Mannar) - (vacated Seat, 22nd October, 1983)
 Sumathiratne, Piyaweera (Habaraduwa) - (resigned, 10th February, 1983)

T

- Thilakasekara, Ryter (Ambalangoda)-(resigned, 10th February, 1983; nominated, 4th September, 1984)
- Thirunavukkarasu, Thamodarampillai (Vaddukkoddi)-(died, 1st August, 1982)
- Thondaman, Savumiamoorthy (Third Nuwara Eliya-Maskeliya)
- Thurairatnam, Kadiripillai (Point-Pedro)-(vacated Seat, 4th January, 1984)
- Tillekeratne, Don Edwin (Ratgama)-(resigned 10th, February, 1983)
- Tiruchelvam, Dr. Neelakandan (Vaddukkoddi)-(nominated, 1st March, 1983; vacated Seat, 22nd October, 1983)

U

- Udayaratne, Wickramatileke Wedaratchilage Godfrey Wasantha (Aranayake)
- Uthumalebe, Mohamed Ibralebe (Pottuvil)-(nominated, 31st March, 1983)

W

- Wadigamangawa, Abeysinghe Herath Mudiyansele Saddhatissa (Anamaduwa)-(election declared void, 18th February, 1980)
- Wadigamangawa, Asoka (Anamaduwa)-(by-election, 7th May, 1980)
- Waidyaratna, Norman James (Balapitiya)
- Walagambahu, Rajapriya Dayaratne (Mihintale)
- Wanigaratne, Ahana Kapuge Don (Deraniyagala)
- Wanigasekera, Harish (Hakmana)-(resigned, 10th February, 1983)
- Wanninayake, Wanninayake Mudiyansele Herath Banda (Nikaweratiya)
- Weerasinghe, Puwakdandawe Jinadasa (Tangalle)-(resigned, 10th February, 1983; re-elected at by-election, 18th May, 1983)

- Welagedara, Dingiri Banda (Kurunegala)
- Werapitiya, Tikiri Banda (Pata Dumbura)
- Wickremasinghe, Dayananda Abeywardane (Akuressa)
- Wickramasinghe, Govinnage Wimal Padmasiri (Eheliyagoda)-(nominated, 10th February, 1984)
- Wickremasinghe, Ranil (Biyagama)
- Wickrematillake, Charles Dias (Baddegama)-(nominated, 6th February, 1981; died, 2nd April, 1981)
- Wickrematillake, Edward Dias (Baddegama)-(died, 28th November, 1980)
- Wijegooneratne, Samaraweera Mudalige Don Reginald Valentine (Matugama)-(resigned, 10th February, 1983)
- Wijekoon, Ukku Banda (Dambadeniya)
- Wijekoon, Saranasiri Bandara (Minneriya)-(by-election, 25th October, 1984)
- Wijemanne, Vincent Leonald (Kalutara)-(resigned, 10th February, 1983; re-elected at by-election, 18th May, 1983)
- Wijeratne, Mahendra Surasinghe (Mirigama)
- Wijeratne Banda, Jambughapitiya Gedara (Laggala)
- Wijesiri, Rankethhage Premachandra (Second Harispattuwa)-(resigned, 21st September, 1984; elected to Kundasale at by-election, 25th October, 1984)
- Wijesiri, Mrs. Lohini Maheswari Eriyagama (Second Harispattuwa)-(nominated, 1st November, 1984)
- Wijetunga, Dingiri Banda (Udunuwara)
- Wijeyeratne, Dr. Nissanka Parakrama (Dedigama)

Y

- Yogeswaran, Vettivelu (Jaffna)-(vacated Seat, 22nd October, 1983)

DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

PRESIDENT

HIS EXCELLENCY JUNIUS RICHARD JAYEWARDENE

CABINET

Prime Minister, Minister of Local Government, Housing & Construction, Minister of Highways, Minister of Emergency Civil Administration and Leader of the House of Parliament

Minister of Public Administration and Minister of Plantation Industries

Minister of Social Services

Minister of Cultural Affairs

Minister of Transport, Minister for Transport Boards, Minister for Private Omnibus Transport and Minister for the Security of Commercial and Industrial Establishments.

Minister of Rural Development

Minister of Textile Industries

Minister of Agricultural Development & Research and Minister of Food & Co-operatives

Minister of Foreign Affairs

Minister of Home Affairs

Minister of Posts & Telecommunications

Minister of Finance & Planning

Minister of Lands & Land Development and Minister of Mahaweli Development

Minister of Parliamentary Affairs & Sports and Chief Government Whip

Minister of National Security

Minister of Justice

Minister of Fisheries

Minister of Rural Industrial Development

Minister of Youth Affairs & Employment and Minister of Education

Minister of State

Minister of Regional Development

Minister of Health

Minister of Women's Affairs and Teaching Hospitals

Minister without Portfolio

Minister of Trade & Shipping

Minister of Industries & Scientific Affairs

THE HON. RANASINGHE PREMADASA

THE HON. WALTER GEOFFREY MONTAGUE JAYAWICKREMA

THE HON. NUWARAPAKSA HEWAYALAGE ASOKA MAHANAMA KARUNARATNE

THE HON. EDWIN LOKU BANDARA HURULLE

THE HON. MOHAMED HANIFFA MOHAMED

THE HON. IRENE WIMALA KANNANGARA

THE HON. WIJAYAPALA MENDIS

THE HON. GAMANI NANDA JAYASURIYA

THE HON. ABDUL CADER SHAHUL HAMEED

THE HON. KANAPATHIPILLAI WILLIAM DEVANAYAGAM

THE HON. DINGIRI BANDA WIJETUNGA

THE HON. RONALD JOSEPH GODFREY DE MEL

THE HON. LIONEL GAMINI DISSANAYAKE

THE HON. MATHEW VINCENT PERERA

THE HON. LALITH WILLIAM ATHULATH MUDALI

THE HON. NISSANKA PARAKRAMA WIJEYERATNE

THE HON. MICHAEL FESTUS WENCESLAUS PERERA

THE HON. SAVUMIAMOORTHY THONDAMAN

THE HON. RANIL WICKREMASINGHE

THE HON. DR. MAHA AMARASINGHAGE ANANDATISSA DE ALWIS

THE HON. CHELLIAH RAJADURAI

THE HON. DR. RANJITH KANISKA PARAKRAMA ATAPATTU

THE HON. SUNETHRA RANASINGHE

THE HON. AL HAJ MOHAMED ABDUL BAKEER MARKAR

THE HON. MATARAGE SIRISENA AMARASIRI

THE HON. NICHOLAS DENZIL FERNANDO

MINISTERS NOT IN THE CABINET

DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

Minister
Minister
Minister
Minister

MR. TIKIRI BANDA WERAPITIYA
MR. JAMES EDWARD HAROLD HERAT
MR. LIONEL JAYATILLEKE
MR. WIJESINGHE JAYAWEEERA MUDIYANSELAGE
LOKUBANDARA

(The President has assigned to himself the subjects and functions pertaining to the Ministry of Defence, the Ministry of Plan Implementation, the Ministry of Janata Estates Development, the Ministry of State Plantations, the Ministry of Higher Education and the Ministry of Power and Energy.)

Minister of Industries & Scientific Affairs
Minister of Trade & Shipping
Minister without Portfolio
Minister of Women's Affairs and Teaching Hospitals
Minister of Health
Minister of Regional Development
Minister of State
Minister of Education
Minister of Youth Affairs & Employment and Minister
Minister of Rural Industrial Development
Minister of Fisheries
Minister of Justice
Minister of National Security
Government Whip
Minister of Parliamentary Affairs & Sports and Chief
of Malawch Development
Minister of Lands & Land Development and Minister
of Finance & Planning
Minister of Posts & Telecommunications
Minister of Home Affairs
Minister of Foreign Affairs
and Minister of Food & Cooperatives
Minister of Agricultural Development & Research
Minister of Textile Industries
Minister of Retail Development
Industrial Establishments
Minister for the Security of Commercial and
Minister for Private Omnibus Transport and
Minister of Transport, Minister for Transport Boards
Minister of Cultural Affairs
Minister of Social Services
Minister of Industries
Minister of Public Administration and Director of
House of Parliament
Emergency Civil Administration and Leader of the
& Construction, Minister of Highways, Minister of
Prime Minister, Minister of Local Government, Housing

THE HON. NICHOLAS DENZIL FERNANDO
THE HON. MATTHEW VINCENT PERERA
THE HON. GRELLIAH RAJABURALI
THE HON. DR. RANILTH KANISKA PARAKRAMA
ATAPATTU
THE HON. SUNETHRA RANASINGHE
THE HON. AL HAJ MOHAMMED ABUL BAKKER
MARKAR
THE HON. MATAWAGE SINDERA A. KASSIN
THE HON. RANIL WICKREMASINGHE
THE HON. DR. MAHA AMARASINGHE ANANDATILAKA
DE ALWIS
THE HON. RANIL WICKREMASINGHE
THE HON. MICHAEL FREDUS WENZELIUS PERERA
THE HON. NISSANKA PARAKRAMA WUETTERAINE K.
THE HON. LALITH WILLIAM ATHULATH MUDALLI
THE HON. MATTHEW VINCENT PERERA
THE HON. LIONEL GAMINI DISSAYATILAKA
THE HON. RONALD JOSEPH GOBRY DE MEL
THE HON. DINGIRO BANHA WHERINGA
BEVAYAGAN
THE HON. KANAPATHIPILLAI WILLIAM
THE HON. ABDEL CABER SHAHID HAMEED
THE HON. GYAMANI NANU JAYASURIYA
THE HON. WIJAYAPALA MENDIS
THE HON. IRENE WIMALA KANNANGARA
THE HON. MOHAMMED HANIFA MOHAMMED
THE HON. EDWIN LOKU BANDARA HEKULLI
MAHANAMA KARUNARATNE
THE HON. NUWARAKASA HEWAYALAO ASOLA
JAYAWICKREMA
THE HON. WALTER GEOFFREY MONTAGUE
THE HON. RANASINGHE PREMADASA

DISTRICT MINISTERS

District Minister, Colombo	MR. WEERASINGHE MALLIMARATCHI
District Minister, Gampaha	MR. JAYATILLEKE HITIHAMY APPUHAMILAGE ARIYARATNA JAYATILLEKE
District Minister, Kalutara	MR. INDRADASA HETTIARACHCHI
District Minister, Kandy	MR. WEERASURIYA DISSANAYAKE MUDIYANSELAGE PUNCHI BANDA DISSANAYAKE
District Minister, Matale	MR. KARAPPERU WIJETUNGE RAJAPAKSE MUDIYANSELE EKANAYAKE
District Minister, Nuwara Eliya	MRS. DUNUTILAKA MUDIYANSELAGE RENUKA MENIKE HERATH
District Minister, Galle	MR. LOKUGAMAGE RUPASENA KARUNATILLAKE
District Minister, Matara	MR. KEERTHISENA CHANDRADASA ABEYWICKREMA
District Minister, Hambantota	MR. PATABENDI MADDUMA BADUGE CYRIL
District Minister, Kurunegala	MR. MALLAWARATCHCHIGE GAMINI JAYAWICKREMA PERERA
District Minister, Puttalam	MR. WANNINAYAKE MUDIYANSELAGE HERATH BANDA WANNINAYAKE
District Minister, Anuradhapura	MR. KULATUNGA DISSANAYAKE MUDIYANSELAGE CHANDRASOMA BANDARA
District Minister, Polonnaruwa	MR. APPUHAMIGE DINGIRI BANDA EKANAYAKE
District Minister, Kegalle	MR. NISSANKA ARATCHILAGE SENEVIRATNE
District Minister, Ratnapura	MR. CALUWADEWAGE NANDA MATHEW
District Minister, Badulla	MR. RATNAYAKE MUDIYANSELAGE APPUHAMY
District Minister, Moneragala	MR. RATNAYAKE MUDIYANSELAGE ABEYKOON
District Minister, Trincomalee	MR. HEWA GAJAMAN PATHTHINIGE NELSON
District Minister, Amparai	MR. PETIKIRIGE DAYARATNE
District Minister, Batticaloa	MRS. RANGANAYAKI PATHMANATHAN
District Minister, Mannar	MR. MOHAMED EHUTTAR HADJIAR MAHAROOF
District Minister, Vavuniya	MR. GAMAGE DON MAHINDASOMA
District Minister, Mullaitivu	MR. ABDUL RAZAK MUNSOOR
District Minister, Jaffna	MR. UKKU BANDA WIJEKOON

DEPUTY MINISTERS

Deputy Minister of Defence	MR. LALITH ATHULATH MUDALI
Deputy Minister of Janatha Estates Development	MR. JAMES EDWARD HAROLD HERAT
Deputy Minister of Finance & Planning	MR. MOHAMADU HANIFFA MOHAMADU NAINA MARIKAR
Deputy Minister of Plan Implementation	MR. DINGIRI BANDA WELAGEDERA
Deputy Minister of Home Affairs	MR. POLWATTE SAMARAWEEERA ARATCHILAGE PERCY SAMARAWEEERA
Deputy Minister of Plantation Industries	MR. ALICK ALUVIHARE
Deputy Minister of Social Services	MR. JASENTHU LIYANA SIRISENA
Deputy Minister of Cultural Affairs	MR. WEERAKOON MUDIYANSELAGE GEDERA KUMBUREGEDERA TIKIRI BANDA
Deputy Minister of Transport	MR. HIRIPITIYAGE KULARATNE
Deputy Minister of Power & Energy	MR. PETIKIRIGE DAYARATNE
Deputy Minister of Local Government, Housing & Construction	MR. PEMA CHANDRA IMBULANA
Deputy Minister of Mahaweli Development	MR. MOHAMED LEBBE MARIKKAR ABOOSALLY
Deputy Minister of Labour	MR. MAHAPATABENDIGE JOSEPH MICHAEL PERERA
Deputy Minister of Agricultural Development and Research	MR. SUNIL SUBASIRI ABEYSUNDERA
Deputy Minister of Posts & Telecommunications	MR. MOHAMEDALI AHAMED ABDUL MAJEED
Deputy Minister of Textile Industries	MR. RATNAYAKE MUDIYANSELAGE DHARMADASA BANDA
Deputy Minister of Foreign Affairs	MR. TYRONNE LYLE DELANO FERNANDO
Deputy Minister of Justice	MR. SHELTON RANARAJA
Deputy Minister of Food & Co-operatives	MR. RAJAKARUNA MOHOTTI APPUHAMILAGE SARATH CHANDRA RAJAKARUNA
Deputy Minister of State	MR. CHANDRA KARUNARATNE
Deputy Minister of Lands & Land Development	MR. ADIKARI MUDIYANSELAGE SOMAPALA ADIKARI
Deputy Minister of Youth Affairs & Employment	MR. GAMINI ATUKORALE
Deputy Minister of Rural Industrial Development	MR. SUDUWELI KONDAGE PIYADASA
Deputy Minister of Higher Education	MR. ATTANAYAKE MUDIYANSELAGE RAMBANDA ATTANAYAKE
Deputy Minister of Public Administration	MR. HARINDRA JAYANTHI COREA
Deputy Minister of Fisheries	MR. GAMALATH MOHOTTIGE PREMACHANDRA
Deputy Minister of Education	MR. WEERAWANNI MUDIYANSELAGE SAMARAWEEERA
Deputy Minister of Highways	MR. SOMAWEEERA WIJESINGHE ALAWATUWALA
Deputy Minister for Transport Boards	MR. HERATH BANDA ABEYRATNE
Deputy Minister of Rural Development	MR. MEERA LEBBE AHAMED FAREETH
Deputy Minister for Private Omnibus Transport	MR. RATNAYAKE MUDIYANSELAGE PUNCHI BANDA KAVIRATNE
Deputy Minister of Health	MR. MUHANDIRAMALAGE CHANDRASEKERA GANKANDA
Deputy Minister of Parliamentary Affairs and Sports	MR. MIRIHANAGE DON PREMARATNE
Deputy Minister of Defence	MR. ANURA BASTIAN
Deputy Minister of Regional Development	MR. DON VINCENT DIAS
Deputy Minister of Women's Affairs and Teaching Hospitals	MR. GALGAMUWA VIDANELAGE PUNCHINILAME
Deputy Minister of State Plantations	MR. VINCENT LEONALD WIJEMANNE
Deputy Minister of Trade & Shipping	MR. MAHENDRA SURASINGHE WIJERATNE

THE CHAIRMEN'S PANEL

Mr. W. J. M. Lokubandara
Mr. U. B. Wijekoon

Mrs. Renuka Herath
Mr. Maithripala Senanayeke

COMMITTEES OF THE PARLIAMENT

COMMITTEE OF SELECTION

Mr. E. L. Senanayake, Speaker (Chairman)
Mr. R. Premadasa
Dr. Ranjith Atapattu
Mr. M. Vincent Perera
Mr. S. Thondaman
Mr. M. A. Abdul Majeed
Mr. M. Joseph Michael Perera
Mr. Dinesh Gunawardene
Mr. Anura Bandaranaike
Mr. Sarath Muttetuwegama
Mr. Maithripala Senanayeke

Mr. Sarath Muttetuwegama
Mr. Dinesh Gunawardene

COMMITTEE ON PRIVILEGES

Mr. R. Premadasa (Chairman)
Mr. Norman Waidyaratna
Mr. Lalith Athulath Mudali
Mr. S. Thondaman
Mr. A. C. S. Hameed
Mr. Tyrone Fernando
Mr. Anura Bandaranaike
Mr. Sarath Muttetuwegama
Mr. Chandra Ranatunga
Mr. Maithripala Senanayeke

HOUSE COMMITTEE

Mr. E. L. Senanayake, Speaker (Chairman)
Mr. M. Vincent Perera
Mrs. Sunethra Ranasinghe
Mr. Weerasinghe Mallimarachchi
Mr. Shelton Ranaraja
Mr. M. Haleem Ishak
Mr. Sunil Ranjan Jayakody
Mr. Amarasiri Dodangoda
Mr. Richard Pathirana
Mr. Asoka Wadigamangawa

COMMITTEE ON PUBLIC PETITIONS

Al Haj M. Abdul Bakeer Markar (Chairman)
Mr. A. M. R. B. Attanayake
Mr. Rohan Abeygunasekera
Mr. M. Haleem Ishak
Mr. Merrill Kariyawasam
Mr. Dinesh Gunawardene
Dr. W. Dahanayake
Mr. Sarath Muttetuwegama
Mr. Chandra Ranatunga
Mr. R. P. Wijesiri

COMMITTEE ON STANDING ORDERS

Mr. E. L. Senanayake, Speaker (Chairman)
Mr. Norman Waidyaratna, Deputy Speaker
Mr. Edmund Samarawickrema, Deputy Chairman of Committees
Mr. R. Premadasa
Mr. Lalith Athulath Mudali
Mr. W. J. M. Lokubandara
Mr. Ananda Dassanayake
Mr. Sarath Muttetuwegama
Mr. Anil Moonesinghe

COMMITTEE ON PUBLIC ACCOUNTS

Mr. W. M. P. B. Dissanayake (Chairman)
Mr. A. D. B. Ekanayake
Mr. M. I. Uthumalebe
Mr. Chandrakumara Wijeya Gunawardane
Mr. Lakshman Jayakody
Mr. Ananda Dassanayake
Mr. G. V. S. de Silva
Mr. Richard Pathirana
Mr. Sarath Muttetuwegama
Mr. R. P. Wijesiri

COMMITTEE ON PARLIAMENTARY BUSINESS

Mr. E. L. Senanayake, Speaker (Chairman)
Mr. Norman Waidyaratna, Deputy Speaker
Mr. Edmund Samarawickrema, Deputy Chairman of Committees
Mr. R. Premadasa, Leader of the House of Parliament
Mr. Anura Bandaranaike, Leader of the Opposition
Mr. M. Vincent Perera, Chief Government Whip
Mr. Lakshman Jayakody, Chief Opposition Whip
Mr. S. Thondaman
Mr. W. J. M. Lokubandara
Mr. Harindra Corea

COMMITTEE ON PUBLIC ENTERPRISES

Mr. J. A. E. Amaratunga (Chairman)
Mr. Mahendra Wijeratne
Mr. Rohan Abeygunasekera
Mr. M. Haleem Ishak
Mr. Merrill Kariyawasam
Mr. Dinesh Gunawardene
Mr. Bennet Gunasekera
Mr. Lakshman Jayakody
Mr. E. P. Paul Perera
Mr. Dayaratne Walagambahu

LEGISLATIVE STANDING COMMITTEES

Standing Committee "A"

Mrs. Sunethra Ranasinghe
 Mr. K. W. R. M. Ekanayake
 Mr. H. G. P. Nelson
 Mr. M. L. Ahamed Fareeth
 Mr. Harindra Corea
 Mr. Chandra Gankanda
 Mr. Tyrone Fernando
 Mr. Jabir A. Cader
 Mr. Mervyn J. Cooray
 Mr. Dinesh Gunawardene
 Mr. Ryter Thilakasekera
 Mr. Ananda Dassanayake
 Mr. Anura Bandaranaike
 Mr. S. D. Bandaranayake
 Mr. Anil Moonesinghe
 Mrs. Amarawathie Piyaseeli Ratnayake
 Mr. R. M. K. B. Ratnayake
 Mr. Mahendra Wijeratne
 Mr. R. P. Wijesiri
 Mrs. Daya Sepali Senadheera

Standing Committee "B"

Mr. Ariyaratne Jayatilleke
 Mr. H. B. Wanninayake
 Mr. H. B. Abeyratne
 Mr. S. W. Alawatuwala
 Mr. P. B. Kaviratne
 Mr. M. Haleem Ishak
 Mr. A. D. B. Ekanayake
 Mr. Kamal Jayakody
 Mr. Lakshman Jayakody
 Miss Sriyani Daniel
 Mr. G. V. S. de Silva
 Mr. Amarasiri Dodangoda
 Mr. S. D. Bandaranayake
 Mr. H. D. L. Leelaratne
 Mr. H. M. A. Lokubanda
 Mr. Dayaratne Walagambahu
 Dr. Wimal Wickramasinghe
 Mr. J. G. Wijeratne Banda
 Mr. Senaraja Samaranyake
 Mr. Maithripala Senanayeke

SELECT COMMITTEE TO EXAMINE THE
SUITABILITY OF CANDIDATES FOR HIGH POSTS

Mr. R. Premadasa (Chairman)
 Dr. Ranjith Atapattu
 Mr. S. Thondaman
 Dr. Anandatissa de Alwis
 Mr. Abdul Razak Munsoor
 Mr. Harindra Corea
 Mr. Shelton Ranaraja
 Mr. Dinesh Gunawardene
 Mr. Sarath Muttetuwegama

SELECT COMMITTEE TO INQUIRE INTO
ALLEGATIONS AGAINST MR. R. G. SAMARANAYAKE, M.P.

Mr. Gamini Dissanayake (Chairman)
 Dr. Ranjith Atapattu
 Mr. Harindra Corea
 Mr. Anura Bandaranaike
 Mr. Anil Moonesinghe

SELECT COMMITTEE TO INQUIRE INTO THE
RESPONSIBILITIES OF MINISTERS FOR THE
CONTINUANCE OF THE EMERGENCY FROM
1972-1977

Mr. R. Premadasa (Chairman)
 Mr. Lalith Athulath Mudali
 Mr. K. W. Devanayagam
 Mr. M. Vincent Perera
 Mr. Ranil Wickremasinghe
 Mr. M. L. M. Aboosally
 Mr. Harindra Corea

SELECT COMMITTEE ON PRESS PUBLICATIONS
RELATING TO MEMBERS OF PARLIAMENT

Dr. Anandatissa de Alwis (Chairman)
 Mr. M. L. Ahamed Fareeth
 Mr. Lakshman Jayakody
 Mr. E. P. Paul Perera
 Mr. Sarath Muttetuwegama
 Mr. Gamini Rajapakse
 Mr. Jinadasa Weerasinghe

SELECT COMMITTEE ON ALLEGATIONS BY
SECOND MEMBER FOR HARISPATTUWA

Mr. R. J. G. de Mel (Chairman)
 Mr. K. W. Devanayagam
 Mr. Festus Perera
 Mr. Ranil Wickremasinghe
 Mr. J. A. E. Amaratunga
 Mr. Jabir A. Cader
 Mr. Lakshman Jayakody
 Mr. Anil Moonesinghe

SELECT COMMITTEE ON EXPULSION OF MEMBER FOR
GAMPAHA FROM SLFP

Mr. Lalith Athulath Mudali (Chairman)
 Mr. Weerasinghe Mallimarachchi
 Mr. Harindra Corea
 Mr. Amarasiri Dodangoda
 Mr. Chandra Ranatunga

SELECT COMMITTEE ON MAHARA BY-ELECTION

Mr. M. H. Mohamed (Chairman)
 Mr. Festus Perera
 Mr. D. B. Wijetunga
 Mr. W. J. M. Lokubandara
 Mr. M. D. Premaratne
 Mr. S. D. Bandaranayake

SELECT COMMITTEE ON FRANCHISE AND ELECTIONS

Mr. R. Premadasa (Chairman)
Mr. Lalith Athulath Mudali
Mr. S. Thondaman
Mr. Gamini Dissanayake
Mr. K. W. Devanayagam
Mr. Ranil Wickremasinghe
Mr. M. L. M. Aboosally
Mr. Shelton Ranaraja
Mr. Dinesh Gunawardene
Mr. Anura Bandaranaike
Mr. Sarath Muttetuwegama
Mr. Maithripala Senanayake

SELECT COMMITTEE ON FRANCHISE AND ELECTIONS

- Mr. R. Premadasa (Chairman)
- Mr. Fathul Akhbar Mubali
- Mr. S. Thondaman
- Mr. Gamin Dissanayake
- Mr. K. W. Devanayagam
- Mr. Ranil Wickremasinghe
- Mr. M. I. M. Aboosally
- Mr. Shelton Ranaraja
- Mr. Dinsh Gunawardene
- Mr. Anura Bandaranaike
- Mr. Sarath Muttarawegama
- Mr. Mahipala Senarathne

CONSULTATIVE COMMITTEES

Consultative Committee on Local Government, Housing and Construction

Mr. R. Premadasa (Chairman)
Mr. P. C. Imbulana
Mr. Weerasinghe Mallimarachchi
Mr. M. E. H. Maharooof
Dr. P. M. B. Cyril
Mr. H. B. Abeyratne
Mr. M. D. Premaratne
Mr. Chandrakumara Wijeya Gunawardane
Mr. Maithripala Senanayake

Consultative Committee on Highways

Mr. R. Premadasa (Chairman)
Mr. S. W. Alawatuwala
Mr. R. M. Appuhamy
Mr. P. Dayaratne
Mr. Weerasinghe Mallimarachchi
Mr. V. L. Wijemanne
Mr. Mahendra Wijeratne
Mr. Dayaratne Walagambahu
Mr. Maithripala Senanayake

Consultative Committee on National Security and Defence

Mr. Lalith Athulathmudali (Chairman)
Mr. T. B. Werapitiya
Mr. Anura Bastian
Mr. G. D. Mahindasoma
Mr. G. V. Punchinilame
Mr. Tyronne Fernando
Mr. G. M. Premachandra
Mr. Lakshman Jayakody
Mr. Sunil Ranjan Jayakody
Mr. Anura Bandaranaike

Consultative Committee on Plan Implementation

Mr. D. B. Welagedara (Chairman)
Mr. R. M. Abeykoon
Mr. U. B. Wijekoon
Mr. S. W. Alawatuwala
Mr. A. D. B. Ekanayake
Mr. M. Haleem Ishak
Mr. Merril Kariyawasam
Mr. S. D. Bandaranayake
Mr. Sarath Muttetuwegama
Dr. Wimal Wickremasinghe

Consultative Committee on Higher Education

Mr. A. M. R. B. Attanayake (Chairman)
Mr. Ariyaratne Jayatilleke
Mrs. R. Pathmanathan
Mr. M. E. H. Maharooof
Mr. P. B. Kaviratne
Mr. Rohan Abeygunasekera
Dr. W. Dahanayake
Mr. Richard Pathirana
Dr. S. Y. S. B. Herat

Consultative Committee on Janatha Estates Development

Mr. Harold Herat (Chairman)
Mr. Norman Waidyaratne
Mr. R. M. Abeykoon
Mr. N. A. Seneviratne
Mrs. Renuka Herath
Mr. J. L. Sirisena
Mr. Lakshman Jayakody
Mr. K. Vincent Perera
Mr. A. K. D. Wanigaratne

Consultative Committee on State Plantations

Mr. V. L. Wijemanne (Chairman)
Mr. W. J. M. Lokubandara
Mr. Rupasena Karunatillake
Mr. M. L. M. Aboosally
Mr. Mahinda Yapa Abeywardana
Mr. R. M. Karunaratne
Mr. Richard Pathirana
Mr. Anil Moonesinghe
Mr. R. P. Wijesiri

Consultative Committee on Power and Energy

Mr. P. Dayaratne (Chairman)
Mr. M. A. Abdul Majeed
Mr. Chandrakumara Wijeya Gunawardane
Mr. Dinesh Gunawardene
Mr. Bennet Gunasekera
Mr. Amarasiri Dodangoda
Mr. R. M. Punchibandara
Mr. H. D. L. Leelaratne

Consultative Committee on Public Administration

Mr. Montague Jayawickrema (Chairman)
Mr. Harindra Corea
Mr. Rupasena Karunatileke
Mr. W. P. B. Dissanayake
Mr. Percy Samaraweera
Mr. Ryter Thilakasekera
Mr. Amarasiri Dodangoda
Mr. Dayananda Wickremasinghe
Mr. Maithripala Senanayeke

Consultative Committee on Plantation Industries

Mr. Montague Jayawickrema (Chairman)
Mr. Alick Aluvihare
Mr. Harold Herat
Mr. R. M. Appuhamy
Mr. K. Abeywickrema
Mr. Gamini Athukorale
Mr. Merrill Kariyawasam
Mr. Ananda Dassanayake
Mr. Amarasiri Dodangoda

Consultative Committee on Social Services

Mr. N. H. A. M. Karunaratne (Chairman)
Mr. J. L. Sirisena
Mr. G. V. Punchinilame
Mr. Chandrakumara Wijeya Gunawardane
Mr. Kamal Jayakody
Mr. Chandra Ranatunga
Mr. S. B. Wijekoon
Mrs. L. M. E. Wijesiri
Mr. Maithripala Senanayake

Consultative Committee on Cultural Affairs

Mr. E. L. B. Hurulle (Chairman)
Mr. W. M. G. T. Banda
Mr. W. J. M. Lokubandara
Mr. P. C. Imbulana
Mr. P. B. Kaviratne
Mr. Lakshman Jayakody
Mr. R. M. K. B. Ratnayake
Mr. Gamini Rajapakse
Mr. Dayaratne Walagambahu

Consultative Committee on Transport

Mr. M. H. Mohamed (Chairman)
Mr. H. Kularatne
Mr. D. Vincent Dias
Mr. Wasantha Udayaratne
Mr. M. I. Uthumalebe
Mr. J. M. Kumaradasa
Dr. W. Dahanayake
Mr. Richard Pathirna
Mr. R. P. Wijesiri

Consultative Committee on Transport Boards

Mr. M. H. Mohamed (Chairman)
Mr. H. B. Abeyratne
Mr. Alick Aluvihare
Mr. Chandra Gankanda
Mr. Bennet Gunasekera
Mr. K. Vincent Perera
Mr. Anil Moonesinghe
Mr. M. D. L. Leelaratne
Mr. Asoka W. Somaratne

Consultative Committee on Private Omnibus Transport

Mr. M. H. Mohamed (Chairman)
Mr. P. B. Kaviratne
Mr. Edmund Samarawickrema
Mr. Abdul Razak Munsoor
Mr. S. S. Abeyasundera
Mr. Chandrakumara Wijeya Gunawardane
Mr. Amarasiri Dodangoda
Mr. Gamini Lokuge
Mr. Jinadasa Weerasinghe

Consultative Committee on Agricultural Development & Research

Mr. Gamani Jayasuriya (Chairman)
Mr. S. S. Abeyasundera
Mr. W. P. B. Dissanayake
Mr. H. G. P. Nelson
Mr. C. Nanda Mathew
Mr. R. M. Dharmadasa Banda
Miss Sriyani Daniel
Mr. G. V. S. de Silva
Mr. Anil Moonesinghe

Consultative Committee on Rural Development

Mrs. Wimala Kannangara, M.B.E. (Chairman)
Mr. M. L. Ahamed Fareeth
Mr. Ariyaratne Jayatilleke
Mr. Kamal Jayakody
Mr. Ananda Dassanayake
Mr. H. D. L. Leelaratne
Mr. A. K. D. Wanigaratne

Consultative Committee on Labour

Mr. M. Joseph Michael Perera
Mr. W. P. B. Dissanayake
Mr. Weerasinghe Mallimarachchi
Mr. S. S. Abeyasundera
Mr. Mahendra Wijeratne
Mr. Ananda Dassanayake
Mr. Sarath Muttetuwegama
Mr. Senaraja Samaranyake

Consultative Committee on Health

Dr. Ranjith Atapattu (Chairman)
 Mr. Chandra Gankanda
 Mr. Norman Waidyaratna
 Mrs. Sunethra Ranasinghe
 Mr. W. J. M. Lokubandara
 Dr. P. M. B. Cyril
 Mr. Ananda Dassanayake
 Mr. Maithripala Senanayake
 Dr. S. Y. S. B. Herat

Consultative Committee on Textile Industries

Mr. Wijayapala Mendis (Chairman)
 Mr. R. M. Dharmadasa Banda
 Mr. E. P. Paul Perera
 Mr. M. Haleem Ishak
 Mr. Bennet Gunasekera
 Mr. A. K. D. Wanigaratne
 Mrs. L. M. E. Wijesiri
 Mr. Jinadasa Weerasinghe
 Mr. R. G. Samaranyake

Consultative Committee on Foreign Affairs

Mr. A. C. S. Hameed (Chairman)
 Mr. Tyrone Fernando
 Mr. Norman Waidyaratna
 Mr. Harindra Corea
 Mr. Dinesh Gunawardene
 Mr. Lakshman Jayakody
 Mr. Anura Bandaranaike
 Mr. Sarath Muttetuwegama
 Mr. Asoka W. Somaratne

Consultative Committee on Home Affairs

Mr. K. W. Devanayagam (Chairman)
 Mr. Percy Samaraweera
 Mrs. R. Pathmanathan
 Mr. Nanda Mathew
 Dr. P. M. B. Cyril
 Mr. Indradasa Hettiarachchi
 Mr. E. P. Paul Perera
 Mr. Anil Moonesinghe
 Mr. Chandra Ranatunga

Consultative Committee on Food & Co-operatives

Mr. Gamani Jayasuriya (Chairman)
 Mr. Sarathchandra Rajakaruna
 Mr. M. S. Amarasiri
 Mr. G. V. S. de Silva
 Dr. W. Dahanayake
 Mr. Richard Pathirana
 Mr. R. M. K. B. Ratnayake
 Mr. S. B. Wijekoon
 Mr. R. P. Wijesiri

Consultative Committee on Industries & Scientific Affairs

Mr. N. Denzil Fernando (Chairman)
 Mr. Abdul Razak Munsoor
 Mr. Mahendra Wijeratne
 Mr. Dinesh Gunawardene
 Mr. Lakshman Jayakody
 Mr. Gamini Lokuge
 Mr. R. P. Wijesiri

Consultative Committee on Posts and Telecommunications

Mr. D. B. Wijetunga (Chairman)
 Mr. M. A. Abdul Majeed
 Mr. H. B. Wanninayake
 Mr. Mahinda Yapa Abeywardana
 Mr. M. Haleem Ishak
 Mr. A. D. B. Ekanayake
 Mr. W. M. Karunaratne
 Mr. Mervyn J. Cooray
 Mr. S. D. Bandaranayake

Consultative Committee on Finance & Planning

Mr. R. J. G. de Mel (Chairman)
 Mr. M. H. M. Naina Marikar
 Mr. Norman Waidyaratna
 Mr. K. D. M. C. Bandara
 Mr. U. B. Wijekoon
 Mr. Harindra Corea
 Mr. Lakshman Jayakody
 Mr. Anura Bandaranaike
 Dr. Wimal Wickremasinghe

Consultative Committee on Lands & Land Development

Mr. Gamini Dissanayake (Chairman)
 Mr. A. M. S. Adikari
 Mr. K. D. M. C. Bandara
 Dr. P. M. B. Cyril
 Mr. M. A. Abdul Majeed
 Mr. A. D. B. Ekanayake
 Mr. Dinesh Gunawardene
 Mr. Anura Bandaranaike
 Mr. J. G. Wijeratne Banda
 Mr. H. M. A. Lokubanda

Consultative Committee on Mahaweli Development

Mr. Gamini Dissanayake (Chairman)
 Mr. M. L. M. Aboosally
 Mr. K. W. R. M. Ekanayake
 Mr. P. Dayaratne
 Mr. W. P. B. Dissanayake
 Mr. M. S. Amarasiri
 Mr. Lakshman Jayakody
 Mr. Ananda Dassanayake
 Mr. Yasapala Herath

Consultative Committee on Parliamentary Affairs & Sports

Mr. M. Vincent Perera (Chairman)
 Mr. M. D. Premaratne
 Mr. Shelton Ranaraja
 Mr. J. M. Kumaradasa
 Mr. Mervyn J. Cooray
 Mr. P. S. L. Galappaththy
 Miss Sriyani Daniel
 Mr. Richard Pathirana
 Mrs. Amarawathie Piyaseeli Ratnayake

Consultative Committee on Trade & Shipping

Mr. M. S. Amarasiri (Chairman)
 Mr. Mahendra Wijeratne
 Mr. N. A. Seneviratne
 Mr. S. K. Piyadasa
 Mr. J. A. E. Amaratunga
 Mr. M. Haleem Ishak
 Mr. Jabir A. Cader
 Mr. Lakshman Jayakody
 Mr. Gamini Lokuge

Consultative Committee on Justice

Dr. Nissanka Wijeyeratne (Chairman)
 Mr. Shelton Ranaraja
 Mr. W. J. M. Lokubandara
 Mr. M. H. M. Naina Marikar
 Mr. V. L. Wijemanne
 Mr. Anura Bandaranaike
 Mr. Sarath Muttetuwegama
 Mr. Chandra Ranatunga
 Mr. Asoka W. Somaratne

Consultative Committee on Fisheries

Mr. Festus Perera (Chairman)
 Mr. G. M. Premachandra
 Mr. Harold Herat
 Mr. Abdul Razak Munsoor
 Mr. M. Haleem Ishak
 Mr. Mervyn J. Cooray
 Mr. P. S. L. Galappaththy
 Mr. Ryter Thilakasekera
 Mr. Jinadasa Weerasinghe

Consultative Committee on Rural Industrial Development

Mr. S. Thondaman (Chairman)
 Mr. S. K. Piyadasa
 Mr. S. S. Abeysundera
 Mr. J. L. Sirisena
 Mr. R. M. Karunaratne
 Mr. Merrill Kariyawasam
 Mr. G. V. S. de Silva
 Mr. Anil Moonesinghe
 Mrs. L. M. E. Wijesiri

Consultative Committee on Youth Affairs & Employment

Mr. Ranil Wickremasinghe (Chairman)
 Mr. Gamini Atukorale
 Mr. Anura Bastian
 Mr. Weerawanni Samaraweera
 Mr. Sunil Ranjan Jayakody
 Mr. S. D. Bandaranayake
 Mrs. Daya Sepali Senadheera
 Dr. Wimal Wickremasinghe
 Mr. Jinadasa Weerasinghe

Consultative Committee on Education

Mr. Ranil Wickremasinghe (Chairman)
 Mr. Weerawanni Samaraweera
 Mr. Lionel Jayatilleke
 Mr. Abdul Razak Munsoor
 Mrs. Renuka Herath
 Mr. J. A. E. Amaratunga
 Mr. M. I. Uthumalebe
 Mr. Amarasiri Dodangoda
 Mrs. Amarawathie Piyaseeli Ratnayake

Consultative Committee on State

Dr. Anandatissa de Alwis (Chairman)
 Mr. Chandra Karunaratne
 Mr. W. J. M. Lokubandara
 Mr. W. M. G. T. Banda
 Mr. Anura Bastian
 Mr. S. D. Bandaranayake
 Mr. Anil Moonesinghe
 Mr. R. G. Samaranayake
 Mr. Senaraja Samaranayake
 Mrs. Daya Sepali Senadheera

Consultative Committee on Regional Development

Mr. C. Rajadurai (Chairman)
Mr. D. Vincent Dias
Mr. P. Dayaratne
Mr. H. G. P. Nelson
Mrs. R. Pathmanathan
Mr. M. E. H. Maharooof
Mr. Dinesh Gunawardene
Mr. Dayaratna Walagambahu
Mr. S. B. Wijekoon

*Consultative Committee on Women's Affairs &
Teaching Hospitals*

Mrs. Sunethra Ranasinghe (Chairman)
Mr. G. V. Punchinilame
Mrs. R. Pathmanathan
Mrs. Renuka Herath
Mr. Shelton Ranaraja
Mr. Dinesh Gunawardene
Miss Sriyani Daniel
Mrs. Amarawathie Piyaseeli Ratnayake
Dr. S. Y. S. B. Herat

Consultative Committee on Regional Development

Mr. S. B. Wijkoon
 Mr. Dayaram Wangimban
 Mr. Dinesh Gunawardene
 Mr. M. E. H. Mabaroot
 Mrs. R. Pathmanathan
 Mr. H. G. P. Nelson
 Mr. P. Dayaratne
 Mr. D. Vincent Dias
 Mr. C. Rajabural (Chairman)

Consultative Committee on Women's Affairs
 Teaching Hospitals

Dr. S. Y. S. B. Herat
 Mrs. Amawathie Piyaselli Ratnayake
 Miss Sirigan Daniel
 Mr. Dinesh Gunawardene
 Mr. Shelton Ratnayake
 Mrs. Renuka Herath
 Mrs. R. Pathmanathan
 Mr. G. V. Panchalingam
 Mrs. Sushila Kumasinghe (Chairman)

PARLIAMENT

THE SPEAKER

MR. E. L. SENANAYAKE

THE DEPUTY SPEAKER AND CHAIRMAN OF
COMMITTEES

MR. NORMAN WAIDYARATNA

THE DEPUTY CHAIRMAN OF COMMITTEES

MR. EDMUND SAMARAWICKREMA

PRINCIPAL OFFICIALS

Secretary-General of Parliament

S. N. SENEVIRATNE

Deputy Secretary-General

B. S. B. TITTAWELLA

Assistant Secretary-General

C. W. PANNILA

DEPARTMENT OF THE SERJEANT-AT-ARMS

Serjeant-at-Arms :

R. ABEYSINGHE

Deputy Serjeant-at-Arms :

H. A. B. WANASINGHE

Assistant Serjeant-at-Arms :

HANSARD DEPARTMENT

Editor of Hansard :

N. P. A. E. D. GUNASINGHE

Deputy Editor of Hansard :

W. M. FERNANDO

Assistant Editors of Hansard :

M. A. M. M. MOHIDEEN

S. M. P. B. SAKALASOORIYA

C. HEWAWASAM

P. T. WIJAYADASA

B. A. WIJAYARATNE

T. L. JUMAT

D. E. C. DE SILVA

B. PERERA

Senior Hansard Reporters :

M. C. M. SAYIRU

P. RAJADURAI

S. NADARAJAH

J. GUNADASA

T. W. KARUNARATNE

K. P. ALWIS

D. S. L. JAYAKODY

K. J. A. PERERA

B. G. DHARMASENA

K. P. DHARMABANDU

Mrs. M. A. MILLAGASTENNA

E. KATHIRAVELU

Hansard Reporters :

W. J. J. FERNANDO

M. K. H. PIYASENA

G. A. RANASINGHE

Mrs. S. M. FERNANDO

P. THILAGADAS

Mrs. E. H. FERNANDO

Mrs. K. A. P. ALWIS

Miss. J. M. D. RANJANEE

B. L. P. WICKRAMARATNE

Mrs. O. P. GUNASEKERA

Mrs. C. N. A. SAMARAKOON

Mrs. M. F. MUTALIPH

Indexing Officer .

Miss E. M. S. BOMBUWALA

ADMINISTRATION DEPARTMENT

Director, Administration :

Deputy Director, Administration :

K. T. N. DE SILVA

Table Office :

K. GUNADASA (Principal Table Officer)

A. SUBRAMANIAM (Principal Table Officer)

M. D. SIRIPALA

T. H. A. L. DE SILVA

D. RAMMANDAARACHCHI

H. L. ARIYARATNA

M. SIVANATHAN

R. JOSEPH

J. M. R. JAYASUNDERA

Establishments Office :

W. A. BUDDHADASA (Principal Establishments
Officer)

A. F. A. R. FERNANDO

M. N. PEIRIS

H. NEWTON

P. G. WELAGEDARA

Finance and Accounts Office :

M. M. SOMAPALA (Principal Finance & Accounts
Officer)

K. SABANAYAGAM

R. F. PATHINATHER

K. W. SUNIL

M. S. JAYAWEERA

V. K. SITHAMPARANATHAN

H. R. G. DE ZOYSA

N. S. K. WAIDYAP

D. D. P. ANTHON

Bills Office :

D. PARANAVITANE (Principal Bills Officer)
 M. L. A. DHARMADASA
 W. P. PERERA
 T. W. J. JAYARATNE
 I. S. A. FERNANDO

Committee Office - I :

J. ILANGASINGHE (Principal Committee Officer)
 W. PALLIYAGURUGE
 S. D. JAYASEKERA
 N. M. K. FERNANDO
 J. SYMARAWERA

Committee Office - II :

S. M. C. B. SAKALASOORIYA (Principal Committee Officer)
 H. M. G. FERNANDO
 U. WIJESINGHE
 J. R. GAJAWEERA ARACHCHIGE
 L. M. N. C. FERNANDO

Supplies and Services Office :

H. A. SUGATHAPALA (Principal Supplies and Services Officer)
 B. S. BODARAGAMA (Principal Supplies and Services Officer)
 E. M. PERERA
 M. J. M. P. PEIRIS
 B. A. JAYATILAKE

Librarian :

T. T. S. S. AMARASEKERA

Assistant Librarian :**Chief Parliamentary Interpreter :**

W. N. H. P. DE S. WIJESINGHE

Senior Parliamentary Interpreters :

N. SUBRAMANIAM

H. WETTASINGHE

Parliamentary Interpreters :

S. K. THAMBIRILLAI

S. KUNERASAMY

M. K. RAHULAN

S. RAJAPAKSE

H. M. SHERIFF

R. S. VETHANAYAKAM

Mrs. S. K. EKANAYAKA

MRS. E. M. PALAPATHWELA

Stenographers :

R. P. SIRIPALA

Mrs. H. D. DE SILVA

உலகுக்கு உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய
மாவனல்லு உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய) உயர்வு உயிரிய

MAWANELLA EKSATH BAUDDHA SAMITIYA (INCORPORATION) BILL

உலகுக்கு உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய
உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

உயர்வு உயிரிய 1985 உயர்வு உயிரிய 9 உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

உயர்வு உயிரிய 1985 உயர்வு உயிரிய 9, உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

Bill ordered to be read a Second time upon Wednesday, 9th January 1985.

புலிக்கு உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

வினாக்களுக்கு உயர்வு உயிரிய வினாக்களுக்கு

ORAL ANSWERS TO QUESTIONS

உயர்வு உயிரிய, உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

உயர்வு உயிரிய, உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

MR. H. L. JOTHIRATNE : COMPULSARY RETIREMENT

1. உயர்வு உயிரிய உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய) 338/84

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய — உயர்வு உயிரிய)

(Mr. Amarasiri Dodangoda - Baddegama)

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய, உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய) 13 உயர்வு உயிரிய உயர்வு உயிரிய, 1983.08.20 உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய) 84.07.13 உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய, உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(அ) உயர்வு உயிரிய, உயர்வு உயிரிய, உயர்வு உயிரிய, “பிரிதி” உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(ஆ) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(இ) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(ஈ) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உ) உயர்வு உயிரிய, உயர்வு உயிரிய

asked the Minister of National Security and Deputy Minister of Defence :

(a) Is he aware that Mr. H. L. Jothiratne of “Preethi”, Uralamalahaena Ampegama, Baddegama, has served in the Sinha Regiment of the Sri Lanka Army for 13 years, and that he has been sent on Compulsory retirement w.e.f. 20.8.83 ?

(b) Is he aware that, although Mr. Jothiratne has submitted an appeal requesting that he be re-instated, action has been taken to dismiss him, and that he has been subjected to a Medical Examination too on 13.7.1984 ?

(c) Will he explain the reason for the dismissal of this soldier ?

(d) Will Mr. Jothiratne be called back to the Army ?

(e) If not, why ?

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய உயர்வு உயிரிய) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய — உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

(Mr. Lalith Athulath Mudali - Minister of National Security and Deputy Minister of Defence)

(உயர்வு உயிரிய)

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

(உயர்வு உயிரிய)

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய உயர்வு உயிரிய) (Mr. Speaker)

Question No. 2

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

(Mr. Lalith Athulath Mudali)

I ask for two weeks’ time.

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

MINISTRY OF FINANCE AND PLANNING : OFFICERS ON LEAVE ABROAD

350/84

3. உயர்வு உயிரிய உயர்வு உயிரிய (உயர்வு உயிரிய)

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய — உயர்வு உயிரிய)

(Mr. Anil Moonesinghe - Matugama)

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(i) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(ii) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(iii) உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய

(உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய உயர்வு உயிரிய)

(i)	(ii)	(iii)
Name and Bank	Nature and conditions of leave	Name and Bank of person who approved the leave of each officer
P. A. Nimal Siripala, Asst. Director	1 year full pay leave for study.	Approved by S/F & P
S. S. Alagendra (Mrs.) Planning Officer	1 year full pay leave for study abroad	do.
P. M. M. Chandrasekera, Planning Officer	3 yrs. full pay leave for study abroad	-
D. Kulathunga (Mrs.) Planning Officer	1 year full pay leave for study	Approved by S/PA.
A. D. K. de Soysa, Mrs., Planning Officer	2 years full pay leave for study abroad.	Approved S/F & P.
G. W. Kavindrarajah, Planning Officer	2 years full pay leave for study abroad.	Do.
M. M. Wijesiri, Planning Officer	1 year 8 mths. full pay leave for study abroad.	Approved by S/F & P.
M. Lokuhennadi, Planning Officer	1 yr. full pay leave for study abroad.	Do.
A. W. M. Milur, GCS Gr. I	3 years no pay leave for employment abroad	Do.
B. U. W. Gunawardena, GCS I	2 years no pay leave for employment abroad	Approved by Hon. Minister Public Administration in terms Est.Cir. 344.
A. V. Hool, CGS Sup.	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 27,528 if he defaults
P. M. J. Silva, Typist Gr. I	3 years no pay leave for employment abroad	The Officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 28,320 if he defaults
A. D. Siripala, Shroff IIA	2 years no pay leave for employment abroad	The Officer has been bonded to serve the Govt. for a period of 3 years after he resumes duties or pay a penalty of Rs. 20,400 if he defaults
T. D. Dharmasena Perera, Wijesekera - GCS IIA	2 years no pay leave for employment abroad	The Officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 28,584 if he defaults
W. L. B. Fernando, KKS II	3 years no pay leave for employment abroad	The Officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 14,960 if he defaults
		The Officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 16,160 if he defaults
		The Officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 14,880 if he defaults

(i) Name and Rank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Rank of person who approved the leave of each officer
W. A. S. K. Wijesena, KKS	2 years no pay leave for employment abroad	do.
B. W. T. S. Gunawardena, KKS II	2 years no pay leave for employment abroad	do.
SRI LANKA CUSTOMS DEPARTMENT		
S. Francia, Customs Guard	3 years no pay leave for employment abroad	Approved by me in terms of Est. Cir. 344.
R. A. D. L. Jayatissa, Customs Guard	2 years no pay leave for employment abroad	do.
Somapala Vithanachchi, Tide Surveyor	2 years no pay leave for employment abroad	do.
S. T. M. Perera, GCS	2 years no pay leave for employment abroad	Approved by Hon. Minister of Public Administration in terms of Est. Cir. 344.
Sebastian Pillai Anthony, Launch Driver	year no pay leave for employment abroad	Approved by me in terms of Est. Cir. 344.
U. K. M. Ismail, UCS II	1 year no pay leave for employment abroad	do.
N. Gunawardena, Asst. Collector	3 years no pay leave for employment abroad	do.
DEPARTMENT OF INLAND REVENUE		
M. R. Piyaseena, Tax Officer	1 year no pay leave for employment abroad	Approved by me in terms of Est. Cir. 344.
N. Pararassekaram, Tax Officer	2 years no pay leave for employment abroad	do.

(i)	(ii)	(iii)
Name and Bank	Nature and conditions of leave	Name and Bank of person who approved the leave of each officer
N. V. W. Ariyaratnam, Tax Officer	1 1/2 years no pay leave for employment abroad	Approved by me in terms of Est. Cir. 344
S. Ambikapathi, Tax Officer	2 years no pay leave for employment abroad	do.
S. K. Krishnapillai, Tax Officer	3 years no pay leave for employment abroad	do.
K. Balachandran, Tax Officer	3 years no pay leave for employment abroad	do.
D. D. F. Fernando, K.K.S.	2 years no pay leave for employment abroad	Approved by Hon. Minister of Public Administration in terms of Est. Cir. 344
K. Kanagaratnam, Tax Officer	3 years no pay leave for employment abroad	Approved by me in terms of Est. Cir. 344
L. R. W. Wijesekera, Tax Officer	2 years no pay leave for employment abroad	do.
W. W. Jayawardena, Translator	2 years no pay leave for employment abroad	Approved by Hon. Minister of Public Administration in terms of Est. Cir. 344
Y. A. D. Chandrani, Mrs., Comptometer Operator	3 years no pay leave for employment abroad	Approved by me in terms of Est. Cir. 344
K. Sivagurunathan, Valuer	1 year no pay leave for employment abroad	do.
S. Yogaratnam, Actg. Deputy Commissioner	Vacation Leave	Approved by S/F & P.
W. R. N. C. Perera, Tax Officer	3 years no pay leave for employment abroad	Approved by me in terms of Est. Cir. 344

(i)	(ii)	(iii)
Name and Bank	Nature and conditions of leave	Name and Bank of person who approved the leave of each officer
R. Jayasena Tax Officer	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 19,360 if he defaults
Approved by me in terms of Est. Cir. 344		
T. Sri Skandarajah, Tax Officer	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 19,360 if he defaults
do.		
V. Navaratnam, Tax Officer	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 19,360 if he defaults
do.		
K. Sinnathurai, Tax Officer	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 19,360 if he defaults
do.		
Hector Karunaratne, Typist	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 14,240 if he defaults
Approved by Hon. Minister/Pub. Admn. in terms of Est. Cir. 344		
O. C. W. Nanayakkara, Typist	3 years no pay leave for employment abroad	The Officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 27,520 if he defaults
Approved by Hon. Minister/Pub. Admn. in terms of Est. Cir. 344		
I. Devasayagam, Cycle Orderly	2 years no pay Leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 9,400 if he defaults
do.		
D. A. U. Kulatunge, K.K.S.	do.	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 9,640 if he defaults
do.		
V. G. D. P. Ubeysiri, Valuer	3 1/2 years full pay Leave for study abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay full cost of the scholarship
Approved by S/F & P		
S. D. V. Ellapola, Valuer	do.	do.
do.		
K. Susilar, Valuer	1 year no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 2 years after he resumes duties or pay a penalty of Rs. 23,800 if he defaults
Approved by me in terms of Est. Cir. 344		
D. M. Ariyasena, Valuer	5 mths. full pay Leave for study abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay full cost of the scholarship
Approved by S/F & P in terms of Est. Cir. 344		
I. U. Ekanayake, Valuer	do.	do.
do.		

(i)	(ii)	(iii)	
Name and Rank	Nature and conditions of leave	Name and Rank of person who approved the leave of each officer	
M. K. D. P. Amarasinghe, Tax Officer	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 20,800 if he defaults	Approved by me in terms of Est. Cir. 344
N. Jayarasa, Tax Officer	do.	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 10,560 if he defaults	do.
R. G. Kudaliyanage, Valuer	do.	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 27,840 if he defaults	do.
P. G. Thambiah, Valuer	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 34,080 if he defaults	do.
I. Ranasinghe, Tax Officer	Gone abroad obtaining 16 days leave		Approved by S/F & P
L. L. J. V. Siriwardene, Miss, Tax Officer	Gone abroad obtaining 27 days leave		do.
VALUATION DEPT.			
M. R. de Silva, Senior Asst. Valuer	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 46,400 if he defaults	Approved by me in terms of Est. Cir. 344
M. A. Rajanayagam, Valuation Inspector	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 28,320 if he defaults	do.
V. P. Ekanayake, Valuation Inspector	1 year full pay leave for study abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 7 years after he resumes duties or pay the full cost of the scholarship	Approved by S/F & P in terms of Est Cir. 344
K. Wijayakumar, Valuation Inspector	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 19,584 if he defaults	Approved by me in terms of Est. Cir. 344
EXCISE DEPARTMENT			
N. Balasunderam, Chief Excise Inspector	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 78,480 if he defaults	Approved by me in terms of Est. Cir. 344
K. G. P. H. Wickramarachchi, Excise Inspector	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 72,720 if he defaults	do.

(i) Name and Bank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Bank of person who approved the leave of each officer
D. C. K. Jayakody, Excise Inspector	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 71,500 if he defaults Approved by me in terms of Est. Cir. 344
P. Nirmalanathan, Excise Inspector	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 70,560 if he defaults do.
A. M. M. A. Abubacker, Excise Inspector	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 71,220 if he defaults do.
M. Gopalakrishnan, GCS II A	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 69,480 if he defaults do.
L. G. Chandrapala, Excise Corporal	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 52,200 if he defaults do.
M. Somachandra, Excise Guard	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 46,440 if he defaults do.
M. D. Prematilake, Driver	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 53,640 if he defaults do.
M. M. Karunadasa, Driver	3 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Govt. for a period of 6 years after he resumes duties or pay a penalty of Rs. 20,160 if he defaults do.

EXTERNAL RESOURCES DEPARTMENT

B. M. Passaperuma, Asst. Director	2 years no pay leave for employment abroad	Compulsory service of 4 years after leave.	Approved by me in terms of Est. Cir. 344
J. M. Jayamaha, Asst. Director	do.	do.	do.

CENTRAL BANK OF CEYLON

A. J. M. Subahir, Staff Officer Cl. III	Study leave abroad	Compulsory service of 9 years after leave	Approved by the Monetary Board
W. A. Wijewardena, Staff Officer Cl. II	do.	Compulsory service of 10 years after leave	do.
U. Widanapathirana, Staff Officer Cl. I	do.	Compulsory service of 10 years after leave	do.
S. S. Colombage, Staff Officer Cl. I	do.	Compulsory service of 10 years after leave	do.
S. Kahagalla, Staff Officer Cl. I	do.	Compulsory service of 10 years after leave	do.
W. M. Hemachandra, Staff Officer Cl. I	do.	Compulsory service of 10 years after leave	do.
G. Meepagala, Staff Officer Cl. I	do.	Compulsory service of 10 years after leave	do.
D. M. de Silva Miss, Staff Officer Cl. I	do.	Compulsory service of 6 years after leave	do.

(i) Name and Bank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Bank of person who approved the leave of each officer
T. L. Hettige Mrs, Staff Officer Cl. I	do. Compulsory service of 9 years after leave	Approved by the Monetary Board
A. Kamalasinghe, Staff Officer Cl. I	do. Compulsory service of 10 years after leave	do.
I. Mahadeva Miss, Staff Officer Cl. I	do. Compulsory service of 6 years after leave	do.
D. C. R. Gunawardena, Mrs. Staff Officer Probation	do. Compulsory service of 6 years after leave	do.
C. J. Ranasinghe	Non-Staff Class Full-pay study leave	7 years compulsory service after expiry of leave
T. Siripala	Grade III do.	7 years compulsory service after expiry of leave
K. K. A. Dias	do. do.	7 years compulsory service after expiry of leave
A. K. Gunasinghe	do. do.	7 years compulsory service after expiry of leave
Mrs. A. G. N. Prematilake	do. do.	4 years compulsory service after expiry of leave
W. M. P. Wijekoon	do. do.	4 years compulsory service after expiry of leave
H. M. K. de Silva	do. do.	4 years compulsory service after expiry of leave
S. Balasuriya	do. do.	4 years compulsory service after expiry of leave
W. Dharmadasa	do. do.	4 years compulsory service after expiry of leave
T. M. T. Tennakoon	do. do.	4 years compulsory service after expiry of leave
Mrs. W. S. S. Perera	do. do.	2 years compulsory service after expiry of leave
Mrs. P. Sudasinghe	Staff Class do.	2 years compulsory service after expiry of leave
Mrs. S. N. Perera	Grade I do.	4 years compulsory service after expiry of leave
Mrs. S. Chandrasena	do. do.	4 years compulsory service after expiry of leave
M. D. W. J. A. Gunatilake	do. do.	2 years compulsory service after expiry of leave
M. I. F. Hamid	Staff Class do.	2 years compulsory service after expiry of leave
Mrs. M. N. R. Cooray	Grade II do.	4 years compulsory service after expiry of leave
C. E. Jayasooriya	do. do.	No bond
S. Rajalingam, Staff Officer Gr. IV	1 year no pay leave for employment abroad	3 years service after expiry of leave with a bond for Rs. 30,000
A. T. W. Jayaratnam, Staff Officer Gr. IV	1 year no pay leave for employment abroad	3 years service after expiry of leave with a bond for Rs. 30,000
B. L. Fernando, Staff Officer Gr. II	2 years no pay leave for employment abroad	6 years service after lapse of leave with a bond for Rs. 60,000
R. G. Preena, Staff Officer Gr. I	1 year no pay leave for employment abroad	3 years compulsory service after leave with a Bond for Rs. 30,000
S. M. E. Seneviratne, Staff Officer Gr. IV	2 years no-pay leave for employment abroad	3 years compulsory service after leave with a bond for Rs. 60,000.
B. E. E. A. Fernando, Staff Officer Gr. IV	2 years no-pay leave for employment abroad.	3 years compulsory service after leave with a bond for Rs. 30,000.

(i) Name and Bank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Bank of person who approved the leave of each officer
PEOPLE'S BANK		
M. S. M. Mohideen, Officer Gr. II.	2 years no-pay leave for employment abroad.	Approved by me in terms of Est. Cir. 344
G. D. R. Jayakody, Staff Officer Gr. II.	2 years no-pay leave for employment abroad.	do.
S. Visnvanathan, Asst. General Manager (International)	2 years no-pay leave for employment abroad.	do.
S. L. Tilakasiri, Research Officer	2 years full pay leave for study abroad	Approved by S/F & P
T. M. Jayewardena, Legal Officer	2 years no-pay leave for employment abroad.	Approved by me in terms of Est. Cir. 344.
A. Dasanayake, Manager Gr. III.	2 years no-pay leave for employment abroad.	do.
V. Sunderalingam, Manager Gr. III.	2 years no-pay leave for employment abroad.	do.
S. Weeraman Mrs., Asst. Legal Officer	1 year no-pay leave for employment abroad.	do.
C. A. S. Karthigesan, Mrs., Asst. Legal Officer	1 year no-pay leave for employment abroad.	do.
S. W. P. Weerasinghe, Officer Gr. III.	2 years no-pay leave for employment abroad.	do.
T. Thambirajah, Officer Gr. III.	1 year no-pay leave for employment abroad.	do.
J. A. N. Kuruppu, Officer Gr. III.	1 year no-pay leave for employment abroad.	do.

(i) Name and Bank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Bank of person who approved the leave of each officer	
M. M. Dassnayake, Officer Gr. III.	2 years no-pay leave for employment abroad.	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 45,058.88.	Approved by me in terms of Ext. Cir. 344.
M. P. Weerasinghe, Officer Gr. III.	2 years no-pay leave for employment abroad.	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 47,530.88.	do.
R. I. Nelaweera, Stenographer Gr. III.	2 years no-pay leave for employment abroad.	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 29,032.48.	do.
S. L. Liyanage Mrs., Stenographer Gr. I	1 year no-pay leave for employment abroad.	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 12,539.84.	do
P. Siriwardena, Stenographer Gr. III.	2 years no-pay leave for employment abroad.	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 42,126.88.	do.
W. R. A. M. Mirihella, Clerk GR III I. Igris, Clerk Gr. III	2 years no pay leave for employment abroad 2 years no pay leave for employment abroad	4 years compulsory service or a penalty of Rs. 35,342.88 4 years compulsory service or a penalty of Rs. 33,492.48	Approved by me in terms of Est. Cir. 344.
S. Seneviratne, Clerk Gr. I	2 years no pay leave for employment abroad	4 years compulsory service or a penalty of Rs. 15,673.34	do.
L. S. C. Perera Mrs. Clerk Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 37,199.68	do.
H. W. S. K. Fernando, Stenographer Gr. II	1 year no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 15,326.24	do.
J. Shamotherampillai, Clerk Gr. II	1 year no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 15,031.34	do.
T. R. Suwaris, Clerk Gr. II	1 year no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 14,450.64	do.
T. Shanmuganathan, Clerk Gr II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 40,772.00	do.
J. B. Hettipola, Clerk Gr. I	1 years no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 11,981.84	do.
R. P. Cader, Stenographer Mrs., Gr III	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 30,658.88	do.
S. R. Stephen. Clerk Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 27,200.48	do.
K. A. N. T. Samarasinghe, Clerk Gr. III	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 32,515.68	do.
W. M. D. Podiappuhamy, Clerk Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 28,520.48	do.
K. Sivaji, Clerk Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 30,104.84	do.
D. J. Y. Amarasekera, K.K.S.	1 year no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 11,356.24	do.
Sunethra Wijesinghe, Mrs., Clerk Gr. II	1 year no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 14,211.84	do.

(i) Name and Bank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Bank of person who approved the leave of each officer	
T. N. Ratnasingham, Clerk Gr. III	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 36,660.48	do.
D. A. Perera, Stenographer Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 16,465.44	do.
A. L. de Silva, Officer Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 31,282.30	do.
Nihal Rajapakse, Officer Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 39,152.20	do.
M. Wijayarathnam, Finance Officer	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 60,538.84	do.
S. M. S. N. de Alwis, Clerk Gr. II	1 year no pay leave for employment abroad	2 year compulsory service after expiry of leave or a penalty of Rs. 12,179.44	do.
O. S. Chelliah, Stenographer Gr. II	1 years no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 7,666	do.
K. Sivananthan, Clerk Gr. II	1 years no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 12,698.24	do.
D. Sarathchandra, Clerk Gr. II	1 year no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 12,298.24	do.
S. L. de Silva, Officer Gr. III	1 years no pay leave for employment abroad	2 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 18,778.08	do.
K. Rajapakse, Clerk Gr. II	2 years no pay leave for employment abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 27,940.48	do.
NATIONAL SAVINGS BANK			
J. L. A. I. Wijesooriya, Mrs., Asst. Legal Officer,	6mths. no pay Study leave	No - Short term Study leave	Approved by S/F & P
Mr. Madituwakku, Mrs., Clerk Gr. V	2 years no pay leave for study abroad	4 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 25,000	do.
N. C. Gunatilaka, Miss., Clerk Gr. V	3 years no pay leave for study abroad	6 years compulsory service after expiry of leave or a penalty of Rs. 33,000	do.
NATIONAL DEVELOPMENT BANK			
S. V. de S. Gunaratne, Mrs., Executive Officer, Gr. IV	1 year full pay and 1 yr. no pay leave for study abroad	9 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 57,82.87	Approved by S/F & P.
P. L. C. de Silva, Mrs., Executive Officer, Gr. IV	2 years no pay leave for study abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 44,461.68	do.
STATE MORTGAGE & INVESTMENT BANK			
B. L. P. Wijewera, Loan Officer	10 months leave with pay for study abroad	7 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 94,113.75	do.

(i) Name and Bank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Bank of person who approved the leave of each officer	
STATE GEM CORPORATION			
M. M. R. Fernando, Production Manager	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 29,920	Approved by me in terms of Est. Cir. 344
Ajith Perera, Supervisor (Jewellery)	2 years no pay leave for employment abroad.	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 19,888	do.
K. M. Nimal, Jewellery Designer	2 years no pay leave for employment abroad.	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 20,080	- do -
S. H. Dharmadasa, Asst. Security Officer	2 years no pay leave for employment abroad.	4 Yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 15,680	do.
M. L. R. Perera, Mrs., Executive Gr. IV	3Years no pay leave for employment abroad	6 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 27,664	do.
R. Liyanage, Supplies Asst.	3 years no pay leave for employment abroad	6 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 32,139.56	do.
M. Winitha Ranjane, Mrs., Clerk/Typist	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 14,720	do.
A. A. Piyasena, Watcher	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 12,240	do.
K. G. Jayasena, Driver	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 13,776	do.
J. V. Mylvaganam, Sales Officer	1 year no pay leave for employment abroad	2 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 4,320	do.
STATE DISTILLERIES CORPORATION			
S. A. D. ...uel, Warehouse	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 18,240	do.
D. S. Banneheka, Staff Asst.	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 24,480	do.
M. K. Silva, Clerk Gr. I	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 19,600	do.
E. M. Gunawardena, Driver	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 14,960	do.
T. A. M. Peiris, Driver	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 14,320	- do -
NATIONAL LOTTERIES BOARD			
U. Ananda Wimalasiri, Asst. Branch Manager	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service	do.

(i) Name and Bank	(ii) Nature and conditions of leave	(iii) Name and Bank of person who approved the leave of each officer	
BANK OF CEYLON			
E. A. S. Amarasekera, Stenographer	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 15,744	Approved by me in terms of Est. Cir. 344
M. Aluvihare, Deputy Asst. Security Officer	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 115,673	- do -
S. Sivagnanapragasam, Mrs., Officer Gr. IV	1 year no pay leave for employment abroad	2 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 51,320	do.
D. R. R. Gunasekera, Mrs., Officer Gr. III	1 year no pay leave for employment abroad	2 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 63,000	do.
K. Nandanasingam, Officer Gr. III	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 122,300	do.
R. A. Bibile, Officer Gr. III	1 year no pay leave for employment abroad	2 yrs. compulsory service after expiry of leave	do.
J. H. Wannappa, Officer Gr. III	2 years no pay leave for employment abroad	4 yrs. compulsory service after expiry of leave or a penalty of Rs. 141,000	do.
E. S. Rajanayagam, Officer Gr. III	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Bank for a period of 4 years after he resumes duties	Approved by me in terms of Est. Cir. 344.
A. Sadanandan, Officer Gr. III	do.	do.	do.
M. Rajendra, Officer Gr. IV	1 year no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Bank for a period of 2 years after he resumes duties	do.
M. Sahadulla, Officer Gr. IV	2 years no pay leave for employment abroad	The officer has been bonded to serve the Bank for a period of 4 years after he resumes duties	do.
C. R. Weerasekera, Officer Gr. IV	do.	The officer has been bonded to serve the Bank for a period of 4 years after he resumes duties or pay a penalty of Rs. 98,690 if he defaults	do.
M. Gunaratne, Officer Gr. IV	do.	do.	do.
E. R. Samuel, Officer Gr. IV	do.	The officer has been bonded to serve the Bank for a period of 4 years after he resumes duties	do.
S. Puvimanasingham, Officer Gr. III	do.	do.	do.
M. Sunderanandan, Officer Gr. III	do.	do.	do.
A. J. H. Mohamed, Officer Gr. III	do.	do.	do.
Y. K. Marrikkar, Officer Gr. IV	do.	do.	do.
A. A. Thevaraja, Officer Gr. IV	do.	do.	do.

(b)
DEPARTMENT OF INLAND REVENUE
M. K. D. P. Amarasinghe, Tax Officer
I. Ranasinghe, Mrs., Tax Officer
N. Jayarasa, Tax Officer
L. L. J. T. Siriwardena, Tax Officer
R. P. Kudaliyanage, Assessor
G. G. Tambiah, Assessor

EXCISE DEPARTMENT
M. M. Karunadasa, Driver

PEOPLE'S BANK
A. L. de Silva, Officer, Grade II
Nihal Rajapakse, Officer, Grade II
M. Wijeratnam, Finance Officer
S. M. S. N. de Alwis, Clerk, Grade II
A. S. Chellaiah, Stenographer, Grade II
K. Sivanandan, Clerk, Grade II
C. A. Sarathchandra, Clerk Grade II
S. L. de Silva, Officer, Grade III
K. Rajapakse, Officer, Grade III

BANK OF CEYLON
M. Rajendram, Officer, Grade IV
M. Sahadulla, Officer, Grade IV
E. R. Samuel, Officer, Grade IV
S. Puvimanasingham, Officer, Grade III
M. Sunderananthan, Officer, Grade III
A. J. N. Mohamed, Officer, Grade III
Y. K. Marikkar, Officer, Grade IV
A. A. Thevarajah, Officer, Grade IV
A. Sathanandan, Officer, Grade III
R. A. Bibile, Officer, Grade III

STATE GEM CORPORATION
J. P. Mylvaganam, Sales Officer

CENTRAL BANK OF CEYLON
Miss I. Mahadeva, Probationary Staff Officer
D. C. R. Gunawardena, Mrs., Probationary Staff Officer

මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශය : අනතුරට හාජන වූ තිල වාහන
நிதி, அமைப்புத்திட்ட அமைச்சு : விபத்துக்குள்ளான உத்தியோக
வாகனங்கள்

MINISTRY OF FINANCE AND PLANNING :
OFFICIAL VEHICLES INVOLVED IN ACCIDENTS

351/84

4. අනිල් මුණසිංහ මහතා
(திரு. அனில் முனசிங்ஹ)
(Mr. Anil Moonesinghe)

මුදල් හා ක්‍රම සම්පාදන කටයුතු පිළිබඳ ඇමතිතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය :
මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශයේ සහ ඊට අයත් දෙපාර්තමේන්තුවල
හා සංස්ථාවල 1977 සිට මේ දක්වා අනතුරුවලට ලක් වී ඇති,

(i) තිල වාහන සංඛ්‍යාව හා අනතුරට හාජනය වූණු දිනයක් හා
ස්ථානයක්.

(ii) තිල රථ අංකයක් හා රියදුරු නම.

(iii) සිදු වූ අලාභ වෙනුවෙන් කර ඇති තක්සේරු හා අලුත්වැඩියාවක්
සඳහා වැය වූ මුදල.

(iv) වන්දි ගෙවීමක් කෙරුණී නම් ඒ කුමන අනතුරු සඳහා ද යන්න සහ
ගෙවන ලද වන්දි මුදල එකුමා සඳහන් කරන්නේද ?

நிதி, அமைப்புத்திட்ட அமைச்சரைக் கேட்ட வினா :

நிதி, அமைப்புத்திட்ட அமைச்சிலும் இவ்வமைச்சைச் சேர்ந்த
நிணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் 1977 தொடக்கம் இதுவரை
விபத்துக்குள்ளான,

(i) உத்தியோகபூர்வமான வாகனங்களின் எண்ணிக்கை,
விபத்துக்குள்ளான திகதி, இடம்,

(ii) உத்தியோகபூர்வமான வாகனங்களின் இலக்கம்,
சாரதிகளின் பெயர்,

(iii) நிகழ்ந்த விபத்துக்கள் தொடர்பாகச் செய்த மதிப்பீடு,
திருத்துவதற்குச் செலவான பணம்,

(iv) நட்புரு வழங்கப்பட்டதாயின் எந்த விபத்துக்கு
என்பதையும் வழங்கிய நட்புருப் பணத்தையும்
அவர் கூறுவாரா ?

asked the Minister of Finance and Planning :

Will he state, in respect of official vehicles belonging
to the Ministry of Finance and Planning and its
departments and corporations that have met with
accidents from 1977 up to date :

(i) the dates and the places where the accidents
occurred and the number of vehicles involved ;

(ii) their registration numbers and the names of the
drivers ;

(iii) the estimates of the losses incurred and the
amount spent on repairs ;

(iv) the amount of compensation and the accidents
for which such compensation, if any, was paid ?

එම්. එච්. එම් නයිනා මරිකාර් මහතා
(ஜனப் எம். எச். எம். நயினா மரிகார்)
(Mr. M. H. M. Naina Marikar)

The Answer to this Question is a long one. I will table
it, Sir.

*සහමේසය මත තබන ලද පිළිතුර :
சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

Answer tabled:

a (i) The date and the place where accident occurred	a (ii) Registration No.	Name of the Driver	a (iii) Estimate of the losses	a (iv) Amount spent on repairs	Amount of compensa- tion paid
--	----------------------------	--------------------	--------------------------------------	---	-------------------------------------

MINISTRY OF FINANCE & PLANNING AND GENERAL TREASURY

26.03.80	Near the Clock Tower, Fort, Colombo 1	6 Sri 3975	S. A. Dharmapala	6,245	6,245	Nil
25.05.82	Baladaksa Mawatha, Col. 1	6 Sri 8494	N. V. Karunartne	650	650	Nil
03.08.78	Parsons Road, Colombo 2	6 Sri 9452	S. A. D. Weerasinghe	1,305	1,305	Nil

<i>a (i)</i> <i>The date and the place where accident occurred</i>	<i>Registration No.</i>	<i>a (ii)</i> <i>Name of the Driver</i>	<i>a (iii)</i> <i>Estimate of the losses</i>	<i>Amount spent on repairs</i>	<i>a (iv)</i> <i>Amount of compensa- tion paid</i>
21.10.81 Galle Face, Colombo	6 Sri 9452	U. M. Jayatillake	765	765	Nil
16.05.80 Rilaula, Kandana	6 Sri 9460	C. Amarasinghe	3,860	3,860	Nil
17.10.84 Castle Street, Colombo 9	6 Sri 9460	C. Amarasinghe	13,290	Under Repairs	Nil
20.06.84 Galle Face, Colombo	6 Sri 9759	D. Warnakulasuriya	31,665	Repairs not affected yet	Nil
06.01.82 Baladaksa Mawatha, Galle Face, Colombo	6 Sri 9766	P. N. Wijesinghe	35,629.50	34,254.50	Nil
17.10.82 Netolpitiya, Tangalle	6 Sri 9766	A. R. D. Wilmon	3,375	3,375	Nil
31.10.84 Horana Road, Mawalgoda	7 Sri 616	H. M. D. Chandrapala		Unserviceable	Nil
05.09.83 Delgoda	7 Sri 616	R. D. Wimon	10,108	10,108	Nil
05.03.84 Park Road, Junction, Narahenpita, Colombo	11 Sri 4448	N. V. Karunaratne		Unserviceable	Nil
03.07.83 Malabe, Athurugiriya	11 Sri 4449	W. K. Chandradasa		Unserviceable	Nil
25.07.83 Galle Road, Colombo 3	11 Sri 9859	K. M. Sirisena	3,800	3,800	Nil
26.01.82 Near the Cabinet Office, Col. 1	11 Sri 9859	K. M. Sirisena	790	790	Nil
18.10.83 Thurston Road, Colombo	12 Sri 879	K. G. Tuder	1,450	1,450	Nil
02.07.81 Dickmons Road Junction	31 Sri 6177	W. K. Premadasa	2,865.15	2,865.15	Nil
08.08.81 Baseline Road, Uru- godawattha, Colombo	31 Sri 6177	U. K. D. Leelarathne	1,235	1,235	Nil
20.09.82 Gregory's Road, Colombo 7	6 Sri 4094	B. Premaratne	215	215	Nil
19.10.82 Katukurunda, Kalutara South	35 Sri 1699	U. Rajapaksa	31,300	Not Repaired	13,000
13.07.79 Dickman's Road Junction	6 Sri 9767	U. K. D. Leelarathne	1,780	1,780	Nil
22.08.83 Kohuwala Junction	6 Sri 9767	U. M. Jayatillake	5,475	5,475	Nil

Number of Vehicles - 15

SRI LANKA CUSTOMS

03.04.82 Kotahena	11 Sri 4260	B. G. Appuhamy	20,000	Unserviceable	Nil
18.07.82 Galle	11 Sri 4333	B. G. Appuhamy	35,000	Unserviceable	Nil
20.07.81 Dehiwala	11 Sri 4270	R. A. Rathnapala	10,287.50	10,287.50	Nil
14.03.84 Beruwala	31 Sri 1859	R. Lamaheva	30,000	Not yet repaired	Nil
24.05.84 Katunayake	38 Sri 6601	A. Jayasena	5,250	Not yet repaired	Nil

Number of Vehicles - 5

DEPARTMENT OF INLAND REVENUE

23.05.79 Pothuhera	31 Sri 531	P. M. Somapala	38,547.73	38,547.73	Nil
20.09.79 Anuradhapura	6 Sri 9727	L. B. Sammy	3,142.25	3,142.25	Nil
21.01.81 Peliyagoda	6 Sri 9734	P. Senanayake	3,921.00	3,921.00	Nil
15.06.81 Kadirana junction, Negombo	6 Sri 9727	S. A. M. A. Wimaladasa	62,161.75	62,161.75	Nil
01.10.79 Moratuwa	6 Sri 9728	E. A. Dayananda	13,043.90	13,043.90	Nil
06.11.79 Pettah	31 Sri 530	C. Wijewickrema	2,942.35	2,942.35	Nil
16.07.82 Balabowa Junction	6 Sri 9734	T. M. Wipulasena	61,091.00	61,091.00	Nil
24.09.83 Seeduwa	6 Sri 9726	H. Chandrasiri	35,115.00	35,115.00	Nil
04.10.84 Deniyaya	6 Sri 9734	G. H. T. Amaradasa	4,957.50	4,957.50	Nil

Number of Vehicles - 6

VALUATION DEPARTMENT

22.12.77 Mawanella	7 Sri 321	W. Premadasa	2,875.00	2,875.00	Nil
18.11.77 Wolfendhal Street	7 Sri 324	U. G. Jayatissa	6,945.00	2,847.50	Nil
19.11.84 Kotahena	7 Sri 322	W. M. Piyasena	4.~	4,202.00	Nil
15.09.84 Katana	7 Sri 692	W. Premadasa	5	4,180.00	Nil
22.03.82 Bandarawela	7 Sri 328	U. Jayatunge	3	2,000.00	Nil

Number of Vehicles - 5

<i>a (i)</i> The date and the place where accident occurred	Registration No.	<i>a (ii)</i> Name of the Driver	<i>a (iii)</i> Estimate of the losses	Amount spent on repairs	<i>a (iv)</i> Amount of compensa- tion paid	
EXCISE DEPARTMENT						
05.10.78	Eluwila	31 Sri 1444	A. H. Gurusinghe	8,482.35	8,482.35	Nil
08.03.81	Maskeliya	31 Sri 2927	T. A. Nandasena	1,169.75	1,169.75	Nil
08.05.84	Teldeniya	31 Sri 2927	P. G. E. Semasinghe	650.00	650.00	Nil
27.04.83	Pathakada	31 Sri 6138	A. D. Alwis	4,425.00	4,425.00	Nil
83.12.11	Kalutara	5 Sri 8339	V. A. Herath	Not Valued	Inquiries proceeding	Nil
Number of vehicles - 4.						

DEPARTMENT OF EXTERNAL RESOURCES

27.03.81	Katunayake	7 Sri 2252	Peter Kumarasinghe	4,850.00	4,850.00	Nil
81.05.05	Horton Place, Col.	7 Sri 2252	Peter Kumarasinghe	2,435.00	2,435.00	Nil
84.02.11	Mt. Lavinia	6 Sri 9711	K. A. Gunatilake	3,314.00	3,314.00	Nil
02.07.84	Kadawata	6 Sri 9711	K. A. Gunatilake	14,710.75	14,710.75	Nil
Number of vehicles - 2.						

CENTRAL BANK OF CEYLON

09.03.78	Pettah	6 Sri 9556	K. P. Wijewardena	5,610.38	6,722.12	Nil
19.10.78	Seeduwa	6 Sri 9556	M. K. V. Perera	2,625.10	2,725.10	Nil
17.11.78	Colombo Fort	6 Sri 7645	V. P. Heenappu	900.00	900.00	Nil
19.04.79	Colombo Fort	6 Sri 9556	R. G. Nanayakkara	1,527.50	1,707.50	Nil
12.07.79	Panadura	31 Sri 1998	K. P. J. Wijewardena	1,330.00	1,330.00	Nil
23.07.79	Balangoda	31 Sri 1997	M. K. V. Perera	1,066.50	1,066.50	Nil
12.05.80	Kollupitiya	6 Sri 7645	M. D. Livinis	370.00	Nil	Nil
12.02.81	Colombo Fort	28 Sri 675	G. Munasinghe	11,922.80	12,672.90	Nil
17.06.81	Wellawatte	6 Sri 9940	H. M. Ekanayake	10,467.00	10,799.00	Nil
27.08.81	Kollupitiya	10 Sri 2812	W. S. Fernando	10,642.35	13,832.95	Nil
15.01.82	Colombo Fort	12 Sri 1050	N. L. D. A. Krishnaratne	5,425.00	5,700.00	Nil
22.02.82	Hambantota	10 Sri 2815	L. A. Munidasa	2,700.00	2,700.00	Nil
17.05.82	Kollupitiya	12 Sri 1048	M. K. V. Perera	3,984.73	7,690.50	Nil
13.07.82	Colombo Fort	10 Sri 2815	J. M. A. Perera	3,735.00	3,735.00	Nil
15.08.82	Anuradhapura	11 Sri 909	V. P. Heenappu	17,472.50	17,472.50	Nil
01.12.82	Kollupitiya	12 Sri 1050	T. K. Piyasena	Paid by the Other party		Nil
24.12.82	Kollupitiya	6 Sri 9940	M. K. V. Perera	Recovered from Driver		Nil
17.02.83	Navinna	6 Sri 9638	D. A. Wijeratne	3,597.00	3,597.00	Nil
05.03.83	Malimboda	12 Sri 1049	K. W. Jayaratne	7,134.00	7,134.00	Nil
05.03.83	Malimboda	12 Sri 1048	P. D. G. Shelton	1,239.10	1,239.10	Nil
24.06.83	Colombo 7	12 Sri 1049	W. G. Piyadasa	Paid by the Other party		Nil
07.07.83	Battaramulla	31 Sri 1998	L. A. Munidasa	3,440.00	3,440.00	Nil
13.07.83	Borella	10 Sri 2815	E. M. G. B. Ekanayake	1,324.80	1,324.80	Nil
24.07.83	Borella	6 Sri 8309	T. K. Piyasena	7,695.00	7,695.00	Nil
29.08.83	Dompe	31 Sri 2031	W. S. M. U. P. Wijeratne	28,823.00	28,823.00	Nil
04.10.83	Colombo 7	11 Sri 909	H. T. David	37,267.65	37,267.65	Nil
14.10.83	Weligama	6 Sri 9556	M. A. David	7,337.00	6,337.00	Nil
02.01.84	Grandpass	12 Sri 1048	N. L. d. A. Krishnaratne	24,678.60	24,678.60	Nil
28.04.84	Colombo 7	11 Sri 909	H. T. David	6,445.00	6,445.00	Nil
06.06.84	Kollupitiya	10 Sri 2815	S. H. Dayananda	4,116.50	4,116.50	Nil
14.06.81	Colombo 7	6 Sri 9940	V. P. Heenappu	2,210.00	2,210.00	Nil
06.06.84	Kollupitiya	10 Sri 9940	V. P. Heenappu	2,210.00	2,210.00	Nil
Number of vehicles - 16.						

BANK OF CEYLON

06.04.77	Horowapathana	6 Sri 9207	E. A. J. Perera	27,533.70	27,533.70	Nil
03.06.77	Colombo	4 Sri 8477	K. K. Nandisena	19,627.60	19,627.60	Nil
27.06.77	Kekirawa	5 Sri 2330	K. K. Nandisena	7,258.50	7,258.50	Nil
08.07.77	Maspotha	5 Sri 6344	R. Weerasuriya	27,633.80	27,633.80	Nil
20.07.77	Polgahawela	7 Sri 972	K. B. Seneviratne	3,437.05	3,437.05	Nil
25.08.77	Gangaboda	31 Sri 778	Gnanasuriyam	4,886.45	4,886.45	Nil
29.11.77	26th Mile Post Badulla-Batticaloa Rd.	31 Sri 777	G. A. Jayasekera	1,642.50	1,642.50	Nil

<i>a (i)</i> The date and the place where accident occurred	Registration No.	<i>a (ii)</i> Name of the Driver	<i>a (iii)</i> Estimate of the losses	<i>a (iv)</i> Amount spent on repairs	Amount of compensa- tion paid
16.12.77 Ketandola	6 Sri 9201	A. D. P. K. Wijetunga	6,648.50	6,648.50	Nil
15.01.78 York Street	5 Sri 9824	B. V. Dayaratne	6,271.65	6,271.65	Nil
20.01.78 Puttalam	7 Sri 2259	T. M. K. W. Rodrigo	356.25	356.25	Nil
18.08.78 Colombo 3	7 Sri 2265	K. S. Paranagama	1,128.00	1,128.00	Nil
30.12.78 Wadduwa	8 Sri 4364	M. N. H. Premasiri	2,422.80	2,422.80	Nil
14.01.79 Wellawatte	6 Sri 9886	P. W. Dharmasena	2,266.25	2,266.25	Nil
29.01.79 Eladeniya	7 Sri 972	K. B. Seneviratne	8,625.00	8,625.00	Nil
06.02.79 Katugastota	7 Sri 972	K. B. Seneviratne	449.25	449.25	Nil
06.02.79 Ampara	8 Sri 1356	W. R. D. M. A. Wickremasinghe	Approx. 58,000.00	Repairs not completed	Nil
23.03.79 Anuradhapura	8 Sri 1340	D. Attanayake	58,000.00	1,776.50	Nil
15.06.79 Alexandra Place	31 Sri 1837	S. H. Dayananda	1,776.50	1,776.50	Nil
16.03.79 Kantalai	26 Sri 2429	H. B. C. Jayasena	14,558.50	14,558.50	Nil
16.06.79 Polonnaruwa	7 Sri 2280	H. M. Piyasena	3,856.20	3,856.20	Nil
02.07.79 Ratnapura	6 Sri 9201	H. M. Piyasena	449.70	449.70	Nil
02.08.79 Ratnapura	31 Sri 1840	A. Lucian Fernando	4,512.00	4,512.00	Nil
10.11.79 Ambalangoda	31 Sri 1839	A. Wettasinghe	3,287.50	3,287.50	Nil
05.11.79 Kaduruwela	8 Sri 4355	P. M. Dissanayake	8,072.50	8,072.50	Nil
29.11.79 New Jetty	5 Sri 3648	J. A. D. P. Jayasuriya	3,381.50	3,381.50	Nil
27.12.79 Maharagama	33 Sri 9313	W. A. N. Wickremaratne	8,492.00	8,492.00	Nil
13.01.80 Wellawatte	8 Sri 1334	U. V. A. Rajakaruna	4,124.30	4,124.30	Nil
16.01.80 Madampe	24 Sri 6910	Y. W. Kulasena	4,325.00	4,325.00	Nil
08.02.80 Yatiyantota	34 Sri 3401	M. P. W. Perera		15,212.50	Nil
03.01.80 Galle	8 Sri 1360	K. S. Jayatissa	4,256.50	4,256.50	Nil
17.05.80 Maharagama	35 Sri 791	K. H. William Singho	7,060.00	7,060.00	Nil
21.05.80 Anuradhapura	34 Sri 3402	D. D. Palihakkara	No damage to the vehicle		Nil
16.07.80 Ehiliyagoda	31 Sri 3503	H. D. A. Weerasiri	No damage to the vehicle		Nil
21.07.80 Wellawatte	31 Sri 3508	U. K. G. Siripala	1,950.00	1,950.00	Nil
08.08.80 Beruwala	6 Sri 8268	K. G. Kaviratne	9,918.25	9,918.25	Nil
12.08.80 Peliyagoda	34 Sri 230	K. Sugathadasa	4,200.00	4,200.00	Nil
11.09.80 Dematagoda	80 Sri 9187	E. A. D. Hendrick	No damage to the vehicle		Nil
26.09.80 Braybrooke Place, Colombo 2	6 Sri 9886	S. Hettiarachchi	do.		Nil
15.10.80 Maradana	35 Sri 299	P. W. Dharmasena	28,539.40	28,539.40	Nil
22.10.80 Belummahara	34 Sri 230	J. A. P. Perara	No damage to the vehicle		Nil
15.11.80 Anuradhapura	11 Sri 435	M. P. W. Perera	do.		Nil
17.11.80 Moratuwa	34 Sri 230	H. P. Gunadasa	7,387.50	7,387.50	Nil
11.12.80 Fort	8 Sri 4359	T. L. Jothipala	3,500.00	3,500.00	Nil
31.12.80 Medawachchiya	35 Sri 791	D. D. Palihakkara	No damage to the vehicle		Nil
15.11.80 Ratnapura	34 Sri 233	H. D. A. Weerasiri	do.		Nil
03.02.81 Thimbirigasyaya	8 Sri 1359	M. H. M. Marzook	5,714.00	5,714.00	Nil
03.02.81 Kosgama	80 Sri 7538	K. G. Kaviratna	No damage to the vehicle		Nil
03.02.81 Ratnapura	10 Sri 1403	U. V. A. Rajakaruna	3,029.75	3,029.75	Nil
31.03.81 Gampaha	24 Sri 5949	W. L. D. Jayawardena	10,458.00	10,458.00	Nil
13.05.81 Vavuniya	31 Sri 777	G. Gunasena	Approx. 18,500.00	Repairs not complete	Nil
05.06.81 Bambalapitiya	11 Sri 4269	A. H. Thilakananda	5,170.00	5,170.00	Nil
07.07.81 Dehiwela	34 Sri 3402	H. D. A. Weerasiri	3,203.35	3,203.35	Nil
06.07.81 Alawwa	8 Sri 1353	W. K. Saudies	4,248.00	4,248.00	Nil
13.07.81 Wattala	6 Sri 9202	K. K. Nandisena	4,685.90	4,685.90	Nil
05.08.81 Hasalaka	33 Sri 6049	P. W. W. Perara	Approx. 16,900.00	Repairs not complete	Nil
25.09.81 Seeduwa	11 Sri 8577	Y. W. Kulasena	Approx. 14,800.00	Repairs not complete	Nil
26.09.81 Polonnaruwa	31 Sri 2384	W. R. D. M. A. Wickremasinghe	Approx. 63,000.00	do.	Nil
29.09.81 Maharagama	6 Sri 9207	A. H. Thilakananda	2,405.00	2,405.00	Nil
30.09.81 Ratmalana	6 Sri 9203	A. M. D. Appuhamy	8,518.29	8,518.29	Nil
09.11.81 Colombo	31 Sri 1835	B. V. Dayaratne	No damage to the vehicle		Nil
23.11.81 Eravur	35 Sri 791	D. D. Palihakkara	do.		Nil
17.02.82 Medawachchiya	11 Sri 8572	S. L. D. Abeygunawardena	600.00	600.00	Nil
04.03.82 Wattala	11 Sri 8576	W. A. Siriwardena	No damage to the vehicle		Nil
	34 Sri 232	H. D. Nimalasena	3,569.00	3,569.00	Nil
	31 Sri 5112	J. P. Siriwardena	16,752.50	16,752.50	Nil
			No damage to the vehicle		Nil

<i>a (i)</i> The date and the place where accident occurred	Registration No.	<i>a (ii)</i> Name of the Driver	<i>a (iii)</i> Estimate of the losses	<i>a (iii)</i> Amount spent on repairs	<i>a (iv)</i> Amount of compensa- tion paid
03.06.82 Gokarella	34/231	W. D. R. Abeygunawardena	12,375.00	12,375.00	Nil
	34 Sri 3401	A. K. C. Premaratna	No damage to the vehicle		Nil
05.06.82 Attidiya	31 Sri 1836	K. A. Somapala	1,919.00	1,919.00	Nil
17.06.82 Kadugannawa	38 Sri 208	H. D. A. Weerasiri	No damage to the vehicle		Nil
19.08.82 Wellawatte	11 Sri 8574	T. L. Jothipala	2,092.50	2,092.50	Nil
26.10.82 Grandpass	11 Sri 8582	A. D. P. K. Wijetunge	14,721.00	14,721.00	Nil
13.11.82 Peliyagoda	7 Sri 2272	L. B. Wattarantenne	No damage to the vehicle		Nil
25.12.82 Ambalangoda	6 Sri 9886	P. W. Dharmasena	do.		Nil
22.01.83 Negombo	35 Sri 1858	K. D. Jayasinghe	1,035.00	1,035.00	Nil
02.04.83 Kollupitiya	8 Sri 1339	M. D. Nimal	2,000.00	2,000.00	Nil
08.04.83 Ampara	31 Sri 3503	J. L. A. Piyadasa	Approx. 51,600.00	Repairs not complete	Nil
03.05.83 Gampaha	38 Sri 208	A. A. Premaratne	Approx. 62,000.00	Repairs not complete	Nil
16.05.83 Tangalle	31 Sri 1840	W. K. Saudies	No damage to the vehicle		Nil
28.05.83 Borella	29 Sri 6314	D. V. Dayaratne	4,400.00	4,400.00	Nil
21.06.83 Negombo	11 Sri 8579	B. H. Ruparatne	2,725.00	2,725.00	Nil
05.09.83 Ganemulla	31 Sri 2381	E. A. D. Hendrick	4,600.00	4,600.00	Nil
13.10.83 Mount Lavinia	11 Sri 8581	L. R. M. de Silva	3,548.50	3,548.50	Nil
16.11.83 Peliyagoda	31 Sri 2385	K. A. Gunathilake	15,727.00	15,727.00	Nil
01.02.83 Wellampitiya	34 Sri 230	E. A. J. Perera	Approx. 31,000.00	Repairs not complete	Nil
05.01.84 Fort	28 Sri 3248	K. A. Abeytissa	No damage to the vehicle		Nil
13.02.84 Narahenpita	31 Sri 9956	K. R. Perera	8,540.00	8,540.00	Nil
13.02.84 Peradeniya	11 Sri 8580	K. K. Nandisena	4,494.00	4,494.00	Nil
20.03.84 Jaffna	5 Sri 6344	S. Nadeshamoorthy	Approx. 31,000	Repairs not complete	Nil
20.03.84 Jaffna	31 Sri 5113	N. Devarajah	Approx. 7,000	Repairs not complete	Nil
15.06.84 Dematagoda	31 Sri 2385	M. V. Indrasena	No damage to the vehicle		Nil
20.06.84 Fort	31 Sri 9952	W. Mahindraratne	1,100	1,100	Nil
13.07.84 Rakwana	6 Sri 9888	H. M. Dharmadasa	Approx. 15,000	Repairs not complete	Nil
23.07.84 Ward Place	11 Sri 8582	K. K. W. W. M. Silva	No damage to the vehicle		Nil
15.08.84 Seeduwa	5 Sri 2331	R. Sumathipala	do.		Nil
01.09.84 Mount Lavinia	11 Sri 8750	K. W. M. Podimahatmaya	Approx. 2,975	Repairs not complete	Nil

Number of vehicles - 94.

PEOPLE'S BANK

05.01.77 Wellawatta	6 Sri 1053	H. D. Perera	3,250.50	3,250.50	Nil
09.01.77 Habarana	6 Sri 707	G. K. Jalis	1,232.00	1,232.00	Nil
10.02.77 Kelaniya	6 Sri 3807	S. Jamaldeen	2,120.50	2,120.50	Nil
05.04.77 Kamburupitiya	24 Sri 2604	W. P. K. Wilson Singho	2,808.40	2,808.40	Nil
10.05.77 Galewela	33 Sri 8265	K. H. Siriwardena	3,547.00	3,547.00	Nil
05.12.77 Colombo 12	24 Sri 2983	M. S. Silva	2,575.00	2,575.00	Nil
28.04.78 Balapitiya	24 Sri 2620	H. D. Perera	5,823.50	5,823.50	Nil
01.11.78 Bandarawela	6 Sri 1712	D. A. Jayasekera	15,952.75	15,972.75	Nil
27.11.78 Matara	33 Sri 8268	M. W. Somasiri	3,117.25	3,117.25	Nil
16.12.78 Kudaoya	31 Sri 535	M. P. M. Samarasena	5,447.57	5,447.57	Nil
05.04.79 Avissawella	24 Sri 2604	Sammy Ranatunge	3,450.50	3,450.50	Nil
30.04.79 Punchi Borella	7 Sri 6713	S. B. K. Piyasena	2,135.25	2,135.25	Nil
05.06.79 Bambalapitiya	5 Sri 941	M. G. M. Samarasena	49,400.00	49,400.00	Nil
26.06.79 Katuwawela	6 Sri 3666	W. A. E. E. Fernando	29,295.75	29,295.75	Nil
26.06.79 Dikgaloya	26 Sri 2679	M. Dharmasena	2,800.00	2,800.00	Nil
28.07.79 Gampola	8 Sri 5081	K. D. Jayasekera	3,545.00	3,545.00	Nil
23.08.79 Kalutara North	6 Sri 9641	B. M. Dharmasena	15,828.10	15,828.10	Nil
30.08.79 Colombo 2	7 Sri 5179	W. A. K. Sirisena	1,900.00	1,900.00	Nil
30.01.80 Ratmalana	6 Sri 1712	Danny Ariyasinghe	7,915.85	7,915.85	Nil
16.02.80 Jaffna	6 Sri 3807	Nadarajah	1,878.00	1,878.00	Nil
22.02.80 Yatiyantota	8 Sri 5079	Lionel Somachandra	2,950.00	2,950.00	Nil
23.03.80 Gannoruwa	31 Sri 2596	W. M. Ranasinghe	1,525.50	1,525.50	Nil
9.04.80 Fort	6 Sri 9687	P. G. S. Perera	1,943.50	1,943.50	Nil
26.05.80 Nuwara Eliya	8 Sri 9667	K. G. Jayasekera	12,011.29	12,011.29	Nil

<i>a (i)</i> <i>The date and the place where accident occurred</i>	<i>Registration No.</i>	<i>a (ii)</i> <i>Name of the Driver</i>	<i>a (iii)</i>		<i>a (iv)</i> <i>Amount of compensa- tion paid</i>	
			<i>Estimate of the losses</i>	<i>Amount spent on repairs</i>		
26.05.80	Madurankuliya	33 Sri 8266	B. Newton	3,760.00	3,760.00	Nil
10.06.80	Kegalle	31 Sri 2594	K. M. Ratnayake	9,740.60	9,740.60	Nil
14.06.80	Moneragala	6 Sri 9687	P. G. S. Perera	1,175.00	1,175.00	Nil
17.09.80	Badulla	26 Sri 2196	R. A. D. Jayatilake	123,750.00	123,750.00	Nil
29.09.80	Narahrenpita	8 Sri 883	Stanley Senanayake	1,735.00	1,735.00	Nil
01.03.81	Ratnapura	8 Sri 882	L. A. Chandarasiri	5,084.30	5,084.30	Nil
25.03.81	Jaffna	31 Sri 4436	B. L. Simon	165,000.00	165,000.00	Nil
25.03.81	Jaffna	31 Sri 4438	J. A. Wijeratne	875.00	875.00	Nil
08.05.81	Colombo 2	10 Sri 6712	K. G. Karunadasa	1,663.00	1,663.00	Nil
23.06.81	Ambalantota	35 Sri 1562	B. Newton	5,688.00	5,688.00	Nil
08.09.81	Beragala	31 Sri 6529	Milroy Weerasinghe	2,220.40	2,220.40	Nil
29.09.81	Ampara	26 Sri 2195	P. Tilakasiri Fernando	6,617.38	6,617.38	Nil
29.10.81	Slave Island	31 Sri 6530	W. D. Buddadasa	5,548.00	5,548.00	Nil
30.10.81	Elpitiya	31 Sri 6531	D. M. Dharmasena	4,611.50	4,611.50	Nil
17.11.81	Kollupitiya	35 Sri 1564	P. G. Sugathadasa	4,223.75	4,223.75	Nil
01.02.82	Anuradhapura	6 Sri 1512	B. U. L. Perera	1,650.00	1,650.00	Nil
26.03.82	Kantalai	31 Sri 538	G. W. Wimalaratne	2,070.00	2,070.00	Nil
31.03.82	Colombo 2	31 Sri 535	D. L. Siripala	Repaired by the Insurance Corpn.		Nil
17.04.82	Anamaduwa	85 Sri 5680	W. M. P. Weerakoon	965.00	965.00	Nil
09.06.82	Beliatta	85 Sri 5675	W. W. Tudor	3,638.00	3,638.00	Nil
18.06.82	Jaffna	8 Sri 5080	R. W. E. Kumarasiri	8,345.00	8,345.00	Nil
29.07.82	Ratnapura	85 Sri 5695	K. N. Jayawardena	1,521.73	1,521.73	Nil
08.08.82	Sanctuary, Yala	10 Sri 6712	Sri Gunatilake	3,270.00	3,270.00	Nil
22.08.82	Medawachchiya	8 Sri 882	R. P. Jinadasa	3,575.00	3,575.00	Nil
25.08.82	Kandy	85 Sri 4804	D. M. L. B. Dissanayake	1,585.90	1,585.90	Nil
08.09.82	Bandarawela	85 Sri 5692	H. P. W. Appuhamy	3,733.00	3,733.00	Nil
16.09.82	Mt. Lavinia	8 Sri 9970	N. B. Sumanadasa	963.90	963.90	Nil
20.09.82	Rajagiriya	85 Sri 5705	R. Ponnampereuma	1,505.00	1,505.00	Nil
27.09.82	Bambalapitiya	31 Sri 6527	H. D. Perera	4,680.00	4,680.00	Nil
06.10.82	Hanawella	31 Sri 6525	S. W. Perera	1,341.50	1,341.50	Nil
26.10.82	Kurunegala	35 Sri 1563	W. A. K. Sirisena	2,207.00	2,207.00	Nil
02.11.82	Mirihana	31 Sri 8964	Lakshman Perera	6,183.00	6,183.00	Nil
13.11.82	Colombo 7	85 Sri 5691	Mohamed Ainam	2,949.42	2,949.42	Nil
22.11.82	Kekirawa	85 Sri 4809	W. W. M. P. B. Tamburadeniya	2,150.00	2,150.00	Nil
20.12.82	Warakapola	35 Sri 1839	J. A. Heen Banda	3,950.00	3,950.00	Nil
25.12.82	Talawa	35 Sri 1561	T. M. Yasaratne	3,194.50	3,194.50	Nil
28.12.82	Bingiriya	85 Sri 5693	B. A. R. S. Jayatilake	2,125.00	2,125.00	Nil
13.12.82	Batticaloa	31 Sri 8963	Eric Silva	600.00	600.00	Nil
03.01.83	Gampola	85 Sri 5685	S. K. Abeyisiri	2,655.92	2,655.92	Nil
23.03.83	Colombo 7	6 Sri 1712	Gunadasa Liyanage	35,000.00	35,000.00	Nil
24.04.83	Kadawata	31 Sri 6527	H. D. Perera	1,017.50	1,017.50	Nil
05.05.83	Dambulla	31 Sri 3933	Sunil Weeratunge	21,200.00	21,200.00	Nil
11.05.83	Atulkotte	35 Sri 1562	B. Newton	9,580.00	9,580.00	Nil
13.05.83	Mawanella	35 Sri 814	U. G. Surasena	5,099.00	5,099.00	Nil
15.05.83	Belihuloya	31 Sri 6525	J. Ariyaratne	3,152.00	3,152.00	Nil
01.06.83	Colombo 2	10 Sri 8377	S. P. Dissanayake	1,215.00	1,215.00	Nil
10.06.83	Nivitigala	31 Sri 6533	K. B. Chandrasena	Repairs not completed		Nil
28.07.83	Mirissa	10 Sri 8262	Neel Weerapperuma	1,832.50	1,832.50	Nil
29.07.83	Welisara	9 Sri 8524	W. A. Somaratne	6,635.00	6,635.00	Nil
13.08.83	Battaramulla	24 Sri 9386	J. A. Dharmapala	30,400.00	30,400.00	Nil
20.08.83	Rathanapitiya	85 Sri 5701	A. Abeyweera	4,223.50	4,223.50	Nil
22.08.83	Wijerama	26 Sri 2678	W. H. Gunasiri	3,785.20	3,785.20	Nil
28.08.83	Teldeniya	85 Sri 5676	R. Suriarachchi	3,902.00	3,902.00	Nil
05.09.83	Colombo 2	10 Sri 8275	S. M. Punchi Nilame	1,700.30	1,700.30	Nil
19.09.83	Bambalapitiya	8 Sri 883	M. A. Wijedasa	4,458.00	4,458.00	Nil
26.10.83	Habarana	31 Sri 9038	Banduprema Kodituwakku	35,552.75	35,552.75	Nil
30.10.83	Kelaniya	31 Sri 6524	B. M. Dharmasena	11,674.50	11,674.50	Nil
17.01.84	Pasyala	85 Sri 5681	S. Dayananda	Repairs not completed		Nil
25.01.84	Tissamaharama	81 Sri 1279	K. A. Seneviratne	750.00	750.00	Nil
26.02.84	Gampaha	9 Sri 8524	Podibanda	Under repairs		Nil
28.02.84	Galgamuwa	35 Sri 1685	M. P. M. Samarasena	Awaiting full Insurance claim		Nil
06.03.84	Dehiwala	10 Sri 1075	M. S. M. Dissanayake	2,910.00	2,910.00	Nil
30.03.84	Habarana	31 Sri 538	U. L. E. Perera	Repairs not completed		Nil
11.04.84	Badulla	85 Sri 4810	E. M. S. Bandara	do.		Nil

<i>a (i)</i> The date and the place where accident occurred	Registration No.	<i>a (ii)</i> Name of the Driver	<i>a (iii)</i> Estimate of the losses	Amount spent on repairs	<i>a (iv)</i> Amount of compensation paid
17.04.84 Udugama	31 Sri 9101	M. M. Gunadasa	2,047.50	2,047.50	Nil
19.04.84 Aalankulama	10 Sri 1531	P. K. Piyadasa	Repairs not completed		Nil
04.05.84 Kegalle	8 Sri 5079	Clement Silva	1,324.50	1,324.50	Nil
14.05.84 Ruwanwella	83 Sri 5674	K. M. Karunanayake	Repairs not completed		Nil
15.06.84 Colombo 2	6 Sri 9643	R. A. Karunaratne	do.		Nil
22.06.84 Timbirigasyaya	34 Sri 4699	J. A. Dharmapala	5,400.00	5,400.00	Nil
21.06.84 Jaffna	31 Sri 9040	Jeganathan	Repairs not completed		Nil
02.07.84 Matara	28 Sri 4502	M. W. Somasiri	do.		Nil
31.07.84 Badulla	31 Sri 5681	E. M. Ariyaratne	do.		Nil
21.08.84 Elpitiya	26 Sri 2194	R. K. Ratnasiri	7,026.20	7,026.20	Nil
10.09.84 Achchuwel	84 Sri 2876	Devarajah	Repairs not completed		Nil
27.09.84 Colombo 2	35 Sri 1843	J. A. Keerthiratne	do.		Nil
28.09.84 Nittambuwa	6 Sri 1512	W. M. S. Appuhamy	8,805.00	8,805.00	Nil
30.09.84 Colombo 2	31 Sri 6532	B. M. Gunasena	Repairs not completed		Nil
24.09.84 Bulathkohupitiya	24 Sri 9385	Sammy Ranatunge	do.		Nil
24.10.84 Bulathsinhala	85 Sri 5699	U. M. Bandara	Repairs not completed		Nil
31.10.84 Wellawaya	85 Sri 4801	A. D. Obeysekera	do.		Nil

Number of Vehicles - 105

NATIONAL SAVINGS BANK

15.08.80 Colombo	8 Sri 9166	G. D. Sirisena	6,969.70	6,969.70	Nil
27.04.81 Colombo	8 Sri 9162	W. D. Piyadasa	17,016.00	17,016.00	Nil
06.07.81 Colombo	8 Sri 9165	Jilla	3,075.00	3,075.00	Nil
30.03.82 Colombo	8 Sri 9167	S. Maligaspe	8,962.00	8,962.00	Nil
01.04.83 Wellawatte	8 Sri 9163	D. V. Sirisena	20,286.25	20,286.25	Nil
22.12.83 Kotte	8 Sri 9168	S. Maligaspe	10,243.00	10,243.00	Nil
17.01.84 Wadduwa	8 Sri 9166	S. A. Samaradasa	6,942.00	6,942.00	Nil
09.03.84 Colombo	8 Sri 9163	D. V. Sirisena	3,900.50	3,900.50	Nil

Number of Vehicles - 6

NATIONAL DEVELOPMENT BANK.

08.12.80 Timbirigasyaya	11 Sri 233	D. P. Karunaratne	5,853.50	3,151.00	Nil
17.12.80 Chaitya Road, Fort	10 Sri 2142	Car was stationary when accident occurred	4,181.00	3,612.50	Nil
16.02.80 4th Cross Street, Pettah	10 Sri 2141	P. Siripala	1,177.50	958.00	Nil
21.03.82 Colombo 5	9 Sri 4721	R. M. S. Fernando	3,612.00	3,346.20	Nil
19.04.82 Park Road	11 Sri 233	H. A. Perera	2,370.00	1,965.00	Nil
08.08.82 Kelaniya	9 Sri 2662	D. J. M. Meegoda	6,250.00	3,637.00	Nil
02.08.82 Duplication Road	10 Sri 2140	U. H. Ranjith	5,150.50	2,525.50	Nil
29.11.82 Pettah	10 Sri 2142	H. Sugathadasa	4,940.00	4,671.00	Nil
08.02.83 Kohuwela	10 Sri 232	H. Karunasena	6,457.00	6,156.00	Nil
10.02.84 Havelock Road	10 Sri 2140	U. H. Ranjith	1,129.15	1,129.15	Nil
11.04.84 Fort	13 Sri 1373	P. Siripala	1,825.00	3,675.00	Nil
07.06.84 Galle Road	13 Sri 1372	C. A. Cooray	1,500.00	1,500.00	Nil
02.07.84 Wellawatte	13 Sri 1408	C. Weeraratne	3,200.00	2,800.00	Nil
21.08.84 Fort	10 Sri 2142	H. Sugathadasa	1,602.00	1,602.00	Nil
23.06.84 Moratuwa	11 Sri 232	A. R. Peiris	6,275.00	15,385.00	Nil

Number of vehicles - 10

STATE MORTGAGE & INVESTMENT BANK

08.09.80 Colombo	82 Sri 4450	K. T. Perera	1,771.65	1,794.70	Nil
26.09.80 Borella	11 Sri 4648	K. Gunatilake	5,202.15	2,476.50	Nil

Number of vehicles - 2

STATE GEM CORPORATION

15.07.79 Delatura	33 Sri 9484	M. N. Karunaratne	Cost of repairs met by Driver		Nil
18.11.80 Kollupitiya	6 Sri 5467	Y. Hettiarachchi	2,200.00	2,200.00	Nil
28.05.80 Kaluwamodera	33 Sri 9484	T. H. Tilakaratne	5,394.80	5,394.00	Nil
17.02.81 Matara	6 Sri 5467	Y. Hettiarachchi	10,775.00	10,775.00	Nil
30.01.81 Pettah	7 Sri 213	M. N. Karunaratne	Slightly Damaged		Nil
17.06.81 Dehiwala	8 Sri 8609	Chairman	do.		Nil
06.07.81 Nikawaratiya	8 Sri 8609	do.	1,750.00	1,750.00	Nil

<i>a (i)</i> The date and the place where accident occurred	Registration No.	<i>a (ii)</i> Name of the Driver	<i>a (iii)</i> Estimate of the losses	Amount spent on repairs	<i>a (iv)</i> Amount of compensa- tion paid
08.12.82 Kollpitiya	31 Sri 143	T. M. Tilakeratne	4,070.00	4,070.00	Nil
02.08.82 Maligawatta	7 Sri 213	M. N. Karunaratne	17,077.95	16,301.45	Nil
04.04.83 Habaraduwa	31 Sri 4018	B.D. Jinadasa	No damage		Nil
03.05.83 Dehiwala	6 Sri 5467	K. H. Piyatileke	12,000.00	12,000.00	Nil
03.05.84 Siyambalape	6 Sri 5467	T. H. Tilakaratne	Nil	Inquiries pending	Nil
06.01.84 Near Galaha Junction	31 Sri 6021	D. D. Leslie	675.00	675.00	Nil
20.12.83 Pelmadulla	31 Sri 6022	N. A. Jinadasa	1,342.00	1,342.00	Nil
20.03.84 Grandpass	7 Sri 213	M. N. Karunaratne	Inquires pending		Nil
08.06.84 Katubedda	6 Sri 5467	K. H. Piyadasa	do.		Nil
01.06.84 Dambulla	31 Sri 9829	L. P. Leslie	845.00	845.00	Nil
26.10.84 Eheliyagoda	31 Sri 9828	M. S. M. Nisam	Inquires pending		Nil

Number of vehicles - 10.

STATE DISTILLERIES CORPORATION

77.01.24 Colombo	5 Sri 7971	S. Premaratne	Slight damage		Nil
31.03.77 Kimbulapitiya	24 Sri 3600	W. B. Fernando	7,312.50	7,312.50	Nil
22.05.77 Periyamulla	33 Sri 4694	N. A. Ranasinghe	7,042.95	7,042.95	Nil
27.09.77 Galahitiya	24 Sri 5598	H. P. N. Gunawardena	Vehicle was sold due to heavy damages		Nil
04.10.77 Colombo	5 Sri 8773	K. G. Sirisena	Repairs attended to by the Driver		Nil
07.10.77 Borella	6 Sri 151	S. Premaratne	Driver involved has attended to the repairs		Nil
18.02.78 Dehiwala	24 Sri 4500	G. A. Samararatne	No damages to the vehicle		Nil
02.05.78 Norris Canal Road	31 Sri 1170	D. P. Wickremaratne	2,378.10	2,378.10	Nil
29.08.78 Seeduwa	24 Sri 6063	T. A. N. Perera	Repairs attended to by the Driver		Nil
04.09.78 Seeduwa	24 Sri 6531	V. Ramachandran	do.		Nil
28.09.78 Colombo	6 Sri 9926	S. Premaratne	Cyclist involed has attended to the repairs		Nil
28.09.78 Wadduwa	6 Sri 9958	M. L. Piyadasa	5,613.50	5,438.30	Nil
31.10.78 Kurana	24 Sri 6352	K. T. Jayasekera	18,000.00	18,000.00	Nil
05.01.79 Galle Face	6 Sri 9778	H. M. Abewickrema	8,222.60	8,222.60	Nil
11.01.79 Kalutara	5 Sri 3165	D. P. Wickremaratne	Driver has attend to the repairs		Nil
13.02.79 Halpanwila	24 Sri 7794	S. Wickremanayake	155.00	155.00	Nil
12.07.79 Mihintale	26 Sri 5364	H. P. Dharmadasa	20.00	20.00	Nil
25.11.79 Bibile	9 Sri 6313	J. M. Raymond	750.00	750.00	Nil
28.11.79 Moratuwa	26 Sri 6211	H. D. Karunatilake	185.00	185.00	Nil
18.12.79 Col. Fort	5 Sri 3165	P. A. Karunapala	Driver has attened to the repairs		Nil
18.03.80 Kantale	26 Sri 5364	G. A. Gnanaratne	77,556.55	77,556.55	Nil
22.04.80 Wennapuwa	24 Sri 6544	Michael Sovis	400.00	400.00	Nil
28.04.80 Dandagama	24 Sri 4500	V. N. Somapala	2,500.00	2,500.00	Nil
20.04.80 Seeduwa	24 Sri 6544	P. D. L. Kalvin	125.00	125.00	Nil
04.05.80 Bolawatte	26 Sri 5363	T. Peter Peiris	Driver has attened to the repairs		Nil
20.05.80 Kalutara	24 Sri 5312	T. W. Jayasuriya	185.00	185.00	Nil
17.07.80 Halpanwila	26 Sri 5662	A. Wilbert	250.00	250.00	Nil
23.07.80 Ampitiya	26 Sri 6011	H. P. Dharmadasa	70.00	70.00	Nil
28.07.80 Katunayake	24 Sri 6544	S. M Jayaweera Banda	75.00	75.00	Nil
20.09.80 Mabole	8 Sri 8635	s. M. Abey Siri	7,675.00	7,675.00	Nil
26.09.80 Kurana	26 Sri 562	D. Somadasa	150.00	150.00	Nil
16.10.80 Geliyoya	26 Sri 6011	H. P. Dharmadasa	180.00	180.00	Nil
21.10.80 Ratgama	26 Sri 6210	O. P. Wimalasena	Driver has attened to the repairs		Nil
27.10.80 Chavakachcheri	26 Sri 5366	R. P. James	5,750.00	5,750.00	Nil
03.12.80 Galgedera	26 Sri 6011	I. D. Ariyaratada	583.55	583.55	Nil
04.01.81 Kebithigollawa	24 Sri 6352	H. D. Karunatilke	4,100.00	4,100.00	Nil
06.01.81 Mahabage	35 Sri 1601	J. M. Raymond	Driver involved has attended to the repairs		Nil
08.01.81 Kalutara	27 Sri 5522	D. Jayasuriya	15,000.00	15,000.00	Nil
06.02.81 Madampe	24 Sri 7793	D. W. Wijeratne	350.00	350.00	Nil
24.03.81 Chilaw	24 Sri 7793	S. M. Abey Siri	No damage to the vehicle		Nil

a (i) The date and the place where accident occurred	Registration No.	a (ii) Name of the Driver	a (iii) Estimate of the losses	Amount spent on repairs	a (iv) Amount of compensa- tion paid
22.04.81 Wennappuwa	24 Sri 6544	Michael Sovis	400.00	400.00	Nil
28.05.81 Kollupitiya	9 Sri 6313	M. R. Gardias	Driver involved has attended to the repairs		Nil
16.07.81 Mahawewa	26 Sri 5371	Michael Sovis	500.00	400.00	Nil
17.07.81 Kochchikade	26 Sri 5362	P. Gomas	150.00	150.00	Nil
25.08.81 Angampitiya	24 Sri 7781	P. G. Chandradasa	17,000.00	17,000.00	Nil
26.08.81 Ratmale	27 Sri 5522	H. D. Karunatilake	75,000.00	Not yet repaired	Nil
30.02.82 Kirindiwela	9 Sri 6316	K. G. Sirisena	Sold without repairs		Nil
28.05.25 Ja-Ela	24 Sri 3911	W. D. P. Michael	2,500.00	2,500.00	Nil
08.06.82 Katunayake	24 Sri 4301	D. W. Wijeratne	3,150.00	3,150.00	Nil
28.06.82 Kirindiwela	35 Sri 1715	J. M. Raymond	Driver involved has attended to the repairs		Nil
01.07.82 Mahawewa	24 Sri 4301	E. Sayaneris	1,400.00	1,400.00	Nil
08.07.82 Madampe	26 Sri 5371	J. Albert	1,400.00	1,400.00	Nil
03.08.82 Seeduwa	24 Sri 6352	D. W. Wijeratne	60.00	60.00	Nil
01.10.82 Maligawatta	6 Sri 9778	P. G. N. Gunasiri	2,040.00	2,040.00	Nil
06.10.82 Koswadiya	24 Sri 7794	J. A. Karunatilake	250.00	250.00	Nil
03.12.82 Puttalam	28 Sri 4728	S. M. Jayaweera Banda	Driver has attended to the repairs		Nil
17.12.82 Orugodawatta	6 Sri 9778	G. D. Wimalasiri	3,172.50	3,172.50	Nil
03.03.83 Tabbowa-Kuduwewa	28 Sri 4731	S. J. Samarasekera	850.00	850.00	Nil
01.03.83 Kattuwa	28 Sri 4726	M. B. Jayasena	83,844.50	83,844.50	Nil
15.03.83 Katunayake	24 Sri 5731	A. Shelton Fernando	425.00	425.00	Nil
07.04.83 Torrington Co. 7.	6 Sri 9958	G. D. Wimalasiri	No damage		Nil
09.04.83 Mahawewa	26 Sri 5662	D. P. Wickremaratne	350.00	350.00	Nil
20.04.83 Nugegoda	11 Sri 8787	P. Mathangaweera	1,050.00	1,050.00	Nil
21.04.83 Bolawatta	24 Sri 4500	W. Dharmasena	1,500.00	1,500.00	Nil
25.07.83 Welisara	27 Sri 8321	S. Raymond Silva	8,750.00	8,750.00	Nil
19.08.83 Hungama	35 Sri 1601	P. A. Karunapala	7,866.70	7,866.70	Nil
03.09.83 Wadduwa	6 Sri 9778	S. P. Harischandra	750.00	750.00	Nil
08.11.83 Weligampitiya	11 Sri 8787	Gen. Manager	1,250.00	1,250.00	Nil
30.11.83 Maligawatta	5 Sri 236	W. Wijeratne	900.0	Not repaired yet	Nil
08.12.83 Habarana	26 Sri 5372	D. Jayasuriya	144,332	do.	Nil
19.01.84 Duwa	28 Sri 4971	D. P. Wickremaratne	113,719.00	do.	Nil
26.07.84 Marawila	26 Sri 5371	M. A. Ranasinghe	3,700.00	3,700.00	Nil

Number of vehicles - 75

NATIONAL LOTTERIES BOARD

23.04.78 Town Hall	5 Sri 9428	I. G. Perera	15,736.25	15,736.25	Nil
27.03.80 Nawalapitiya	33 Sri 7796	B. A. Jinadasa	15,804.00	15,804.00	Nil
20.04.82 Waduragala	35 Sri 1469	W. H. Benjamin	8,062.90	8,062.90	Nil
09.09.82 Welimada	5 Sri 9428	K. A. Siriwardena	18,896.00	18,896.00	Nil
06.01.83 Kollupitiya	7 Sri 7627	J. D. Piyasena	4,700.00	4,700.00	Nil
13.02.83 Wellawatta	5 Sri 9428	N. Galappathi	7,075.00	7,075.00	Nil
11.07.84 Kirillapone	13 Sri 1772	J. D. Piyasena	8,184.00	8,184.00	Nil
21.09.81 Kirillapone	13 Sri 1772	J. D. Piyasena	325.00	325.00	Nil

Number of vehicles - 5

- මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශය : විශ්‍රාම ලත් පසු නැවත සේවයට කැඳවුවේ (ii) විශ්‍රාම යාමට හේතුව සහ විශ්‍රාම ගිය දිනය.
- ත්‍රිති, අமைப்புකරු අමාත්‍යාංශය : ඉංජිනේරු පිටුපසින් පිහිටි (iii) නැවත සේවයට කැඳවූ දිනය සහ එදිනට වයස ජ්‍යෙෂ්ඨතාවය (iv) නැවත සේවයට යොමුවීමට හේතුව සහ නැවත සේවයට කැඳවීමට කාණේ නිර්දේශයක් මත සිදුවූ යන බව.
- 352/84
5. අතිරේක මහත්මා (v) දැනට ඔවුන්ගේ ඉටුවන රාජකාරිය සහ රාජකාරිය ඉටු කරන තාක් මාසය.
- (අ) මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශයේ සහ ජන අදාළ දෙපාර්තමේන්තුවල හා සංස්ථාවල සේවයේ යෙදී සිටි විශ්‍රාම ලැබීමෙන් පසු නැවත සේවයට කැඳවා ඇති : එතුමා සඳහන් කරන්නේද ?
- (ආ) විශ්‍රාම වැටුපට අමතරව, දැනට ඔවුන්ට ගෙවන දීමනාවක් සහ ලබා දී ඇති පහසුකම් මොනවාදැයි එතුමා සඳහන් කරන්නාද ?

[செய்தி உத்தரவு 0000]

நிதி, அமைப்புத்திட்ட அமைச்சரைக் கேட்ட வினா :

- (அ) நிதி, அமைப்புத்திட்ட அமைச்சரிலும் இவ்வமைச்சைச் சேர்ந்த திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலும் கடமையிலீடுபட்டிருந்த இளைப்பாறி மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள,
- (i) உத்தியோகத்தர்களின் பெயர்கள், இளைப்பாறுவதற்கு முன் வகித்த பதவிகள்,
 - (ii) இளைப்பாறியதற்கான காரணம், இளைப்பாறிய திகதி,
 - (iii) மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்ட திகதி, அத்திகதியில் வயது,
 - (iv) மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்ட காரணமும் மீண்டும் சேவைக்கு எவரது விதப்புரையின்மீது என்பதையும்,
 - (v) தற்பொழுது இவர்களால் நடைபெறும் கடமைகள், கடமையுரியும் மொழி யாதென்பதையும் அவர் குறிப்பிடுவாரா ?
- (ஆ) உபகாரச் சம்பளத்திற்கு மேலதிகமாக, தற்பொழுது இவர்களுக்கு வழங்கப்படும்படி, வழங்கப்பட்டுள்ள வசதிகள் என்பனவற்றை அவர் குறிப்பிடுவாரா ?

asked the Minister of Finance and Planning :

- (a) Will he state, in respect of officers who were in the service of the Ministry of Finance and Planning and its related Departments and

Corporations who have been re-employed after retirement :

- (i) their names and the positions they held before retirement ;
 - (ii) reason for retirement and date of retirement ;
 - (iii) date of re-employment and age on that date ;
 - (iv) reason for re-employment and on whose recommendation the re-employment was effected ;
 - (v) Present duties and the language medium in which such duties are being performed ?
- (b) Will he state the allowances given to them and facilities afforded to them in addition to their pensions ?

பி. பி. பி. மினை மெரிக்கார் மனை
(ஜனாப் எம். எச். எம். நயினா மரிக்கார்)
(Mr. M. H. M. Naina Marikar)

The Answer to this Question is a long one. I am tabling the Answer.

a (i) Name of Officer and Post held before retirement	a (ii) Reason for retirement and date of retirement	a (iii) Date of re-employment and age on that date	a (iv) Reasons for re-employment and on whose recommendation the re-employment was effected	a (v) Present duties and the language medium in which such duties are performed	a (b) Facilities afforded in addition to pension
MINISTRY OF FINANCE AND PLANNING					
Mr. S. Rasiyah, Sri Lanka Accountants Service, Cl. I	Completion of 58 years., 11.10.1984	11.10.84-56 yrs.	Due to the acute shortage in the accountants' Service-On my recommendation	Duties of the post of My/F & P English	Rs. 3,300 plus Cost of Living Allowance
Mr. L. C. Karunaratne, Co-ordinating Asst.	Completion of 60 years., 13.08.84	14.08.84-60 yrs.	Due to the necessity of an efficient, experienced and reliable person as co-ordinating asst. to the Secretary-On my recommendation	Duties of the post of Co-ordinating Asst. to the S/F & P	Rs. 1,470 plus CLA and Special Allowance of Rs. 350
Mr. K. D. C. Ekanayake, Stenographer (English) Cl. I	Completion of 60 years., 18.12.78	19.12.78-60 yrs.	Due to the acute shortage of English Stenographers-On my recommendation	Stenographer, English	Rs. 1,700 plus CLA
Mrs. J. M. Fernando, Stenographer (English) Cl. I	Completion of 59 yrs., 10.11.79	11.11.79-59 yrs.	do.	do.	Rs. 1,600 plus CLA
Mr. D. S. Devapura, English Typist Gr. II	Completion of 56 yrs., 21.03.81	22.03.81-56 yrs.	Due to the acute shortage of English Typists-On my recommendation	Typing work, English	Rs. 1,010 plus CLA
Mr. D. K. Samarasinghe SLAS II (I) Deputy Director, Budget	Completion of 60 yrs.-07.06.82	07.06.82-60 yrs.	Specialization in the work engaged in-On my recommendation	Duties of the post of Deputy Director Budget-Sinhala and English	Rs. 2,975 plus CLA
Mr. W. C. Fernando, SLAS II (II) Asst. Director, Budget	On reaching the age of retirement-31.03.81	01.04.81-57 years and 10 months	do.	Duties of the post of Asst. Director, Budget-Sinhala and English	Rs. 2,200 plus CLA
Mr. M. C. de Alwis, SLAS II (I) Deputy Director, Budget	Completion of 60 yrs., 05.01.84	05.01.84-60 yrs.	do.	Duties of the post of Deputy Director, Budget-Sinhala and English	Rs. 2,975 plus CLA and Govt. Quarters
Mr. W. M. Deepananda de Silva, SLAS II (I) Deputy Director, Finance	Completion of 60 yrs., 25.12.82	25.12.82-60 yrs.	Until finalisation of the special work undertaken-On my recommendation	Duties of the post of Deputy Director, Finance	Rs. 2,975 plus CLA
Mr. D. A. Peiris, Sri Lanka Accountants Service Supra Gr. Deputy Director, Finance	Completion of 55 yrs., 27.08.80	28.08.80-55 yrs.	Due to the acute shortage of Accountants-On my recommendation	Duties of the post of Deputy Director, Finance-Sinhala and English	Rs. 3,300 plus CLA
Mr. D. Paramanandan, Sri Lanka Accountants Service Cl. I, Deputy Director, Public Enterprises	Completion of 55 yrs., 24.06.83	24.06.83-55 yrs.	do.	Duties of the post of Deputy Director, Public Enterprises, English	Rs. 3,500 plus CLA

<i>a (i)</i> Name of Officer and Post held before retirement	<i>a (ii)</i> Reason for retirement and date of retirement	<i>a (iii)</i> Date of re-employment and age on that date	<i>a (iv)</i> Reasons for re-employment and on whose recommendation the re-employment was effected	<i>a (v)</i> Present duties and the language medium in which such duties are performed	<i>(b)</i> Facilities afforded in addition to pension
Mr. J. L. Anthony Pillai, ALAS II (I) Asst. Director, National Planning	Completion of 60 yrs., 15.02.83	15.02.83-60 yrs.	Until completion of the special work entrusted-On my recommendation	Duties of the post of Asst. Director, National Planning, English	Rs. 2,825 plus CLA
Mrs. M. de S. Sri Ananda, Stenographer (English)	In terms of Try. Cir. 700-31.03.82	02.07.82-53 yrs.	Due to the acute shortage of Stenographers (English)-On my recommendation	Stenography-English	Rs. 1,600 plus CLA
Mrs. E. M. A. Silva, Typist (English)	Completion of 60 yrs. 31.12.83	10.01.84-60 yrs.	Due to the acute shortage of Typists (English)-On my recommendation	English typing work, English	Rs. 1,010 plus CLA
Mr. S. M. Musheen, Typist, English	Completion of 60 yrs., 17.02.83	18.02.83-60 yrs.	do.	do.	Rs. 1,300 plus CLA
Mr. S. S. A. Fernando, Stenographer (English)	Completion of 58 yrs., 31.01.80	01.02.80-58 yrs.	Due to the acute shortage of Stenographers	Stenography, English	Rs. 1,700 plus CLA
Mr. M. T. M. Farook, Shroff Cl. I.	Completion of 60 yrs., 09.10.81	10.10.81-60 yrs.	Due to the necessity of experienced and efficient Shroffs. On my recommendation	Duties of the post Chief Shroff-Gen. Treasury-English and Sinhala	Rs. 1,279 plus CLA
Mr. M. M. J. Jayakody, Record Keeper	Completion of 60 yrs., 12.06.82	12.06.82-60 yrs.	Due to the shortage of an experienced & efficient Record Keeper to work both in Sinhala and English	Duties of the post of Record Keeper Sinhala and English	Rs. 765 plus CLA
SRI LANKA CUSTOMS DEPARTMENT					
Mr. C. S. Mendis, Deputy Collector of Customs (Ports)	Completion of 60 yrs., 27.01.82	16.04.82-60 yrs., 2 months	Due to the necessity of having a Customs Officer with a wide practical knowledge of the Customs Procedure-On my recommendation	Duties of the post Deputy Collector of Customs (Training)	Rs. 2,825 plus CLA
Mr. M. S. R. M. Peiris, Stenographer (English) Cl. I	Completion of 60 yrs. 14.09.82	14.09.82-60 yrs.	Due to the acute shortage of experienced Stenographers-On my recommendation	English Stenography	Rs. 1,600 plus CLA
Mr. K. J. L. Fernando, Stenographer (English) Cl. I	Completion of 55 yrs., 04.01.83	13.06.83-55 yrs., 5 months	do.	do.	Rs. 1,600 plus CLA
Mr. S. M. D. S. Jayatilake, Shroff Cl. I	Completion of 60 yrs. 30.07.83	30.07.83-60 yrs.	Due to the necessity of experienced and efficient Chief Shroff-On my recommendation	Duties of the Post of Chief Shroff Sinhala and English	Rs. 1,306.50 plus CLA
Mr. D. A. Samarakkody, Driver Cl. II	Completion of 60 yrs. 10.03.84	10.03.84-60 yrs.	Due to the necessity of having an efficient reliable Driver to the D. C.C.	Driving	Rs. 830 plus CLA

a (i) Name of Officer and Post held before retirement	a (ii) Reason for retirement and date of retirement	a (iii) Date of re-employment and age on that date	a (iv) Reasons for re-employment and on whose recommendation the re-employment was effected	a (v) Present duties and the language medium in which such duties are performed	(b) Facilities afforded in addition to pension
INLAND REVENUE DEPARTMENT					
Mr. R. Sivalingam, Typist (English)	Completion of 57 yrs. 25.09.83	01.09.84-57 yrs. 11 months	Due to the acute shortage of experienced English Typists-On my recommendation	English typing work	Rs. 1,125 plus CLA
EXTERNAL RESOURCES DEPARTMENT					
Mr. V. A. P. L. Jayawardena, Stenographer (English) Cl. I	Completion of 60 yrs. 02.04.80	02.04.80-60 yrs.	Due to the acute shortage of English Stenographers-On my recommendation	Serve as Personal Asst. to the Director External Resources English Medium English typing work and operation of the Telex Machine-English Medium	Rs. 1,600 plus CLA
Mr. M. C. S. Perera, Typist (English), CL. I	Completion of 55 yrs., 10.03.83	01.12.83-55 yrs. 9 months	Due to the necessity of an experienced English Typist cum Telex Machine Operator. On my recommendation.		Rs. 1,110 plus CLA
CENTRAL BANK OF CEYLON					
Mr. A. T. W. Johoratnam, Staff Officer, Cl. I	Due to non-proficiency in the Official Language-13.08.64	02.09.65-34 yrs.	Considering the experience and good service records in the Bank Service-On my recommendation and of the Monetary Board	Duties of the post of Exchange Controller English	Does not receive pension
Mr. W. P. Jinasena, Statistical Draftsman, Gr. II	Ill-health 02.04.80	01.07.81-36 yrs.	Due to difficulty in recruiting Statistical Draftsman and efficient discharge of duties. On the recommendation of the Monetary Board.	Duties of the post of Statistical Draftsman English	do
NATIONAL DEVELOPMENT BANK					
Mr. V. K. Wickremasinghe, Director, Dev. Finance Central Bank of Ceylon	Retired from Central Bank to join NDB 21.02.83	21.02.83-54 yrs.	To serve as Gen. Manager-On recommendation of the Board of Directors	Duties of the post of Gen. Manager, NDB Sinhala and English	Rs. 5,000, CLA and Entertainment Allowance of Rs. 750.
PEOPLE'S BANK					
Mr. P. E de Silva, Deputy Gen. Manager, People's Bank	Reaching the age of retirement-31.12.82	14.11.83-59 yrs. 10 months	Particularly on experience in the recovery of Bank Loans-On my recommendation	Loan recoveries in the International Section-Sinhala and English	Rs. 5,000
NATIONAL SAVINGS BANK					
Mr. Velupillai Paramanathan, Asst. Gen. Manager, Bank of	Completion of 60 yrs. 01.01.84	02.01.84-60 yrs.	Due to the necessity of an experienced officer having special knowledge in Bank activities	Duties of the post General Manager, NSB-English	Rs. 3,800 and other allowances

එච්. ජී. ඩබ්ලිව්. කුලසේන මහතා: යළි සේවයෙහි යෙදවීම
 திரு. எச். ஜி. டபிள்யூ. குலசேனா : மீண்டும் நியமனம்
 MR. H. G. W. KULASENA : REAPPOINTMENT

355/84

6. සරත් මුත්තේටුවෙම මහතා (කලවාන)

(திரு. சரத் முத்தேட்டுவெகமா — கல்வானா)
 (Mr. Sarath Muttetuwegama-Kalawana)

යොවන කටයුතු හා රැකිරීමක ඇමතිතුමා සහ අධ්‍යාපන ඇමතිතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය:

- (අ) හෙට්ටිපොල, දිවුල් වැව පදිංචි, එච්. ජී. ඩබ්ලිව්. කුලසේන මහතා පත්කළ ගෞරව ඉරු වැඩසටුම් පුහුණුව ලබමින් සිටියදී, නිවාඩු ලබා ගැනීම නිසා 1981 මැයි මාසයේ සිට ඔහුගේ වැටුප් අත්හිටුවා ඇති බව එතුමා දන්නේද?
- (ආ) 1981 මැයි මාසයේ සිට ඔහුට තැවන ඉරු වැඩසටුම් ඇතුළත් වීමට ඉඩ නොදී ඇති අතර, ඉරු වැඩසටුම් අවසාන පරීක්ෂණය සඳහා ද පෙනී සිටීමට අවසර දී නොමැති බව එතුමා දන්නේද?
- (ඇ) ඔහු පාසලකට පත් කරන ලෙස ඉල්ලා සිටියද එසේ පත්වීමක් ලබාදී තැනි බව එතුමා දන්නේද?
- (ඈ) ඉරු අධ්‍යාපන පරිපාලන අධ්‍යක්ෂක තුමාගේ අංක ඉරු/අධ්‍යා/13/344 හා 82.05.28 දිනැති ලිපිය මගින් කුලසේන මහතා තැවන පාසලකට පත් කරන ලෙස මන්තාරම ප්‍රාදේශීය අධ්‍යාපන අධ්‍යක්ෂක තුමා වෙත නියෝග කර ඇතත්, මෙතෙක් කිසිදු පත්වීමක් ලබා දී නොමැති බව එතුමා දන්නේද?
- (ඉ) (i) මොහුට වහාම පත්වීමක් ලබාදී හිඟ මුදල් ලබා දීමට එතුමා කඩිනම ක්‍රියා මාර්ගයක් ගන්නේද?
 (ii) එසේ නම් ඒ කවද සිටද?
 (iii) නො එසේ නම් ඒ මන්ද?

இளைஞர் அலுவலர்கள், தொழில் வாய்ப்பு அமைச்சரும், கல்வி அமைச்சருமானவரைக் கேட்ட வினா :

- (அ) ஹெட்டிப்பொல, திவுல்வெவ என்னுமிடத்தில் வசிக்கும் திரு. எச். பி. டபிள்யூ. குலசேனா பத்தலகெதா ஆசிரியர் பயிற்சிக்க கல்லூரியில் பயிற்சிபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது, வீவு எடுத்ததன் காரணமாக 1981 மே மாதம் முதல் இவரது வேதனம் செலுத்தப்படாதுள்ளதை அவர் அறிவாரா?
- (ஆ) 1981 மே மாதத்திலிருந்து இவருக்கு மீண்டும் ஆசிரியர் கல்லூரியில் சேர இடமளிக்கப்படவில்லை என்பதுடன் ஆசிரியர் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் தோற்றவும் அனுமதி யளிக்கப்படவில்லை என்பதையும் அவர் அறிவாரா?
- (இ) இவரை ஒரு பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரியுள்ள போதிலும், அவ்விதம் நியமனம் அளிக்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?
- (ஈ) ஆசிரியர் கல்வி நிர்வாகப் பணிப்பாளரின் ஆம் இலக்கத்தைக் கொண்ட 28.5.1982 ஆம் தேதிக் கடித மூலம் திரு. குலசேனாவை மீண்டும் ஒரு பாடசாலைக்கு நியமிக்குமாறு மன்னார் பிரதேசக் கல்விப் பணிப்பாளர் பணிக்குப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித நியமனமும் பெற்றுத்தரப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?
- (உ) (i) இவருக்கு உடனடியாக நியமனம் பெற்றுக்கொடுத்து நிறுவனப் பணம் பெற்றுக்கொள்ள அவர் துரித நடவடிக்கை எடுப்பாரா?
 (ii) ஆமெனில், எப்பொழுதிருந்து?
 (iii) இன்றேல், ஏன்?

asked the Minister of Youth Affairs and Employment and Minister of Education :

- (a) Is he aware that as Mr. H. G. W. Kulaseena of Divulwewa, Hettipola had obtained leave while undergoing training at the Pattalagedera Teachers' Training College his salary has been suspended from May 1981 ?

(b) Is he aware that he was not allowed to re-enter the training college from May 1981 and that he was not permitted to sit the final examination ?

(c) Is he aware that although he requested that he be appointed to a school, he has not been so appointed ?

(d) Is he aware that though the Director of Education (Teacher Administration) has by his letter No. / /13/344 dated 28.05.82 ordered the Regional Director of Education, Mannar to reappoint Mr. Kulaseena to a school, no appointment has been made so far ?

(e) (i) Will he take steps without delay to give him an appointment immediately and get him his arrears ?

(ii) If so, from when ?

(iii) If not, why ?

විරවනති සමරවිර මහතා (නියෝජ්‍ය අධ්‍යාපන ඇමතිතුමා)
 திரு. வீரவள்ளி சமரவீர — கல்விப் பிரதி அமைச்சர்
 (Mr. Weerawanni Samaraweera - Deputy Minister of Education)

- (අ) මවි.
- (ආ) මවි.
- (ඇ) මවි.
- (ඈ) එසේ නියෝග කර ඇති බවත් නොදනිමි. එහෙත් කුලසේන මහතා විසින් තැවන පාසලකට යවන ලෙස ඵල්ලීමක් කරනු ලැබුවහොත් ඒ පිළිබඳව කටයුතු කරන ලෙස මන්තාරම ප්‍රාදේශීය අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයාට උපදෙස් දී ඇති බව දනිමි.
- (ඉ) (i) ඉහත (ඇ) අනුව පැන නොනගී.
 (ii) ඉහත (ඇ) අනුව පැන නොනගී.
 (iii) පැන නොනගී.

එච්. ජී. එම්. ප්‍රේමසිලි මහත්මිය : පත්වීමක්
 திருமதி எச். ஏ. எம். பிரேமசீலி : நியமனம்
 MRS. H. A. M. PREMASEELI : APPOINTMENT

363/84

8. ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා (ගාල්ල)
 (கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க — காணி)
 (Dr. W. Dahanayake-Galle)

සැලසුම් ක්‍රියාත්මක කිරීම පිළිබඳ නියෝජ්‍ය ඇමතිතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය:

- (අ) මුල්කීර්ගල රැකියා බැංකු අංක 0253 කාඩ් පත හිමි, මාතර හදුගල ජයනාති එච්. ජී. ඇම්. ජේමසිලි මහත්මිය අධ්‍යාපන පොදු සහතික පත්‍ර සාමාන්‍ය පෙළ සම්මාන පතක් සහිතව විෂයයක් හතකින්ද, අධ්‍යාපන උසස් පෙළ විෂයයක් හතරකින්ද සමත්ව ඇති බවත්, ලිපිකරු තනතුර සඳහා සම්මුඛ පරීක්ෂණ දෙකකටද 3 වැනි ශ්‍රේණියේ පුස්තකාලයාධිපති තනතුරක් සඳහා සම්මුඛ පරීක්ෂණයකටද පෙනී සිටි තමුත් ඇයට තෝරා ගෙන තැනි බවත් එතුමා දන්නවාද?
- (ආ) දැනට පුරපොඩු නිමියදීන් ඇයට ලිපිකරු තනතුරක් සඳහා තෝරා නොගන්නේ මන්ද?
- (ඇ) ඇයට වහාම පත්වීමක් ලැබෙන්නේද?
- (ඈ) නොඑසේ නම් ඒ මන්ද?

[ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා]

திட்டச் செயற்படுத்தற் பிரதியமைச்சரைக் கேட்ட வினா :

- (அ) முல்கிரியல் தொழில் அட்டை இல. 0253 ஐ உடையவரான, மாத்தரை, ஹந்துகல், ஜயதாவில் வசிக்கும் திருமதி எச். ஏ. எம். பேமசீலி என்பவர் க. பொ. த. சாதாரண தரத்தில் ஐந்து திறமைச் சித்திகளுடன் எழு பாடங்களும், க. பொ. த. உயர் தரத்தில் நாலு பாடங்களும் சித்திபெற்று, இருமுறை எழுதுநர் பதவிக்கும் ஒருமுறை 3ஆம் தர நூலகப் பொறுப்பாளர் பதவிக்குமாக மூன்று நேர்முகப் பரீட்சைகளுக்குத் தேர்ந்தீறியும் இவர் தெரிவு செய்யப்படவில்லை என்பதை அவர் அறிவாரா ?
- (ஆ) இப்பொழுது வெற்றிடங்கள் இருந்தும் இவர் ஏன் எழுதுநராக தெரிவு செய்யப்படவில்லை ?
- (இ) இவர் உடனடியாக ஒரு நியமனம் பெறுவாரா ?
- (ஈ) இல்லையேல், ஏன் ?

asked the Deputy Minister of Plan Implementation :

- (a) Is he aware that Mulkirigala Job card No. 0253, Mrs. H. A. M. Premaseeli, of Jayatha, Handugala, Matara who has seven subjects with five credits, in the G.C.E. (O.L.) and four subjects in the G.C.E. (A.L.) went for 3 interviews, twice for posts as a clerk and once to be a grade 3 librarian, and yet was not selected ?
- (b) Why was she not selected to be a clerk, in view of the vacancies that now exist ?
- (c) Will she receive an appointment at once ?
- (d) If not why ?

ඩී. ඩී. වෙලගෙරා මහතා (සැලසුම් ක්‍රියාත්මක කිරීමේ නියෝජ්‍ය ඇමතිතුමා)

(திரு. டி. பி. வெலகெதா — அமைப்புத்திட்டச் செயற்படுத்தல் பிரதி அமைச்சர்)

(Mr. D. B. Welagedera—Deputy Minister of Plan Implementation)

(අ) ඔව්.

(ආ) ඇය ලබා ඇති සුදුසුකම් අනුව පුරප්පාඩු සඳහා ඉල්ලීම් ලැබුණු විට සම්මුඛ පරීක්ෂණ වලට ඉදිරිපත් කිරීමට කටයුතු කරනු ලැබේ.

(ඇ) පැන නොය.

(ඈ) පැන නොය.

ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා

(கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க)

(Dr. W. Dahanayake)

Is the hon. Deputy Minister aware that she was summoned for three interviews and that she possesses the necessary qualifications ?

ඩී. ඩී. වෙලගෙරා මහතා

(திரு. டி. பி. வெலகெதா)

(Mr. D. B. Welagedera)

එහෙම නම් සුදුසුකම් අනුව යථා කාලයේදී පත්වීමක් ලැබේ.

ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා

(கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க)

(Dr. W. Dahanayake)

"යථා කාලයේදී" කියන එකේ තේරුම මොකක්ද කියා කැණකර කියනවාද ?

එම්. ටී. ධර්මසේන මහතා : සහන

திரு. எம். டீ. தர்மசேன : நிவாரணம்

MR. M. T. DHARMASENA : RELIEF

401/84

9. ආචාර්ය ඩබ්ලිව්. දහනායක මහතා

(கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க)

(Dr. W. Dahanayake)

ප්‍රවාහන කටයුතු පිළිබඳ ඇමතිතුමා සහ ගමනා ගමන මණ්ඩල පිළිබඳ ඇමතිතුමා සහ පුද්ගලික සේ ප්‍රවාහන පිළිබඳ ඇමතිතුමා සහ වාණිජ සහ කර්මාන්ත ආයතනවලින් ආරක්ෂාව පිළිබඳ ඇමතිතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය :

- (අ) ලංකා දුම්රිය දෙපාර්තමේන්තුවේ දෙවන ඉංජිනේරුවකු වන ඇම්. ටී. ධර්මසේන මහතා 1984 මැයි 25 වන දින දුම්රිය තුළ සිටියදී රාමම අසල උඩහකපොලේ හදිසි අනතුරකට හාජක වූ බවත් ඔහු වෛද්‍ය නිවාඩු පිට සිටියදී වැටුපත් වශයෙන් හෝ වන්දි මුදලක් වශයෙන් හෝ කිසිම මුදලක් මේ දක්වාම ඔහුට ලැබී නොමැති බවත් එතුමා දන්නේද ?
- (ආ) එතුමා මේ නිලධාරියාට වහාම යම්කිසි සහනයක් සලසා පසුව ස්ථිර සහනයක් සලසන්නේද ?
- (ඇ) එවැනිකක් නොසලසන්නේ නම්, ඒ මන්ද ?

போக்குவரத்து அமைச்சரும், போக்குவரத்துச் சபைகள் அமைச்சரும் தனியார் பஸ் போக்குவரத்து அமைச்சருமானவரைக் கேட்ட வினா :

- (அ) இலங்கை அரசாங்கப் புகையிரதப் பகுதியின் 2 ஆம் பொறியியலாளரான திரு. எம். டீ. தர்மசேன என்பவர், புகையிரதத்திற்குள் இருக்கும்போது ரூகம், உட்கஹபொல வக்கருகில் 25 மே 1984 இல் விபத்துக்குள்ளாகிதுர் என்பதையும் சுகயீன லீவில் இருந்தபோது ஊதியம் என்ற வகையிலோ அல்லது நடட்டஈடு என்ற வகையிலோ எக்கொடுப்பனவும் இவருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா ?
- (ஆ) இவ்வுத்தியோகத்தருக்கு இப்போது உடனடி நிவாரணமும் பின்பு நிரந்தர நிவாரணமும் அவர் வழங்குவாரா ?
- (இ) இன்றேல், ஏன் ?

asked the Minister of Transport and Minister for Transport Boards and Minister for Private Omnibus Transport and Minister for Security of Commercial and Industrial Establishments :

- (a) Is he aware that Mr. M. T. Dharmasena, 2nd Engineer, C.G.R. met with an accident while inside the train on 25th May, 1984, at Uдахakapola, near Ragama, and up to date he has not got any payments by way of salary while on medical leave, or as compensation ?
- (b) Will he grant this officer immediate relief, and later relief in a permanent way ?
- (c) If not, why ?

එම්. කුලරත්න මහතා (නියෝජ්‍ය ප්‍රවාහන ඇමතිතුමා)

(திரு. எச். குலரத்ன — போக்குவரத்து பிரதி அமைச்சர்)

(Mr. H. Kularatne—Deputy Minister of Transport)

- (a) I am aware that train No. 597 in which Mr. M. T. Dharmasena, Second Enginemman, was on duty on 25.05.1984 collided with train No. 104 and that he has not been paid any salary since.
- (b) There is no possibility of granting him immediate relief. Completion of the inquiry however will be expedited.

(c) Mr. Dharmasena is under interdiction and disciplinary action is being pursued against him for failing to caution the railway driver to the danger signal in the colour lights, thereby causing the collision resulting in injuries being caused to railway staff and extensive damage to railway property. Any payments to Mr. Dharmasena will have to await the findings of the disciplinary inquiry.

ආචාර්ය ධම්මලී. දහනායක මහතා
(කලාநிதி டபிள்யු. தஹநாயக்க)
(Dr. W. Dahanayake)

Why are you delaying the payment in regard to salary while on medical leave ?

එච්. කුලරත්න මහතා
(திரு. எச். குலரத்ன)
(Mr. H. Kularatne)

Everything awaits the inquiry.

ආචාර්ය ධම්මලී. දහනායක මහතා
(கலாநிதி டபிள்யு. தஹநாயக்க)
(Dr. W. Dahanayake)

Is he aware that this accident took place over six months ago ?

එච්. කුලරත්න මහතා
(திரு. எச். குலரத்ன)
(Mr. H. Kularatne)

He has to wait till the inquiry is over.

කේ. විජේරත්න ප්‍රනාන්දු මහතා : විශ්‍රාම වැටුප්
திரு. கே. விஜேரத்ன பெர்னான்டோ : ஓய்வூதியம்
MR. K. WIJERATNE FERNANDO : PENSION

412/84

10. සරත් මුත්තේට්ටුවේගම මහතා
(திரு. சரத் முத்தெட்டுவெகம)
(Mr. Sarath Muttetuwegama)

යොවන කටයුතු හා රැකීමකට ඇමතිතුමා සහ අධ්‍යාපන ඇමතිතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය :

- (අ) ගනේමුල්ල, ගම්/ගලහිටියාව මධ්‍ය මහා විද්‍යාලයේ අවසාන වරට සේවය කළ, කේ. විජේරත්න ප්‍රනාන්දු මහතා (විශ්‍රාම වැටුප් අංක ගම්/විදු/4/1843) 1983 මාර්තු මාසයේ සිට විශ්‍රාම ගත්වා ඇති බව එතුමා දන්නවාද ?
- (ආ) මෙතෙක් ඔහුට විශ්‍රාම වැටුප් නොගෙවා ඇති බව එතුමා දන්නේද ?
- (ඇ) කඩිනමින් එම විශ්‍රාම වැටුප් ගෙවන ලෙස අදාළ නිලධාරීන්ට එතුමා උපදෙස් දෙනවාද ?
- (ඈ) නො එසේ නම් ඒ මන්ද ?

இளைஞர் அலுவலர்கள், தொழில் வாய்ப்பு அமைச்சரும் கல்வி அமைச்சருமானவரைக் கேட்ட வினா :

- (அ) கணேமுல்ல, கம்/கலஹிட்டியாவ மத்திய மகா வித்தியால யத்தில் கடைசியாகப் பணியாற்றிய திரு. கே. விஜேரத்ன பெர்னான்டோ (ஓய்வூதிய இல. 4/1843) 1983, மார்ச் மாதம் முதல் இளைப்பாறியுள்ளாரென்பதை அவர் அறிவாரா ?
- (ஆ) இதுவரை இவருக்கு ஓய்வூதியம் செலுத்தப்படவில்லை யென்பதை அவர் அறிவாரா ?
- (இ) இந்த ஓய்வூதியத்தைத் துரிதமாகச் செலுத்தும்படி சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அவர் பணிப்புரை வழங்குவாரா ?
- (ஈ) இன்றேல், ஏன் ?

asked the Minister of Youth Affairs and Employment and Minister of Education :

- (a) Is he aware that Mr. K. Wijeratne Fernando (Pension No. / /4/4/1843) who last served at Gam Galahitiyawa Madya Maha Vidyalaya, Ganemulla was retired from March 1983 ?
- (b) Is he aware that he has not been paid his pension up to date ?
- (c) Will he instruct the officials concerned to pay that pension without delay ?
- (d) If not why ?

විජයන්ති සමරවීර මහතා
(திரு. விசுவன்னி சமரவீர)
(Mr. Weerawanni Samaraweera)

- (අ) සේවයෙන් පහ කිරීම වෙනුවට සානුකම්පිත විකල්පයක් වශයෙන් විශ්‍රාම ගත්වා ඇති බව දනිමි.
- (ආ) ඔව්.
- (ඇ) විජේරත්න ප්‍රනාන්දු මහතා භාරයේ තිබූ විදුහලේ බඩු බාහිරාදිය නවමත් කිසි ලෙස භාර දී නැති බවත් ඔහු තවමත් අතවසරයෙන් විදුහලේ නේවාසිකාගාරයේ පදිංචි වී සිටින බවත් ගම්පහ ප්‍රාදේශීය අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයා වාර්තා කර ඇත. විදුහලේ බඩු බාහිරාදිය කිසි අන්දමට භාර දී නේවාසිකාගාරයෙන් ඉවත් වූ බව, විශ්‍රාම වැටුප් ලියකියවිලි, විශ්‍රාම වැටුප් අධ්‍යක්ෂවරයා වෙත ඉදිරිපත් කිරීමට ගම්පහ ප්‍රාදේශීය අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයා විසින් කටයුතු කරනු ඇත.
- (ඈ) එහි නොතේ.

මෛත්‍රී මූර්තියාකඩවල විදුහල : විදුහල්පති නිවස
மைத்ரீ மூரியாகடவல வித்தியாலயம் : அதிபர் குடியமனை
MAITHRI MURIYAKADAWALA VIDYALAYA :
PRINCIPAL'S QUARTERS

359/84

7. දයාරත්න වලගම්බාහු මහතා (මිහින්තලේ)
(திரு. தயாரத்ன வலகம்பாஹு — மிஹிந்தலை)
(Mr. Dayaratne Walagambahu - Mihintale)

යොවන කටයුතු හා රැකීමකට ඇමතිතුමා සහ අධ්‍යාපන ඇමතිතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය :

- (අ) (i) අනුරාධපුර ප්‍රාදේශීය අධ්‍යාපන අධ්‍යක්ෂ කොට්ඨාශයට අයත් මෛත්‍රී මූර්තියාකඩවල විදුහලේ එවකට සේවය කළ විදුහල්පති සේවයෙන් විශ්‍රාම ගැනීමෙන් පසුවත් එම විදුහල් ගුණයේ එහිවී ගුරු නිවසට අයිතිවාසිකම් ඉදිරිපත් කරමින් මේ දක්වාම පදිංචිවී සිටින බව එතුමා දන්නවාද ?
- (ii) මේ සම්බන්ධව අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව විසින් යම් තීරණයක් ගෙන තිබේද ?
- (ආ) වසර හයක් ගතවී ඇතත් මෙම ගුරු නිවාසය එකී විශ්‍රාමික විදුහල්පතිගෙන් ආපසු ලබාගැනීමට අධ්‍යාපන දෙපාර්තමේන්තුවට නොහැකිවූ බව එතුමා දන්නේද ?
- (ඇ) මෙම කාරණය ඉක්මනින් තීරාකරණය කොට පාසැලේ අභිවෘද්ධිය තකා මෙම ගුරු නිවාසය බේරුම් කරදීමට එතුමා පියවර ගන්නේද ?
- (ඈ) නොඑසේ නම්, ඒ මන්ද ?

இளைஞர் அலுவலர்கள், தொழில் வாய்ப்பு அமைச்சரும் கல்வி அமைச்சரும் ஆனவரைக் கேட்ட வினா :

- (அ) (i) அனுராதபுர மாவட்ட பிரதேசக் கல்விப் பணிப்பாளர் பகுதியைச் சேர்ந்த மைத்ரீ மூரியாகடவல வித்தியாலயத்திலே முன்னர் சேவைபுரிந்த அதிபர், சேவைவிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அந்த வித்தியாலய நிலத்திலே அமைந்துள்ள ஆசிரியர் குடியமனைக்கு உரிமைகோரிக்கொண்டு இப்பொழுதும் குடியிருந்து வருகிறார் என்பதை அவர் அறிவாரா ?

ඊට පිළිතුරු වශයෙන් විස්තර සහිත ලිපියක් මම එදිනම ගරු ජනාධිපතිතුමාට ඉදිරිපත් කලා. එම ලිපියේත් අදාළ කොටස පමණයි මම මේ අවස්ථාවේදී කියවන්නේ. ඒ ලිපිය යැව්වේ දෙසැම්බර් 24 වන දිනයි.

The relevant part of this letter is :

"Your Excellency will remember that at the Cabinet Meeting of the 12th December 1984, the Hon. Prime Minister categorically stated that the A.P.C. proposals were only those emanating from the A.P.C. and were neither those of the Government nor of the United National Party, and your Excellency and the entire Cabinet agreed with the Hon. Prime Minister."

Further down it says :

"Your Excellency had explained to two groups of Members of Parliament the A.P.C. proposals and also placed these proposals at the Party Conference on 14th December, 1984, thereby laying them open to the public to express their views. Accordingly I have expressed my views in my letter of 18th December, 1984, and am entitled to do so in the public interest as Your Excellency had already placed the matter for the views of the public. It was no longer a matter for the Cabinet or the Party only."

Further on it says :

"I am unable to understand how my letter could be considered as a breach of Cabinet convention because I had not said anything against any Cabinet decision or Government policy.

It is regrettable that Your Excellency has thought it fit to take action referred to in Your Excellency's letter without calling upon me to explain my conduct. Had such a step been taken I would have placed the above facts before Your Excellency and thereby would not have given Your Excellency the opportunity to draw the arroneous presumption that I had decided to cease to be one of Your Excellency's Ministers".

Then, there is another letter that I have addressed to the General Secretary of the United National Party withdrawing the blank letter of registration. I had to do that to protect the confidence placed by the people of Kelaniya in me.

My letter dated 24th December 1984 to the General Secretary, United National Party is as follows :

"24th December 1984

The General Secretary
United National Party
532 Galle Road
COLOMBO 3

Dear Sir,

Blank Letter of Resignation

Just prior to the Referendum held in 1982, along with the other Members of the Parliament I handed over to you an undated letter resigning my seat in Parliament. This was done in order to enable the Party to make whatever changes considered necessary in electorates where the voting has not been up to an acceptable standard and accordingly eighteen By-elections were held.

The Referendum is long past but you have not yet returned my letter of resignation. I would therefore request you to send it back to me immediately. In any case under no circumstances is my letter of resignation to be utilised now or at any future time.

Yours faithfully,

C. Cyril Mathew
Member of Parliament for Kelaniya
Minister of Industries & Scientific Affairs
cc. Secretary, General of Parliament"

I wrote a similar letter to the Secretary-General of Parliament which reads--

"24th December 1984

The Secretary-General of Parliament
Parliament
Sri Jayawardenepura
KOTTE

Dear Sir,

You will note from the enclosed letter to the General Secretary of the United National Party that I have withdrawn my undated letter of resignation from the Kelaniya Seat in Parliament handed over to the Party in 1982 in accordance with the directions given by the Leader. I would like to inform you that the above said letter of resignation is no longer valid. Further I wish to inform you that if in the future the necessity does arise for me to resign from the Kelaniya Seat in Parliament I shall ensure that my decision in writing will be handed over to you personally.

Yours Sincerely,

C. Cyril Mathew
Member of Parliament for Kelaniya
Minister of Industries & Scientific Affairs"

ගරු කථානායකතුමා, මම කැබිනට් සම්ප්‍රදාය කඩා ඇතැයි ගරු ජනාධිපතිතුමා සඳහන් කර ඇති බව මම කියවූ එතුමාගේ දෙසැම්බර් 24 වන දින දරණ ලිපියෙන් තමුත්තාත්සේට පෙනී යනවා ඇති. නමුත් මම දන්නා තරමින් එවැනි කැබිනට් සම්ප්‍රදාය කඩ කිරීමක් මම සිදු කර නොමැති බව ශාඛා සාක්ෂිපට් එකතව මට කියන්නට පුළුවන්. මගේ පිළිතුරු ලිපියෙන් කියා තිබෙන පරිදි මේ සර්ව පාක්ෂික සම්මේලනයෙන් ඉදිරිපත් කළ යෝජනා පනත් කැබිනට් මණ්ඩලයේ හෝ ආණ්ඩු පාර්ශ්වයේ යෝජනා නොවන බවත් ඒවා සර්ව පාක්ෂික සමුළුවෙන් පිටවුණු යෝජනා බවත් දෙසැම්බර් 12 වන බදාදා ගරු අගමැතිතුමා කැබිනට් මණ්ඩලයේදී ප්‍රකාශ කලා. එසේම දෙසැම්බර් මස 15 වන යෙහෙසුරාද, එක්සත් ජාතික පක්ෂයේ වාර්ෂික සම්මේලනයේදී ජනාධිපතිතුමාත් එවැනි දෙයක් ප්‍රකාශ කලා. එදා කථාව ප්‍රකාශයට පත් කළ පත්‍රිකාවේ දෙවන පිටුවේ ගරු අගමැතිතුමා මේ අන්දමට කියා තිබෙනවා. 1984 දෙසැම්බර් මාසයේ 15 වැනි දින සුගතභය ශාඛස්ථ ක්‍රීඩා මණ්ඩපයේ පැවැති එක්සත් ජාතික පක්ෂයේ 30 වැනි සාමාජික සම්මේලනයේදී ගරු අගමැතිතුමා කළ කථාව මෙයයි. මම එය ගරු අගමැතිතුමාගේ වටහවලින්ම කියවන්නම්.

"මය ආකාරයට ඉදිරිපත් වෙමින් යෝජනා යෝජනා සියල්ලක්ම එකට අරගෙන, ඒ විවිධ සංවිධානවලින් ඉදිරිපත් වෙමින් යෝජනා මතකොම එකට අරගෙන, සර්ව පාක්ෂික සම්මේලනයට දැන් ඉදිරිපත් කරලා තිබෙනවා, එක්තරා යෝජනාවලියක් එය ජය--"

ඒ කියන්නේ 14 වැනි සිකුරාදා.

"සර්ව පාක්ෂික සම්මේලනයේදී සර්ව පාක්ෂික සම්මේලනයේ මත දේශනා කාර්යාලය විසින් සියළු පක්ෂවල නියෝජිතයින්ට බෙදා දෙන්නට යෙදුණා."

ඊට පසුව ගරු අගමැතිතුමා මෙන්න මෙහෙමත් කියන්නට යෙදුණා.

"සභෝදර සභෝදරයයි, මේ අවස්ථාවේදී ඒ යෝජනාවලිය ගැන කාටත් විමසා බලන්නට විගම්භය කර බලන්නට අවස්ථාව තිබෙනවා. එය නිකුත් වුණා පමණයි. එය හොඳට කියවා බලා ඒ ගැන ගැම දෙනාගේම අදහස් සඳහා කාලයේදී ඉදිරිපත් වෙයි කියා අපි බලාපොරොත්තු වෙමවා."

සඳා කාලයේදී තම නමින්ගේ අදහස් ඉදිරිපත් කරන්නා කියා ගරු අගමැතිතුමා සැම දෙනාගෙන්ම ඉල්ලීමක් කළ බව එයින් තමුත්තාත්සේට පෙනෙනවා ඇති.

ඉන් පසුව ගරු ජනාධිපතිතුමාත් මෙන්න මෙහෙම කියා තිබෙනවා. 1984 දෙසැම්බර් 23 වැනි ඉරිදා "සිළුමිණ" පත්‍රයේ පළවූවන පිටුවේ එය පළ වී තිබෙනවා.

"සර්ව පාක්ෂික සමුළුවේ යෝජනා ගැන අදහස් දක්වන්නට නියෝජිතයින්ට මෙන් දේශපාලන පක්ෂ නායකයින්ටත් ඉඩකඩ ලබා දී තිබෙන බවත් ඒ යෝජනා අමාත්‍ය මණ්ඩලයට ඉදිරිපත් කරන අතර සමුළු යෝජනා ගැන පොදු මත ජනතාවගේ කැමැත්ත දැනගැනීම පිණිස...."

මය ආදී වශයෙන් කියා තිබෙනවා.

[සිදු ලැබූ මහත]

මා මෙම ලිපිය එවූ දිනය වන දෙසැම්බර් 18 වැනි ද දක්වා කොපමණ කාලයකටත් කොපමණ දවසකටත් යම්කිසි අදහසක් ගන්නට හෝ යම්කිසි තීරණයක් ගන්නට හෝ මේ යෝජනා පනත් කැබිනට් මණ්ඩලයට ඉදිරිපත් කොටුණු බව එයින් තමුන්තාත්සේට පෙනෙනවා ඇති.

එමෙන්ම 1984 දෙසැම්බර් 21 වැනි දින අමාත්‍ය මණ්ඩලයේ ලේකම්තුමා විසින් මට එවූ තවත් ලිපියක් තිබෙනවා.

"සර්ව පාක්ෂික සමුළුව - ප්‍රාදේශීය සභා පිළිබඳ පනත් කෙටුම්පත

1984.12.19 දින පැවැත්වූ අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේදී ගන්නා ලද පනත සඳහන් තීරණය කෙරෙහි මම අවධානය යොමු කරන අතර ප්‍රාදේශීය සභා පිළිබඳ පනත් කෙටුම්පතේ පිටපතක් මම දැන ගැනීමට සඳහා මේ සමඟ එවා ඇත."

මේ ලියමන එවනු ලැබුවේ 1984.12.21 වැනිදායි. එද තමයි, කැබිනට් මණ්ඩලයේ ඇමතිවරුන්ට මේ පනත් කෙටුම්පතේ පිටපතක් එවුවේ. මම මගේ ලියමන යැවීමේ 1984 දෙසැම්බර් 18 වැනි දිනයි. මේ ලියුම් සියල්ලම සම්පූර්ණයෙන්ම හැක්කාඩ් වාර්තාවට ඇතුළත් කරන්නැයි මම යළිත් වරක් තමුන්තාත්සේගෙන් ඉල්ලා සිටිනවා.

1984 දෙසැම්බර් මස 18 වැනි ද වන තෙක් කොපමණ කාලයකටත් මේ යෝජනා කෙටුම්පත කැබිනට් මණ්ඩලයේ තීරණයක් සඳහා ඉදිරිපත් කොටුණු බව මේ අනුව තමුන්තාත්සේට පැහැදිලිව පෙනෙනවා ඇති.

තවත් කරුණක් මම තමුන්තාත්සේට මතක් කරන්න කැමතියි. 20 වැනි දින මම මේ ගැරු සභාවට පැමිණි අවස්ථාවේ ගැරු සෞඛ්‍ය ඇමතිතුමා මා ලඟට පැමිණි අල්ලුපු ආසනයේ ඉඳගෙන මට මෙන්ම මෙහෙම කීවා. "ඒයේ" ඒ කියන්නේ 19 වැනිදා - අපට මේ සම්බන්ධයෙන් තීරණයක් ගන්නැයි කීවා, තමුන් කිසිම කඩදාසියක්, වාර්තාවක් නොමැති නිසා ඒක කල් දමන්න සිද්ධ වුණා."

ගැරු කාර්යාලයකුමනි, 1984 දෙසැම්බර් 18 ආරම්භ වන දක්වන ලිපිය මම ගැරු මන්ත්‍රීවරුන්ටත්, ඇමතිතුමන්ලාටත්, තවත් කිප දෙනෙකුටත් ඉදිරිපත් කලා. මගේ ඒ ලිපියේ මෙසේ සඳහන් වෙනවා :

"ගැරුතර ස්වාමීන් වහන්ස
සිතවත් මැනි - ඇමතිවරුනි
සනේදර සිහලුනි.

වාර්ෂික ගැටුම් සමහන් කිරීම සඳහා යෝජනා කරන ලද නීති සම්පාදනය

මේ යෝජනා නියම වශයෙන් තේරුම් ගැනීමට තම ඒවා සෑදීමට ගන්නාවූ ක්‍රියා මාර්ගයක් ඒවා අවශ්‍ය වූ තේකුවත් සිහියේ තබාගෙන පරීක්ෂා කල යුතු වන්නේය. එසේම අසම්බන්ධ තනි තනි නීති වශයෙන් කොට ඒවා සමස්තයක් වශයෙන් ගෙන සලකා බැලීම අවශ්‍ය වේ. එයින් එකක් විමර්ශනය කරන විට අනෙක් ඒවා කෙරෙහිත් අනෙක්වා එය කෙරෙහිත් බලපාන අන්දම තීරණය කිරීමේදී සිහියේ තබා ගත යුතුයි. ගරු වශයෙන් බැලූ කල මෙය සිංහල ජනතාවට ජීවත් වීමට තිබෙන එකම රටේ සිංහලයන්ගේ අයිතිවාසිකම් අහිමි කිරීමේ අවදානම ගෙන ලද්දක් මිය අනෙකක් නොවේ. මෙය එසේ නැතිව තේරුම් ගැනීමට කිසියෙක් පුළුවන් කමක් නැත. එසේ තමුන් අවශ්‍ය අවස්ථාවලදී අනෙක් ඒවාට අවශ්‍ය යොමු කිරීම් සහිතව ඒ ඒ පනත් වෙන වෙනම සලකා බැලීම පහසුය."

Sir, at this moment I would like to say that I have got the English copy as well as the Sinhala copy of the First Schedule. I would like all to be included in the Hansard.

දහවැනි සංශෝධනය :

1. ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවේ XII ඒ දරන පරිපෙදියෙන් දෙවැනි මන්ත්‍රී මණ්ඩලයක් ඇති කරයි. එහෙත් මෙවැන්නක අවශ්‍යතාව 1972 සහ 1978 ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවලින් ප්‍රතික්ෂේප වී තිබේ. මීට හේතුව එහෙම පිවිත්ම වෛර්ෂිකසර්ව ක්‍රමයේ නීති සම්පාදනයක් ශ්‍රී ලංකාවේ අවශ්‍යතාවලට නොගැලපීමයි. ජන කොට්ඨාශ අතර ගැටුමක් හෝ වඩාත් නිවැරදිව කියනවා නම් ඊට දෙකඩ කිරීමේ ව්‍යාපාරයක් නිසා දෙවැනි මන්ත්‍රී මණ්ඩලයක් ආයෝජන අවශ්‍ය වන්නේ කෙසේදැයි තේරුම් ගත නොහැකිය.

2. යෝජිත ව්‍යවස්ථාවේ නිකුත් කොටු කලකට ඉහතදී මිය ගිය 29 වැනි වගන්තිය ගෞරවයෙන් පණගැන්වීමේ ප්‍රයත්නයක් 84 ආර් (ඒ) (II) වගන්තියෙන් පෙනේ. එය කෙතෙක් දුරට ඒට සමාන දැයි කිවහොත් අප ඉතා කුඩා ඉංග්‍රීසි වචන හතරකින් අත හරින ලද යෝජිත ව්‍යවස්ථා පාඨයමය."

ඒවායින් එකක් 'Who' නව එකක් 'Which' නව එකක් 'Is' අනෙක් 'May'. ඒ වචන හතර පමණයි. අන් ගැරු තිබෙන්නේ. අනෙක් වචන සියල්ලම යෝජිත ව්‍යවස්ථාවේ 29 වැනි වගන්තියට ඇතුළු වී තිබෙනවා.

- "මේ නිසා පහත සඳහන් ප්‍රශ්න මතුවේ :
- 1. යෝජිත ව්‍යවස්ථාවට 29 වැනි වගන්තිය ඇතුළු කළේ කාගේ වුවමනාවටද ?
- 2. එය එසේ ඇතුළු කළේ කාගේ ප්‍රයෝජනය සඳහාද ?
- 3. 1972 ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවෙන් එය ඉවත් කිරීමට විරුද්ධ වූයේ කවුදැන්ද ?
- 4. එය දැන් ගෞරවයෙන් ඇතුළු කිරීමට හදන්නේ කවුදැන්ද ?

"සත්තකින්ම සිංහලයා නම් නොවේ." යනු එක් උන්තරයකි.

යෝජිත දහවැනි සංශෝධනයේ 84 'ඩබ්ලිව්' වගන්තිය අනුව පාර්ලිමේන්තුව ඉදිරිපිට තිබෙන ඕනෑම පනත් කෙටුම්පතකින් සිදුවන්නේ කුමක්දැයි "තේරුම් කිරීම" පිණිස ආරක්ෂක ඇමතිවරයා ඇතුළු ඕනෑම කැබිනට් ඇමතිවරයෙකුට තියෝග කිරීමට (ආරාධනා කිරීමට) දෙවැනි මන්ත්‍රී මණ්ඩලයට බලය ලැබේ.

ඒට පසු "ප්‍රශ්නයට හාජනය වූ" පනත් කෙටුම්පත පිළිබඳව පාර්ලිමේන්තුවේ හා දෙවැනි මන්ත්‍රී මණ්ඩලයේ ජනාබද්ධ කොමිටියක් විසින් පරීක්ෂා කර බැලීමට 84 'එස්' වගන්තියෙන් විධිවිධාන යොදා ඇත. එහි 3 වැනි උප වගන්තිය අනුව, "එකී කොමිටිය පාර්ලිමේන්තුවට වාර්තා කරන තෙක් එකී කෙටුම්පත් පහත පිළිබඳව තව දුරටත් කිසිවක් නොකළ යුතුය."

"මෙයින් පැහැදිලිවම පෙනෙන කරුණ නම් පාර්ලිමේන්තුව තව දුරටත් උන්තර්තර නැත. යෝජිත සංශෝධනය නිසා බැලූ බැල්මට පෙනෙනවාට වඩා බලයක් දෙවැනි මන්ත්‍රී මණ්ඩලයට ලැබේ. එසේ කරන්නේ ජාතික ප්‍රශ්න විසඳීමේ මුඛාවේනි.

2 (අ) ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවේ 9 වැනි වගන්තිය හා IV වැනි පරිපෙදිය ද කෙරෙහි 84 ආර් සහ 84 එස් යන සංශෝධනවල බලපෑම බලවත් ප්‍රශ්නයකි. ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවේ 9 වැනි වගන්තිය අනුව බුද්ධාගමට ප්‍රමුඛ තැන දීම යනුවෙන් අදහස් කෙරෙන්නේ අනෙක් සියලු ආගම්වලට දෙවැනි තැනක් හිමි වන වන බවයි. ඇත්ත වශයෙන් 84 ආර් (ඒ) (ii) වගන්තියේ ඇති වචනවලින්ම කියනවා නම් එයින් අදහස් වන්නේ එක්තරා ආගමක් එනම්, බුද්ධාගම අදහන අය කෙරෙහි අනෙක් ආගම අදහන අය කෙරෙහි තැනි වරප්‍රසාදයක් හා වාසියක් ලබා දෙන බවය.

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 9 වැනි වගන්තිය අහමිබෙන් ඇතුළු වූවක් නොවේ. එයින් කෙරෙන්නේ ශ්‍රී ලංකාවේ පැරණි රජදරුවන් විසින් පිළිගැනුණුදා, 1815 මහනුවර ගිවිසුමෙන් හා 1818 බ්‍රිතාන්‍ය පරමාධිපත්‍ය ප්‍රකාශ කිරීමේ ආඥාවෙන් බ්‍රිතාන්‍යයන් විසින් හාර ගැණුනා වූද, සහතික කෙරුණුදා තත්වය තැවන ප්‍රකාශ කිරීම පමණකි. එසේ නම් 9 වැනි වගන්තිය ක්‍රියාත්මක කිරීම පිණිස දෙවැනිවරයකු ගත් පියවරක් තේරුම් කරන්නැයි ඉල්ලීමට "බලයක් තැනී" දෙවැනි මන්ත්‍රී මණ්ඩලයට පුළුවන්ද ?

(දිසා සහ සහ පළාත් සභා කෙටුම්පත් පනතේ 17 වැනි වගන්තිය පිළිබඳ මගේ විවරණය සමඟ මෙය සඳහා බලන්න.)

3 "අට වැනි උපලේඛනයේ තිබෙන කිසි විෂයයක් ගැන ආඥාපනත් සෑදීමට කිසි දිසා සභාවකට හෝ පළාත් සභාවකට බලය නොතිබිය යුතුය" යනුවෙන් 154 ඒ (2) වගන්තිය කියයි.

පළමුවෙන් ම කීවයුත්තේ අටවැනි උපලේඛනයේ කිසි විෂයයක් සඳහන් කොට නැති බවයි. එහි සඳහන් කොට තිබෙන්නේ ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවේ 170 වන වගන්තියෙහි හෙවත් අර්ථ නිරූපණ වගන්තියෙහි සංශෝධනයක් පමණකි.

දෙවැනි කරුණ නම් මෙයින් කෙරෙන්නේ පෙරදිලි ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවල නිතර තිබෙන පරිදි එක් අතකින් පාර්ලිමේන්තුවේ කර්තව්‍යයන්, අනෙක් අතින් දිසා සභාවල හා පළාත් සභාවල කර්තව්‍යයන් වෙන් කර තැබීමක් නොවන්නේද ?

තුන්වෙනිව මේ අවස්ථාවේහි අමුණුම අන්දමක ව්‍යවස්ථා සම්පාදනය කිරීමේ ක්‍රමයක් අනුගමනය කර තිබෙන්නේ ඇයි ? අර්ථ නිරූපණය කිරීම පිළිබඳ වූ "එක්සත්ප්‍රෙසිදියෝ උනියුස් එස්ට් එක්ස්ලයිසියෝ අල්ටේරියුස්" (එකක් සඳහන් කිරීමෙන් අනෙක්වා බැහැර වෙයි) යන සිද්ධාන්තය අනුව, අටවැනි උපලේඛනයේ සඳහන් තැනි ඕනෑම විෂයයක් දිසා සභාවලට හා පළාත් සභාවලට විෂය වෙයි. මේවා නම් අවශිෂ්ට බලතලයි-Residual Powers.

එම සභාවලට විෂය වන්නේ කවර ඒවාදැයි සඳහන් කොට අවශිෂ්ට බලතල මධ්‍යම ආණ්ඩුව වෙත තබා ගන්නා නම් වඩා ප්‍රඥානේවර වන්නට නොතිබුණේද ? 17 (1) (කේ) වගන්තිය 17 (2) වගන්තිය සමඟ කියවූ කල පළමු වැනි උප ලේඛනයෙන් බාහිරව තිබෙන විෂයයක් ගැන කටයුතු කිරීමට බලය දිසා සභාවලට පැවරීම මගේ සැකය වඩාත් තහවුරු කරයි. එසේ නැතිනම් අටවැනි උපලේඛනයේ කිසි විෂයයක් සඳහන් කර නැති හෙයින් දිසා සභාවකට ඕනෑම දෙයක් කිරීමට බලය තිබේද ?

එසේ නැති නම් මෙය එතරම් තැලහොල්ලක් නැතිව පෙරදිලි වාදය රංගම්වම ගත් ශබ්කපට ප්‍රයත්නයක්ද ?

4. මනුෂ්‍ය පුරවැසියෙකුට වර්ගය, ආගම හා භාව, කුලය හෝ සත්‍රී පුරුෂ හේදය පදනම් කොටගෙන විධායකයා විසින් වෙනස්කම් කරන්නේ යැයි විවේචනය කොට තමන් වෙත ඉදිරිපත් කළ පෙත්සම් සලකා බැලීම පිණිස "ජාතික සමමය පිළිබඳ කොමිටි" පිහිටුවීමට 84 වී (1) (බී) වගන්තිය යටතේ දෙවැනි මණ්ඩලයට හැකියාව ලැබේ.

මෙයින් කෙරෙන්නේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 12 (2) වගන්තිය නැවතත් කීම පමණකි. එහි අයිතිවාසිකම් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 12 (2) වැනි වගන්තිය අනුව ශ්‍රේණිධාරීකරණය විසින් පරිදිලිය හැකිය. ශ්‍රේණිධාරීකරණයේ කාර්යය ඉටුකරන වෙනත් ආයතනයක් ඇති කිරීමට තිබෙන අවශ්‍යතාවය මට නොපෙනේ. එසේ නැත්නම් මෙය ශ්‍රේණිධාරීකරණයේ අධිකරණ බලයෙන් කොටසක් දෙවන මණ්ඩලය වෙත පැවරීමට ගත් තැනක්ද ?

5 දින සහ පළාත් සභා පනත් කෙටුම්පතක් කෙටුම්පතේ 17 (1) (ඩී) වගන්තිය අනුව දින සහා ව වෙනද 97 (2) (එච්) වගන්තිය යටතේ පළාත් සභාව වෙනද ආඥාපනත් සැදීමේ බලය පැවරේ.

පළමුවෙන්ම කීව යුත්තේ "ආඥාපනත්" නැමැති වචනය ඉතා පරිස්සමට කෝරා ගෙන තිබෙන්නේ අනුකීර්ති හා රෙගුලාසි තමැති සාමාන්‍ය යටත් කීරීවලින් මේ කීරී වචනය කොට දැකීම පිණිස බවට මට සැකයක් තිබෙන බවයි.

ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවේ 170 වැනි වගන්තියෙහි "ලිඛිත කීරීය" යන්නට දී තිබෙන අර්ථ දැක්වීම සංශෝධනය කරන්නට සිදු වී තිබීමෙන් මගේ සැකය තහවුරු වේ. ශ්‍රී ලංකාවේ නීති ඉතිහාසය අනුව බලතල කළ "ආඥාපනත්" යනුවෙන් ගාච්ඡා කළේ නිදහසට පෙර පැවැති ප්‍රධාන ස්වභාවයෙන් යුත්ත නීති හැදින්වීමටය. මේ නිසා කාලසීමා ආඥාපනත—Prescription Ordinance—(1871) යැයි එකක් අපට තිබේ. එහෙත් අපට තිබෙන්නේ බෙදුම් නඩු පනතකි—Partition Act—(1951) එකක් කිසිසේත් අනෙකට වඩා බලයෙන් අඩු නැත.

මෙයින්ද මෙයින්ද සංකීර්ණ නීති ගබඩාකෝෂයෙහි (5 වැනි මුද්‍රණය) "ආඥාපනත්" අර්ථ දක්වා තිබෙන්නේ මෙසේය : 1. කීරීටය. සාම මණ්ඩලය, තියෝජිත මණ්ඩලය මණ්ඩලය යන මූලික අංශ තුනෙන් එකක එකඟත්වය රහිත පාර්ලිමේන්තු පනතක්. 2. පාර්ලිමේන්තුවේ බලය රහිත වූ කීරීටයේ ආඥාවක්.

මෙහි ඇති පව්වාවය දෙය බලතල කල 2 වැනි අර්ථ දැක්වීම පනත් කෙටුම්පත සැදූ අයගේ අරමුණු සමග ගැලපෙන බවත්, එනම් "පාර්ලිමේන්තුවේ බලය රහිත වූ ස්වාධීනතාවයකුත් ආඥාවක්" බවත් පෙනේ.

තව දුරටත් විමසමු.

17 (1) (ඩී) වගන්තියෙන් අදහස්, කෙරෙන ආඥාපනත් සම්මත කිරීමට පනත් කෙටුම්පතේ 70 (1) වගන්තියට යට කී සහා වලට බලය ලැබේ. මේ බලය යටත් වන්නේ ආණ්ඩු ක්‍රම ව්‍යවස්ථාවේ 154 ජ සහ 154 එච් යන වගන්තිවලට පමණකි.

154 ජ (1) වගන්තියෙන් කෙරෙන්නේ එම "ආඥාපනත්" ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට පටහැනි නොවිය යුතු යැයි පැහැදිලිව පෙනෙන දෙය නැවතත් කීමය.

154 ජ (2) වගන්තියෙන් කෙරෙන්නේ එම සහා වලට අදාළ නැති විෂයය සඳහන් කිරීමය. එහෙත් කලින් පෙන්වා දුන් පරිදි අට වැනි උප ලේඛනයෙහි කී විෂයයක් සඳහන් නැති නමුත් දින සහා වකට මනුෂ්‍ය විෂයයක් ගැන කටයුතු කිරීමට ව්‍යංගයෙන් බලය ලැබේ.

දින සහා ව විසින් සාදන ලද ආඥාපනත් ජනාධිපතිවරයා ඉදිරියෙහි තැබිය යුතු යැයි 154 එච් වගන්තියෙන් කියැවේ. ජනාධිපතිවරයා 154 එච් (2) යටතේ සංශෝධනයක් ඉල්ලා සිටිය නොහේ 154 එච් (3) යටතේ ඉඩ නොදෙන නොහේ මිස නැති නම් තුන් මාසයක් ගිය තැන එය ඉබේම කීරීය බවට පත්වේයි.

කීරීය බවට පත්වීමට මේ ආඥාපනත්වලට ජනාධිපතිවරයාගේ අනුමැතිය අවශ්‍යයැයි කියා තැන. මේ ආඥාපනත් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කළයුතු යැයි අවශ්‍යතාවයක් ද තැන. මේවා යටත් නීති නම් එසේ ඉදිරිපත් කළයුතු නොවේද ?

මා පෙර කී පරිදි ආඥාපනත යන වචනය ඉතා පරිස්සමෙන් කෝරාගෙන ඇති බව මෙයින් තවදුරටත් තහවුරු වේ. "

ගරු කථානායකතුමනි, මෙතැනදී තවත් කාරණයක් පැන නගිනවා. අපේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 76 (1) වන වගන්තියේ මේ අන්දමට කියා තිබෙන්නවා :

" 76. (1) පාර්ලිමේන්තුව විසින් පාර්ලිමේන්තුවේ ව්‍යවස්ථාදායක බලය අත් නොහළ යුත්තේය. කීරීට ආකාරයකින් අත්සතු නොකළ යුත්තේය. කවර වූ හෝ ව්‍යවස්ථාදායක බලයක් ඇති කීරීට අධිකාරයක් පාර්ලිමේන්තුව විසින් නොපිහිටුවිය යුත්තේය. "

දැන් මා ඉදිරිපත් කළ කරුණුවලින් පෙනෙනවා පාර්ලිමේන්තුව හා සමාන නීති පැනවීමට බලය තිබෙන තවත් මණ්ඩලයක් පිහිටුවන්නට මේ යෝජිත පනතින් බලාපොරොත්තු වූ බව.

6. "දත් මෙය කෙටුම්පත් පනතේ 71 වන වගන්තිය සමග සසඳා බලන්න. ඒ අනුව, දින සහා වල වැඩ කටයුතු ගෙන යන අන්දම, ගණපුරණය, නොකීරී දියයුතු කාලය ආදී වගයෙන් ඇති බරපතල නැති එදිනෙද වැඩ කටයුතු ගැන ඇමතිවරයා පනවන රෙගුලාසි පවා අනුමැතිය සඳහා පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කළයුතු වේ. "

පාර්ලිමේන්තු ඇමතිවරයෙකු ඉදිරිපත් කරන ගණපුරණය, නොකීරී යකාර්ය සම්බන්ධ කටයුතුන් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන්නට මනු, නමුත් අර දින සහා වෙන් ඉදිරිපත් කරන පනත් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන්නට වුවමනා නැගැ, මාස තුනෙන් ඒවා නීතිගත වෙතවා.

"(අ) පාර්ලිමේන්තුවේ තනා පසුයේ තිබෙන මනු ම පනත් කෙටුම්පතක විධිවිධාන හා ක්‍රියාවට නැවීමද,

(ආ) ඇමතිවරයෙකුට පවරන ලද විෂයයක හෝ කාර්යයක මනු ම කරුණක්ද පිළිබඳව තේරුම් කරන්නැයි ඇමතිවරයාකු 84 ඩබ්ලිව් වගන්තිය යටතේ කැඳවීමට (ආරාධනා කිරීමට) දෙවැනි මණ්ඩලයට පුරවන.

මෙය සාම මණ්ඩලයට එහි ඉතාම බලවත් අවස්ථාවෙහිවත්, පැරණි සෙනෙට් මණ්ඩලයටවත් කීරීට වටක නොකිබුණු බලයකි.

මේ කරුණු අනුව පෙනෙන දෙය නම් පාර්ලිමේන්තුවේ සෑම වැඩකටම දෙවැනි මණ්ඩලයට අභියෝග කළහැකි නමුත් "බලයක් නැති" දින සහා වේ වැඩ කටයුතු කෙරෙහි එවැනි අධීක්ෂණයක් නොමැති බවයි.

මේ නිසා මතු වන ප්‍රශ්නය : උත්තරීතර ආයතනය කුමක්ද ? පාර්ලිමේන්තුවද ? දෙවැනි මණ්ඩලයද ? දින සහා ව හෝ පළාත් සභාවද ? "ආඥාපනත්" යන වචනය සත්කමක්ම ඉතා පරිස්සමට කෝරා ගෙන තිබෙන්නකි.

7. යෝජිත පනත් කෙටුම්පතේ තිබෙන කරුණු කීසා මතු වන අතර ප්‍රශ්න මෙසේය :

- (i) පළාත් සභා යනු ඒවා සමන්විත වූ දින සහා වලට ඇතිවාට වඩා බලතල තැනි තිකමම තිකම සම්බන්ධකරණ ආයතන යැයි විශ්වාසයක් පවතී. එහෙත් 97 (2)(ඒ) වගන්තිය අනුව මනු ම වැටල හෝ නියවල දෙපොළක් මනු ම අන්දමකින් අත්පත් කර ගැනීමට පළාත් සභාවට බලය ලැබේ. එහෙත් එවැනි බලයක් දින සහා වලට දී තැන.
- (ii) දින සහා වේ "ආඥාපනතක්," 18 වැනි වගන්තිය අනුව, මහ තගර සහා ආදීද අනුකීරීකයකට ඉහලින් සිටී. එහෙත් මේ අනුකීරී පාර්ලිමේන්තුව විසින් අනුමත කරන ලද හෙයින් පාර්ලිමේන්තුවේම පනත් බවට පත් වී ඇත.
- (iii) "මනු ම බැංකුවකින් හෝ ආයතනයකින්" හේ සලබාගැනීමට දින සහා වට හැකි බව 27 වැනි වගන්තියෙන් පෙනේ. මෙයින් අදහස් වන්නේ විදේශයකින් පවා දින සහා වට හේ සලබා ගත හැකි බවද ?
- (iv) දින සහා වකට 88 වැනි වගන්තිය යටතේ පවරාදී ඇති ඉඩකඩම "ප්‍රසිද්ධ වේදෙයින් හෝ ප්‍රසිද්ධ වේදෙයින්" කොටන විධියකට හෝ "එනම් පුද්ගලික එකඟවීමෙන් හෝ විකිණීමට 36 (1) (ඩී) වගන්තිය යටතේ දින සහා වට බලය ලැබේ.

මේ විධානය මේ තිබෙන අන්දමටත් ඉතා යහපත්ය. එහෙත් 74 වැනි වගන්තිය ප්‍රකාර වැඩා වැළැක්වීමෙන් ආඥාපනතේ විධිවිධාන වලින් දින සහා ව නිදහස් කොට ඇති හෙයින් එය වඩාත් බරපතල වේ. මෙයින් අදහස් කෙරෙන්නේ නිශ්චල දේපලක අයිතිය පැවරීමේදී එනම් පුද්ගලික ගිවිසුමක් අනුව පුද්ගලයෙකුට මහජන ඉඩ කඩම පැවරීමේදී ලියවිල්ලක් හෝ නොතාරින් මෙපුවක් ලිවීම හෝ මෙපු ලියාපදිංචි කිරීම හෝ අනවශ්‍ය බවයි.

8. හාභාව

දින සහා වේ පරිපාලන කටයුතු කවර හාභාවකින් කළ යුතු ද දින සහා ව කවර හාභාවකින් පාලනය කළ යුතු ද කියා කීරී නැතන කීරීට සඳහනක් තැන.

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ හාභාව පිළිබඳව තිබෙන විධිවිධාන එම වගන්ති වලට ඇතුළු කර තිබෙන අතුරු විධාන රාශිය නිසා සම්පූර්ණයෙන්ම මහර්ථ වී ගොස් තිබේ. මේ නිසා උතුරු පළාතේද (ප්‍රදේශ කීපයක් හැර) නැගෙනහිර පළාතේ ද එකම පාලන හාභාව දෙමලය. ශ්‍රී ලංකාවේ සෛල ප්‍රදේශවල පාලනයට සිංහලත් දෙමලත්ය. මෙය අධිකරණ හාභාව ගැන විශේෂයෙන් යෙදේ.

මෙයින් අදහස් කෙරෙන්නේ උතුරු හා නැගෙනහිර පළාත්වල දින සහා වල සහ පළාත් සභාවල කටයුතු කෙරෙන්නේ නතිකර දෙමල හාභාවෙන් බවයි.

මෙයින් සිංහල ජනතාවට සිදුවන ප්‍රතිඵල මෙහි විග්‍රහ කොට දක්වීම අනවශ්‍ය වන තරමට පැහැදිලිය.

9. පළමු වැනි උපලේඛනය

දින සහා වලට අදාළ විෂය මාලාව පළමු වැනි උපලේඛනයේ සඳහන්ය. මෙය පරිත්තා කිරීමේදී කොතරම් විශාල පාලන බලයක් පවරා ඇත්ද යනු පෙනේ.

ඉඩම් කවිචේර පැවැත්වීම, වෙරළ ආසන්න ඉඩම් පාලනය කිරීම, මුහුදු වෙරළ ආරක්ෂා කිරීම හා ඉන් වැලි ගැනීම, ඉඩම් අත්පත් කරගැනීම, තණ බිම් ප්‍රකාශ කිරීම, කර්මාන්ත පාලනය, විශ්ව විද්‍යාල පාලන කිරීම ආදිය ඒවා අතර ඇත.

මගේ අදහස නම්, එම කාර්ය මාලාව කොතරම් විශාලද මනාම පාලනයෙන් කොතරම් ස්වාධීන ද කීවහොත් මවුන් ඉල්ලා සිටින ඊළමට ඉතා ආසන්න දෙයක් මවුන්ට ලැබෙන බවයි. මේ විවිධ කාර්ය සම්බන්ධයෙන් සඳහන් කළ හා සඳහන් නොකළ අරමුණු ඉටුකර ගැනීමට දැනුණ නිලධාරී පොළැත්තියක් අවශ්‍ය වනු ඇත.

[සිරිල් වැනිවි මහතා]

ඊළඟ ලබා ගැනීම සඳහා අත්වැලක් වශයෙන් ඔවුන් විසින් උපයෝගී කරගන්නා විෂයය සඳහා කරුණාකර කෙටුම්පත් පනතේ පළමු වැනි උපලේඛනය බලන්න.

මේ හේතුවෙන් යෝජිත කෙටුම්පත් පනතටද ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ සංශෝධනවලටද එකඟ වන්නැයි කියා කිසිවකුටත් අවවාද කිරීමට මට පුළුවන්මක් නැත.

ගරු කථානායකතුමනි, මම තමුත්තාත්තේගෙන් ඉතා කරුණාවෙන් ඉල්ලා සිටිනවා, මට සම්බන්ධ වී තිබෙන I වන උප ලේඛනය—සිංහල සහ ඉංග්‍රීසි භාෂා දෙකෙන්ම—හැන්සාඩ් වාර්තාවේ පළ කරන ලෙස නියෝග කරන්නය කියා.*

ගරු කථානායකතුමනි, මා දැන් බලාපොරොත්තු වන්නේ මහජන මතයෙන් ප්‍රජාතාන්ත්‍රිකව තෝරා පත්කර ගනු ලැබූ මන්ත්‍රී මණ්ඩලයක, එනම් මේ පාර්ලිමේන්තුවේ, ඇමතිවරයකුට සිය ඇමති පදවිය අහිමි වී යෑමේ සිද්ධිය පිළිබඳව කරුණු පැහැදිලි කර දීමටයි. ඒ හිටපු ඇමතිවරයා මා වන බැවින්ද, මේ රටේ පරමාධිපත්‍යය ඇත්තේ ජනතාව කෙරෙහි බැවින්ද, එම පාර්ලිමේන්තුවට බලය ලබා දෙන්නේ එම මහජනතාව විසින් බැවින්ද, මේ පාර්ලිමේන්තුවේ හා ගරු කථානායකතුමාගේ රැකවරණ යටතේ ලැබෙන වරප්‍රසාද තුළින්, මා කලින් කී සිද්ධිය පිළිබඳව තියම තත්ත්වය මහජනතාව වෙත දන්වා සිටීම මගේ යුතුකමක් හා වගකීමක් බව ඔබතුමා පිළිගන්නවා ඇති.

ඒ නිසාම මේ පාර්ලිමේන්තුවේ ඇමතිවරයකුට සිය පදවිය අහිමිව ඇත්තේ කුමන හේතුවක් නිසාදැයි දනගැනීමට මේ රටේ ජනතාවට අයිතියක් තිබේ. මේ සිද්ධියට හේතුව කුමක්ද යන්න පාර්ලිමේන්තුවේ නිල වාර්තාව මගින් මහජනතාව දනගත යුතුය. නොයෙක් ආකාරයට විකෘති වී පලවිය හැකි ප්‍රධානති පත්‍ර මාර්ගයෙන් එවැනිත්කම් පිළිබඳව මහජනතාව විසින් දන ගැනීම ප්‍රමාණවත් නොවේය යනු මගේ විශ්වාසයයි. මා දැන් ඉදිරිපත් කළ අදහස්වලට ඔබතුමා එකඟ වේ යයි මා උදක්ම බලාපොරොත්තු වෙතවා.

ගරු කථානායකතුමනි, මේ රටේ මහජනතාව විසින් තෝරා පත්කරන ලද මන්ත්‍රී මණ්ඩලයේ ඇමතිවරයකුට අයුක්තිසහගත ලෙස ඇමති ධුරය හදිසියේම අහිමි වීම මහජනතාව විසින් පොදු වශයෙන් ඉතාමත් වැදගත් වන කරුණක් ලෙස සලකනු ලබන බැවින්, මේ සිද්ධිය සම්බන්ධයෙන් මා විසින් කරුණු පැහැදිලි කිරීමක් කළ යුතුව ඇත.

මේ සිද්ධිය සලකා බැලීමේදී මෙහි පසුබිමද අතිවාරයෙන් සැලකීමට සිදුවේ. මේ සම්බන්ධව ඇති පසුබිම ඇත්ත වශයෙන්ම මුල් ක්‍රී සිංහලයේ ඉතිහාසය තරමටම දීර්ඝ ය. එසේ වුවත් මේ ගැන විග්‍රහ කිරීමට මම දීර්ඝ කාලයක් අපේක්ෂා නොකරමි. මේ සිද්ධියට පාදක වී ඇත්තේ ජන වාර්ගික කරුණකි. විශේෂ වශයෙන් කියතොත් සිංහල-ද්‍රවිඩ මත හේදයයි. ඒ සංකීර්ණ හා දීර්ඝ පසුබිම සහ ඉතිහාසය ගැන මඳක්වත් සඳහන් නොකර, මේ සිද්ධියේ නියම විග්‍රහයක් කිරීමට හා ඒ පිළිබඳ සාධාරණ ලෙස සලකා බැලීමට නොහැකි බව මා මෙහිදී අවධාරණය කරනවා.

ගරු කථානායකතුමනි, සිංහලයින් විසින් මේ රටේ මුල් ජනපද පිහිටුවා බුදු දහම අනුගමනය කරමින් ක්‍රී සිංහල භූමිය සංවර්ධනය කළ මුල් කාලයේ සිටම, මේ දිවයිනේ කටයුතුවලට දකුණු ඉන්දීය ද්‍රවිඩ බලපෑම් හා අතවර ඇති විය. ක්‍රිස්තු පූර්ව දෙවැනි ශතවර්ෂයේ පමණ සිට ක්‍රි. ව. 1505 දක්වා අවුරුදු 1,700 ක පමණ කාලය තුළ නොයෙක් විට දකුණු ඉන්දීය ද්‍රවිඩ ජන කොටස් අප රටට පැමිණීමෙන් මහා යුද්ධ හා විනාශ ඇතිවිය. සේන, ගුත්තික, එළාර, කාලිංග මාෂ ආදී ද්‍රවිඩ ආක්‍රමණිකයන් විසින් මේ රටේ ඇතැම් ප්‍රදේශ විවිත් විට විනාශ කරන ලදී. එසේ වුවත් දුටුගැමුණු, ධාතුසේන, මහා විජයබාහු, හයවැනි පරාක්‍රමබාහු යන විර සිංහල රජවරුන් විසින් ද්‍රවිඩ ආක්‍රමණිකයන් පලවා හැර මුල් ක්‍රී සිංහලය එක් සේසත් කර, ඒකීය බෞද්ධ රාජ්‍යයක් බවට පත්කළ බව ඉතිහාසයෙන් පෙනේ. මුළු දිවයින පුරාම, විශේෂයෙන්ම උතුරු නැගෙනහිර පළාත්වල සෑම අස්සක් මුල්ලක් නොහැරම විසිරී ඇති සිද්ධස්ථාන මේ සඳහා ප්‍රබලතම සාක්ෂි වේ. කාලිංග මාෂ, මහා අධර්මඡන්ද කෲර ආක්‍රමණිකයෙකු වුවත්, ඔහු ද දඹදෙණියේ දෙවැනි පරාක්‍රමබාහු රජතුමා විසින් පරාජය කරන ලදී. කාලිංග මාෂ තමා, අපේ වටිනා බෞද්ධ ග්‍රන්ථ තිබූ මහා පොත්ගුල් රාශියක්ම විනාශ කළේ.

* කථාව අවසානයේ පළ කර ඇත.
* *உணர்வுகளின் தரப்பட்ட இன்றைய*
* Produced at end of speech

දැන් තත්ත්වය කුමක්ද? තුස්තවැදී කෲර සංග්‍රාමයක යෙදී සිටින ඊළාම් ව්‍යාපාර අනුගාමිකයන් ඉල්ලන්නේ මේ ආකාරයට රට බෙදීමක්, රටේ ජන අනුපාතයෙන් සියයට 12.6 ක් පමණක් වන සුළු පිරිසක් වූ ද්‍රවිඩයන්ට මුළු රටෙන් තුනෙන් එකක් පමණ වන උතුරු හා නැගෙනහිර පළාත්වල සම්පූර්ණ අයිතිවාසිකම හා පාලන බලය අත්කිසිවෙකුට අයත් නොවන සේ අවශ්‍ය ලදී. ක්‍රී සිංහලයේ මැද පළාතත් අවට ප්‍රදේශවලත් සම්පූර්ණ පාලන බලය සියයට 5 ක් පමණ වන ඉන්දියානු ද්‍රවිඩයන්ට ඉහත ආකාරයටම අවශ්‍ය ලදී. ඒ තමා වතු දෙමළුන් ඉල්ලන්නේ මෙය නාඩුව, බස්නාහිර, දකුණු ආදී ඉතිරි ගැම පළාතකටම අයිතිවාසිකම කී ලංකා ද්‍රවිඩයන්ටත්, ඉන්දියානු ද්‍රවිඩයන්ටත්, සිංහල හා අතිකුත් අය සමඟ බෙදා-හදා ගැනීමට අවශ්‍යතාවක් තිබෙනවාලු. මේ විධියට රට බෙදන්නට ගියොත් එය පොත්තම්බලම් මහතාගේ පණහට-පණහේ ඉල්ලීමට වඩා අසාධාරණයි. ගරු කථානායකතුමනි, මා විග්‍රහ කරන්නට බලාපොරොත්තු වන මුලින් සඳහන් කළ සිද්ධිය සලකා බැලීමේදී, තුස්තවැදී ඊළාම් අනුගාමිකයන්ගේ මේ ඉල්ලීම් ගැනද අවධානය යොමු කරන්නට වෙතවා.

වතු ද්‍රවිඩයින් කන්ද උඩරට ඔවුන්ට වෙනම රාජ්‍යයක් පිළිබඳ අදහස් දරන්නේ ඔවුන් වතු වල පසුගිය අවුරුදු 170 පමණ කාලය තුළ කන්ද උඩරට ජීවත් වීමත් එම ප්‍රදේශය සමූහ කිරීම පිණිස වැඩ කළ නිසාලු. අනාදීමත් කාලයක සිට කන්ද උඩරට ජනාවාස වල ජීවත් වූ සිංහලයන්ට වඩා අයිතියක් වතු දෙමළුන්ට තිබේද? මේ ඉන්දියානු ද්‍රවිඩ ජනතාව වැදගත් කරුණක් මතක තබාගත යුතුයි. එනම්, ඔවුන් ඉංග්‍රීසින් විසින් වතු වල කුලී වැඩ සඳහා ශ්‍රී ලංකාවට මලබාරයෙන් ගෙන ආ, මරණාසන්න ජනකොටසින් පැවත එන ඉන්දියානු ද්‍රවිඩයන් බවයි. අපේ රටේ මධ්‍යම පළාත හා අවට ප්‍රදේශ ඔවුන්ටම වෙන්වූ මලය නාඩුවක් වශයෙන් ඉල්ලීම යුක්ති සහගතද?

ගරු කථානායකතුමනි, මේ ඉල්ලීම්වලට ඉඩ දුන්නොත්, අප රටේ මුළු ජනගහණයෙන් සියයට 74 ක් වන බහුතර සිංහල ජනතාවට වන්නේ කුමක්ද? වැඩිකල් නොගොස්ම ඔවුන්ට දිවයිනේ දකුණු කොණේ දෙවිතුවර දක්වා පසුබෑය ගොස් ගොර මුහුදට පතිතව වේවි. ද්‍රවිඩයන්ගේ මේ අසාධාරණ ඉල්ලීම් වලට එකඟ වන කිසියම් සිංහලයෙක් වෙතොත් ඔහු හෝ ඇය තියන වශයෙන්ම ජාතියට ද්‍රෝහී වෙතවා.

ගරු කථානායකතුමනි, උතුරු නැගෙනහිර පළාත් හා ඒ අවට ප්‍රදේශ වල දැන් සිංහලයන්ට හිමි වී ඇති ඉරණම ගැන ගරු මන්ත්‍රීවරුන්ගේ දැඩි අවධානය යොමු විය යුතු බව මම තරයේම මෙහිදී පවසනවා. මට විශේෂ හේතුවක් තිබෙනවා. අද අපේ රජයට හයෙන් පහක බලයක් ලැබී තිබෙනවා. සර්වජන ඡන්ද බලය පාවිච්චි කරමින් අපි බලයට පත්කර තිබෙන්නේ ඇත්ත වශයෙන්ම සිංහලයන් විසින්ද, එසේ නැතිනම් ද්‍රවිඩයන් ඇතුළු වෙනත් සුදු ජනකොටස් විසින් ද යන්න පිළිබඳ සමහරුන්ගේ අදහස් ව්‍යාකූල හා විකෘති වී ඇති බව මට පෙනෙනවා. මේ රටේ 1948 සිටම බලයට පැමිණි ගැම රජයකටම, දේශපාලන පක්ෂවලටම ඉහත සඳහන් කරුණු පිළිබඳ සත්‍ය අවබෝධයක් නොමැති වූ බවයි, මගේ අදහස.

සමහරුන් කල්පනා කරන්නේ මෙහෙමයි : සිංහලයන් තිනරම දේශපාලන පක්ෂ දෙකක් අතර බොහෝ විට සමසමව වාගේ බෙදී ගොස් ඇති තියා කිසියම් පක්ෂයකට ලැබෙන්නේ සිංහල ඡන්ද සියයට 74 ක් හාගයක් පමණයි, එනම් සියයට 37 ක් පමණයි. ඉතින් ද්‍රවිඩ, ඉන්දියානු ද්‍රවිඩ හා මුස්ලිම් යන සුළු ජන කොටස්වල ඉතිරි සියයට 26 ක් යන්නම් සියයට 14 ක් ලැබුණු දේශපාලන පක්ෂයට ජය සිකුණුයි. ඉතින් ඒ පක්ෂය සිතන්නේ තමන්ට බලය ලබා දුන්නේ අප සුළු ජන කොටස් විසින් පමණක් බවයි. ඒ නිසා ඔවුන් සුළු ජාතීන්ගේ අයිතිවාසිකම් වුවමනාවටත් වඩා වැඩියෙන් රැක දෙනවා. සියයට 37 ක් පමණක් ඡන්දය දුන් මහජාතිය වන සිංහලයන් අමතක කරනවා. මේ අසාධාරණය තමා මෙතෙක් මේ රටේ සිදු වූයේ. සිංහලයන්ගේ ඡන්ද නොලැබුණා නම් කිසිම පක්ෂයකට බලයට පත්වන්නට බැරි බව මා අද තරයේම කියා සිටිනවා.

ඒ නිසා අපි සිංහලයන්ගේ අයිතිවාසිකම් තිනරම ආරක්ෂා කර දියයුතු බව මා මේ ගරු මන්ත්‍රීවරුන්ට අවධාරණයෙන් කියනවා. මෙතෙක් මේ රටේ සිදු වී ඇති දෙයින් පෙනී යන්නේ තමාගේ දේශපාලන පක්ෂ වලට 'පසුව ආ අඟ පළමුවෙන් තිබුණු කණට වඩා හොඳ වී ඇති' බවයි. ඉතින් සුළු ජන කොටස් 'අගේ ඉදන් කණ කන්නා සේ' මහා ජාතිය වන සිංහලයන්ට අයුක්ති හා අසාධාරණ කම් කරනවා.

ගරු කථානායකතුමනි, 1977 දී සිංහලයන් 25,000 ක් පමණ උතුරේ වාසය කරමින් රැකියාවල යෙදී සිටියා. 1977 දී සිදු වූ ජාතිවාදී කලබලවලින් පසුව යාපනයේ රක්ෂා සඳහා නැවත යන්නට හැකි වූයේ සිංහලයන් 300-400 ක් පමණ වන සුළු සංඛ්‍යාවකටයි. ඉතිරි අයට ඔවුන් සතු වූ සියලු දේ නැති වූණි. දැන් කිසිම සිංහලයෙකුට උතුරේ වාසය කළ නොහැකියි. ඔවුන්ට එහි සිය හිමිකම් භුක්ති විඳීමට තුස්තවාදීන් ඉඩ දෙන්නේ නැ. දැන් සිංහලයන්ට උතුරේ පමණක් නොව වෙනත් පළාත්වලත් ඇත්තේ හිමිකම් නොව ප්‍රාණ හය පමණි.

1983 ජූලි මස සිදුවූ ජාතිවාදී අරගලවල දී දුටුව ජනතාව විශාල සංඛ්‍යාවක් අනාට වූණි. ඔවුන්ගේ වාසස්ථාන, රැකිරක්ෂා හැර දමා කොළඹ ආදී ප්‍රදේශ වලින් පිටත්ව යාපනයට ගියා. නමුත් දැන් මොවුන්ගෙන් විශාල කොටසක් රජයෙන් විශාල වශයෙන් වන්දි මුදල් ලබාගෙන පෙර සිටියාටත් වඩා හොඳින් කලින් සිටි ස්ථානවලට රැකිරක්ෂා කරගෙන ඉන්නවා. නමුත් අනාට වූ සිංහලයන්ගේ තත්ත්වය කුමක්ද කියා මේ ගරු සභාවේ මන්ත්‍රීවරුන් දන්නවාද ?

මා දන්නා දෙයින් එකක් කියන්නම්. යාපනයේ ව්‍යාපාර කරගෙන සිටි සිංහල අය අද යන-එන මගක් නොමැතිව අනුරාධපුරය වැනි ප්‍රදේශ වල හිඟ කනවා. යාපනයේ සිට තම වාසස්ථාන, රැකිරක්ෂා හැර දමා ආ එකම සිංහල වටු කාර්මිකයෙකුට, එකම සිංහල මොටර් රථ කාර්මිකයෙකුට, එකම සිංහල මේසන් බාස් කෙනෙකුට, එකම සිංහල බේකර් හිමියෙකුට, එකම සිංහල කම්කරුවෙකුට, එකම සිංහල රන්රිදී කාර්මිකයෙකුට වන්දියක් ලැබුණු බව කොතැනකවත් සඳහන් වී ඇති ද ? නමුත් උවිධයින් වංචා සහගත ලෙස පවා අධික වශයෙන් වන්දි ලබා ගන්නා.

1977 දී යාපනය විශ්ව විද්‍යාලයට ඇතුළත් කළ සිංහල ශිෂ්‍යයින් 450 ට වුණු දේ මේ ගරු සභාවට යළිත් මට මතක් කර දෙන්නට වී තිබෙනවා. ඔවුන්ට තලා-පෙලා හිරිහැර කර ඔවුන් යාපනයෙන් එල්වා දමා. සිංහල ශිෂ්‍යයින් උවිධයින් විසින් යාපනයෙන් එල්වා දමීමේ නිකමම නොවේ. බොකු බඩවැල් ඇද, කොඳු ඇට කඩා දමා බව ඔබ කවුරුන් දන්නවා.

ගරු කථානායකතුමනි, මේ අසාධාරණකම් සම්පූර්ණයෙන්ම තුරන් කළ යුතු බව මේ ගරු සභාවේ මන්ත්‍රීවරුන් පිළිගන්නට සුදුසුම නැතිනම්, මීට වඩා අසාධාරණයක් සිංහලයාට පෘතුගීසීන් විසින් වත් කරලා නැ කියා මම පෙන්වා දෙන්න ඕනෑ. උතුරු නැගෙනහිර පළාත්වල සිංහල බෞද්ධ අයිතිය නිසැකයෙන්ම සනාථ කරන ඉපැරණි විහාර ආරාමවල තටබුන් 300 ක් පමණ දැනට පුරා විද්‍යා දෙපාර්තමේන්තුව මගින් හඳුනා ගෙන තිබෙනවා. තවත් බොහෝ ගණනක් ඔවුන්ට හමු නොවී ඉතිරිව ඇති බවට කිසිම සැකයක් නැ. උවිධයින් විසින් යාපනයේ නාග විහාරය, කිලිවෙඩිහිඹි ශ්‍රී වර්ධන බෝධිය, කුච්චවේලීහි බුදු පිළිමය වැනි බෞද්ධ තටබුන් සැලැස්මක් ඇතිව විනාශ කර දමන්නේ මෙම ප්‍රදේශවලට සිංහලයින්ට ඇති අයිතියේ අන්තිම සංකේතය පවා සඳහටම අකා-මකා දමීමට බව මා ස්ථීරවම ප්‍රකාශ කරනවා.

යාපනයේ නාග විහාරය පොළොවටම සමතලා කලා. තවමත් එය එහෙමමයි. නමුත් කඩා බිඳ දමන ලද කොළඹ කෝවිල් තිබුණොත් වඩා හොඳට ප්‍රතිසංස්කරණය කර ඇත. මොකක්ද මේ වෙනස ? මොකක්ද මේ අසාධාරණය ?

උවිධ ජනතාව ශ්‍රී ලංකාව මව්බිම ලෙස සලකමින් එහි වාසය කරන්නේ නම් අවිවාදයෙන් පිළිගෙන ඇති කරුණු දෙකක් ඔවුන්ටත් පිළිගන්නට වෙනවා. එනම් මේ රටේ ජනගහණයෙන් සියයට 74 ක්ම සිංහලයන් වන බව හා ශ්‍රී ලංකාවේ පාරම්පරික මුල් ජනතාව සිංහලයන් වන බවයි. එයේ නම් සිංහලයන්ට දකුණේ දෙවිතුවර සිට උතුරේ පේදුරුතුඩුව දක්වා ඕනෑම ප්‍රදේශයක ඔවුන්ගේ ජනගහණ අනුපාතයට ගැලපෙන සංඛ්‍යා වලින් වාසය කිරීමට ජනම උරුමයක් තිබෙනවා.

අතික් සියලුම ජන කොටස්වලටත් එවැනිම අනුපාතික අයිතියක් තිබෙනවා. මීට වඩා අයිතියක් සිංහලයන් ඉල්ලන්නේ නැ. මීට අඩු අයිතියකින් සිංහලයන් කිසිදිනෙකත් සැහීමට පත්වන්නේ නැ. මුල් ත්‍රී සිංහලයාම සිංහල බෞද්ධ රටක්. මේ රටේ ජීවත්වන හැම සුළු ජනකොටසක්ම එය සිද්ධාන්තයක් වශයෙන් පිළිගත යුතුයි. මා කියන්නේ නැ සුළු ජාතීන් මේ රටින් එල්වා දමන්න ඕනෑය කියා. ඒ අය මෙහි ආරක්ෂා විය යුතුයි. නමුත්

ඔවුන් ආරක්ෂා විය යුත්තේ ජන අනුපාතය අනුව පමණයි. මේ වැදගත් කාරණය මේ ගරු සභාවේ මන්ත්‍රීවරුන් සියළු දෙනාම විසින් තීරණම මතක තබා ගත යුතුයි. සිංහලයන්, මේ ගරු මන්ත්‍රීවරුන්ට අවුරුදු හතකට පෙර ජන්දය ලබා දුන්නේ සිය ජනම උරුමය උවිධයින්ට පවා දීමට නොවේ.

සිංහලයන්, බුද්ධ ශාසනයන් අනතුරට පත්ව සිටින අවස්ථාවේදී මගේ අදහස් තීරණය ලෙස ප්‍රකාශ කිරීමේ අයිතිය මම කිසිවෙකුටත් අවතන වී පවා දෙන්නට සුදුසුම නැ.

සිංහලයන්ගේ ජනම උරුමය පවා දීමට විරෝධය දක්වූ නිසා දෝ මා ඇමති පදවියෙන් තෙරපා හැරීම මට මෙතෙක් දක්වන ලද විශාලතම ගෞරවය ලෙස මා සලකනවා. මා තීරණම සිතන්නේ විඛේට ජාතික මහින්ද හිමියන් මේ කවියෙන් ප්‍රකාශ කර ඇති ආකාරයටයි. එනම්,

රටක් ජාතියක් සමයක් කරණ කො	ට
භූමක් භූවට කඩුවට ගල්මුල් වල	ට
ඉලක් කසක් වන්නට ඇත්තම් අප	ට
ආපක් තමයි නොනිමෙන නිවහින් මේ පි	ට

1973 පමණ සිට තුස්තවාදී ක්‍රියා ලෙස ආරම්භ වූ සිද්ධීන් දැන් සැලැස්මක් ඇතිව, විදේශ බලපෑම් යටතේ කෙරෙන උග්‍ර සංග්‍රාමයක් බවට පත් වී තිබෙනවා. මේ අති හයානක සංග්‍රාමය එල්ල වී ඇත්තේ ප්‍රජාතන්ත්‍රීක ලෙස තෝරා පත්කර ගත් ජනරජයකට විරුද්ධවයි. එනම් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවෙන් මේ උත්තරීතර පාර්ලිමේන්තුවට හිමිවන පූර්ණ බලතලවලට විරුද්ධවයි. කවුද රජයට විරුද්ධව මේ සංග්‍රාමය මෙතෙක්වන්නේ ? දේශීය උවිධ බලවේග, විදේශීය උවිධ බලවේග, අන්තවාදී ජාත්‍යන්තර මාක්ස්වාදය යනාදියයි. මේ සංග්‍රාමය අන්තිම වශයෙන් බලතල විට ප්‍රජාතන්ත්‍රීක ජීවන පිළිවෙතකට විරුද්ධව, සිංහල-උවිධ අරගලයක මුවාවෙත් කරන අන්ත මාක්ස්වාදී සංග්‍රාමයක්. ඉතින් අපි එහි මුහුණුවර හොඳට හඳුනාගෙන ඊට නිසි ආකාරයට පිළියම් යෙදිය යුතු බව මේ ගරු සභාව පිළිගන්නවා ඇති. අපි මෙහිදී නිසි විධියට හය නැතිව පසු නොබැස දඩි ලෙස ක්‍රියා කළ යුතුමයි.

ගරු කථානායකතුමනි, යුද්ධක් පවතින විට, සතුරා සමග සාකච්ඡා පවත්වමින් යුද්ධ කරන්නේ නැහැ. එක්කෝ යුද්ධය නැතිනම් සාකච්ඡාව. මේ දෙකම එකට පවත්වාගෙන යන්නට හඳුනා අසාමාන්‍යයෙන් ඉන්නේ අංගොඩ මානසික රෝහල වැනි ස්ථානවලයි. ඒ නිසා කථානායකතුමනි, මා මේ ගරු සභාවෙන් ඉතාමත් ඕනෑකමින් ඉල්ලා සිටින්නේ පක්ෂ හේද, ජාති හේද, ආගම් හේද ආදී සියල්ලක්ම බැහැර කර තුස්තවාදයට විරුද්ධ වන සියලු දෙනාම එක්සත් වී පළමුවෙන් තුස්තවාදී සංග්‍රාමයට නිසි අයුරින් මුහුණ දෙන ලෙසයි. අපේ ස්ථීර අධිෂ්ඨානය විය යුත්තේ දැන් පවතින තුස්තවාදී සංග්‍රාමය මේ රටින් තුරන් කළ පසු පමණක් සාකච්ඡා පැවැත්වීමයි.

1971 දී සිංහල තරුණ-තරුණියන් විසින් ආරම්භ කළ තුස්තවාදී ව්‍යාපාරයට එවකට පැවති රජය මුහුණ දුන්නේ කෙසේද ? සාකච්ඡා පැවැත්වීමෙන්ද ? තුස්තවාදීන් පිස්සු බල්ලන් වැනි කොටසක් නිසා ඒ රජය විසින් ඔවුන් 20,000 ක් පමණ මරා දමා. තවත් 20,000 ක් පමණ සිරකර තැබුවා. තුස්තවාදීන් සිටින තැන් ලෙස සැක කරන ලද ස්ථාන විහාර හෝ වේවා පත්සල් හෝ වේවා යෝදිසි කලා. ඒවායේ සිටි හික්ෂුන් වහන්සේලා අත් අඩංගුවට ගෙන ස්වල්ප දෙනෙක් අමු-අමුවේ මරා දමා. තුස්තවාදීන්ගේ නිවෙස්වල ඔවුන් නොසිටියා නම් ඔවුන්ගේ මවු-පියන්, සහෝදර-සහෝදරියන් අත් අඩංගුවට ගන්නා. ගෙවල්වලට ගිනි තිබ්බා. රෝහලක සිටි තුස්තවාදීන් බලන්නට ආ සහෝදරයෙකු පවා මරා දමා. මෙන්න මේ විධියට තුස්තවාදීන් කළ දරුණු ක්‍රියාවලටත් වඩා දරුණු ආකාරයට ක්‍රියා කරමින් සිංහල තුස්තවාදය 1971 දී සමූලඝාතනය කළේ.

මේ කරුණු දැන් ගෙනහැර දක්වන විට සමහරු කියනවා " ඒ නිසා තමයි, එක්සත් ජාතික පක්ෂය 1977 දී මැතිවරණයෙන් ජය ගත්තේ " කියා. මේ ලාමක බෞද්ධ අදහස් දරන අයට මා මතක් කර දෙන්නේ මෙයයි. 1971 දී සිංහල තුස්තවාදය ඒ ආකාරයට විනාශ නොකලා නම්, ප්‍රජාතන්ත්‍රවාදය විනාශ වී ඒ කාලයේදීම අන්ත මාක්ස්වාදී පාලනයක් ඇති වෙනවා. ඉතින් මොනම ප්‍රජාතන්ත්‍රීක දේශපාලන පක්ෂයක්වත් ඉතිරි වන්නේ නැහැ. 1977 මැතිවරණයකුත් නැහැ.

අද උවිධ තුස්තවාදය විනාශ නොකළහොත් වන්නේ ඒ දෙයමයි. ප්‍රජාතන්ත්‍රීක දේශපාලන පක්ෂ නැ. මැතිවරණ නැ. ප්‍රජාතන්ත්‍රවාදය වෙනුවට මේ රටේ පවතින්නේ අන්ත මාක්ස්වාදී කහර පාලනයක්. අපගේ

[සිරිල් මැතිව් මහතා]

අනාගත පරපුරට අපි සලසා දෙන්නේ ඒ ඉරණමද ? එසේ කළොත් අපේ දු-
ප්‍රභූත්, මුහුදු මිනිසිරියන් අපට ශාප කරාවි. ජාතියක් වශයෙන් අපට
රකින්නට දෙයක් තිබෙනවා. අපට පරපුරක් තිබෙනවා. බුද්ධ ශාසනය
ආරක්ෂා කරන්නට තිබෙනවා.

1977 දී දුටුමුණු තුස්තවැදිත් සිටියේ අතලොස්සයි. තමුත් ඒ දුටුමුණු තුස්තවැදිත්
පිස්සු බල්ලන් අපි අතගත වර්ධනය වන්නට ඉඩ හැරියා නොවේදැයි මම ගරු
සඟාවෙන්නේ දැන් ප්‍රශ්න කරනවා. සිංහල තුස්තවැදිත්වට කළ දෙයම දුටුමුණු
තුස්තවැදිත්වට කරන්නට අපට බැර වූයේ ඇයිදැයි අපි අපගෙන්ම ප්‍රශ්න කළ
යුතුයි.

උතුරු තැගෙනහිර පවතින තුස්තවැදිය පිළිබඳව ස්ථිර කරුණු සහ
සංඛ්‍යාලේඛන මම 1978 සිටම පාර්ලිමේන්තුවට අත්ක වාරයක් ඉදිරිපත්
කළ බව ගරු මන්ත්‍රීවරුන්ට මතක ඇති. මිනි මරණ කොටි සංවිධානයත්,
දුටුමුණු එක්සත් විමුක්ති පෙරමුණ නැමැති වෙස් මුහුණු බැඳගත් කථා කරන
කල්ලියන් යන දෙක, එකම සර්පයාගේ විෂ දළ දෙක බවට මම මේ ගරු
සඟාවේදී පැහැදිලි සාක්ෂි ඉදිරිපත් කලා. අද මගේ කීම සත්‍ය වී තැද්ද ?

මේ රටේ බොහෝ කලක සිට සිදුවී තිබෙන්නේ මෙයයි. සිංහලයාගේ
අයිතිවාසිකම් හා දුක්ගැන්වීම් පිළිබඳ කථා කළහොත් එය උග්‍ර ජාතිවාදීයි.
එසේත් නැති නම්, එය සම්ප්‍රදය කඩකිරීමක්, නීති රීති උල්ලංඝනය කිරීමක්,
දුටුමුණු මොන තුස්තවැදි ක්‍රියාවක් කරමින් කුමන අසාධාරණ ඉල්ලීමක්
ඉල්ලුවත්, වැඩ වර්ජන කළත්, එය යුක්තිසහගත අයිතිවාසිකම් ඉල්ලීමක්,
මේක නෙණේ ගහන අපරාධයක් බව මේ ගරු මන්ත්‍රීවරුන්ට පෙනෙන්නේ
තැද්ද ?

හිස් මොළු තිබෙද්දත් මේ වග නොතකන්නේ නේ
අය ගෙඩි දෙකට ගෙණ ගැනිලද සිහලුන් නේ

කථානායකතුමා
(சுபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)

Order, please! The hon. Member has taken more
than one hour. How long more will you take ?

සිරිල් මැතිව් මහතා
(නිරු, சிறில் மதவ்)
(Mr. Cyril Mathew)

I have two pages more.

කථානායකතුමා
(சுபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)

All right.

සිරිල් මැතිව් මහතා
(නිරු, சிறில் மதவ்)
(Mr. Cyril Mathew)

ගරු කථානායකතුමනි, අද මේ රටේ මහ ජාතියට අයත් වන
සිංහලයන්ගේ තත්ත්වය කුමක්ද ? මවුත්, උතුරු - තැගෙනහිර පළාත්වලින්
දුටුමුණු තුස්තවැදිත් විසින් එළවා දමලා, තිකම්ම නොවෙයි, එළවා දමමේ,
සමහරුන් වෙඩි තබා, බෝම්බ ගසා, පුර්වසා මැරුවා, සමහරුන්ට
මාරාන්තික තුවාල කලා ; තලා-පෙලා අඩන්තේට්ටම් කලා. මවුන්ගේ
ගෙවල්දොරවල්, දේපොළ ගිනි තැබුවා ; කඩා-බිඳ විනාශ කර දමමා, "ඩොලර්
[පාම්] සහ "කෙන්ට් [පාම්] බෙදුවාකය පිළිබඳ විඩියෝ කැසට් පටය ගරු
මන්ත්‍රීවරුන් බලන්නටම මිනෑ, අද රටේ තත්ත්වය එවිට මිබ හැමට තේරී
යාවි. තුස්තවැදි සංග්‍රාමය නිසා-බස්වලට වෙඩි තබන නිසා-දත් පුත්තලම-
අනුරාධපුර පාරේ සිංහලයන්ට යන්නට බැහැ. මේ තුස්තවැදිත් පුත්තලමේ
වනාන්තරවලට දක්වා ඇවිත් තිබෙනවා. තව වික දිනක් යන විට ජය ශ්‍රී මහා
බෝධිය, අට්ටස්ථානය පවා වැදගත්කම අපට බැර වේවි. විල්පත්තුවට
උතුරින් ඇති කොණ්ඩවිවියේ කපු වහා බිමේ සිටි සිංහල පවුල්වලට මොකද,
වූණේ ? "කෝකිලායි" හෙවත් කුකුලාට සහ "තයාරු" යන සීර්

ගම්මානවලට මොකද, වූණේ ? මේවා සියල්ලම ගරු මන්ත්‍රීවරුන් දැනේ
නැතිද ? කන්තලේ ජීවත් වන සිංහලයන්ට දැන් හයක් ඇති වී තිබෙනවා.
පදවියේත් සිංහලයන්ට දැන් හයක් ඇති වී තිබෙනවා. අනුරාධපුරය,
ත්‍රිකුණාමලය ආදී ප්‍රදේශවල සිංහලයන් දැන් අනාථ කළවුරුවල ඉන්නවා.
දේවාචාරි ගාමුදුරුවෝත් මට කීවා, " ඒ පළාත්වල ගම්බද මිනිස්සුන් දැන්
පත්‍රබහිතවය" කියා. තුවර-එළියෙන් දැන් සිංහලයන්ට ඉන්නට බැරි
තත්ත්වයක් ඇති වේගෙන එනවා. ඉතින් සිංහලයන්ට ශ්‍රී ලංකාවේ ඉන්න
තැනක් තිබෙනවාද ? සිංහල අපට මේ රට හැරෙන්නට, වෙන යන්නට රටක්
තිබෙනවාද ? සිංහල කථා කරන වෙනත් ප්‍රදේශයක්-රටක්-තිබෙනවාද ?
සිංහලයන් මේ රටේ ඉපදෙන්නට මිනෑ ; මේ රටේ වැඩෙන්නට මිනෑ ; මේ
රටේම මැරෙන්නට මිනෑ. තමුත්තාත්සේලා මැරුණත් තම්ලිකාඩුවේ
වළලුන්කට ඉඩක් ලැබෙන්නේ නැහැ. ඒ නිසා තිකම්ම මැරෙන්නට නොවෙයි,
මරාගෙන මැරෙන්නට වූණත් දැන් ලැස්සී වෙන්නට සිදු වී තිබෙන බව මේ
අවස්ථාවේදී මතක් කරන්නට කැමතියි.

මේ මොහොතේ අප රටේ පවතින තත්ත්වය මෙයයි ; ශ්‍රී ලංකාවේ උතුරු
කොණින් පටන් ගත් තුස්තවැදිත් අද බටහිර වෙරළේ මන්නාරම ඔස්සේ
විල්පත්තුව අසල කොණ්ඩවිවියට ඇවිත් ; තැගෙනහිර වෙරළ දිගේ මුලතිව්,
කෝකිලායි හෙවත් කුකුලාට, මධකලපුට ඔස්සේ අම්පාර දිස්ත්‍රික්කයේ උගණ
කරා ඇවිත් ; දිවයින මැදින් දකුණට වවුනියාව, පදවිය පසු කර
අනුරාධපුරය අසලට ඇවිත්. මේ තමා අපි අවුරුදු දහයක් පමණ කල් ගෙන
ගිය තුස්තවැදි සටනේ ප්‍රතිඵලය. දැන් ගරු මන්ත්‍රීවරුන්ට පෙනී යනවා ඇති,
රට බෙදී විනාශ වී යන ආකාරය. මෙසේ වී ඇත්තේ තුස්තවැදිය හා ජන
වාර්ගික ප්‍රශ්න නිසා බව අපි කවුරුන් දන්නවා.

ගරු කථානායකතුමනි, මා කරුණු ඉදිරිපත් කරන සිද්ධිය පිළිබඳව
ගෙනහැර දක්වූ මේ පසුබිම සැලකීමෙන් මේ ගරු සඟාවට පැහැදිලිවම එක්
වැදගත් කරුණක් පෙනී යනවා ඇති. එනම් සිංහල මහජනතාවගේ
ජන්දවලින් මේ පාර්ලිමේන්තුවට පත් වූ හැම කෙනෙකුටම, මහජාතියේ
සාධාරණ අයිතිය රැකදීම පිණිස ඉදිරිපත්වීමට කාලය උද වී ඇති බව. මේ
පාර්ලිමේන්තුව ඇතුළතින් හෝ පිටතින් හෝ මොනසම ආකාරයක
නර්ජනයක් මේ රටට, රටේ ඒකීය භාවයට හා ස්වෛරී භාවයට,
පාර්ලිමේන්තුවේ උත්තරීතර භාවයට හා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට,
සිදුවන්නට, ඉඩ ඇතැයි කියා මිනෑම පුරවැසියකුට හැසි ගිය විට, මහුගේ හෝ
ඇයගේ යුතුකම හා අයිතිය නම් ඒ පිළිබඳව තමන්ගේ අදහස් ප්‍රකාශ කිරීමයි.
මෙය ප්‍රජාතන්ත්‍රවාදී මිනෑම රටක ඇති මූලික නිදහසක්.

මේ රටේ මහ ජාතිය වන සිංහල ජාතියටත්, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවෙන්
ප්‍රමුඛස්ථානය ලැබෙන බුද්ධාගමටත් කිසියම් ආකාරයක නර්ජන ඇතැයි මට
සිතෙන විටෙක ඒ පිළිබඳව විශේෂයෙන් සිංහලයකු හා බෞද්ධයකු වශයෙන්
අදහස් ප්‍රකාශ කිරීම මාගේ යුතුකමයි ; මගේ වගකීම හා මගේ අයිතියයි. එය
මට ඇති මූලික මානුෂික අයිතිවාසිකමක් යැයි මගේ ස්ථිර විශ්වාසයයි. මේ
පාර්ලිමේන්තුවේ ඇමතිවරයකුට සිය පදවිය අහිමි වී යෑමේ සිද්ධියට තවු දුන්
ලිපිය මා විසින් ලියා යැවීමේ ශ්‍රී ලංකාවේ පුරවැසියකුගේ අයිතිවාසිකම් හා
සිංහල බෞද්ධයකුගේ මූලික අයිතිවාසිකම්වලින් ලැබෙන අදහස් ප්‍රකාශ
කිරීමේ ප්‍රජාතන්ත්‍රීය පියවරක් වශයෙනි. මා විසින් ගත් ඒ පියවරක් කැබිනට්
සම්ප්‍රදය කඩකිරීමක් හෝ පාර්ලිමේන්තු නීති-රීති ආදිය උල්ලංඝනය
කිරීමක් හෝ මා සාමාජිකයකු වන එක්සත් ජාතික පක්ෂයේ විනය
කඩකිරීමක් හෝ මා විසින් කිසිසේත් නොකළ බව ගරු කථානායකතුමනි,
මගේ හෘද සාක්ෂියට එකඟව මේ ගරු සඟාවට ස්ථිරවම ප්‍රකාශ කර සිටිමි.

ගරු කථානායකතුමනි, මා මෙතෙක් වේලා කරුණු ඉදිරිපත් කළේ මා
මොනම ආකාරයකින්වත් විනය නීතියක් කඩකර නැති බව පෙන්වීමට හා මා
විසින් ගෙන ඇති පියවර යුක්තිසහගත බව පෙන්වීමටයි. මේ ශ්‍රී ලංකා ගුමිය
හා සිංහලයන්ද, බුද්ධාගමද වෙනුවෙන් අදහස් ප්‍රකාශ කළ නිසාදෝ අමාත්‍ය
මණ්ඩලයෙන් තෙරපත්‍ර ලැබීම මට විශාල නම්බුවක්.

මේ සිද්ධිය සම්බන්ධයෙන් පසුගිය දිනවලදී මහා සංඝ රත්නය හා
මහජනතාවද, මගේ නෑ-ද, ගිත-මිතුරන්ද, දේශපාලන වශයෙන් වෙනස් මත
දරන්නන්ද මා වෙත දක්වූ දයාකුමටාවට මා ඉතාමත් ස්තූතිවන්ත වන බව
මම මෙහිදී ප්‍රකාශ කරමි. මා අමාත්‍ය මණ්ඩලයෙන් තෙරපීම ගැන කිසිවෙකු
සමගත් වෛරයක් නැත. වෛර සහගත සිතින් ක්ෂණික තීරණ ගන්නා
අයට මා අනුකම්පා කරනවා.

කැරණිය පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයා වශයෙන් ඉල්ලා අස්වන බවට එක් අවස්ථාවකදී මගෙන් අතිවාරය ලෙස ලබාගත් දින කොමෑනි ලිපිය මා ඉල්ලා අස්කර ගත්තේ වෛරයකින් නොව, මහජනතාව විසින් මා කෙරෙහි තැබූ විශ්වාසය ආරක්ෂා කිරීමටය. මේ අවධාන මොනොතේදී ධර්ම පදයේ ගාථාවක් මට මතක් වුණේ :

“ සුදුබි. වන ජීවම-වේරිනෙසු අවේරිනෝ
වේරිනෙසු මනුස්සෙසු-වනරාම ජවේරිනෝ.”

වෛර සහිත ව ජීවත් වන මිනිසුන් අතරෙහි අපි වෛර රහිතව ජීවත්වන්නේ මෙ සුඛයේ ජීවත් වෙමු. අපි වෛරින් මැද අවේරී ව වෙසෙමු.

“Happy indeed we live among Haters, Unhating among men that Hate, We dwell, Unhating”

I thank you.

කථානායකතුමා
(ආරාධනායකර් ඇමරිකන්)
(Mr. Speaker)

Order, please ! The Deputy Chairman of Committees will now take the Chair.

අනතුරුව කථානායකතුමා මූලාසනයෙන් ඉටු වූයෙන්, නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා [එඩ්මන්ඩ් සමරවික්‍රම මහතා] මූලාසනායුධ විය.

අදහස් ව්‍යුහ ආරාධනායකර් ඇමරිකන් ඇමරිකන් අනුකූලව ක්‍රියාත්මක කිරීමට අවස්ථාවක් [එඩ්මන්ඩ් සමරවික්‍රම මහතා] මූලාසනායුධ විය.

Whereupon MR SPEAKER left the Chair, and MR DEPUTY CHAIRMAN OF COMMITTEES [MR. EDMUND SAMARAWICKREMA] took the Chair.

සභාමේසය මත තබන ලද ලියවිලි :
ආරාධනායකර් ඇමරිකන් ඇමරිකන් :

Documents tabled :

කොළඹ 1
1984 දෙසැම්බර් 21 දින.

රමාන්‍ය මණ්ඩල කාර්යාලය
අනාමය ආරාධනා මණ්ඩලය
OFFICE OF THE CABINET MINISTERS

ගරු ඇමතුමකි.

සර්ව පාක්ෂික සමුළුව-ප්‍රාදේශීය සහ පිළිබඳ පනත් කෙටුම්පත

1984.12.19 දින පැවැත්වූ රමාන්‍ය මණ්ඩල රැස්වීමේදී ගන්නා ලද පනත සඳහන් කිරණය කෙරෙහි මම අවධානය යොමු කරන අතර ප්‍රාදේශීය සහ පිළිබඳ පනත් කෙටුම්පතේ පිටපතක් මට දෙනු ඇති බව සඳහා මේ සමග එවා ඇත.

“ සර්ව පාක්ෂික සමුළුවේ වර්තමාන තත්ත්වය ජනාධිපතිතුමා රමාන්‍ය මණ්ඩලයට පහදා දුන්නේය. සමුළුවේ යෝජනා පිළිබඳ සියලු ලේඛන රමාන්‍ය මණ්ඩලයේ අමාත්‍ය වරුන් අතර පත් කැරෙකු ඇත.”

මෙයට,
සිකරු සේවක,
රමාන්‍ය මණ්ඩලයේ ලේකම්.

ගරු පී. සී. මැතිවි,
කර්මාන්ත හා විද්‍යා කටයුතු ඇමති.”

President of Sri Lanka
24th December 1984

C. Cyril Mathew Esqr., M.P.
No. 101, Barnes Place,
Colombo 7.

My Dear Cyril,

A copy of your communication to Ministers, Members of Parliament and others dated 18th December 1984 was sent through a messenger and delivered to me on the 21st December 1984 at 6 p.m.

I spoke to you on the telephone on the 21st about a matter concerning Seruwila but you did not mention that you were making your views public and sending this copy to me. If you had I would have invited you to meet me.

I think that your public criticism of the All Party Conference proposals now before the Cabinet for decision is a violation of the rules and conventions of Cabinet Government. On previous occasions you have pointed out to me and your colleagues in the Cabinet these rules, and cited passages from Sir Ivor Jennings Book on Cabinet Government when you thought that these were violated.

Since you are familiar with these principles of Cabinet Government and you have deliberately broken them yourself, I presume you have decided to cease to be one of my Ministers.

I have therefore appointed Mr. Denzil Fernando, M.P. as Minister in your place.

I regret very much that you should have taken this step which I did not expect from you, to whom I have extended many latitudes to express your views, though they caused much embarrassment to me, to your colleagues, and to the Party.

I am,
Yours sincerely,
(J.R. Jayewardene)

“GLENDALE”,
No. 101, Barnes Place,
Colombo.
24.12.84

Documents tabled :

His Excellency J.R. Jayewardene
President of Sri Lanka
President's Office
Colombo 1

Your Excellency,

All Party Conference Proposals

I have to acknowledge receipt of Your Excellency's letter of 24th December 1984.

Your Excellency has taken exception to my making public my views on the A.P.C. Proposals.

The A.P.C. Proposals were made public by Your Excellency even before they were made available to the Cabinet of Ministers. Even upto date these proposals have not been placed before the Cabinet.

Your Excellency will remember that at the Cabinet Meeting of the 12th December 1984 the Hon. Prime Minister categorically stated that the A.P.C. Proposals were only those emanating from the A.P.C. and were neither those of the Government nor of the United National Party, and Your Excellency and the entire Cabinet agreed with the Hon. Prime Minister.

I have made my views known to the Rev. Priests, Ministers, Members of Parliament and Your Excellency, by my letter of 18th December 1984.

Your Excellency had explained to two groups of Members of Parliament the A.P.C. proposals and also placed these proposals at the Party Conference on 14th December 1984, thereby laying them open to the public to express their views. Accordingly I have expressed my views in my letter of 18th December 1984, and am entitled to do so in the public interest as Your Excellency had already placed the matter for the views of the public. It was no longer a matter for the Cabinet or the Party only.

I was not present at the Cabinet meeting of the 19th of December 1984 due to ill health. Your Excellency's statement at the Cabinet meeting that the A.P.C. proposals were to be placed before the Cabinet reached me only on the evening of the 21st December 1984, by which date I had sent my letter to Your Excellency and others.

[සිව්ල මැතිව මතක]

I am unable to understand how my letter could be considered as a breach of Cabinet convention because I had not said anything against any Cabinet decision or Government policy.

It is regrettable that Your Excellency has thought it fit to take the action referred to in Your Excellency's letter without calling upon me to explain my conduct. Had such a step been taken I would have placed the above facts before Your Excellency and thereby would not have given Your Excellency the opportunity to draw the erroneous presumption that I had decided to cease to be one of Your Excellency's Ministers.

In appointing Mr. Denzil Fernando M.P. as Minister in my place, Your Excellency has on the basis of this incorrect presumption decided to remove me from the post of Minister of Industries and Scientific Affairs in Yours Excellency's Cabinet.

Yours Sincerely,

C. Cyril Mathew.

101, Barnes Place,
Colombo 7.
18-12-84

Reverend Sirs,
Honourable Ministers,
Honourable Members of Parliament,
Sinhala Friends,

PROPOSED LEGISLATION TO RESOLVE ETHNIC CONFLICT

For a Proper evaluation of the Proposals it is necessary that they be viewed in the context in which they are being made together with an understanding of the need that gave rise to them. It is also necessary that they be viewed as a single whole rather than individual pieces of legislation. When analysing one it will be necessary at all times to keep in mind the effect of the other and vice versa. Without the above considerations it will be well nigh impossible to gather the true spirit of the legislation—which as you will see is intended to do nothing more than keep the Sinhala People dispossessed in the only land they have to live in.

For convenience however it is proposed to deal with the individual proposals separately, with cross references whenever necessary.

THE TENTH AMMENDMENT

- Chapter XII A seeks to create a Second Chamber, the need for which had been repudiated by the 1972 and the 1978 Constitution. This obviously arose out of the realisation that a completely Westminster style legislature was unsuited to Sri Lankan circumstances.

I fail to see how an "ethnic conflict" or more correctly a separatist movement can give rise to the need for a Second Chamber all over again.

- In Section 84 R (a) (ii) one sees a surreptitious attempt to resurrect the long dead Section 29 of the Soulbury Constitution. So much so that it is a verbatim reproduction, except for the omission of four words namely "to", "which is" and "made".

The questions that arise in this connection are :

- At whose insistence was Section 29 introduced into the Soulbury Constitution ?
- For whose benefit was it so introduced ?
- Who objected to its omission in the 1972 Constitution ?
- Who is trying to surreptitiously introduce it now ?

Part of the answer at least, will be :

Certainly not the Sinhala People.

Section 84 W entitles the Second Chamber to summon ("invite") a Minister of the Cabinet including the Minister of Defence to "explain" the implications of any Bill placed before Parliament.

Earlier on, Section 84 S provides for a joint evaluation of the "questioned" Bill by a joint committee of Parliament and the Second Chamber, and in sub-section 3 goes on to provide "No further proceedings shall be had in relation to such Bill until after such committee has reported to Parliament."

Simply put, Parliament is no longer supreme and its supremacy is being surrendered under the guise of solving the ethnic conflict. In fact the Second Chamber is more powerful than at first it appears to be.

- A question also arises as to the effect of Sections 84 R and 84 S on Section 9 and Chapter IV of the Constitution.

Obviously giving Buddhism the foremost place would mean that all other religions take second place. In other words what Section 9 of the Constitution does is, to repeat the words of Section 84 R (a) (ii), "confer on persons of one religion a privilege or advantage not conferred on persons of other religions."

Section 9 it must be remembered is not an accident. It merely confirms a position recognised by Sri Lanka's ancient kings and accepted and confirmed by the British both at the Kandyan Convention in 1815 and by the declaration of British Sovereignty in 1818.

It is then the position that a so called "Powerless" Second Chamber can require a Minister to explain his actions taken in furtherness of the Constitution ?

(Contrast this position with my comments on Section 17 of the District and Provincial Councils Bill)

- Section 154 E (2) lays down that "No District or Provincial Council shall be empowered owered to make Ordinances in respect of any subject set out in the Eighth Schedule."

First and foremost the Eighth Schedule does not set out any subjects, and only purports to ammend Section 170 (ie the Interpretation Section) of the Constitution.

Secondly is this not an attempt to separate the functions of Parliament on the one hand and the District Councils on the other in a manner not different to Federal Constitutions ?

Thirdly why is this particular style of drafting adopted in this instance. Going by the maxim "Expressio unius est exclusio alterius" the District Councils will be competent to deal with any subject not mentioned in the Eighth Schedule, that is in other words the residual powers.

Would it not have been better to mention what they are entitled to do and retain the residual powers with the Central Government.

Since the Eighth Schedule does not set out any subjects does it mean that District Councils are competent to deal with everything.

Is this then Federalism without using so many words ?

A reading of Sections 17 (1) (k) and 17 (2) which permits District Councils to deal with subjects outside the First Schedule merely confirms my suspicions.

4. Section 84 V (I)(b) enables the Second Chamber to set up a "Committee of National Unity" to consider petitions presented to it alleging discrimination by the Executive against any citizen on the ground of race, religion, language, caste or sex.

This Section merely reproduces Section 12 (2) of the Constitution which makes the same question justiciable by the Supreme Court.

I fail to see the need to have another body doing the work of the Supreme Court, or is this an attempt to vest part of the jurisdiction of the Supreme Court in the Second Chamber?

DISTRICT AND PROVINCIAL COUNCILS BILL

5. Section 17 (1) (c) of the Bill confers on the District Councils and Section 97 (2) (f) on the Provincial Councils, the power to make Ordinances.

First and foremost I suspect that the word "Ordinance" was carefully chosen to differentiate these laws from the ordinary class of subordinate legislation such as By-laws and Regulations.

The need to amend the definition of "Written Law" in Section 170 of the Constitution further confirms my view.

In Sri Lankan legislative history the word "Ordinance" was used to indicate Pre independence legislation of a superior nature. Thus we have the Prescription Ordinance of 1871 but the Partition Act of 1951, one not in any way inferior to the other.

Osborn's Concise Law Dictionary (Fifth Edition) defines "Ordinance" as:

1. An Act of Parliament which lacked the consent of one of the three elements, Crown, Lords and Commons.
2. A declaration of the Crown lacking the authority of Parliament.

An examination of the scheme of the proposed legislation suggests that definition 2 above is in line with the intentions of its framers, i.e. a declaration of a sovereign entity without the authority of Parliament.

To examine this further:

Section 70 (1) of the Bill empowers the Council to pass the Ordinances contemplated in Section 17 (1) (c), and this power is, subject only to Articles 154 E and 154 F of the Constitution.

Section 154 E (1) lays down the obvious requirement that such Ordinances should not contravene the provisions of the Constitution.

Section 154 E (2) seeks to lay down the subjects which the Councils are precluded from dealing with. Though of course as seen earlier the Eighth Schedule does not set out any subject and therefore by implication entitles the District Councils to deal with any subject.

Section 154 F requires all Ordinances made by the District Councils to be placed before the President and these will automatically become law within three months unless the President has requested an amendment under 154 F (2) or disallowed it under 154 F (3).

The requirement is not that these laws require the President's assent to become law.

There is no requirement that these Ordinances be placed before Parliament as would be the case if they were considered subordinate legislation.

This further supports my contention that the word "Ordinance" was carefully chosen.

6. Now contrast this with Section 71 of the Bill by which the Regulations made by a Minister, even dealing with a matter as mundane as "procedure for the conduct of business of District Councils" such as laying down the quorum, prescribing the length of time necessary for notices and so on, needs to be placed before Parliament for its approval.

Then again a Minister can be summoned ("invited") by the Second Chamber under Section 84 W to explain:

- (a) The provisions or implications of any Bill placed on the Order Paper of Parliament.
- (b) Any matter falling within a subject or function assigned to such Minister.

A right which the House of Lords at the height of its power or the old Senate never enjoyed.

The scheme then is such that Parliament itself can be called into question by the "powerless" Second Chamber, but Parliament cannot question either the District Councils or Provincial Councils.

Which then is the superior body, Parliament, the Second Chamber, the District Council or the Provincial Council?

The word "Ordinance" is indeed a carefully chosen word.

7. The other questions that arise will be:

- (i) It is believed that Provincial Councils are merely coordinating bodies with no more power than their constituent District Councils. But Section 97 (2) confers Provincial Councils the Power to "acquire in any manner whatsoever any movable or immovable property," but there is no parallel provision with regard to the District Councils.
- (ii) By Section 18 the Ordinances of District Councils prevail over the by-laws of Municipal Councils which have been approved by Parliament and to that extent are Acts of Parliament themselves.
- (iii) By Section 27 the District Councils can raise loans from among others "any Bank or Institution", including I presume, foreign sources.
- (iv) By Section 36 (1) (c) the District Councils are empowered to sell land (i.e. Public Land) transferred to them under Section 88 by "Public Auction or otherwise than by Public Auction" i.e. by private treaty.

This provision is bad enough by itself, but it is made worse by Section 74 which exempts these transactions from the provisions of the Prevention of Frauds Ordinance. What this means is that public lands can be transferred without a writing, without notarial execution and without registration.

LANGUAGE

8. There is no indication whatsoever as to the language through which the District Councils are to be administered and will administer the District.

It should be now realised that the language provisions of the Constitution have been completely nullified by the several provisos to the sections themselves. So much so that the present position is that Tamil is the exclusive language of the North and the East (barring a few areas) and Sinhala and Tamil also are the languages of administration in the rest of Sri Lanka, more so as far as the language of the Courts is concerned.

[පිරිපිටි මැතිව මතක]

This situation will mean that the District and the Provincial Councils will be administered exclusively in Tamil in the North and East.

The consequences of this to the Sinhala people are far too obvious to need any elaboration here.

FIRST SCHEDULE

9. The first Schedule sets out the subjects that will be dealt with by the District Councils. An examination of these reveals how extensive a jurisdiction is being granted, such as Holding of Land Kachcheries, Issuing of permits not exceeding one year for the foreshore, Prohibition of removal of sand from the sea shore, Acquisition of Land and Establishment of pastures.

In my view the functions are so vast and so independent from any real Central Control, that it very nearly grants them the Elaam that they desire.

The execution or carrying out of the objectives defined and undefined will require vast cadres performing functions varying from water management, acquisition of land, eviction from land, explosives handling to coast Protection and rescue operations of fisherman.

For a fuller picture please refer to the First Schedule which I feel will be ultimately used to consolidate their position as a stepping stone to Elaam.

For these reasons I find myself unable to advise any one to agree to this Bill and the Proposed amendment to the Constitution.

C. CYRIL MATHEW

Member of Parliament for Kelaniya
Minister of Industries & Scientific Affairs

Provincial and District Councils

FIRST SCHEDULE

(Sections 17 and 35)

SUBJECTS

1. Agrarian Services -

Rehabilitation and maintenance of minor irrigation works.
Employment of the Irrigation Ordinance in relation to minor irrigation works.

Ensuring efficient cultivation of agricultural land (functions in terms of Sections 33 to 38 of the Agrarian Services Act, No. 58 of 1978).

Summoning of meetings of cultivators of land served by major and minor irrigation works.

Supervision of activities of Agrarian Services Committees.

Co-ordinating the following Agrarian Services activities -

- (i) Water management ;
- (ii) Enforcement of decisions at Kanna meetings ;
- (iii) Control of cattle trespass ;
- (iv) Soil conservation.

2. Agriculture -

Preparation and implementation of the Grass Roots Development Plan.

Supervision of activities of the Agricultural Development Authority.

3. Animal Husbandry -

Branding of animals under Part II of the Regulations framed under Section 35 of the Animals Act, No. 29 of 1968.

Control of trespass of animals under Part III of the Regulations framed under Section 35 of the Animals Act, No. 29 of 1968.

Running of stud centres.

Control and supervision of slaughter houses.

Establishment, inspection and control of dairies.

Distribution of feed material.

Distribution of breeding material.

Identification of pasture reserves.

Organizing night paddocks for cattle.

Organizing and supervising of vaccination, castration, etc., of livestock.

Establishment of Milk Collecting Centres in consultation with the National Milk Board.

Assisting in and arranging for the organization and running of collecting points as well as chilling centres.

Assisting in the transport of milk from producers.

Organization of sales outlets for Milk Board products.

4. Co-operative Development -

Supervision of Co-operative Societies.

Formulating the Development Plan of Co-operative Societies.

Monitoring progress of Co-operative Development Plans.

5. Cultural Affairs -

Organization of religious ceremonies.

Organization of religious festivals.

Fostering and promotion of drama, art and music.

Operation of Divisional Sasana Rakshana Mandalayas.

Maintenance of Dhamma School.

Promotion of Literary and Cultural Activities, including the organization of festivals.

Encouragement of Publication of Books of Literary and Cultural Value.

Award of Prizes to Authors and Artistes and Craftsmen.

Documentation of information regarding Cultural, Religious Activities.

Provision of Financial or other assistance for the administration of Land and Property of religious bodies.

Collection of information in regard to Artistes, Writers, Dancers and Musicians.

Establishment of Cultural Centres.

6. Education -

Preparation of Educational Development Programme for the Provision of facilities for educational development such as -

(i) Provision of buildings ;

(ii) Provision of furniture ;

(iii) *Construction of playgrounds ;*

(iv) *Construction of hostels and teacher's quarters ;*

(v) Provision of sports material ;

(vi) Provision of Library facilities.

Implementation of the Educational Development Programme.

Provincial and District Councils

Making recommendations as regards the educational needs of the grass roots organisation area such as -

(i) Opening of New Schools ;

(ii) *Closure of Schools ;*

(iii) Re-organisation amalgamation of schools ;

(iv) Naming of schools ;

(v) Upgrading of schools ;

(vi) Opening of new class.

7. Employment -

Organising Special Employment Programmes of the grass roots organisation area.

8. Fisheries -

Preparation of Divisional Plan.

Implementation of the Plan.

Recommending applications for issue of boats under the Self-employment Bank Credit Scheme.

Approving applications for purchase under subsidy of outboard motor engines.

Monitoring progress of the issue of boats under the Bank Scheme.

Ensuring repayment of loans issued for purchase of boats, engines, fishing gear and sail cloth.

Planning and Implementation of welfare facilities.

e. g. - Provision of houses

wells

lavatories

beacon lamps

Provision of houses for migrant and non-resident fishermen.

Identification and removal of obstruction to coastal fishing.

Co-ordination of rescue operations of fishermen.

Erection of auction sheds.

Implement -

(i) Registration of boats ;

(ii) Dates Collection ;

(iii) Use of fishing gear ;

(iv) Selection of sites for cold storages, ice plants, ice rooms and fishing gear sales centres ;

(v) Enforcing action against use of explosives and poisons.

Supervision of training centres.

(i) Payment of subsidy for inland fish production ponds,

(ii) Supervision of construction of ponds.

Proposing, supervising and monitoring construction of coast protection structures.

Provincial and District Councils

Supervision and control of Fisheries Co-operatives.

Machinization programmes, manufacture and sale of fishing gear.

Services for coastal fishery.

Erection of Cold Storage and Ice Plants.

Housing for fishermen.

Electrification of fishery villages.

Fishery roads and transport services.

Water supply schemes for fishing villages.

Formation of Welfare Societies provision of recreation facilities.

Insurance scheme for fishermen.

Accident compensation.

Opening up of Fisheries Banks.

Loan Recoveries.

9. Food -

Supervision of the activities of food storage and distribution within the grass roots area including powers to inspect stores, unloading points such as railway station, power to inspect any document in the Food Control Branch.

Supervision of the operation of the Food Scheme.

Making arrangements for meeting shortages of essential items of food.

10. Health Services -

Preparation of health components of the Annual grass roots area Development Plan.

Supervision, monitoring and evaluation of the implementation of the Annual Plan.

10 - A 080985 (85/01)

Mobilization of extra-budgetary funds for health development.

Environmental Health, e. g., provision of safe water supply, safe disposal of waste, control of industrial waste, programmes for the supply of water and latrine construction.

Food and Food Sanitation, e.g. maintenance of the standard of hygiene in eating houses and hotels, and in processing, preparation and sale of food.

Functions under the Rabies Ordinance, e.g. Destruction of stray dogs and immunization.

Functions under the Nuisances Ordinance.

Health promotion and development, involving community participation, e.g. Health education, nutrition, family health and maternity and child care.

Provincial and District Councils

11. Housing -

Under Protection of Tenants Act : Action regarding protection of tenants.

Post-construction activities. e.g. Community Development and Income Generating Programmes.

Proposing, co-ordinating, supervising and monitoring of housing projects of the National Housing Development Authority.

Development of Divisional Housing Plans and formulation and implementation of specific housing projects.

Housing Loans.

Supervision of authorised dealers in building materials, monitoring the activities of sales outlets.

Planning construction and maintenance of Divisional Housing Schemes.

Demonstration of low-cost construction methods.

Supplying of building materials for housing.

12. Irrigation Works -

Election of Advisory Committee for irrigable areas.

Summoning of meetings of Proprietors of Manawari Lands.

Identification and preparation of priority list for irrigation works of a local nature and their implementation.

Maintenance of minor irrigation works within the area.

13. Rural Development -

Registration of Rural Development and Kantha Samities.

Operation of Shramadana works with World Food Programme and other aid.

Recommending grants to Rural Development Societies.

Rural Women's Development Activities.

Integrated development of selected villages.

Special agro-based development projects at village level.

14. Small and Medium Scale Industries -

Promote the growth of medium scale industries. Establish and authorise quality of industrial products.

Promote export of manufactured and semi-manufactured goods within the area.

Promote scientific and industrial research within the area.

Develop an area Industrial Plan in respect of medium scale industries.

To co-ordinate, monitor and implement an area Industrial Plan.

Industrial aspects of Co-operatives.

15. Social Services -

Public Assistance Monthly Allowances including Statutory Poor Relief.

Rehabilitation of Destitute Persons and Families.

[සිවිල් මැතිව මහතා]

Financial Assistance to Tuberculosis and Leprous patients and their rehabilitation.

Casual Relief for loss of dwelling houses, Implements of trade and fishing boats by fire, rain, storm or other exceptional causes.

Rehabilitation and Welfare of the Socially handicapped persons.

Family Counseling services.

Care Welfare and Rehabilitation of physically and mentally handicapped persons including supply of aids and appliances.

Vocational Training Placement Employment counseling and Rehabilitation of the Deaf, Blind and the Orthopaedically handicapped.

16. Land Use and Land Settlement—

Powers under the Land Development Ordinance.

- (i) *Holding of Land Kachcheries for residents in the area ;*
- (ii) *Taking possession of land on failure of succession ;*
- (iii) *Cancellation of permits for breach of conditions ;*
- (iv) *Ejectment from land ;*
- (v) *Seizure of crops on default by permit holders ; and*
- (vi) *Power to enter land alienated on a permit.*

Under Crown Lands Ordinance

- (i) *Lease of reservations adjoining public thoroughfares ;*
- (ii) *Issue of permits not exceeding 1 year for the foreshore ;*
- (iii) *Prohibition of removal of sand from the seashore ; and*
- (iv) *Cancellation of disposition for non-payment of money.*

Land Grants (Special Provisions) Act, No. 43 of 1979

- (i) Imposition of soil conservation measures ; and
- (ii) Registration of instrument of disposition.

State Lands (Recovery of Possession) Act, No. 7 of 1979

- (i) *Serving notice on unauthorised occupiers of land ; and*
- (ii) Making application to the Magistrate for recovery of possession.

Forest Ordinance

- (i) *Protection of reserved trees.*

Development of Lands alienated.

Establishment of pastures, village forests.

Water Management, conservation of forestry resources and soil conservation.

Village Expansion Schemes.

Flood protection work.

17. Plan Implementation –

- (a) The implementation of (national) regional and electoral economics plans.
- (b) Progress Control.
- (c) Monitoring progress of public and private sector investment programmes.
- (d) The evaluation of the performance of institutions and enterprises engaged in economic activities.
- (e) The presentation of relevant data in the achievement of plan targets.

(f) Dissemination of information concerning achievement of plan targets.

(g) Publicity of implementation programme.

(h) Manpower planning – Employment Data Bank.

18. Social Services :

(a) Relief of Distress due to floods, droughts, epidemics or other exceptional causes and *rehabilitation, and re-settlement of those affected.*

(b) Probation and Child Care Services.

19. Rural Development—

(a) Organisation of Rural Development Activities.

(b) Training Programmes.

(c) Training of R. D. S./K. S. Office-bearers, Village Leaders and Officials involved in Rural Development.

20. Labour—

(a) Skills Development and Vocational Training.

(b) Labour Co-operatives.

21. Textile Industries—

(a) Development, control and regulation of all textile industries including spinning of yarn, weaving, knitting and finishing of textiles, manufacture of made-up textile goods, wearing apparel except footwear, carpet and rugs, cordage, rope and twine industries and textile printing except Batik Printing.

(b) Regulation, supervision and co-ordination of all textile industries in the Private and Co-operative Sectors. Promotion and regulation of the export of all Textile Products including made-up garments.

22. Powers and Energy—

(a) All other power generation *not feeding the national grid such as thermal wets, matters such as solar energy, bio gas, etc.*

(b) The possibility of transferring, distribution and sales of electricity to the intermediate and grass roots units should be examined in detail.

23. Home Affairs –

(a) Exhibitions/Festivals/Firearms.

(b) *Registration of births, marriages and deaths.*

24. Food and Co-operatives—

(a) Distribution and *Rationing of Food /Co-operative undertaking.*

(b) Supervision and Audit of Co-operative Societies.

(c) Co-operative Development including Co-operative Education & Propaganda.

(d) Co-operative Employees Commission.

(e) Matters connected with Employment, Promotion, Retirement and other connected matters of Employees of Co-operative Societies.

25. Industries & Scientific Affairs—

(a) Manufacture, collection, purchase and Sale of Salt (including by-products).

(b) Production of the Revenue derived from Salt and by-products Manufacture. Sale and Distribution of by-products of sea water Research of Sale and by-products of sea water.

(c) Works proposals and estimates.

- (d) Industrial Schemes, Loan Schemes, Variation of Works Estimates, Review of Revenue Estimates, Appropriation Acts, General Warrants, Supplementary Estimates, Special Warrant.
- (e) Rents and Leases of Govt. Buildings and lands (not including rents of Govt. Quarters).
26. *Lands* -
- (a) *Irrigation works/Flood Protection. Planning of Water Resources.*
27. *Parliamentary Affairs and Sports* -
- (a) The encouragement and development of Sports/recreational facilities.
28. *Fisheries* -
- (a) Training of fishermen and extension work among fishermen/provisions and promotion of credit facilities for fishermen.
- (b) Provision of welfare facilities to fishermen.
- (c) Management and Operation of state-owned fishing crafts.
- (d) Distribution and marketing of fish and fish products.
- (e) Importation and distribution of fishing gear.
- (f) *Establishment and Operation* of ice plants, cold rooms, harbour, and charages and other infrastructure facilities required for the fishing industry.
29. *Rural Industrial Development* -
- (a) Breeding Animal disease and guaranteed of Animals/Cattle Voucheri, Buffalo production
- (b) *Development and control of small industries.*
30. *Youth Affairs and Employment* -
- (a) Technical Employment and Special Employment Programmes.
- (b) Co-ordinating of Vocational and Technical training programmes.
31. *State* -
- (a) *Development of the Tourist Industry.*
32. *Regional Development*
- (a) Matters relating to the Palmyrah Industry.
33. *Education Services*
- (a) Erection and maintenance of educational buildings.
- (b) Production, distribution and sale of teaching aids, audio visual material, furniture and other equipment and inputs.
- (c) Provision of science laboratories and science equipment.
- (d) Organisation and development of Library Services.
34. *Indigenous Medicine*
- (a) Export of medical herbs and prepared drugs.
- (b) Establishment and Maintenance of Herbaria, Establishment and Maintenance of Ayurvedic Research Institutes and Pharmacies.
- (c) Establishment of Ayurvedic Dispensaries and Hospitals.
35. *Local Government, Housing and Construction*
- (a) Registration of vehicles other than motor vehicles.
- (b) Administration of the Public Performance Ordinance (Chapter 176 excluding Section 6).
- (c) Destruction of stray dogs.
- (d) Sections 3 and 9 of the small Tenements Ordinance.
- (e) Auctioneers and brokers.
- (f) Public utility service of Local Authorities including water service schemes, drainage, electricity and housing schemes.
- (g) Street Collections Regulations.
- (h) Entertainment Tax.
- (i) Guides.
- (j) Butchers.
- (k) Investigation, design, construction and maintenance of water supplies and provision of technical services on scheme which are determined by Local Authorities :-
- (1) Municipalities, Urban Councils, Town Councils and Village Councils.
- (2) Major institutions such as Hospitals, Universities and Factories.
- (l) Provision of Public Utility Services on schemes which are determined by Local Authorities.
- (m) The construction of buildings for the administration, management or control of buildings and building schemes.
- (n) *Slum clearance and re-settlement of slum dwellers.*
- (o) Provision of essential amenities and services for the inhabitants of any area in which any housing scheme has been carried out or is contemplated to be carried out, and the construction of buildings for such purposes.
- (p) The manufacture, importation or supply of materials required for the construction of buildings or for any other purposes connected with, or incidental to it.
- (q) The holding, managing, selling, surrendering, exchanging, leasing or other desposition of property acquired by way of gifts or otherwise for the purpose of carrying out any housing object.
- (r) Prosecution of building societies contravening or failing to comply with any provisions of the National Housing Act.
- (s) Co-ordination of housing activities connected therewith.
- (t) Entering into contracts and other arrangements as may be necessary or expedient for the purpose of carrying out any of the objects listed above.
- (u) Acquisition under any law for the time being in force of land and property and the development and redevelopment of land and property for the carrying out of any of the objects listed above.
- (v) *Acquisition of land for housing.*
- (w) Construction of houses for sale, lease, rental, etc.
- (x) *Management of lands and houses belonging to the Authority.*
- (y) Provide loans to purchase housing property or construct houses.
- (z) *Undertake Slum and Shanty clearance and re-settlement of persons displaced by such activities.*
- (aa) Develop new housing estates and neighbourhoods.
- (ab) Establish aided self-help housing.
- (ac) *Government Roads.*
- (ad) Collection of data and information on the environment and National Resources at grass root level.
- (ae) Monitoring of action programmes of Central Environmental Authority, as directed by the Authority.
- (af) Advising the Central Environmental Authority promptly if events of significant environmental interest taking place at the local level and specially those which may have significant adverse environmental impact on natural resources.
- (ag) Undertaking inquiries and examinations of environmental issues or subjects referred to by the Central Environmental Authority.
- (ah) Implementation of an environmental awareness programme at the grass root level under the guidance of the Central Environmental Authority
- (ai) Assisting the Central Environmental Authority in studies, surveys and research p... environment at the grass root level.

[සිව්ල් මැතිව මහතා]

36. Agriculture

- (a) Minor Exports Crops (Cinnamon, Cardamoms, Cocoa, Coffee, Cinchona, Citranella, Cloves, Ginger, Ground-nut, Peper, Kenaf, Manioc, Kitul, Arecanuts, Ramic, Lemon, Grass Nutmeg and Pyrethrum) : Administration operation of the Sri Lanka Fruit Board.
- (b) Paddy land tenure.
- (c) Agrarian services including minor irrigation functions.
- (d) Agricultural insurance.
- (e) Guranteed Price Scheme for Local Agricultural produce.
- (f) Measures for increased production of food.

1 වෙනි උපලේඛනය

පහළම මට්ටමේ ආයතනවලට පැවරිය හැකි විෂයයන් හා කාර්යයන්

1. කෘෂි සේවා

- (අ) කුඩා පරිමාණයේ වාරිමාර්ග පුනරුත්ථාපනය කිරීම හා නඩත්තු කිරීම
- (ආ) කුඩා පරිමාණයේ වාරිමාර්ග සම්බන්ධයෙන් වාරිමාර්ග ආඥා පනත ක්‍රියාත්මක කිරීම
- (ඇ) කෘෂිකාර්මික ඉඩම් කාර්යක්ෂම ලෙස වගා කිරීම සහතික කිරීම (වර්ෂ 1978 අංක 58 දරන කෘෂි සේවා පනතේ අංක 33 හා අංක 38 දරන වගන්ති ප්‍රකාර වූ කාර්යයන්)
- (ඈ) විශාල පරිමාණයේ හා කුඩා පරිමාණයේ වාරිමාර්ගවල ප්‍රයෝජනය ලබන ඉඩම් වගාකරන ගොවීන්ගේ රැස්වීම් කැඳවීම
- (ඉ) කෘෂි සේවා කමිටුවල වැඩ කටයුතු අධීක්ෂණය කිරීම
- (ඊ) පහත සඳහන් කෘෂි සේවා කටයුතු සම්බන්ධීකරණය කිරීම :-
 - (i) ජල කළමනාකරණය
 - (ii) කන්න රැස්වීම්වල නිරන් ක්‍රියාත්මක කිරීම
 - (iii) ගව අපාලය පාලනය කිරීම
 - (iv) පස සාරක්ෂණය

1. කෘෂිකර්මය

- (අ) පහළම මට්ටමේ සංවර්ධන පැලැස්ම සකස් කිරීම හා ක්‍රියාත්මක කිරීම
- (ආ) කෘෂිකර්ම සංවර්ධන අධිකාරියේ කටයුතු අධීක්ෂණය කිරීම

3. සත්ව පාලනය

- (අ) වර්ෂ 1968 අංක 29 දරන සත්ව පනතේ 35 වන වගන්තිය යටතේ සාදන ලද රෙගුලාසිවල II වන කොටස යටතේ සතුන් හංවඩු ගැසීම
- (ආ) වර්ෂ 1968 අංක 29 දරන සත්ව පනතේ 35 වන වගන්තිය යටතේ සාදන ලද රෙගුලාසිවල III වන කොටස යටතේ සතුන් අපාලයේ යාම පාලනය කිරීම
- (ඇ) පට්ටි ගැස්වීමේ මධ්‍යස්ථාන පැවැත්වීම
- (ඈ) ගෝකානසඵභාන පාලනය කිරීම හා අධීක්ෂණය කිරීම
- (ඉ) කිරි පට්ටි පිහිටුවීම, පරීක්ෂා කිරීම හා පාලනය කිරීම
- (ඊ) සත්ව ආහාර ද්‍රව්‍ය බෙදා හැරීම
- (උ) සත්ව අභිරතක ද්‍රව්‍ය බෙදා හැරීම
- (ඌ) තණ බිම් සඳහා වෙන් කරන ඉඩම් තෝරා ගැනීම
- (එ) ගවයින් සඳහා රාත්‍රී තණකොටු පිහිටුවීම සංවිධානය කිරීම
- (ඵ) ඇති කරන සතුන් එන්නත් කිරීම, කරදැමීම ආදිය සංවිධානය කිරීම හා අධීක්ෂණය කිරීම
- (ඹ) ජාතික කිරි මණ්ඩලයේ උපදෙස් ඇතිව කිරි එකතු කිරීමේ මධ්‍යස්ථානය පිහිටුවීම
- (ඹ) කිරි එකතු කිරීමේ ස්ථාන හා ශීතකරණ මධ්‍යස්ථාන සංවිධානය කොට පැවැත්වීම සඳහා ආධාර කිරීම හා වැඩ පිළිවෙළ යෙදීම
- (ඪ) කිරි මණ්ඩල නිෂ්පාදන සඳහා අලෙවි හල් සංවිධානය කිරීම

4. සමුපකාර සංවර්ධනය

- (අ) සමුපකාර සමිති අධීක්ෂණය කිරීම
- (ආ) සමුපකාර සංගම්වල සංවර්ධන පැලැස්ම සකස් කිරීම
- (ඇ) සමුපකාර සංවර්ධන පැලැස්මවල ප්‍රගතිය සමීක්ෂණය කිරීම

5. සංස්කෘතික කටයුතු

- (අ) වාරිත්‍රානුකූල ආගමික වත්පිළිවෙත් පැවැත්වීම සංවිධානය කිරීම
- (ආ) පොදු ආගමික උත්සව සංවිධානය කිරීම

- (ඇ) කාට, කලාව හා සංගීතය පෝෂණය කිරීම හා ප්‍රවර්ධනය කිරීම
- (ඈ) ප්‍රාදේශීය ශාසනාරක්ෂක මණ්ඩල, ක්‍රියාත්මක කිරීම
- (ඉ) දහම් පාඨාල නඩත්තු කිරීම
- (ඊ) පොදු උත්සව සංවිධානය කිරීම ඇතුළුව සාහිත්‍ය හා සංස්කෘතික කටයුතු ප්‍රවර්ධනය කිරීම
- (උ) සාහිත්‍යමය හා සංස්කෘතික අගයෙන් යුත් පොත්පත් පළකිරීමට වෛර්යය දීම
- (ඌ) ගත්කතුවරුන්ට, කලාකරුවන්ට හා ශිල්පීන්ට ත්‍යාග ප්‍රදානය කිරීම
- (එ) සංස්කෘතික හා ආගමික කටයුතු සම්බන්ධ තොරතුරු සම්බන්ධ ලේඛන සම්පාදනය
- (ඵ) ආගමික සංවිධානවල ඉඩම් හා වෙනත් දේපළ පාලනය කිරීමට මුදල් ආධාර හෝ වෙනත් ආධාර සැපයීම
- (ඹ) කලාකරුවන් ලේඛකයින්, කැටුම් ශිල්පීන් හා සංගීතඥයින් සම්බන්ධ තොරතුරු එක්රැස් කිරීම
- (ඹ) සංස්කෘතික මධ්‍යස්ථාන පිහිටුවීම

6. අධ්‍යාපනය

- (අ) අධ්‍යාපනික සංවර්ධනය සඳහා පහත දැක්වෙන අකාරයේ පහසුකම් සැපයීම සඳහා අධ්‍යාපන සංවර්ධන වැඩසටහනක් සකස් කිරීම
 - (i) ගොඩනැගිලිපදාපය
 - (ii) ගෘහ ගාණවිද සැපයීම
 - (iii) ක්‍රීඩා ගුම් නැගීම
 - (iv) ශිෂ්‍ය නිවාස හා ගුරු නිල නිවාස ඉදිකිරීම
 - (v) ක්‍රීඩා උපකරණ සැපයීම
 - (vi) පුස්තකාල පහසුකම් සැපයීම
- (ආ) අධ්‍යාපන සංවර්ධන වැඩ සටහන ක්‍රියාත්මක කිරීම
- (ඇ) පහළම මට්ටමේ සංවිධාන ප්‍රදේශයේ පහත සඳහන් ආකාරයේ අධ්‍යාපනික අවශ්‍යතා සම්බන්ධයෙන් නිර්දේශයන් ඉදිරිපත් කිරීම
 - (i) අලුත් පාසල් ආරම්භ කිරීම
 - (ii) පාඨාල වැඩිදීම
 - (iii) පාඨාල ප්‍රතිසංවිධානය
 - (iv) පාඨාලවලට නම් දීම
 - (v) පාඨාල උසස් කිරීම
 - (vi) අලුත් පාසල පටන් ගැනීම

7. රැකියා නියුක්තිය

- (අ) සංවිධාන කටයුතු කිරීම පහළ මට්ටමේ ප්‍රදේශය සඳහා විශේෂ රැකියා සම්පාදන වැඩ සටහන් සංවිධානය කිරීම

8. ධීවර කටයුතු

- (අ) කොට්ඨාශ සංවර්ධන පැලැස්ම සකස් කිරීම
- (ආ) පැලැස්ම ක්‍රියාත්මක කිරීම
- (ඇ) ස්වයං රැකියා බැංකු ණය ක්‍රමය යටතේ බෝට්ටු නිකුත් කිරීම සඳහා ඉදිරිපත් කරන ඉල්ලුම් පත් නිර්දේශ කිරීම
- (ඈ) පිට මෝටර් එන්ජින් සහනාධාර ක්‍රමය යටතේ එන්ජින් මිලදී ගැනීමට ඉදිරිපත් කරන අයදුම් පත් අනුමත කිරීම
- (ඉ) බැංකු ණය ක්‍රමය යටතේ බෝට්ටු නිකුත් කිරීමේ ප්‍රගතිය සමීක්ෂණය කිරීම
- (ඊ) බෝට්ටු, ඇන්ජින්, ධීවර උපකරණ හා රුවල් රෝ මලදී ගැනීම සඳහා නිකුත් කරන ලද ණය ආපසු ගෙවීම සහතික කිරීම
- (උ) ශුභ සාධක පහසුකම් පැලැස්ම කිරීම හා ක්‍රියාත්මක කිරීම
 - උදහරණ :-
 - නිවාස පැවැත්වීම, ලී-පැවැත්වීම, වැසිකිලි පැවැත්වීම, ප්‍රදීපස්ථම්භ පහන් පැවැත්වීම
- (ඌ) සංක්‍රමණික හා කේටාසික කොටන ධීවරයින්ට නිවාස පැවැත්වීම
- (එ) රෝලාසන්න මසුන් මැරීමට නිබේන බාධක සොයා ගැනීම සහ ඒවා ඉවත් කිරීම
- (ඵ) ධීවරයින් බේරා ගැනීමේ කටයුතු සම්බන්ධීකරණය කිරීම.
- (ඹ) වෙත්දෙසි මඩු ඉදිකිරීම
- (ඹ) පහත සඳහන් කටයුතු ඉටු කිරීම :-
 - (i) බෝට්ටු ලියාපදිංචි කිරීම
 - (ii) දත්ත එකතු කිරීම
 - (iii) ධීවර උපකරණ පාරිච්චිය
 - (iv) ශීත කිරීමේ ගබඩා අයිස් නිෂ්පාදනාගාර, අයිස් කාමර හා ධීවර උපකරණ අලෙවි මධ්‍යස්ථාන පිහිටුවීම සඳහා වූ ස්ථාන තෝරා ගැනීම
 - (v) පිපිරීම් ද්‍රව්‍ය හා විෂ වර්ග පාරිච්චියට විරුද්ධව ක්‍රියා කිරීම

- (ක) පුහුණු කිරීමේ මධ්‍යස්ථාන අධීක්ෂණය කිරීම :-
 - (i) රට අභ්‍යන්තරයේ පිහිටි මධුන් ඇති කිරීමේ පොකුණු සඳහා සහකාර ගෙවීම
 - (ii) පොකුණු ඉදිකිරීම අධීක්ෂණය කිරීම
 - (iii)
 - (ග) වෙරළාසන්න කිරීමාණයන් ගොඩනැගීම යෝජනා කිරීම, ඒවා ගොඩනැගීම අධීක්ෂණය කිරීම හා සමීක්ෂණය කිරීම
 - (ච) ධීවර සමුපකාර සමීකි අධීක්ෂණය කිරීම හා පාලනය කිරීම
 - (ඨ) යාන්ත්‍රික කිරීමේ වැඩසටහන් ධීවර උපකරණ නිෂ්පාදනය හා අලෙවිය
 - (ඊ) වෙරළාසන්න මධුන් මැරීම සඳහා වූ සේවාවන්
 - (උ) ශිතකරණ ගබඩා හා අයිස් නිෂ්පාදනාගාර නැතිම
- (ඝ) ධීවරයින් සඳහා නිවාස සම්පාදනය
 - (ක) ධීවර ගම්වලට විදුලි බලය සැපයීම
 - (උ) ධීවර මංගලාන් හා ප්‍රවාහණ සේවා
 - (ඔ) ධීවර ගම්මාන සඳහා ජලසම්පාදන යෝජනා ක්‍රම
 - (ඔ) ගුහසාධක සංගම්, පිහිටුවීම හා විනෝද ක්‍රීඩා පහසුකම් සැපයීම
 - (ඞ) ධීවරයින් සඳහා රක්ෂණ ක්‍රමයන්
 - (ඈ) හදිසි අනතුරු වන්දි ගෙවීම
 - (ඉ) ධීවර බැංකු ආරම්භ කිරීම
 - (ඊ) ණය මුදල් ආපසු අය කර ගැනීම.

9. ආහාර

- (අ) පහළම මට්ටමේ ප්‍රදේශයේ ආහාර ගබඩා කිරීමේ හා බෙදා හැරීමේ කටයුතු අධීක්ෂණය කිරීම, ආහාර ගබඩා හා උමුරිය ස්ථාන ආදී බඩුබැමේ ස්ථාන පරීක්ෂා කිරීමේ බලතල හා ආහාර පාලන ශාඛාවේ ඕනෑම ලියවිල්ලක් පරීක්ෂාකිරීමේ බලතල මීට ඇතුළත් විය යුතුය.
- (ආ) ආහාර මුද්‍රදර ක්‍රමය ක්‍රියාත්මක කිරීම අධීක්ෂණය කිරීම
- (ඇ) අන්‍යවශ්‍ය ආහාර ද්‍රව්‍ය වර්ග ගිණ කිරීමට මුහුණ දීමට විධිවිධාන යෙදීම

10. සෞඛ්‍ය සේවා

- (අ) පහළම මට්ටමේ ප්‍රදේශයේ වාර්ෂික සංවර්ධන සැලැස්මේ සෞඛ්‍ය සේවා අංශ සකස් කිරීම
- (ආ) වාර්ෂික සැලැස්ම ක්‍රියාත්මක කිරීම අධීක්ෂණය කිරීම, සමීක්ෂණය කිරීම හා අගයාම
- (ඇ) සෞඛ්‍ය සේවා සංවර්ධනය සඳහා අය වැයට බාහිර මුදල් සපයා ගැනීමේ සංවිධානාත්මක කටයුතු කිරීම
- (ඈ) පාරිසරික සෞඛ්‍ය :-

උපකරණ :-

- පිරිසිදු ජලය සැපයීම, ආරක්ෂා සහිත ආකාරයට අපද්‍රව්‍ය ඉවත් කිරීම, කාර්මික අපද්‍රව්‍ය ඉවත් කිරීම පාලනය කිරීම, ජලසම්පාදනය හා වැඩිකිලි ඉදිකිරීම් වැඩ සටහන්.
- (අ) ආහාර හා ආහාර පිළිබඳ සනීපාරක්ෂණ-උදා :- හෝජනාගාරවල හා හෝටල්වල අවශ්‍ය සනීපාරක්ෂණ මට්ටම් පැවැත්වීම.
- (ඈ) ජලනීතිකා රෝග ආඥාපනත යටතේ ඉටු කළ යුතු කාර්යයන්-උදා :- දඩාවෙන් යන සුනඛයින් විනාශ කිරීම හා සුනඛයින් ප්‍රතිශක්තිකරණයට භාජනය කිරීම.
- (ඊ) පීඩා ආඥාපනත යටතේ ඉටු කළ යුතු කාර්යයන්.
- (උ) ජනතා සහගාමිත්වය ද ඇතිව සෞඛ්‍ය සේවා දියුණු කිරීම හා සංවර්ධනය කිරීම. උදා :- සෞඛ්‍ය අධ්‍යාපනය, පෝෂණය, පවුල් සෞඛ්‍ය හා මාතෘ හා ළමාරක්ෂණ යන කටයුතු දියුණු කිරීම.
- (ඊ) පාදැල් සෞඛ්‍ය සේවා.
- (ඈ) ප්‍රතිශක්තිකරණය.
- (ඉ) ප්‍රාථමික සෞඛ්‍ය මධ්‍යස්ථාන හා මාතෘ හා ළමා ගුහ සාධක මධ්‍යස්ථාන කළමනාකරණය හා නඩත්තුව.

11. නිවාස සම්පාදනය

- (අ) බදුකරුවන් ආරක්ෂාකිරීම යටතේ ක්‍රියා කිරීම-කුලී නිවැසියන් ආරක්ෂා කිරීමට ක්‍රියා කිරීම.
- (ආ) පස්වැද ඉදිකිරීම් කටයුතු-උදා :- පුරා සංවර්ධන හා ආදායම් නිපදවන වැඩ සටහන්.
- (ඇ) ජාතික නිවාස සංවර්ධන අධිකාරියෙන් ගොඩ නැගිය යුතු නිවාස යෝජනා ක්‍රම යෝජනා කිරීම හා ඒවා නැතිම සම්බන්ධකරණය කිරීම අධීක්ෂණය කිරීම හා සමීක්ෂණයට භාජනය කිරීම.

- (ඈ) කොට්ඨාශ නිවාස සම්පාදන වැඩ සටහන් සැකසීම හා නියත නිවාස ව්‍යාපෘති සකස් කිරීම හා ක්‍රියාත්මක කිරීම.
- (ඉ) නිවාස ණය.
- (ඊ) බලයලත් ගොඩනැගිලි ද්‍රව්‍ය වෙළඳුන්ගේ ව්‍යාපාරික කටයුතු අධීක්ෂණය කිරීම හා අලෙවිවලට වැඩ කටයුතු සමීක්ෂණය කිරීම.
- (උ) කොට්ඨාශ නිවාස යෝජනා ක්‍රම සැලසුම් කිරීම, ඉදි කිරීම හා නඩත්තුව
- (ඌ) අඩු වියදම් ඉදිකිරීම් ක්‍රම ප්‍රදර්ශනය කිරීම.
- (ඍ) නිවාස නැතිම සඳහා ගොඩනැගිලි ද්‍රව්‍ය සැපයීම.

12. වාර්ෂික වැඩ

- (අ) වාර්ෂික මගින් ජලය සැපයිය නැති ප්‍රදේශ සඳහා උපදේශක කමිටුවක් පත්යෙන් තෝරා පත් කර ගැනීම.
- (ආ) මානවර් ඉඩම්වල අයිතිකරුවන්ගේ රැස්වීම් කැඳවීම.
- (ඇ) ප්‍රාදේශීය ස්වභාවයේ වාර්ෂික වැඩ තෝරා ප්‍රමුඛතා ලැයිස්තු සැකසීම හා එම ලැයිස්තු අනුව ක්‍රියාත්මක කිරීම.
- (ඈ) ප්‍රදේශය තුළ වූ පුර් පරිමාණයේ වාර්ෂික වැඩ නඩත්තු කිරීම.

13. ග්‍රාම සංවර්ධනය

- (අ) ග්‍රාම සංවර්ධන සමිති හා කාන්තා සමිති ලියාපදිංචි කිරීම.
- (ආ) ලෝක ආහාර වැඩ සටහනේ හා වෙනත් ආධාර ලබා ග්‍රහණ කිරීම.
- (ඇ) ග්‍රාම සංවර්ධන සමිති වලට ආධාර දීමා ගෙවීම නිර්දේශ කිරීම.
- (ඈ) ග්‍රාමීය කාන්තා සංවර්ධන වැඩ කටයුතු.
- (ඉ) තෝරාගත් ගම්වල ජනාබද්ධ සංවර්ධන ඇති කිරීම.
- (ඊ) ගම් මට්ටමේ ක්‍රියාත්මක කරන කෘෂි ද්‍රව්‍ය පදනම් කර ගත් සංවර්ධන ව්‍යාපෘති.

14. කුඩා හා මධ්‍යම පරිමාණයේ කර්මාන්ත

- (අ) මධ්‍යම පරිමාණයේ කර්මාන්ත සංවර්ධනය දිරිදීම, කර්මාන්ත නිෂ්පාදනවල තත්ත්වය සම්මත කොට ඒවා නිෂ්පාදනයට අවසර දීම

15. සමාජ සේවා

- (අ) දිළිඳු පුද්ගලයන් වෙත දෙනු ලබන ව්‍යවස්ථාපිත සහකාරී ආධාර, පොදු ආධාර, මාසික දීමනා.
- (ආ) අනාථ පුද්ගලයින් හා පවුල් පුනරුත්ථාපනය.
- (ඇ) කාශයෝගීන් හා පාදරු රෝගීන්ට මුදල් ආධාර ලබාදීම හා මවුන් පුනරුත්ථාපනය.
- (ඈ) ගින්නෙන්, වර්ෂාවෙන්, කුණාටුවෙන් හෝ වෙනත් අවයේෂ හේතූන් නිසා වාසස්ථාන විනාශ වී ගිය පුද්ගලයින්ට අනියම් ආධාර, රැකියා ආමිපත්ත, මධුන් මැරීමේ බෝවිටු සැපයීම.
- (ඉ) ආබාධිත පුද්ගලයින් පුනරුත්ථාපනය හා මවුන්ගේ සුභසාධක කටයුතු.
- (ඊ) පවුල් සාම සේවා.
- (උ) ආධාරක හා උපකරණ සැපයීමද ඇතුළුව ශාරීරික වශයෙන් හා මානසික වශයෙන් ආබාධිත පුද්ගලයින් සඳහා ආරක්ෂා සුභ සාධක හා පුනරුත්ථාපන කටයුතු.
- (ඌ) බිහිරි, අන්ධ හා අංග විකල පුද්ගලයින් සඳහා රැකියා පුහුණු කටයුතු, රැකියාවන්හි යෙදවීම පිණිස මැදිහත් වී කටයුතු කිරීම හා මවුන් පුනරුත්ථාපනය කිරීම.

16. ඉඩම් පරිහරණය හා ඉඩම් නිරවුල් කිරීම.

- (අ) ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ බලතල.
 - (i) ප්‍රදේශයෙහි වාසීන් සඳහා ඉඩම් කවිවේර පැවැත්වීම.
 - (ii) හිමිවීම කොටන අවස්ථාවන්හි ඉඩම්වල අයිතිය භාර ගැනීම.
 - (iii) කොන්දේසි කඩ කිරීම සඳහා බලපත්‍ර අවලංගු කිරීම.
 - (iv) ඉඩමෙන් තෙරපීම.
 - (v) බලපත්‍රලාභීන් ගෙවීම් පැහැර හැරී වීට බෝග තහනම් කිරීම. හා
 - (vi) බලපත්‍රයකින් පවරාදුන් ඉඩමකට ඇතුළුවීමේ බලය.
- (ආ) රාජ්‍ය ඉඩම් ආඥාපනත යටතේ.
 - (i) පොදු මංගලාත්මකව සාබද වෙන් කළ ඉඩම් බදු දීම.
 - (ii) වසර 1 කට කොච්චි කාල සීමාවක් සඳහා වෙරළට සාබද බිම සඳහා බලපත්‍ර නිකුත් කිරීම.
 - (iii) මුහුදු වෙරළින් වැලි රැගෙන යාම තහනම් කිරීම. හා
 - (iv) මුදල් කොට්ටේ වීට දේපොල බැහැර කිරීම අවලංගු කිරීම.
- (ඇ) 1979 අංක 43 දරන ඉඩම් පැවරීමේ (විශේෂ විධිවිධාන) පනත.
 - (i) පස සංරක්ෂණ පියවර පැනවීම. හා
 - (ii) බැහැර කිරීමේ මප්පු ලියා පදිංචි කිරීම.

[සිරිල් මැතිව මහතා]

(ඇ) 1979 අංක 7 දරන රාජ්‍ය ඉඩම් (අයිතිය ලබා ගැනීමේ) පනත.

- (i) අතවසර පදිංචිකරුවන් වෙත දැන්වීම දීම, හා
- (ii) අයිතිය ලබා ගැනීම සඳහා මහේස්ත්‍රාත්වරයා වෙත ඉල්ලුම්පතක් ඉදිරිපත් කිරීම.

(ඉ) කැලෑ ආදාපනත

(i) වෙන් කොට ඇති ගස් රක්ෂා කිරීම.

(ඊ) බෙද දුන් ඉඩම් සංවර්ධනය කිරීම.

(උ) තණ බිම්, ගම්බද කැලෑ ඇති කිරීම.

(ඌ) ජල පාලනය, වග සම්පත් ආරක්ෂා කිරීම හා පස සංරක්ෂණය කිරීම.

(එ) ගම් පුරප් කිරීමේ යෝජනා ක්‍රම.

(ඵ) ජල ගැලීම් වලින් ආරක්ෂා කිරීමේ කටයුතු.

17. සැලසුම් ක්‍රියාත්මක කිරීම.

(අ) ප්‍රාදේශීය (ජාතික) සහ ජන්ද කොට්ඨාශ ආර්ථික සැලසුම් ක්‍රියාත්මක කිරීම.

(ආ) ප්‍රගති පාලනය.

(ඇ) රාජ්‍ය සහ පොදුගිණි අංශවල ආයෝජන වැඩ සටහන් පිළිබඳ ප්‍රගතිය සමීක්ෂණය කිරීම.

(ඈ) ආර්ථික කටයුතුවල නිරත ආයතනවල සහ ව්‍යවසායවල ඉටු කිරීම් පිළිබඳ අගැයීම.

(ඉ) සැලසුම් ඉලක්ක අත්කර ගැනීම සම්බන්ධයෙන් අදාළ දත්ත ඉදිරිපත් කිරීම.

(ඊ) සැලසුම් ඉලක්ක අත්කර ගැනීම සම්බන්ධයෙන් තොරතුරු විසුරුවා හැරීම.

(උ) ක්‍රියාත්මක කිරීමේ වැඩ සටහන් සම්බන්ධයෙන් ප්‍රවාරය කිරීම.

(ඌ) මිනිස් ශ්‍රම ශක්තිය සැලසුම් කිරීම - රැකියා දත්ත බැංකුව.

18. සමාජ සේවා.

(අ) ජල ගැලීම්, නියං, වසංගත සහ වෙනත් අසාමාන්‍ය හේතු නිසා ඇති වන ආපද සම්බන්ධයෙන් සහන සැලසීම හා පීඩාවට පත් තැනැත්තන් පුනරුත්ථාපනය කිරීම සහ නැවත පදිංචි කරවීම.

(ආ) පරිවාස හා ළමාරක්ෂක සේවාවන්.

19. ග්‍රාම සංවර්ධනය.

(අ) ග්‍රාම සංවර්ධන කටයුතු සංවිධානය කිරීම.

(ආ) පුහුණු කිරීමේ වැඩ සටහන්.

(ඇ) ග්‍රාම සංවර්ධන සමිති/කාන්තා සමිති නිල දරන්නන්, ගම් නායකයන් සහ ග්‍රාම සංවර්ධකයෙහි නියැලී නිලධාරීන් පුහුණු කිරීම.

20. කම්කරු

(අ) දක්ෂතා වර්ධනය කිරීම සහ වෘත්තීය පුහුණු කිරීම.

(ආ) කම්කරු සමුපකාර සමිති.

21. ජෛව කර්මාන්ත

(අ) නුල් කැටීම, රේදි වීම් (ගෙහිම සහ රේදි නිමගම් කිරීම), රේදිවලින් සකස් කළ බඩු, පාචගන්, පලස් සහ පාපිසි, යොන් කැරලි, කඩ සහ ලුණු කර්මාන්ත හැර ඇලුම් නිෂ්පාදනය කිරීම සහ බනිත් රේදි මුද්‍රණය කිරීම හැර රේදි මුද්‍රණය කිරීම ඇතුළු ජෛව කර්මාන්ත සංවර්ධනය කිරීම, පාලනය කිරීම සහ විධිමත් කිරීම.

(ආ) පොදුගිණි සහ සමුපකාර අංශයන්හි ඇති සියලු ජෛව කර්මාන්ත විධිමත් කිරීම, අධීක්ෂණය කිරීම සහ සම්බන්ධීකරණය කිරීම, ඇඟලුම් ඇතුළු සියලු රේදි නිෂ්පාදනය අපනයනය කිරීම, සංවර්ධනය කිරීම සහ විධිමත් කිරීම.

22. විදුලි බලය සහ බලශක්තිය

(අ) ජාතික විදුලිබල පද්ධතියට විදුලිබලය පෝෂණය කොකැරෙන පුර්ය බල ශක්තිය, ජෛව වායුව ආදිය වැනි නාපර්තක බල ශක්තිය ගෙන දෙන අනෙකුත් සියලුම විදුලිබල ජනනයන්.

(ආ) විදුලිබලය බෙදාහැරීම සහ අලෙවිය මඟින් ප්‍රමාණයේ සහ පහළම මට්ටමේ ජනකවලට පැවරීමේ ශක්තියට සවිස්තරව විමර්ශනය කර බැලිය යුතු ය.

23. සවිදේශ කටයුතු

පුද්ගල/උත්සව/තුවක්කු/උපපැන්න, විවාහ සහ මරණ ලියාපදිංචි කිරීම.

24. ආහාර හා සමුපකාර

(අ) ආහාර බෙදා හැරීම සහ සලාක කිරීම/සමුපකාර ව්‍යවසායන්.

(ආ) සමුපකාර සමිති අධීක්ෂණය සහ විගණනය කිරීම.

(ඇ) සමුපකාර අධ්‍යයනය සහ ප්‍රවාරක කටයුතු.

(ඈ) සමුපකාර සේවකයන් පිළිබඳ කොමිෂන් සභාව.

(ඉ) සමුපකාර සමිති සේවකයන්ගේ සේවා නියුක්තිය උසස් කිරීම, විශ්‍රාම ගැන්වීම සහ සමුපකාර සමිති සේවකයන් සම්බන්ධ හෝ වෙනත් කරුණු.

25. කර්මාන්ත සහ විද්‍යා කටයුතු

(අ) ලුණු නිෂ්පාදනය, එකතු කිරීම, මලට ගැනීම සහ විකිණීම (අතුරු නිෂ්පාදනද ඇතුළුව)

(ආ) ලුණු සහ අතුරු නිෂ්පාදන ද්‍රව්‍යවලින් ලැබෙන ආදායම ආරක්ෂා කිරීම සහ මුහුදු ජලයෙන් තනාගත් අතුරු නිෂ්පාදන ද්‍රව්‍ය නිෂ්පාදනය කිරීම, විකිණීම සහ බෙදා හැරීම, මුහුදු ජලයෙන් තනාගත් අතුරු නිෂ්පාදන විකිණීම පිළිබඳ පර්යේෂණ කටයුතු.

(ඇ) කාර්මික යෝජනා සහ ඇස්තමේන්තු.

(ඈ) කාර්මික යෝජනා ක්‍රම, ණය යෝජනා ක්‍රම, වැඩ ඇස්තමේන්තු වෙනස් කිරීම, විසර්ජන පනත්, සාමාන්‍ය වෛරන්ට බලපත්‍ර පරිපූරක ඇස්තමේන්තු, විශේෂ වෛරන්ට බලපත්‍ර.

(ඉ) (ආණ්ඩුවේ නිවාසවල ගෙවල් කුලිය හැර) ආණ්ඩුවේ ගොඩනැගිලිවලින් කුලිය සහ ඉඩම්වලින් බදු.

26. ඉඩම්

(අ) වාර්මාර්ග වැඩ/ජලගැල්මෙන් ආරක්ෂාව සැලසීම/ජලසම්පත් සැලසුම් කිරීම.

27. පාර්ලිමේන්තු කටයුතු හා ක්‍රීඩා

(අ) ක්‍රීඩා/විකේද පහසුකම් උනන්දු කරවීම හා ජවා තහා සිටුවීම.

28. ධීවර කටයුතු

(අ) ධීවරයින් පුහුණු කරවීම සහ ධීවරයින් අතර ව්‍යාජනි වැඩ.

(ආ) ධීවරයින් සඳහා ණය පහසුකම් ප්‍රවර්ධනය කිරීම.

(ඇ) රජයට අයත් ධීවර යාත්‍රා පිළිබඳ කළමනාකරණය සහ ජවා ක්‍රියා කරවීම.

(ඈ) මාර් සහ මාර් නිෂ්පාදන බෙදා හැරීම සහ අලෙවි කිරීම.

(ඉ) ධීවර ආම්පන්න ආනයනය කිරීම සහ ජවා බෙදා හැරීම.

(ඊ) අයිස් යන්ත්‍රාගාර, ශීත කාමර, ධීවර වරායවල සහ තැංගුරම් ස්ථාන සහ ධීවර කර්මාන්ත සඳහා අවශ්‍ය වෙනත් උපසංස්ථා පහසුකම් පිහිටුවීම සහ පවත්වාගෙන යාම.

29. ග්‍රාමීය කර්මාන්ත සංවර්ධනය

(අ) සතුන් බෝ කිරීම, සතුන්ගේ ලෙඩරෝග හා සතුන් නිරෝධායනය, සතුන් සහතික කිරීම, මිහාරකුන් ආරක්ෂා කිරීම.

(ආ) කුඩා කර්මාන්ත සංවර්ධනය කිරීම සහ පාලනය කිරීම.

30. යොවන කටයුතු හා රැකියා

(අ) කාර්මික රැකියාවන් සහ විශේෂ රැකියා වැඩ සටහන්.

(ආ) වෘත්තීය හා කාර්මික පුහුණු වැඩ සටහන් සම්බන්ධීකරණය කිරීම.

31. රාජ්‍ය

(අ) සංචාරක කර්මාන්ත සංවර්ධනය කිරීම.

32. ප්‍රාදේශීය සංවර්ධනය

(අ) කල් කර්මාන්තයට අදාළ කාරණා

33. අධ්‍යාපන සේවා

(අ) අධ්‍යාපන ගොඩනැගිලි ඉදිකිරීම හා නඩත්තු කිරීම

(ආ) ඉගැන්වීමේ උපකරණ, ප්‍රව්‍යා ද්‍රව්‍ය උපකරණ, දැව භාණ්ඩ සහ වෙනත් උපකරණ සහ යෙදවුම් නිෂ්පාදනය කිරීම, බෙදා හැරීම සහ විකිණීම

(ඇ) විද්‍යා රසායනාගාර සහ විද්‍යා උපකරණ සැලසීම

(ඈ) පුස්තකාල සේවාවන් සංවිධානය කිරීම සහ දියුණු කිරීම

34. දේශීය වෛද්‍ය විද්‍යාව

(අ) මාෂධීය පැළෑටි සහ සකස් කළ මාෂධීය අපනයනය කිරීම

(ආ) මාෂධීය උද්‍යාන පිහිටුවීම සහ ජවා නඩත්තු කිරීම, ආයුර්වේද පර්යේෂණාගාර සහ මාෂධීය නිෂ්පාදනාගාර පිහිටුවීම සහ ජවා නඩත්තු කිරීම

(ඇ) ආයුර්වේද මාෂධිගාලා සහ පාරෝග්‍යගාලා පිහිටුවීම

35. පළාත් පාලන, නිවාස හා ඉදිකිරීම්

(අ) මෝටර් වාහන කොටන වෙනත් වාහන ලියාපදිංචි කිරීම

(ආ) 176 වන අධිකාරය වන ප්‍රසිද්ධ රඟදක්වීම් පිළිබඳ ආදාපනතේ (6 වන වගන්තිය හැර) යෙදුම් විධිවිධාන පරිපාලනය කිරීම

- (ඇ) දඩුවමක් සහ බලලත් විනය කිරීම
- (ඈ) කුඩා ගෙවත් ආඥාපනතේ 3 වන සහ 9 වන වගන්ති
- (ඉ) වෙන්දේසිකරුවන් සහ ගැරිකරුවන්
- (ඊ) ජල සම්පාදන ක්‍රම, කළමනාකරණ ක්‍රම, විදුලිබලය සැපයීම සහ නිවාස යෝජනා ක්‍රම ඇතුළු පළාත් පාලන ආයතනවල මහජන උපයෝගීතා සේවාවන්
- (උ) විදුලිබල නියෝග
- (ඌ) විකේන්ද්‍ර බදු
- (ඍ) මාර්ගෝපදේශකයන්
- (ඎ) ගෝඝාතකයන්
- (ඏ) ජල සම්පාදන යෝජනා ක්‍රම විමර්ශනය කිරීම, සැලසුම් කිරීම, ඉදිකිරීම සහ ව්‍යාපෘතිකරණය කිරීම සහ යෝජනා ක්‍රමය පිළිබඳ පළාත් පාලන ආයතනය විසින් නිර්ණය කරනු ලබන කාර්මික සේවාවන් සැලසීම :-
 - (අ) මහ නගර සභා, නගර සභා, සුළු නගර සභා සහ ගම් සභා
 - (ආ) ආරෝග්‍යශාලා, විශ්ව විද්‍යාල සහ කාර්මික ශාලා වැනි විශාල ආයතන
- (ඐ) පළාත් පාලන ආයතන විසින් නිර්ණය කරනු ලබන යෝජනා ක්‍රම පිළිබඳව මහජන උපයෝගීතාවන් සැලසීම
- (එ) ගොඩනැගිලි සහ ගොඩනැගිලි යෝජනා ක්‍රම පරිපාලනය කිරීම, කළමනාකරණය කිරීම හෝ ඒවා පාලනය කිරීම සඳහා ගොඩනැගිලි ඉදිකිරීම
- (ඒ) මුද්‍රිත ඉවත් කිරීම සහ මුද්‍රිතවලට පදිංචිකරුවන් තැවත පදිංචි කරවීම
- (උ) සම් නිවාස යෝජනා ක්‍රමයක් ක්‍රියාත්මක කරනු ලැබූ හෝ ක්‍රියාත්මක කිරීමට අදාළ කරනු ලබන සම් ප්‍රදේශයක වැඩිපමණක් සඳහා අත්පිටපත් පහසුකම් සහ සේවාවන් සැලසීම සහ ඒ කාර්ය සඳහා ගොඩනැගිලි ඉදිකිරීම
- (ඌ) ගොඩනැගිලි ඉදිකිරීමේ කාර්ය සඳහා හෝ ඒවා සම්බන්ධ හෝ ඒවා ආනුභවික සම් කාර්ය සඳහා අවශ්‍ය ද්‍රව්‍ය නිෂ්පාදනය කිරීම, ආනයනය කිරීම හෝ සැපයීම
- (ඍ) සම් නිවාස ඉදිකිරීමේ අරමුණක් ක්‍රියාත්මක කිරීමේ කාර්ය සඳහා තනතුරු කිරීමෙන් හෝ අනුකාරකයකින් අත්කර ගන්නා ලද දේපල දැමීමෙන්, කළමනාකරණය කිරීමෙන්, විකිණීමෙන් පවාරණය කිරීමෙන්, හුවමාරු කිරීමෙන් බදු දීමෙන් හෝ වෙනත් ආකාරයකින් බැහැර කිරීම
- (ඎ) ජාතික නිවාස පනතේ සම් විධිවිධාන අනුව කටයුතු කිරීම කඩ කරන හෝ ඒ අනුව කටයුතු කිරීමට පැහැර හරින ගොඩනැගිලි ඉදිකිරීමේ සම්බන්ධව විරුද්ධව කඩු පැවරීම
- (ඏ) ඒ හා සම්බන්ධ නිවාස ඉදිකිරීමේ කටයුතු සම්බන්ධකරණය කිරීම
- (ඐ) ඉහත දක්වා ඇති අරමුණු කිසිවක් ක්‍රියාත්මක කිරීමේ කාර්ය සඳහා අවශ්‍ය වන්නාවූ හෝ අවස්ථානුකූල වන්නාවූ ගිවිසුම්වලට හෝ වෙනත් සංවිධාන කටයුතු වලට ඇතුළත් වීම.
- (එ) ඉහත දක්වා ඇති අරමුණු කිසිවක් ක්‍රියාත්මක කිරීමේ කාර්ය සඳහා ඉඩම් සහ දේපල තත්කාලයෙහි බලපවත්නා සම් නීතීන් යටතේ අත්කර ගැනීම සහ ඒ ඉඩම් සහ දේපල සංවර්ධනය කිරීම සහ ප්‍රති සංවර්ධනය කිරීම
- (ඒ) නිවාස ඉදිකිරීම සඳහා ඉඩම් අත්කර ගැනීම
- (උ) විකිණීම, බදු දීම, කුලියට දීම ආදිය සඳහා නිවාස ඉදිකිරීම
- (ඌ) අධිකාරියට අයත් ඉඩම් සහ නිවාස කළමනාකරණය කිරීම
- (ඍ) නිවාස දේපල මිලට ගැනීමට හෝ නිවාස ඉදිකිරීමට හෝ නියම සැලසීම
- (අආ) මුද්‍රිත සහ පැලපත් ඉවත් කිරීම. හාර ගැනීම සහ ඒ කටයුතුවලින් අහිමි වූ පැතැත්තන් තැවත පදිංචි කරවීම.
- (අභ) අලුත් නිවාස ජනපද සහ නගර සභා ප්‍රදේශ සංවර්ධනය කිරීම.
- (අඃ) උදව් ඇතිව ස්වයං ආධාර නිවාස ක්‍රම පිහිටුවීම.
- (අ඄) රජයේ පාරවල්.
- (අඅ) පරිසරය සහ මූලික මට්ටමේ ජාතික සම්පත් පිළිබඳව දත්ත සහ තොරතුරු රැස්කිරීම.
- (අආ) අධිකාරිය විසින් විධාන කරනු ලබන පරිදි මධ්‍යම පාරිසරික අධිකාරියේ ක්‍රියාකාරී වැඩසටහන මෙහෙයවීම.
- (අඃ) ප්‍රාදේශීය මට්ටමේදී වැදගත් පාරිසරික සම්බන්ධතාවක් ඇති සිද්ධීන් සහ විශේෂයෙන්ම ස්වාභාවික සම්පත් කෙරෙහි කැපී පෙනෙන අහිතකර පාරිසරික බලපෑමක් ඇති කර විය හැකි සිද්ධීන් ඇති වුවහොත් ඒ පිළිබඳව වහාම මධ්‍යම පාරිසරික අධිකාරියට උපදෙස් කීම.
- (අ඄) මධ්‍යම පාරිසරික අධිකාරිය විසින් යොමු කරන ලද පරිසරය පිළිබඳ ප්‍රශ්න හෝ විෂයයන් පරීක්ෂා කිරීමක සහ විනය කිරීම, හාර ගැනීම.
- (අඅ) මධ්‍යම පාරිසරික අධිකාරියේ මාර්ගෝපදේශය යටතේ මූලික මට්ටමේදී පරිසරය පිළිබඳ හැඟීම් ඇති කරවන වැඩ සටහන් ක්‍රියාත්මක කිරීම.
- (අආ) මූලික මට්ටමේදී පරිසරය පිළිබඳව අධ්‍යයන සමීක්ෂණ යෝජනා ක්‍රමවලදී මධ්‍යම පාරිසරික අධිකාරියට සහායවීම.

- (36) කෘෂිකර්මය
 - (අ) සුළු අපනයන බෝග (කුරුඳු, කරදමුංගු, කොකෝවා, කෝපි, සිංකෝනා, පැහැර, කරාබුකැටි, ඉඳුරු, රටකපු, ගම්මිරිස්, කෙත්පිපි, මැකුණකොළ, කිතුල්, පුවක්, රැමි, සේර, සාදික්කා, පයිරෝන්ගුම්).
 - (ආ) කුඹුරු අඳය.
 - (ඇ) සුළු වාර්ෂික කටයුතු ඇතුළු ගොවිජන සේවාවන්.
 - (ඈ) කෘෂිකාර්මික රක්ෂණය.
 - (ඉ) දේශීය කෘෂිකාර්මික නිෂ්පාදන සඳහා සහතික කළ මිල ක්‍රමය.
 - (ඊ) ආහාර නිෂ්පාදනය වැඩි කිරීම සඳහා ක්‍රියා මාර්ග.

පාර්ලිමේන්තුවේ රැස්වීම්

පාර්ලිමේන්තු අමාත්‍යවරුන්

SITTINGS OF THE PARLIAMENT

එම්. චින්සන්ටි පෙරේරා මහතා (පාර්ලිමේන්තු කටයුතු හා ක්‍රීඩා ඇමතිතුමා සහ ආණ්ඩු පාර්ශ්වයේ ප්‍රධාන සංවිධායකතුමා)

(திரு. எம். வினசன்ட் பெரேரா - பாராளுமன்ற அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதம அரசாங்கக் கொறடாவும்)

(Mr. M. Vincent Perera Minister of Parliamentary Affairs & Sports and Chief Government Whip)

"That this Parliament at its rising this day do adjourn until 10 a.m. on Wednesday, 09th January, 1985 ; and that the hours of sitting that day shall be 10 a.m. to 12 noon and 2 p.m. to 4.30 p.m. At 4.30 p.m. Mr. speaker shall adjourn the Parliament without Question put."

ප්‍රශ්නය විමසන ලදී, සහ සම්මත විය.
வினா விடுக்கப்பெற்றது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Question put, and agreed to.

ස්ථාවර නියෝග : සංශෝධන

நிஸ்க்கட்டளகைகள் : திருத்தங்கள்

STANDING ORDERS : AMENDMENT

ආර්. ප්‍රේමදාස මහතා (අග්‍රාමාත්‍යතුමා, පළාත් පාලන, නිවාස හා ඉදිකිරීම් ඇමතිතුමා, මහාමාර්ග කටයුතු පිළිබඳ ඇමතිතුමා, හදිසි අවස්ථා මහජන පරිපාලන ඇමතිතුමා සහ පාර්ලිමේන්තුවේ අග්‍රාමාත්‍යතුමා)

(Mr. R. Premadasa - Prime Minister, Minister of Local Government, Housing & Construction, Minister of Highways, Minister of Emergency civil Administration and Leader of the House of Parliament)

I move,

"That the following recommendations of the Committee on Standing Orders relating to addition of New Standing Orders Nos. 106B, 115A and 129 (h) and amendment of Standing Orders Nos. 7, 8, 17, 70, 78A(4), 78B(4), 106A, 115, 129(c) and 129(d) which were presented to Parliament in their Report on December 14, 1984 be agreed to :-

- (a) That the existing Standing Order No. 7 be deleted and the following New Standing Order No. 7 be substituted therefor :-

MEETINGS

" 7. (1) Unless Parliament otherwise decides, Parliament shall meet in two alternate weeks in each month commencing after the first Sunday of each month and shall sit on the Tuesday, Wednesday, Thursday and Friday of the first of such weeks and the Thursday and Friday of the alternate week.

[පිරිපිල් මැතිව මතක]

- (2) The Sitting of Parliament shall commence at the following times :-

On Tuesdays, Wednesdays and Thursdays at 10.00 a.m.

On Fridays at 9.30 a.m.

Provided that a meeting summoned by the President shall begin at such hour as the President may fix in giving notice thereof.

- (3) The proceedings on any business under consideration at 12.00 noon on Tuesdays, Wednesdays, Thursdays and Fridays shall, unless Parliament otherwise decides, be interrupted without question put, and shall be resumed at 2.00 p.m.
- (4) At 4.30 p.m. on every Tuesday, Wednesday and Thursday and 5.00 p.m. on every Friday, Mr. Speaker shall adjourn Parliament without question put.
- (5) At 3.30 p.m. on every Tuesday, Wednesday and Thursday and 4.00 p.m. on every Friday, the proceedings on any business then under consideration shall be interrupted; and if Parliament be in Committee, the Chairman shall leave the Chair and make his report to Parliament, and if a motion has been proposed for the adjournment of Parliament, or of the debate, or in Committee that the Chairman do report progress or do leave the Chair, every such dilatory motion shall lapse without question put;

Provided always that on the interruption of business, the closure may be moved under Standing Order 41 and, if moved, or if proceedings under that Standing Order be then in progress, Mr. Speaker or the Chairman shall not leave the Chair until the question consequent thereon and on any further motion as provided in that Standing Order has been decided.

- (6) After the business under consideration at 3.30 p.m. on Tuesday, Wednesday and Thursday or 4.00 p.m. on Friday has been disposed of, no business which may be opposed by any member shall be taken."

- (b) That the existing Standing Order No. 8 be deleted and the following New Standing Order No. 8 be substituted therefor :-

"8. A motion may be made by a Minister of the Cabinet at the commencement of Public Business, to be decided without amendment or debate, to the following effect :-

" that the proceedings on any specified business be exempted at this day's sitting from the provisions of Standing Order 7 "

And if such a motion be agreed to, the business so specified shall not be interrupted if it is under discussion at the time fixed for interruption of business and may be entered upon at any hour though opposed :

Provided that then the business exempted from the operation of this Order is disposed of after 4.30 p.m. on Tuesday, Wednesday or Thursday or after 5.00 p.m. on Friday, Mr. Speaker shall, immediately after the conclusion of the last item of exempted business, adjourn Parliament without question put. "

- (c) That the existing Standing Order No. 17 be deleted and the following New Standing Order No. 17 be substituted therefor :-

ADJOURNMENT ON MATTERS OF URGENT PUBLIC IMPORTANCE

" 17. (1) A motion for the adjournment of Parliament shall not be made until Public Business has been entered upon (except by a Minister of the Cabinet) unless a member rises in his place at the end of questions and ask leave to move the adjournment of Parliament, for the purpose of discussing a definite matter of urgent public importance and state the matter.

- (2) Such a motion by a member shall not be made unless -

(a) written notice of such motion is given to Mr. Speaker before the commencement of the sitting on the day on which the motion is proposed to be made and his consent obtained ; and,

(b) the member obtains the leave of Parliament ; or
(c) the leave of Parliament not having been given, not fewer than twenty members rise in their places to support him :

Provided where Mr. Speaker has refused his consent or is of opinion that the matter proposed to be discussed is not in order, he may allow the member raising the question to read the notice of the motion and thereafter Mr. Speaker shall state the reason for refusing consent or holding the motion as being not in order.

- (3) If the motion is so supported or Parliament gives leave, it shall stand over on Tuesday, Wednesday or Thursday until 2.30 p.m. and on Friday until 3.00 p.m.
- (4) Leave shall not be sought for more than one such motion on any one day.
- (5) On days on which Government Business has precedence, no motion for the adjournment of Parliament, other than motion made under the provisions of this Order, shall be moved between the items of business set down for that day before 3.30 p.m. on Tuesday, Wednesday or Thursday or 4.00 p.m. on Friday, unless such motion be moved by a Minister of the Cabinet."

- (d) That the existing Standing Order No. 70 be deleted and the following News Standing Order No. 70 be substituted therefor -

ALLOTTED DATES FOR APPROPRIATION BILL

" 70. (1) Twenty-six days and no more (unless as hereinafter provided) being days before 31st December shall be allotted to the consideration of the Appropriation Bill :

Provided that days occupied in the consideration of any Supplementary Appropriation Bill shall not be included in the compilation of the aforesaid twenty-six days.

- (2) On a day so allotted the hours of sitting shall be 9.00 a.m. to 12.00 noon and 1.30 p.m. to 6.30 p.m.

Provided that at 6.00 p.m. paragraphs (5) and (6) of Standing Order 7 shall operate.

- (3) On a day so allotted, the Appropriation Bill shall be put down as the first item of Public Business and no other Public Business shall be taken before 6.00 p.m. on any such day.
- (4) Not more than seven days shall be allotted to the Second Reading of the Bill, and at 6.00 p.m. on the last allotted day Mr. Speaker shall, unless the Proceedings on the Second Reading have terminated earlier, put forthwith any questions necessary to dispose of the Second Reading and to commit the Bill and Parliament shall not be adjourned until all such questions have been disposed of.
- (5) Except as provided in paragraph (1) of this Order not more than twenty-two of the days shall be allotted to the Committee Stage of the Appropriation Bill, and on the last of such days at 6.00 p.m. the Chairman shall, unless the Bill has previously been reported, put forthwith the Question on any amendment then under discussion and then successively on any Government amendments to that Head and the Question necessary to dispose of that Head and shall then proceed successively to put forthwith the Question with respect to each Ministry's Heads, that the total amounts of the Heads outstanding in the Ministry's Estimates be inserted in the Schedule for the services defined in those Estimates and then that the several Schedules respectively stand part of the Bill and Parliament shall not be adjourned until the Bill has been reported.
- (6) On any day on which proceedings under this Order are to be brought to a conclusion the consideration of such proceedings shall not be anticipated or interrupted by a motion of adjournment and no dilatory motion shall be moved on such proceedings :

Provided that if leave is given for a motion of adjournment under Standing Order 17 such motion shall stand over until the proceedings on the Appropriation Bill have been concluded and at 8.30 p.m. Mr. Speaker shall unless Parliament be previously adjourned, adjourn Parliament without question put."

(e) That the existing Standing Order No. 78A (4) be deleted and the following New Standing Order No. 78A (4) be substituted therefor :

"78A. (4) The select Committee appointed under paragraph (2) of this Order shall have power to send for persons, papers and records and not less than half the number of members of the Select Committee shall form the quorum."

(f) That the existing Standing Order No. 78B (4) be deleted and the following New Standing Order No. 78B(4) be substituted therefor :-

"78B. (4) The Select Committee appointed under Paragraph (2) of this Order shall have power to send for persons, papers and records and not less than half the number of members of the Select Committee shall form the quorum."

(g) That the existing Standing Order No. 106a. be deleted and the following New Standing Order No. 106A be substituted therefor :-

"106a. The Committee of Selection may, from time to time, in the case of death, resignation or vacation of membership of a member of a Consultative

Committee, appoint another member to take the place of such member on Consultative Committee. However, the Committee of Selection reserves to itself the right to discharge any member of any Consultative Committee when the Committee deems it necessary and appoint another member in his place. Every appointment under this Order shall be announced to Parliament at its next Meeting."

(h) That the following New Standing Order No.106B be added at end of New Standing Order No. 106A :-

"106B. Any Member who absents himself from three consecutive meetings of the Committee without having obtained the prior leave of such Committee on application under his signature, shall be deemed to have vacated his membership of such Consultative Committee and shall not be re-appointed to such Committee during the same Session unless agreed to by the Committee of Selection :

Provided that the preceding provisions shall not apply where any meeting of such Committee is held on a day falling within the period during which such member has, with the leave of Parliament first obtained, absented himself from sittings of Parliament."

(i) That the existing Standing Order No. 115 be deleted and the following New Standing Order No. 115 be substituted therefor :

"115. Three members of a Consultative Committee shall form the quorum and it shall be the duty of the Chairman of such Consultative Committee. not to function without the required quorum."

(j) That the following New Standing Order No. 115a be added at end of New Standing Order No.115 :-

SUB-COMMITTEES

"115A. (i) Each Consultative Committee may, when it considers necessary appoint sub-committees of its own members to examine and report to such Consultative Committee on such matters within a period to be specified by the Consultative Committee, as such Consultative Committee may direct and such Consultative Committee may when it considers necessary authorize any such sub-committee for the performance of its duties to summon before it and question any person and call for and examine any paper, record or document and move from place to place for the fullest consideration of the matters referred to it and to meet notwithstanding any adjournment of Parliament.

(ii) Each sub-committee shall consist of a Chairman and two other members nominated by the Consultative Committee. Two members including the Chairman of such sub-committee shall form the quorum.

(iii) A member functioning as Chairman of one sub-committee shall not function in that capacity concurrently in any other sub-committee of such Consultative Committee.

(iv) The Secretary-General of Parliament or any other officer nominated by him shall be the Secretary to every sub-committee who shall prepare and maintain the minutes of every such sub-committee.

(v) All meetings of sub-committees shall be held in Parliament unless the Consultative Committee decides otherwise."

(k) That the existing Stanfing Order No. 129 (c) and (d) be deleted and the following New Standing Order No. 129 (d) be substituted therefor :-

" 129. In committees for special purposes-

(c) Vacancies shall be filled by the Committee of Selection. The filling of every such vacancy shall be announced to parliament at tis next meeting.

(d) Unless otherwise specified in the Standing Order, that quorum shall be three members and it shall be the duty of the Chairman of such Committee not to function without the required quorum."

(l) That the following New Standing Order No. 129 (h) be added at end of the existing Standing Order No. 129 (g) :-

" 129. In committees for special purposes-

(h) Any member who absents himself from three consecutive meetings without having obtained the prior leave of such Committee, shall be deemed to have vacated his membership of such Committee :

Provided that the preceding provisions shall not apply where any meeting of such Committee is held on a day falling within the period during which such member has, with the leave from Parliament first obtained, absented himself from Sittings of Parliament."

புதிய சட்டமன்றக் கூட்டம் குறித்து வினா எழுப்பப்படுகிறது.
Question proposed.

புதிய சட்டமன்றக் கூட்டம் குறித்து (அறிவிப்பு)
(திரு. லக்ஷ்மன் ஜயகோடி - அத்தனகல்ல)
(Mr. Lakshman Jayakody - Attanagalla)

We do agree with the amendments. The Opposition will vote for the amendment of the Standing Orders but I want to make one request. As we are advancing the time, we may be faced with a bit of a problem in regard to the next day's work. By the time the Order Paper reaches us it will be 9. o'clock or 10 o'clock in the morning in the morning and thereby there will be a situation where we will not know the Business for the day, and further there will not be ample time for us to be prepared for a discussion of whatever items there may be on the Order Paper. Therefore, I would like to make this suggestion. If the Chief Government Whip could inform the hon. Leader of the Opposition or myself on the previous day about the work or the matters that would come up the next day for consideration, then, I believe, this matter could be sorted out. If we could know the Business to be discussed on the next day by evening of the previous day, then, I think, even if there is a delay in the Order Paper, it would be all right. So, I would like to make this request from the Government.

புதிய சட்டமன்றக் கூட்டம் குறித்து (அறிவிப்பு)
(திரு. தினேஷ் குணவர்த்தன - மஹராகம)
(Mr. Dinesh Gunawardene - Maharagama)

அங்கு, கியூயர்ஸ் கார்டு சமர்ப்பிக்கப்படுகிறது, மேலும் சட்டமன்றக் கூட்டம் தொடர்பான விவரம் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. சட்டமன்றக் கூட்டம் தொடர்பான விவரம் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. சட்டமன்றக் கூட்டம் தொடர்பான விவரம் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. சட்டமன்றக் கூட்டம் தொடர்பான விவரம் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

புதிய சட்டமன்றக் கூட்டம் குறித்து (அறிவிப்பு)
(திரு. அனில் முனசிங்கம் - மதுகாம)
(Mr. Anil Moonesinghe - Matugama)

Sir, we have not had any indication from the Government on the matter of the Business of the House on the following day and as to what time the Government is going to tell us about the next day's Business. We must know this now ; otherwise we may find it difficult. - (Interruption). It is not a matter for the administration. Earlier, there was due time given to consider the next day's business, and that is the democratic procedure. Now we are informed on the day we arrive here -

அறிவிப்பு (அங்கத்தினர் ஒருவர்)
(A Member)

Not arrive.

புதிய சட்டமன்றக் கூட்டம் குறித்து (அறிவிப்பு)
(திரு. அனில் முனசிங்கம்)
(Mr. Anil Moonesinghe)

-what the Government Business is. Therefore, on the part of the Opposition, we are not fully prepared. In future the situation is going to be worse because we have to come here by 10 a.m., and for us to know by that time what the Government Business is, there must be some arrangement made on the previous day. The Government must inform us on the previous day about the matters that are going to come up on the following day.

புதிய சட்டமன்றக் கூட்டம் குறித்து (அறிவிப்பு)
(குழுப் பிரதித் தலைவர் அவர்கள்)
(The Deputy Chairman of Committees)

I thought the Party Leaders had discussed this matter and agreed !

புதிய சட்டமன்றக் கூட்டம் குறித்து (அறிவிப்பு)
(திரு. அனில் முனசிங்கம்)
(Mr. Anil Moonesinghe)

No, I do not think so. We have not had a satisfactory answer from the Government. We must know on the previous day. When an hon. Member leaves the House,

he must know what business will be taken up on the following day because we will have to do some reading on them.

Sir, I will be most obliged if you can get the Government to give us an undertaking on this matter.

ප්‍රශ්නය විමසන ලදීත්, සහ සම්මත විය.
විභාග වාර්තා කළද, ආණ්ඩුක්‍රමලේඛන කොමිෂන්වලට දැනුම් දී ඇත.
Question put, and agreed to.

නිවාස හා නගර සංවර්ධන ආඥාපනත : යෝජනාව
විධිමත් කිරීම, නගර සංවර්ධන කොමිෂන්වලට දැනුම් දීම : තීරණය
HOUSING AND TOWN IMPROVEMENT
ORDINANCE : RESOLUTION

එම්. චන්දනට්ටි පෙරේරා මහතා
(ශ්‍රී ලංකා නීතිඥයා වශයෙන් පෙනී සිටීම)
(Mr. M. Vincent Perera)

On behalf of the Prime Minister and Minister of Local Government, Housing and Construction and Minister of Highways and Minister of Emergency Civil Administration, I move,

“That this Parliament resolves under the provisions of Section 3 (b) of the Housing and Town Improvement Ordinance (Chapter 268), that with effect from 01.02.1985, the aforesaid Ordinance shall be in force within the area defined in the Schedule hereto :-

Schedule

All that area of land situated in the villages of Embilipitiya Udagama, Embilipitiya Pallegama, Moraketiya and Tunkama in Diyapotagam Pattu of Kolonne Korale in the Ratnapura District of the Sabaragamuwa Province, and bounded as follows :-

North : By a line drawn from a point one mile along Udagama-Panamure road from Udagama junction and perpendicularly, 3 links to the North from that road, and to a point 3 links to the North from the median line of that road, and parallelly towards Udagama junction and 8 links away, and to the South-West, from the median line of the Madampe-Nonagama highway, and perpendicularly to the said median line of the said road and from there to meet the Diyapotagam Pattu boundary and parallelly to the said Madampe-Nonagama highway and 8 links from the median line of the said highway, and from there, to a point at North-East, perpendicularly to the median line of the said highway and 8 links along the Diyapotagam Pattu boundary, and from that point 8 links away, parallelly and to the south of the median line of Madampe-Nonagama road and 8 links away, to the North-East from Embilipitiya Sooriyawewa junction and from there to a point 3 links to the North and perpendicularly to the median line of the Sooriyawewa road and from there to a point 3 links to the East and parallelly to the median line of Embilipitiya-Sooriyawewa road and to a point on the median line of Moraketiya School road.

East : By a line drawn from the point mentioned last up to a point on the median line of the Moraketiya ‘Maha Ela’ towards south along the median line of the school road, and from here to meet a point on the median line of the ‘D Ela’, and from there to the end of the ‘D Ela’ along the median line of ‘D Ela’, from there by extending the median line of the ‘D Ela’ until meeting a point on the median line of Hulanda Oya from there to a point on the median line of Hulanda Oya, 8 links away from the median line of Madampe-Nonagama Road, towards the West along the median line of Hulanda

Oya, and from there to a point 8 links along and parallelly to the median line of Nonagama-Madampe road, towards East, and 8 links away and to the North-East from the central point of Hagala bridge, perpendicularly to the said road.

South : By a line joining the last mentioned point with the line extended to the central point of Hagala bridge and 8 links extended to the South from the central point of the said bridge and from that point 8 links away from the median line of the Madampe-Nonagama Road, towards South and parallelly and to a point 3 links to the East from the East from the median line of the National Paper Mills Road, and perpendicularly to the said road, and from there to the bend, 3 links away and parallelly to the South-West from the median line of the said National Paper Mills Road, and from there to meet a point on the Middeniya Road, when the said parallel line is extended and from there to a point on the median line of the proposed road joining the New Town and National Paper Mills.

West : By a line drawn from the last mentioned point to a point to meet the median line of the New Town Road, along the median line of the proposed road joining the New Town and National Paper Mills and from there to meet a point on the median line of the R.B. Main Channel along the median line of the New Town Road, and from there to a point 8 links away from the median line of the Nonagama-Madampe Road, and along the median line of the said channel, and from there to a point 8 links away and parallelly from the median line of the said Madampe-Nonagama Road perpendicularly to the said road and 8 links to the South-West, from the central point of the Udagama junction, and from there to a point 3 links to the South from the median line of the Panamure Road and perpendicularly to the said road, and from there to a point 3 links to the South and parallelly to the median line of the Udagama-Panamure Road and to a point to the South and perpendicularly one mile from the Udagama junction, along the median line of the said road and from there by the line drawn to the starting Northern point, drawn towards North.”

ප්‍රශ්නය විමසන ලදීත්, සහ සම්මත විය.
විභාග වාර්තා කළද, ආණ්ඩුක්‍රමලේඛන කොමිෂන්වලට දැනුම් දී ඇත.
Question put, and agreed to.

නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා
(ශ්‍රී ලංකා නීතිඥයන් වශයෙන් පෙනී සිටීම)
(The Deputy Chairman of Committees)
Item No. 3 will stand down.

කල්තැබීම
ඉන්කාමය
ADJOURNMENT

එම්. චන්දනට්ටි පෙරේරා මහතා
(ශ්‍රී ලංකා නීතිඥයන් වශයෙන් පෙනී සිටීම)
(Mr. M. Vincent Perera)

I move,

“That the Parliament do now adjourn”.

ප්‍රශ්නය සභාවකදී සඳහන් කළද,
විභාග වාර්තා කළද, ආණ්ඩුක්‍රමලේඛන කොමිෂන්වලට දැනුම් දී ඇත.
Question proposed.

සරත් මුත්තේවුගෙම මහතා (කලාවාන)
(ශ්‍රී ලංකා නීතිඥයන් වශයෙන් පෙනී සිටීම) — කලාවාන
(Mr. Sarath Muttetuwegama - Kalawana)

ගරු නියෝජ්‍ය සභාපතිතුමා, සභාව කල් තැබීමේ අවස්ථාවේදී ගරු ආහාර හා සම්පූර්ණ අලුතින් සකස් කළ අහසේ මම ප්‍රශ්නයක් කල් දී තිබේවා. විවිධ සේවා සම්පූර්ණ සම්පූර්ණ සම්පූර්ණ කළ යුතු හැර

[පැරණි මුක්තවිද්වෙහම මහතා]

ප්‍රමාණය හාල් කීලෝ 20,000 කට සීමා කළ යුතුය කියා මැනකදී සමුපකාර දෙපාර්තමේන්තුව විසින් තීරණයක් අරගෙන තිබෙනවා. මීට පසුව, විවිධ සේවා සමුපකාර සමිතියකට දෙන්නේ හාල් කීලෝ 20,000 ක් පමණක්ය කියා රත්නපුර දිස්ත්‍රික්කයේ සියලුම සමුපකාර සමිතීන්ට දන්වා තිබෙන බවක් මට දැනගන්න ලැබුණි. මේ හේතුව නිසා පාර්ශ්විකයන්ට සමුපකාර සමිතීන්ට හාල් ලබා ගන්නට තිබුණ අවස්ථාව සෑහෙන දුරට තැනී වෙනවා. රත්නපුර දිස්ත්‍රික්කයේ සමහර සමුපකාර සමිති අරගෙන තිබෙන තීරණය අනුව මුළු පවුලටකට සහිතයන් නිකුත් කරන්න යන්නේ හාල් කීලෝ පහක් පමණයි. ඒ කියන්නේ හාල් සේරු පහයි. අට දෙනෙකු දහ දෙනෙකු පමණ ඉන්න පවුලකට හාල් සේරු පහක් පමණක් නිකුත් කරන්නයි තීරණය කර තිබෙන්නේ. තවත් හාල් අවශ්‍ය නම් ඒවා විවෘත වෙළෙඳ පොළෙන් ලබා ගන්නය කියා කියලා තිබෙනවා.

දැන් ඒය පෙරේද සිට විවෘත වෙළෙඳ පොළේ හාල්මිල ඉහළ යන්නට පටන් ගෙන තිබෙනවා. එසේ වී තිබෙන්නේ සමුපකාරවලට නිකුත් කරන හාල් ප්‍රමාණය සීමා කර තිබෙන නිසයි. අන්න ඒ නිසා මේ අරගෙන තිබෙන තීරණය සමුපුරුණයෙන්ම අවලංගු කර දමා මීට පෙර සමුපකාරවලට හාල් නිකුත් කළ ආකාරයට සීමාවක් තැනීව හාල් නිකුත් කරන්නට ගරු ඇමතිතුමා වග බලා ගන්නවා ඇතැයි මා බලාපොරොත්තු වෙනවා. ඒ වගේම මෙම ගරු සභාවට එවැනි ප්‍රතිඥාවක් දෙන්නය කියා මම ගරු ඇමතිතුමාගෙන් ඉතා ඕනෑකමින් ඉල්ලා සිටිනවා. මොකද, සමුපකාර සමිතීන්ට නිකුත් කරන හාල් ප්‍රමාණය සීමා කළ විට පොද්ගලික වෙළෙඳුන් හාල් මිල වැඩි කරන්න පටන් ගන්නවා. දැනටමත් එය කරන්න පටන් ගෙන තිබෙනවා. ලබන සුමානය තැන්නම් ලබන මාසය වන විට විවෘත වෙළෙඳ පොළේ හාල් සේරුවක මිල රුපියල් දහයක් පමණ වෙන්න පුළුවන්.

ලක්ෂමන් ජයකොඩි මහතා (අත්තනගල්ල)
(**ශ්‍රී ල. வகையர் ஜயகோடி — அத்தனகல்ல**)
(Mr. Lakshman Jayakody - Attanagalla)

ගරු නියෝජ්‍ය සභාපතිතුමනි, ප්‍රශ්න තුනක් අසන්නට මම කල් දී තිබෙනවා. පළමුවැනි ප්‍රශ්නය අසන්නට බලාපොරොත්තු වෙන්නේ විදේශ කටයුතු පිළිබඳ ඇමතිතුමාගෙනුයි. ප්‍රශ්නය මෙයයි. අමෙරිකානු හට ගිවිසුම යටතේ ඉඩම් අක්කර එක් දහසක් පමණ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ හොඳුවාව ග්‍රාමයෙන් පවරා දීමට කටයුතු කර තිබේද? ගිවිසුමේ ප්‍රකාර වාර්ෂික බදු ලබා ගැනීම, පාරම්පරික පදිංචි කරුවන් ඉවත් කිරීම, වන්දි ගෙවීම, ශ්‍රී ලංකාවේ අභ්‍යන්තර සහ බාහිර ආරක්ෂාව පිණිස මෙය බලපාන අන්දම ආදී විස්තර ඉදිරිපත් කරනවාද?

ගරු නියෝජ්‍ය සභාපතිතුමනි, තාත්තණ්ඩිය ආසනයේ හොඳුවාව කියන ග්‍රාමය ධීවර කර්මාන්තයේ යෙදී සිටින්නන් පදිංචිව සිටින ගමක්. මෙහි ඉන්නා වූ ධීවරයින් සියලු දෙනාම අයින් කර එහි අක්කර 800 ක් පමණ හා හලාවක මැතිවරණ කොට්ඨාශයේ ඉරනවිල කියන ග්‍රාමයෙන් අක්කර 200 ක් තැන්නම් 300 ක් පමණ අරගෙන - ඒ කියන්නේ අක්කර 1100ක් පමණ - අමෙරිකානු හට ව්‍යාපාරයට දෙන්න බලාපොරොත්තුව තිබෙනවා.

මේ ඉඩම්වලට ගෙවන වන්දි ප්‍රමාණය ගැන තවම තක්සේරු කරලත් නැහැ; සොයල බලලත් නැහැ. ඒ වගේම ඒ ඉඩම්වල පාරම්පරික පදිංචිකරුවන් ඉන්නවා. පාරම්පරික කොටන පදිංචිකරුවන් කොටසකුත් ඉන්නවා. නමුත් ඒ අය අවුරුදු 10 ක් 20 ක් පමණ කාලයක් පදිංචි වී සිටීම නිසා ඒ ප්‍රදේශ ඔවුන්ගේ ගම් බවට පරිවර්තනය වී තිබෙනවා. අන්න ඒ නිසා ඉහතින් දක්වූ ප්‍රශ්නවලට පිළිතුරු මොනවාද කියා අපි දැනගන්න කැමතියි. මේ උදවියට ගෙවන වන්දි මුදල් කොපමණද? වන්දි ගෙවන්නට බලාපොරොත්තුවක් තිබෙනවාද? මේ අයට වෙන්න ප්‍රදේශවලින් ඉඩකඩම් දෙනවාද? දෙනවා නම් දෙන්න කොහෙන්ද? වර්තමාන තත්ත්වයට අනුව ඉඩම් තක්සේරු කරනවාද? ඒ තක්සේරු කරන මුදලින් ඔවුන්ට දෙන්න යන ඉඩම්වල වටිනාකම අඩු කරනවාද? මෙන්න මේ කියන සෑම කාරණයක් ගැනම තීරණයක් ගන්නා තෙක් මේ ඉඩම් සම්බන්ධයෙන් කිසිම පියවරක් අරගන්න එපා. ඒ වගේම ඒ සම්බන්ධයෙන් තීරණ ගන්නා තුරු කිසිම පදිංචිකරුවෙකු ඒ ඉඩම්වලින් අයින් කරන්න එපා. ඒ ජනතාව වෙනුවෙන් අපට ඒ ඉල්ලීම ඉදිරිපත් කරන්න සිදු වෙනවා.

ශ්‍රී ලංකාවේ අභ්‍යන්තර සහ බාහිර ආරක්ෂාව සම්බන්ධයෙන් මේ ප්‍රශ්නය බලපාන්නේ කෙසේද? මෙය විදේශික මහා බලවතුන්ට අයිති සංවිධානාත්මක වැඩ පිළිවෙලක්. මේ ඒය පෙරේද පත්‍ර මාර්ගයෙන් දකින්නට ඇති, ඒ. ඔ. ඒ.

සංවිධානය ලංකාවේ පිහිටුවන්නට යන මේ අලුත් ප්‍රචාරක මධ්‍යස්ථානය දෙවැනි වූණෙන් දෙවැනි වන්නේ ඇමෙරිකාවේ වොෂින්ටන්වල මධ්‍යස්ථානයට පමණක් බව. එතකොට මේක ලෝකයේ අතින් එවැනි ගැම මධ්‍යස්ථානයකටම වඩා බලවත් වෙනවා. එනම නම් විකක් ප්‍රවේශම් වෙන්නට ඕනෑ විශේෂයෙන්ම දැන් ඇති වී තිබෙන තත්ත්වය මිනිත්තු ගණනකට කලින් කර්මාන්ත ඇමතිතුමා කියන්නට යෙදුණා. ඒ වාගේ තත්ත්වයක් යළිත් පැන නගින්නට ඉඩ තිබෙන නිසා ප්‍රවේශමින් ආටයුතු කරන ලෙසයි. අපි කියන්නේ. සමහර උදවිය මේ රටට ඇවිත්, "නුඹලා අපට උදව් කරපල්ලා, එතකොට තමයි අපිත් නුඹලාට උදව් කරන්නේ" යයි කියනවා. එවැනි ප්‍රකාශන කර ඒ උදවිය ආපසු යනවා. දැන් අපි කරන උදව්ව තමයි මේක. මෙතෙම උදව්වක් කරන්නට ගිහින් අපි කොයි මොහොතක හරි අමාරුවේ වැටෙන්නත් ඉඩ තිබෙනවා. අමාරුවේ වැටෙන උදව් ලබා ගැනීමට වඩා හොඳයි අමාරුවේ නොවැටෙන උදව් විකක් ලබා ගැනීමට මාර්ග සොයා ගැනීම. මේ කාරණය ගැන මා ඇමතිතුමාගෙන් පිළිතුරක් බලාපොරොත්තු වෙනවා.

දෙවැනි ප්‍රශ්නය කල් දුන්නේ රාජ්‍ය පරිපාලන ඇමතිතුමාටයි. එතුමා දැන් මේ ස්ථානයේ තැනිවීම ගැන මා කණහාටු වෙනවා. ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ රජයේ සේවකයන් මාරු කළ පසු එම ස්ථාන සඳහා වෙනත් ප්‍රදේශවලින් එක අය රාජකාරි කටයුතු හාර ගැනීමට මැලිකමක් දක්වීන්, ත්‍රිකුණාමල ප්‍රදේශයේ සේවය කරන්නා වූ රජයේ සේවකයන්ට ඒ මාරුවීම් ලබා ගැනීමට නොහැකි තත්ත්වයක් තිබෙනවා. ත්‍රිකුණාමලයට හෝ යාපනයට යන්නය කිව්වාට කිසිම කෙනෙකු ඒ ප්‍රදේශවලට යන්නේ නැහැ. මේ නිසා අවුරුදු විස්සක් තිහක් දහයක් දොළහක් තිස්සේ ත්‍රිකුණාමල ප්‍රදේශයේ සිටින උදවියට මේ ප්‍රදේශයට එන්න ඕනෑ වූණම එය කර ගන්නට බැරි තත්ත්වයක් තිබෙනවා. ඇයි? මේ ප්‍රදේශයේ ඉන්න අය ඒ ප්‍රදේශවලට නොයන නිසයි. එම නිසා ත්‍රිවිධ හමුදාවට සහ පොලීසියට දෙන යම් යම් ගෙවීම් සහ විශේෂ දීමනාවල් මේ රජයේ සේවකයන්ටත් ගෙවන ලෙස මා ඉල්ලීමක් කරනවා.

The risk allowance paid to the Armed and Police Services can be extended to the civilians also because we all know none of those public servants are taking their wives across to that area. They go by themselves and live their like bachelors. I know of a very important public servant who has been there. He is a senior official in the Ministry of Plan Implementation, Dr. Mervyn de Silva, he is living in the church. He has no other place to live. They are living in fear. If the Public Administration wants to get down those people who have been serving in those areas for a long time and see that the Colombo transfers take place, then I would request the Hon. Minister for Public Administration to give them an additional allowance.

අවසාන වශයෙන්, අලුත් කර්මාන්ත හා විද්‍යා කටයුතු ඇමතිතුමාගෙන් ඇසීමට ප්‍රශ්නයක් තිබෙනවා. පුද්ගල කොටම කාපි යකා කිව්වා වාගේ එතුමා දැන්මම ගිහින්. කොස්ගම තුනී ලෑලි සංස්ථාව ගැන ප්‍රශ්නයක් ඇසීමට මා කල් දී තිබෙනවා. අපට ආරාචියක් ලෑබී තිබෙනවා කොස්ගම තුනී ලෑලි සංස්ථාවේ පාලන කටයුතු පෞද්ගලික විදේශීය සමාගමකට හාර දෙන්නට යනවාය කියා. I am told it is to be given to a Swedish firm for management. එම සමාගමේ නම සහ එහි අධ්‍යක්ෂවරුන්ගේ නම් සහ ලිපිනයන් සඳහන් කරනවාද? එම සංස්ථාව විදේශ සමාගමකට හාරදීමට හේතුව කුමක්ද? මේ සඳහා වෙන්වීර කැඳවීමක් හෝ වෙනයම් ආකාරයක ප්‍රසිද්ධියක් ලබා දුන්නේද? මේ සඳහා කරන ලද ගනුදෙනුවේදී විදේශීය හෝ දේශීය සමාගමකට හෝ පුද්ගලයෙකුට කොමිස් මුදලක් සංස්ථාව විසින් හෝ සමාගම විසින් ගෙවා තිබේද? එසේ නම් එම මුදල සහ ගෙවන ලද්දේ කිනම් පුද්ගලයෙකුටද?

මේ ප්‍රශ්නය මා ඇසුවේ වගකීමක් ඇතිවයි. අපට ආරාචියක් ලෑබී තිබෙනවා ස්විඩනයේ ආයතනයක් සමග එක්තරා පරිපාලන ගිවිසුමකට පැමිණ එතැන පාලනයක් කරන්නට යන වග. ඒ සමගම, මේ ව්‍යාපාරය දියත් කළ නිසා රුපියල් ලක්ෂ 30 ක මුදලක් කොමිස් වශයෙන් මේ රටේ එක්තරා පුද්ගලයෙකුට ගෙවා තිබෙනවා. ඒක ඉතාම ගෞරවනීය තත්ත්වයක්.

ජාත්‍යන්තර ටෙන්ඩර් කැඳවුවා නම් කමක් තැබූ මේක දැන් සිරිතැකුණත්ම පුරුද්දක් වෙගෙක එකට. මේකත් මොන වැඩා සහගත සිරිත් තැරිත් අපේ වෙළඳ ව්‍යාපාරවලට ඇතුළු කිරීමේ වැඩ පිළිවෙළක කොටසක් හැටියට අපට පිළිගන්නට සිද්ධ වී තිබෙනවා. එමනිසා මේ ගැන සොයා බලා මෙය ඇත්ත නම් වහාම මොන වැඩ කොන්ත්‍රාත් තවත්වා දමන්නය කියා මම ඉල්ලා සිටිනවා.

අතිල් මුණසිංහ මහතා (මතුගම)
(ති. අ. අනිල් මුණසිංහ — මතුගම)
(Mr. Anil Moonesinghe - Matugama)

සහායකවුණත්, අද ආණ්ඩුව තුළ යම් අරමුදයක් ඇති වී තිබෙන නිසා බොහෝම මන්ත්‍රීවරුන් මෙතැනින් බැහැර ගිහින් තිබෙනවා. ගරු ප්‍රධාන ඇමතිතුමාට මම කලින් කිව්වා, මේ ප්‍රශ්නය මතු කරනවාය කියා. අද පුවත්පත්වලත් සඳහන් වී තිබෙන ප්‍රධානත්වයක් වන පොද්ගලික රිය දෙකක් ගැටී සිදු වූ විනාශය ගැන තමුන්නාන්සේලා දන්නවා ඇති. පොද්ගලික රිය ගැටීම ඉමුතු දෙයක් නොවෙයි. පොද්ගලික අංශයේ රිය ගැටීම් හැප්පීම් හැමදා වාගේ සිදු වෙනවා. තමුන් මෙතැන මේ රිය ගැටීම තේකුකොටගෙන කීප දෙනෙක්ම මියගොස් තිබෙනවා. බොහෝම කනගාටුදයක විවියටයි, මේක සිද්ධ වී තිබෙන්නේ. ඒ නිසයි මම මේ අවස්ථාවේදී මේ කාරණය කෙරෙහි තමුන්නාන්සේලාගේ අවධානය යොමු කරන්නේ.

තමුන්නාන්සේලාට මම කියන්න කැමතියි. අද ලක්ෂ 55 ක පමණ මගී සංඛ්‍යාවක් ගමනාගමන මණ්ඩලයේ රථවලින් යහ අතිකුත් පොද්ගලික රියවලින් ගමනාගමනය කරන බව. ඒ නිසාම මේ ප්‍රශ්නය සැහෙන බැරැද්දී ප්‍රශ්නයක් වී තිබෙනවා. එසේ නම් ආරක්ෂාව ඇතිව මගීන්ට ගමන් කරන්නට ක්‍රමයක් යොදන්න ක්‍රමයක් යොදන්න ඕනෑ. මේ වාගේ බලතල පොද්ගලික රථවලට දීමට සාකච්ඡා කරන අවස්ථාවේදී මේ පිළිබඳව මම අනතුරු ඇඟවීමක් කළ බව තමුන්නාන්සේට මතක ඇති. මම කිව්වා මේ උදවිය මේ ව්‍යාපාරය ගෙනයන්නේ තරඟයක් උඩයි කියා. ඇත්ත වශයෙන්ම එනම වෙන්කේ යොකද? බස් එකක් තරඟකාරී වීයට තවත් බස් එකකට ඉස්සර කරන්න යනවා. මේ තරඟය නිසා බොහෝම අනතුරුදයක තත්ත්වයක් ඇති වෙනවා. දැන් එය සහනයක් වෙලා තිබෙනවා.

ඒ නිසා මේ ප්‍රධාන ප්‍රශ්නය පිළිබඳව අද ආණ්ඩුව තීන්දුවක් ගන්න ඕනෑ. ඇත්ත වශයෙන්ම ප්‍රධානය ගැන බලන විට බොහෝ රථවල ප්‍රධානය පොද්ගලික අංශයට නොවෙයි දී තිබෙන්නේ; පොදු රාජ්‍ය අංශයටයි. ඒ නිසයි මම කියන්නේ අද ආණ්ඩුව මේ ගැන තීරණයක් ගන්න ඕනෑය කියා. දැන් ආණ්ඩුව මෙපමණ කාලයක් මතුවැලියට මුදල් යෙදවීවා. ඊළඟට දැන් අතින් අමතර සේවාවලටත්, විශේෂයෙන් පාරවල් සැදීම, විදුලි සංදේශ කටයුතු, ගමනාගමනය ආදී අංශවලටත් ආණ්ඩුව දැන් මුදල් යොදවන්න තීන්දුවක් ගන්න ඕනෑ.

දැන් මොකක්ද සිද්ධ වෙන්නේ? එක්කෝ මගීන් මැරෙනවා, තැන්නම් පාරේ ගමන් කරන්නන් මරණයට පත් වෙනවා. මේකට තාවකාලික වශයෙන් පිළියමක් යොදන්නන් පුළුවන්. මම එදත් එය යෝජනා කලා. එය ප්‍රධාන මාර්ගවල ක්‍රියාවේ යොදවන්න පුළුවන්. උදහරණයක් වශයෙන් ගන්නොත් කොළඹ සිට මහනුවර දක්වා ධාවනය කිරීමේදී තුන් පොළකදී පමණ කාඩ් එකක් ගසා වෙලාවට සටහන් කරන්නට ක්‍රමයක් යොදන්න පුළුවන්. එතකොට කිසියම් පාලනයක් තිබේ. පසුගිය ආණ්ඩු කාලයේදී ලංගම බස් ස්ථානවල තවත්වා වෙලාවට සටහන් කරගෙන ආ යුතුයි. එතකොට අපි දන්නවා කොපමණ කාලයක් ගත වෙනවාද කියා ඒ බස් එකට ගමන අවසන් කරන්න. නියමිත වෙලාවට වඩා වෙලාසතින් ආවොත් අපට දැනගන්නට පුළුවන් නියමිත වෙලාවට වැඩියෙන් ගමන් කර තිබෙනවාය කියා. මෙන්න මේ විධියේ ක්‍රමයක් ඇති කරනවා නම් මෙහි පාලනයක් කරන්න පුළුවන්.

දෙවැනි කාරණය පොලීසිය මගින් වේග පාලනයක් ඇති කිරීමයි. දැන්ම ඇත්ත වශයෙන්ම මේ බස් රථ නීත්‍යානුකූල ප්‍රමාණයකට වඩා වේගයෙන් ගමන් කරනවාද කියන එක ගැන පොලීසිය බලන්නේ තැනෑ. ඇත්ත වශයෙන්ම මෙය බොහෝම ලෙනෙසියෙන් අල්ලාගන්න පුළුවන් ඉලෙක්ට්‍රොනික් උපකරණ දැන් තිබෙනවා. එම ඉලෙක්ට්‍රොනික් උපකරණයෙන්, එක තත්ත්වයකින් සොයා ගන්නට පුළුවනි, බස් රථය ප්‍රමාණයට වඩා වේගයෙන් ධාවනය කරනවාද තැද්ද කියන කාරණය, එම උපකරණ වැඩි ප්‍රමාණයක් හැකි තරම් ඉක්මනට ගෙන්වා ගෙන, දැනට අනතුරුදයක අත්දැමට ධාවනය කරන පොද්ගලික බස් රථ හා අතිකුත් වාහනවල පාලනයක් ඇති කරන්නය කියා මේ අවස්ථාවේදී ඉල්ලා සිටිනවා.

එම්. වින්සන්ට් පෙරේරා මහතා
(ති. අ. ඩී. ඩී. වින්සන්ට් පෙරේරා)
(Mr. M. Vincent Perera)

I will see that they send the answers.

සරත් මුත්තේටුවෙගම මහතා
(ති. අ. සරත් මුත්තේටුවෙගම)
(Mr. Sarath Muttetuwegama)

Not send me. It is a fairly important question. You have limited the issue of rice to 20,000 kilogrammes a week to every co-operative, there by and reducing the issue to households. I want an answer from the Hon. Minister whether he will withdraw this order. Please tell him to answer this tomorrow.

එම්. වින්සන්ට් පෙරේරා මහතා
(ති. අ. ඩී. ඩී. වින්සන්ට් පෙරේරා)
(Mr. M. Vincent Perera)

I will speak to him tomorrow and see that something is done.

සරත් මුත්තේටුවෙගම මහතා
(ති. අ. සරත් මුත්තේටුවෙගම)
(Mr. Sarath Muttetuwegama)

It is not fair. We do not ask questions for the fun of it!

එම්. වින්සන්ට් පෙරේරා මහතා
(ති. අ. ඩී. ඩී. වින්සන්ට් පෙරේරා)
(Mr. M. Vincent Perera)

The Minister did not expect the House to adjourn so quickly.

සරත් මුත්තේටුවෙගම මහතා
(ති. අ. සරත් මුත්තේටුවෙගම)
(Mr. Sarath Muttetuwegama)

May be. He may answer tomorrow.

නියෝජ්‍ය කාරක සහායකවුණම
(ඉංග්‍රීසි ධීර්ඝානුකූල අවබෝධය)
(The Deputy Chairman of Committees)
Hon. Minister of Foreign Affairs.

ඒ. සී. එස්. හමීඩ් මහතා (විදේශ කටයුතු ඇමතිතුමා)
(ஜே. சி. எஸ். ஹமீத் — வெளிநாட்டலுவலகங்கள் அமைச்சர்)
(Mr. A. C. S. Hameed - Minister of Foreign Affairs)

The question of the Voice of America Agreement has been discussed and debated in depth and detail in this House. So I will confine myself to the very relevant points that have been raised.

The land in question is about 1,000 acres. There you are right. With regard to the lease rent to be obtained that is being negotiated. Ejectment of ancestral occupants would not arise. However, in the case of land occupied by settlers who will be displaced - about 188 families, of whom some are fishermen - they will be provided with alternative land.

සරත් මුත්තේටුවෙගම මහතා
(ති. අ. සරත් මුත්තේටුවෙගම)
(Mr. Sarath Muttetuwegama)

In America ?

ඒ. සී. එස්. හමීඩ් මහතා
(ஜனப் ஏ. எஸ். ஹமீத்)
(Mr. A. C. S. Hameed)

I suppose you would like it if it is in the Soviet Union ! They will be provided with alternative land, and monetary assistance will be given to rebuild their houses. The payment of compensation will be on the basis of the normal government valuation. The internal and external security of Sri Lanka will not be affected. Some of these questions have been raised earlier and, as I said have been debated fully. With regard to the 188 families who are fishermen who will be displaced, as I said they will be given alternative land and also monetary assistance to rebuild their houses.

නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා
(சுழுப் பிரதிக் தலைவர் அவர்கள்)
(The Deputy Chairman of Committees)

Hon. Minister of Industries and Scientific Affairs.

එම්. වින්සන්ට් පෙරේරා මහතා
(திரு. எம். வின்சன்ட் பெரேரா)
(Mr. M. Vincent Perera)

I will bring the questions to their notice.

ලක්ෂමන් ජයකොඩි මහතා
(திரு. லக்ஷமன் ஜயக்கொடி)
(Mr. Lakshman Jayakody)

Let them answer tomorrow.

නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා
(சுழுப் பிரதிக் தலைவர் அவர்கள்)
(The Deputy Chairman of Committees)
Hon. Minister of Public Administration and Minister of Plantation Industries.

ලක්ෂමන් ජයකොඩි මහතා
(திரு. லக்ஷமன் ஜயக்கொடி)
(Mr. Lakshman Jayakody)

Sir, we can get the answers tomorrow.

නියෝජ්‍ය කාරක සභාපතිතුමා
(சுழுப் பிரதிக் தலைவர் அவர்கள்)
(The Deputy Chairman of Committees)

The answers can be ready tomorrow.

ප්‍රශ්න වීමෙන් දින, සතා සම්මත විය.
வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Question put and agreed to.

පාර්ලිමේන්තුව ඊට අනුකූලව පු. හ. 11.48 ට, දෙ දින සභාසම්මතව අනුව 1985 ජනවාරි 9 වන බදාදා පු. හ. 10 වන තෙක් කල් ගියේය.

அதன்படி, மு. ப. 11.48 மணிக்கு பாராளுமன்றம், அதனது இன்றைய தீர்மானத்துக்கிணங்க 1985 ஜனவரி 9, புதன்கிழமை மு. ப. 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Adjourned accordingly at 11.48 a.m. until 10 a.m. on Wednesday, 9th January 1985, pursuant to the Resolution of the Parliament this day.

ஐ. ஐ.

மேல வகைவே அபயான மூடனைய டடயா ஈவகிய கலப்பல திபுர்டி கல யுது வுந் டனவனு ரீதி மன்திந் மீந் சிபலனக் கைன சகி சபா
புதுரீலிவ டனலா சம சிபலன குந்டாதி டய்டுரக வெந

1985 சனவரி 22 வன டயந்ரபுட

கைநலமலா டுவுனெடே சிவிய யுதுகி.

குறிப்பு

அங்கத்தவர்கள் இறுதிப் பதிப்பிற் செய்யவிரும்பும் பிழை திருத்தங்களை அறிக்கையிற்றெளிவாகக் குறித்து
பிழை திருத்தங்களைக் கொண்ட பிரதியை ஹன்சார்ட் பதிப்பாசிரியருக்கு

1985 ஜனவரி 22, செவ்வாய்க்கிழமைக்குப் பிந்தாமற்

கிடைக்கக்கூடியதாக அனுப்புதல் வேண்டும்.

NOTE

Corrections which Members suggest for the Final Print should be clearly marked in this Report and the copy containing
the corrections must reach the Editor of HANSARD

not later than

Tuesday, 22nd January 1985

Contents of Proceedings	: From 10.00 a.m. to 11.48 a.m. on 08.01.1985
Final set of manuscripts received from Parliament	: 5.55 p.m. on 08.01.1985
Printed copies despatched	: 10.01.1985 morning

දයක මුදල් : පාර්ලිමේන්තු විවාද වාර්තාවල වර්ෂික දයක මිල රු. 200/- කි. (අශෝචිත පිටපත් සඳහා නම් රු. 175/- කි). පිටපතක් ගෙන්වා ගැනීම අවශ්‍ය නම් ගාස්තුව රු. 2.50 කි. තැපැල් ගාස්තුව ගත 90 කි. කොළඹ 1, තැ. පෙ. 500, රජයේ ප්‍රකාශන කාර්යාංශයේ අධිකාරී වෙත සෑම වර්ෂයකම නොවැරදිව 30 දින ප්‍රථම දයක මුදල් ගෙවා ඉදිරි වර්ෂයේ දයකත්වය ලබාගෙන විවාද වාර්තා ලබාගත හැකිය. නියමිත දිනෙන් පසුව එවනු ලබන දයක ඉල්ලුම්පත් භාරගනු නොලැබේ.

சந்தா : ஹன்சார்ட் அதிகார அறிக்கையின் வருடாந்த சந்தா ரூபா 200/- (திருத்தப்படாத பிரதிகள் ரூபா 175/-) ஹன்சார்ட் தனிப்பிரதி ரூபா 2.50. தபாற் செலவு 90 சதம். வருடாந்த சந்தா முற்பணமாக அத்தியட்சர், அரசாங்க வெளியிட்டலுவலகம், த. பெ. இல. 500, கொழும்பு 1 என்ற விலாசத்திற்கு அனுப்பி பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரண்டும் நவம்பர் 30 ந் தேதிக்குமுன் சந்தாப் பணம் அனுப்பப்படவேண்டும். பிந்திக் கிடைக்கும் சந்தா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

Subscriptions : The annual subscription for Official Report of Hansard is Rs. 200/- (For uncorrected copies Rs. 175/-). A single copy of Hansard is available for Rs. 2.50. (Postage 90 cts.) Copies can be obtained by remitting in advance an annual subscription fee to the SUPERINTENDENT, GOVERNMENT PUBLICATIONS BUREAU, P. O. Box, 500 Colombo 1. The fee should reach him on or before November 30 each year. Late applications for subscription will not be accepted.

